

வியாசனின்

2 மூட்டுமூடு

புதுவை இரத்தினதுரை



வியாசனின்

# உடல்துறை

புதுவைக்குரத்தினதுறை

உ\_ள்ளோயமுர்ஸன  
கவிதைகள்லல  
சொல்லத்துழுத்த  
உ\_ணர்வின் வழிகள்

தமிழ்த்தாய் வெள்மீடு

- வியாசனின் உலைக்களம்
- புதுவை இரத்தினதுறை
- முகவரி
- உரிமை
- அட்டை வடிவமைப்பு
- புகைப்படங்கள்
- அச்சமைப்பு
- வெளியீடு
- முதற்பதிப்பு
- பக்கங்கள்
- விலை
- புத்தூர் கிழக்கு, புத்தூர் ஈ
- ஸ்ரீஞ்சினி இரத்தினதுறை
- ட்ரோட்ஸ்கி மருது
- விடுதலைப்புலிகளின் புகைப்பட பிரிவு
- நிலா புதியகம் களிரொச்சி
- தமிழ்தாய் வெளியீடு தமிழ்மூலம்
- 2003-07-15
- 256
- 200/- தாயக விலைப்படி

"விடுதலைப்புலிகள்" ஏட்டில்வளிவந்த உலைக்களங்களின் தொகுப்பிற்கு.

கொடுப்பனவு



உலகத் தமிழரின்  
முகவரியாகவும்  
ஸமக்கமிழரின்  
கதைவரியாகவும் வாழும்  
எம் தேசியத்தலைவருக்கு  
இது.

வியாசனின் உலக்களம்

## புதுவை

வியாசன் ! சாலப் பொருத்தமான குறியீட்டுப் பெயர்தான். பாரதப் போரை வியாசர் எழுதினார். எங்கள் ஈழப்போரின் வரலாற்றுப் பக்கங்களை எங்கள் புதுவை அண்ணா (வியாசன்) எழுதி வருகிறார்.

எமது தலைவரினாலும், எம்மக்களினாலும், போராளிகளினாலும் மிகவும் விருப்புடன் தேழப்படிக்கப்படும் ஒன்றாக உலைக்களாம் அமைந்துள்ளது. போரின் அடி ஆழங்களையும் அரசியல் நெளிவுகழிவுகளையும் ஒளிவு மறைவின்றி அம்பலமாக்கும் சக்தியொன்று புதுவை அண்ணரின் உலைக்களத்திற்கு உண்டு.

போரியலினதும் அதுசார்ந்திருக்கும் அரசியலின் ஆழப்பாடுகளை கழியோடி, நுகர்ந்து, மென்று விழுங்கி, அதை அக்கு வேறு, ஆணி வேறாக தனது பேண முனையால் உலைக்களத்தின் மூலம் வெளிக்கொண்டும் அழகே தனி அழகு, அனைவரும் மிக இலகுவில் பாடித்துத் தெளிவுபெற எனிய அழகு தமிழில் தூபமிடும் சாதுரியம் வியாசனுக்கேயுண்டு.

எமது போராட்டத்தின் தொடக்கமுனையிலிருந்து நிகழ்காலத்தையும் தாண்டி, எதிர்கால நடப்பினையும் இன்றே படம் போட்டுக் காட்டும் திறமையும் உலைக்களத்தில் உண்டு. எமது போராட்ட வரலாற்று ஆவணங்களில் ஒன்றாகவும், வருங்காலச்சுந்ததியினருக்கு அத்தியாவசிய தேடல்களில் குறிப்பிடத்தக்கதொன்றாகவும் வியாசனின் உலைக்களத்தை வெளியிட்டுப் பரவலாக்குவதில் நாம் பெருமையடைகிறோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

வெளியிட்டுப் பிரிவு  
அரசியல் துறை,  
தமிழ்மும்.

கொடுப்பனவு



உலகத் தமிழரின்  
நகவரியாகவும்  
சமுத்தமிழரின்  
கதைவரியாகவும் வாழும்  
எம் தேசியத்தலைவருக்கு  
இது.

வியாசனின் உலைக்களம்

## புதுவை

வியாசன் ! சாலப் பொருத்தமான குறிப்பிட்டுப் பெயர்தான். பாரதப் போரை வியாசர் எழுதினார். எங்கள் ஈழப்போரின் வரலாற்றுப் பக்கங்களை எங்கள் புதுவை அண்ணா (வியாசன்) எழுதி வருகிறார்.

எமது தலைவரினாலும், எம்மக்களினாலும், போராளிகளினாலும் மிகவும் விருப்பிடன் தேடிப்படிக்கப்படும் ஒன்றாக உலைக்களம் அமைந்துள்ளது. போரின் அடி ஆழங்களையும் அரசியல் நெளிவுகழிவுகளையும் ஒளிவு மறைவின்றி அம்பலமாக்கும் சக்தியொன்று புதுவை அண்ணாரின் உலைக்களத்திற்கு உண்டு.

போரியலினதும் அதுசாராந்திருக்கும் அரசியலின் ஆழப்பாடுகளை சுழியோடி, நுகர்ந்து, மென்று விழுங்கி, அதை அக்கு வேறு, ஆணி வேறாக தனது பேண முனையால் உலைக்களத்தின் மூலம் வெளிக்கொண்றும் அழகே தனி அழகு, அனைவரும் மிக இலகுவில் படித்துத் தெளிவுபெற எனிய அழகு தமிழில் தூபமிடும் சாதுரியம் வியாசனுக்கேயுண்டு.

எமது போராட்டத்தின் தொடக்கமுனையிலிருந்து நிகழ்காலத்தையும் தாண்டி, எதிர்கால நடப்பினையும் இன்றே படம் போட்டுக் காட்டும் திறமையும் உலைக்களத்தில் உண்டு. எமது போராட்ட வரலாற்று ஆவணங்களில் ஒன்றாகவும், வருங்காலச்சந்ததியினருக்கு அத்தியாவசிய தேடல்களில் குறிப்பிடத்தக்கதொன்றாகவும் விளங்கும் வியாசனின் உலைக்களத்தை வெளியிட்டுப் பரவலாக்குவதில் நாம் பெருமையடைகிறோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

வெளியிட்டுப் பிரிவு  
அரசியல் நுறை,  
தமிழீழம்.

உலைக்களம் ஒரு தனிவிச்சும் வனப்பும் கொண்டது. கற்றறிந்த கல்விமானில் இருந்து சாதாரண பாமர மக்கள் வரை வீச்சுடன் மனதை ஆட்கொண்டுவிடும் ஆற்றல் கொண்டவை அக்கவிதைகள்.

“புதுவை இரத்தினத்துவரயின் கவிதையில் ஒரு புதுமை இருக்கின்றது, அழகும் ஆழமும் இருக்கின்றது. ஒரு இசை இருக்கின்றது, ஓர் ஈப்பு சக்தி இருக்கின்றது” என எமது தேசியத் தலைவர் அவரது கவிதைகள் பற்றி ஒருமுறை தனது பாராட்டுரையில் வியந்திருந்தார். தான் பிறந்தமன், தான்பிறந்தகூழல், தான்உறவுகொள்ளும் சமூகம், தான்வாழும் காலம் என்ற ரீதியில் வாழ்க்கையைப் படைப்புத் தளமாகக்கொண்டு வாழ்வின் புறநிலை உண்மைகளை மூலப்பொருளாக எடுத்து கலைப்பொருள் படைப்பவனே சிறந்த கலைஞர் என்ற தேசியத் தலைவரின் வரைவிலக்கணத்துக்குச் சான்றாகி நிற்பவர் புதுவையன்னா அவர்கள்.

எளிமையான அழகு தமிழில், பாட்டன் காலத்து வரலாற்றில் இருந்து இன்றுவரை எமது இனத்தின் இருப்பின் அடையாளத்தை, எமது போராட்ட வாழ்வின் யதார்த்தத்தை ஆணித்தரமாக வெளிப்படுத்தும் கவிதைகளாக (விபாசன்) உலைக்களம் அமைந்துள்ளது. படிப்போர் மனதை மீண்டும் மீண்டும் படிக்கத்துண்டும் இரத்தமும் சதையும் கொண்ட உணர்வுவரிகள் அவை.

மக்களின் வாழ்வனுபவத்தை இரத்தமும் சதையுமாக உணர்வீச்சுடன் வெளிப்படுத்தும் வியாசனின் உலைக்களம் இன்று தொகுக்கப்பட்டு ஓர் நூலாக வெளிவருகின்றது. “குந்த ஒரு குடிநீலம் வேண்டும்” என்ற பாட்டன் காலத்தில் இருந்து இன்றுவரையுள்ள ஏக்கத்தை வெளிப்படுத்தி நிற்கும் வியாசனின் உலைக்களம் நாலுருக்காண்பதையிட்டு பெருமகிழ்ச் சியடைகின்றேன். இவ்வாறான தனித்துவமான வியாசனின் உலைக்களம் தொடர்ந்து வளரவும், இவரின் இலக்கியப்பணி சிறப்புடன் தொடரவும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.

“புலிகளின் தாகம் தமிழிலே தாயகம்”

அண்புடன்  
ச.ப.தமிழ்ச்செல்வன்  
பொறுப்பாளர்  
அரசியல்துறை  
தமிழ்நாடு

வியாசனின் உஸ்கக்ளம்
---------------------

## ஆரத்தி

தமிழ் வாசகர்களுக்கு புதுவை அண்ணருக்கான அறிமுகம் தேவையில்லை. வீச்சும், மூச்சமான அவரது படைப்புக்களுக்கு எமது விடுதலைப்போரில் தனியானதோர் இடமுண்டு.

சொல்லப்போனால் விடுதலைப்போரின் வரலாற்றுடன் சேர்ந்து அவரது கவிதைகளும் பயணித்துள்ளன எனலாம்.

விடுதலைப் போராட்டம் போரியில் முனைப்புப்பெற்ற 87க்கு முந்திய காலத்தில் அவரது கவிதைகள் ஒரு தேசம் என்ற கருத்தின் தோல்வியை உரைத்தன. எம் தேசியத்து எழுச்சியின் நம்பிக்கையைக் கூறின.

இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலத்தில் அவரது பாடல்கள் காடுகளின் கரந்துறை விடுதலை வாழ்வியலுடன் பயணித்தன.

யாழ்ப்பாணத்தில் பதுங்குருமி வாழ்க்கைக்கரும் அவரது கவிதைகள் பழக்கமாயின. விமானத்தின் குண்டு வீச்சுக்களும், பீரங்கிகளின் ஏறிகளை வீச்சுக்களும் அவரது கவிதைப் பொருளாயின. அவற்றின் படுகொலை வீச்சுக்கண்டு வெம்பி, வொடித்து கோபம் கொண்டு சாபமிட்டன.

யாழ்ப்பாணத்தைவிட்டு விடுதலைப்போரியல் தலைமை இடம்பெயர்ந்த போது புதுவை அண்ணரின் கவிதைகளும் அழுதபடியே சேர்ந்துவந்தன. ஆனால் நம்பிக்கை தளராத வரிகளுடன் விடுதலைக்கனவு குலையாத பாடல்களாய்.

பொருட்தடை, மருந்துத்தடை, போக்குவரத்துத்தடையென எல்லாத் தடையினுள்ளும் கிடந்தழுந்திய எம்மக்களுடன் சேர்ந்திருந்தன புதுவை அண்ணரின் கவிதைகள். வன்னிபினுள்ளே நடந்தேறிய விடுதலை வேள்வியில் சேர்ந்தொலித்தன அவரது பாடல்களும்.

இராணுவக் கொலை வலயத்தினுள் பயணிக்கும் இளம் வீரருடன் சேர்ந்து புதுவை அண்ணரின் பாடல்களும் பயணித்தன. எம்மக்களுக்கு ஆறுதல் சொல்லின..... போரிட அழைத்தன..... போரிட்டன..... வெற்றிச் செய்திகளும் சொல்லின.... விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் பற்றி மட்டுமல்லாது, தமிழிழ கட்டமைப்பு, எமது தேசத்து நிலபுலங்கள், மக்களது கலாச்சார வாழ்வியல்கள், தமிழிழப் பெண்களது புரட்சிகர போரியல், சர்வதேச அரசியலுடனான எம்மின வாழ்வு என புதுவை அண்ணரது படைப்புக்கள்

பன்முகப்பட்ட வாசிப்பனுபவத்தை தருபவை.

புதுவை அண்ணரது கவிதைகள், பாடல்கள் பற்றி எம்முள்ளே பேசப்படும் வேளைகளில் “காலத்தின் குரல்கள்” என்று கூறுவேன். எமது விடுதலைப்போர் கடந்து வந்த பாதையில் வீரமும், சோகமும், கோபமும் மகிழ்ச்சியும், பெருமிதமுமென மாறி மாறிய உணர்வுகளைக் கொண்ட காலங்களைக் கடந்துள்ளோம். அந்தக்கால உணர்வுகளின் குரலாக புதுவை அண்ணரின் படைப்புக்கள் பதிவு பெற்றுள்ளன என்பது எனது கருத்து.

புதுவை அண்ணருக்கு வாய்த்துள்ள அற்புதமான கவி ஆற்றலும், அனாசயமான சொல் வளமும் அவரை பெரும் கவிஞர்களது வரிசையில் சேர்த்துள்ளது. இவற்றுடன் அவர் தன்னை இணைத்துக் கொண்ட இலட்சிய வாழ்வும் அவரது படைப்புக்களில் சேர்ந்துள்ளது. இவையே அவரை “காலத்தின் குரலாகப் பேசும்” கவிஞராக ஆக்கியது எனலாம்.

இங்கு நூலாகுப் பெறும் உலைக்களம் அவ்வகையில் எழுந்த உணர்வு வரிகளின் தொகுப்பு. அந்தந்த காலத்தய விடுதலைப் போரின் கள நிலைகளைத் தழுவிய உணர்வின் குரல்கள்.

இந்த உலைக்களத்தின் சிறப்பு என நான் பார்ப்பது இது வெறும் புதுவை இரத்தினதுறை என்ற தனி ஒருவனின் உணர்வின் குரலாக மட்டும் அமைந்து விடாததுதான். மாறாக உலைக்களத்தை ஆழ்ந்து, விரும்பி வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பொருந்திப் போகும் உணர்வுகளின் வெளிப்பாடுகளை அவற்றில் காணலாம். போராளி நிலையிலோ, பொதுமகனின் நிலையிலோ அல்லது படித்தவரின் நிலையிலோ, பாமரின் நிலையிலோ எந்த நிலையில் நின்று பார்க்கும் போதும் அவரவரின் உணர்வின் வரிகளாக உலைக்களம் பொருந்தி வரும்.

ஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதமென வர்ணிக்கும் விடுதலைப் போரியல் நடவடிக்கைகள் உலைக்களத்தில் பல இடங்களில் பேசப்பட்டுள்ளன. அந்நடவடிக்கைகளின் பின்னே உள்ள அர்ப்பணிப்புக்களையும், எம்மினத்தின் உணர்வுகளையும், அரசியல் அர்த்தங்களையும் வாதிடும் கவிமொழி நடைபில், பூடகச் சொல்லாடலில் பதிவாக்கியுள்ளார்.

போர் நிறுத்தங்கள், சமாதானப் பயணங்கள், பேச்சவார்த்தைகளென நிகழ்கால அரசியல் ஒட்டந்களையும், அதன் பின்னே விடுதலை வேண்டி நிற்கும் இனத்தின் உணர்வுகளையும், அரசியல் அர்த்தங்களுடன் படிப்பகம்

வியாசனின் உலக்களம்

உலக்களத்தில் பதிவாக்கியுள்ளார்.

எமது தலைவர் அவர்கள் உலக்களத்தை ஓவ்வொரு வரியாக ஏற்றி, இரக்கி, தணித்து வாசிக்கும் வேளையில் அருகில் இருந்து கேட்கும் வாய்ப்பை பெற்றிருக்கின்றேன். சிலவேளைகளில் எனக்கென தனியாகக்கூட தலைவர் அவர்கள் வாசித்து காட்டியுள்ளார். தலைவர் அவர்கள் சிறந்த வாசகர் என்பதற்கு மேலாக உலக்களத்தின் கருத்தோட்டத்தில் மீதான ஸ்ப்பே அதனை அவரை அப்படி வாசிக்க வைத்திருக்குமென நம்புகின்றேன்.

“போர் க் கால இலக்கியத் திற்கு இலக்கணம் வகுத் தபெருமைக்குரியவர்” எனவும், “எம் விடுதலைப் போராட்ட வாழ்வையும், வரலாற்றையும் தமிழீழ இலக்கிய இயக்கத்திற்குள் முதன்மைப்படுத்தி தமிழ்க் கேசிய பிரக்ஞானையே விழிப்புறச்செய்ய உழைத்தவர்.” எனவும் எம் கேசியத் தலைவர் அவர்களால் விதந்து பாராட்டுப்பெற்ற புதுவை அண்ணரைப் பற்றி நான் சொல்ல என்னதான் உள்ளது?

இலக்கிய வித்தகரும், பெரும் கவிஞருமான ‘அவரது நூலுக்கு கருத்து எழுதுவதற்கு வாசகன் என்ற தகுதிநிலை போதுமெனக் கூறிய புதுவை அண்ணரது வார்த்தைக்கு கட்டுண்டு எழுதியுள்ளேன்.

எமது விடுதலைப்போர் எதிர்கால மாணவர்களுக்கான ஆய்வுப் பொருளாகும் காலம் வரும். அவ்வேளையில் விடுதலைப் போராட்டம் கடந்து வந்த வரலாற்றுப் பாதையின் போக்குகளையும், இந்த போருடன் வாழ்ந்த மாணிடரின் மன உணர்வுகளையும், சொல்லும் பெட்டகமாக உலக்களம் திகழும் என நம்புகிறேன்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அண்டுன்  
ச.பொட்டு  
வெறுப்பாளர்  
புலனாப்பவுத் துறை  
தமிழ்நாடு.

## வரவேற்பு

இத்தனை நானும் சிலருக்குத் தெரிந்து பலருக்குத் தெரியாதிருந்த “வியாசன்” யாரென்பதை இனியும் உருமழறப்பட்டு செய்ய முடியுமா? முடியாது. “உலைக்காளம்” என்ற மகுடத்தில், வியாசனென்ற மறுநாமத்தில், “விடுதலைப்புலிகள்” என்ற துழிழும் விடுதலைப்புலிகள் அமைப்பின் அதிகாராட்சிவ ஏட்டில் பத்துவருடங்களுக்கு மேலாக நானே எழுதிவருகின்றேன்.

“நீர்தானே வியாசனென்பவரும்” என்று வினவிய பலருக்கு இல்லையென்றே சொல்லியுள்ளேன். நானே வியாசனென்று தெரிந்து கொண்டும் என்மூலம் உறுதிப்படுத்தக் கேட்டவருக்கும் ஆமென்றோ, இல்லையென்றோ கூறாமல் ஒரு நமட்டுச்சிரிப்புடன் நகர்ந்துள்ளேன். இந்தவருடமுந்பகுதியில் புலம்பெயர்ந்து நம் உறவுகள் அதிகம் வாழும் ஜோப்பிய நாடுகள் பலவற்றுக்குச் சென்ற போதும் “வியாசன் உங்களின் புனைபெயர் தானே” எனக்கேட்ட சொந்தங்களுக்குக் கூட ஏதும் சொல்லாமலே திரும்பினேன். எல்லோரும் என்னை மன்னித்தருள்க.

சொந்த நாமத்தில் நானென்றும் தும் கவிதைகளை விட வியாசனென்றெழுதும் உலைக்காளம் தான் உலகெங்கும் அதிகம் அறியப்படுகிறது. உலைக்காளத்து வரிகளை ஸ்ரீவங்கா அரசின் அறியும்பைங்கள் மொழிபெயர்ந்து, சூத்திரங்களை விடுவிக்கும் பானியில் தலைகளைப் பிய்த்து சீத்தலைசாத்தராகியுள்ளனர். மந்திரிச்சபையின் மந்திராலோசனை மையத்தில் கூட விவாதித்திருக்கின்றனர். விடுதலைப்புலிகளின் வெற்றிகரமான தாக்குதல்களின் முன்னும் பின்னும் உலைக்காளம் அரசின் இராணுவப் புலனாய்வுக் கட்டமைப்பினால் அலசப்பட்டுள்ளது. “வியாசன் முன்னரே கூறியுள்ளார்” என நானேடுகள் கட்டமைப்பட்ட பெட்டிச் செய்தியாக உலைக்காளவிகளை மறுபிரசரம் செய்துள்ளன. சிங்கள, ஆங்கிலத் தினசரிகள் கூட தங்கள் தேவை கருதி உலைக்காளத்தை மொழிமாற்றும் செய்து பிரசுரித்துள்ளன. புலம்பெயர்ந்து வாழும் நம்மவர் மத்தியிலும் உலைக்காளமே மிகப்பிரபலமும், அதிகம் வாசிக்கப்படுவதுமான பத்தியாக இன்றுவரை இருக்கிறது. புலம்பெயர்ந்த நம்மவரின் ஏடுகள், இதுகள், வாணாலிகள், தொலைக்காட்சிகள் அனைத்துமே உலைக்காளம் விடுதலைப்புலிகளில் வெளியானதும் மறுநாளே தத்தம் ஊடகங்களில் வெளியிடுமளவுக்கு இந்த உலைக்காளத்துக்கு எத்தனை வரவேற்பு.

எம் தேசியத் தலைவர் கூட “நான் உலைக்காளத்தை வாசித்தபின்னரே மறுபக்கங்களை வாசிக்கத் தொடங்குவேன்” என அடிக்கடி கூறுவதை பலர் படிப்பகம்

வியாசனில் உலக்களம்

அறிவர். அதுமட்டுமல்ல உலைக்களம் வெளிவந்த உடனேயே தன் தளபதிகளை அழைத்துப் பக்கத்தில் அம்த்தி விட்டு தானே உரத்து வாசித்து, பூடகமான இடங்களில் பொழிப்புறையும் செய்வது அவருக்கு உற்சாகம் தரும் விடயங்களில் ஒன்று. எமது அமைப்பின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அனரன் பாலசிங்கம் அவர்களுக்கு பிரசுரத்துக்கு முன்னதாகவே நானே உரத்து வாசிக்க வேண்டும். அப்போதுதான் அவருக்குப் பத்தியப்படும். நான் வாசிக்க, வாசிக்க அவர் தன் சகதாரினி இடேலுக்கு புரியாத இடங்களை ஆஸ்கிலத்தில் புரியவைத்தபடி குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும் போது எழுதியதைவிட அதிகம் மகிழ்ச்சியேற்றுப்படும் அப்போது, தமிழ் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ் தமிழ்ச்செல்வன் உலைக்களம் வெளிவந்ததும் “அந்த மாதிரி அன்னை” என வழங்கியான தன் மலர்ந்த சிரிப்பின் மகிழ்ச்சி தெரிவிப்பார். எமது அமைப்பின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் போட்டம்யான் (ச.பொட்டு) இந்த உலைக்களாங்களுக்குப் பின்னால் அதிகம் இருக்கிறார். பலதை எழுதத்தொடங்கமுன்னும், சிலதை எழுதிய பின்னும் அவருடன் “பேசிப்பறைந்து” மறுசீரமைத்துள்ளேன். நான் அறியாத பக்கங்களை அவர் அடையாளம் காட்டுவதும் உண்டு.

எமது போராளிகள் மத்தியில் உலைக்களம் ஏற்படுத்தும் தாக்கங்களுக்கு நிகராக வேறு எந்த எழுத்தும் கிடையாது. ஒரு போராளி ஒரு நாள் “அன்னை உங்களது உலைக்களத்தை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப என்னைத் தீயில் இருக்கிக்கொள்வேன். என் உணர்வுகள் மாறாமலிருப்பதற்காக” என்றான். வேறென்ன விருது வேண்டும் எனக்கு.

இன்றும் எமது விடுதலைப் போராட்டம் தளராத தலைமையில், வழுவாத வழித் தடத் தில் அதன் திசைவழித் தெளிவுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்தப் பாய்ச்சல் வேகத்துக்குப் பக்கபலமாகத்தான் உலைக்களத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன். சமகால அரசியலைச் சார்ந்திருப்பதால் அரசியல் அரங்கில் ஆடவந்த எவரையும் உலைக்களம் விட்டுவைக்கவில்லை. சத்தியத்தின் அளவுகோலும், விடுதலைக்கானதற்கு எடுக்கோலுமே என் படைப்பின் தவம். இன்று விரும்பியோ விரும்பாமலோ எம்முடன் காலம் இணைத்து விட்ட சிலரைக்கூட கிணுசித்தும் தயவுதாட்சனியமற்று உலைக்களத்தில் வார்த்தைகளால் குத்தியான்னேன். அன்றெழுதிய சத்திய வசனங்களை இன்று எடுத்து விடுவதோ, மாற்றியெழுதுவதோ காலத்துக்குச் செய்யும் துரோகமென்பதால் “அப்படியே இருக்கக் கடவது” என்ற வரம் நல்லியுள்ளேன். உலைக்களத்தை வாசிக்கத்

தொடாந்கமுன் அதன் கீழேயுள்ள ஆண்டு, மாதம், தேதிகளைப் பார்த்து அந்தந்தக் காலத்தில் எம் போரியல், அரசியல் அரங்குகளில் என்ன நடந்தேறின என்றுமிந்தபின் வாசிக்கத் தொடாந்கினால் முடிச்சுக்கள் அலிமிந்து கொள்வதுடன், என் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடியும்.

உலைக்களத்தை தொகுத்து நாலாக வெளியிட அனுமதியளித்த தேசியத் தலைவருக்கு என் அன்பும், நன்றியும் சென்றடைவதாக. என்மீதும், என் எழுத்து மீதும் தங்கள் என்னத்தை எழுத்தாக்கி நாலுக்களித்த அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.துமிழ்ச்செல்வனுக்கும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மானுக்கும் என் நன்றி. உலைக்களத்தை நான் எழுத்ததொடாந்கிய காலம் தொட்டு அதன் பலத்துக்கு வலிமை நல்கிய அரசியல் ஆலோசகர் ‘பாலா அண்ணருக்கும்’ ‘அடேல்அன்னிக்கும்’ என் பணிவு. விடுதலைப் புலிகள் ஏட்டின் ஆசிரியர் பிட்த்தைச் சேர்ந்த என்னினிய நண்பன் சு.ரவிக்கும், தம்பி அன்புமாறனுக்கும் என் அன்பு. இந்நாலை இத்தனை வசிய அழகில் வடிவறங்க செய்து வெளியிடும் தமிழ்த்தாய் வெளியிட்டகப் பொறுப்பாளர் என்னினிய இளவல் அ.அன்றனிக்கும், நிலா பதிப்பகத்தைச் சேர்ந்த தம்பியர், தங்கையர் அனைவருக்கும் நன்றி. நாலுக்கான அட்டைபின் புகைப்பாத்தையும் அதன் வடிவமைப்பையும் தமிழகத்திலிருந்து செய்தனவுப்பிய உலகநிந்த ஓவியர் ட்ரெராட்ஸ்கி மருதுவுக்கு அன்புரைத்து நன்றி. கூடவே மகிழ்ஞாக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக என் எழுத்துக் கூடசு கலைந்துவிடக்கூடாது என்பதற்காக குடும்பப்பாரத்தின் கொடும்சுமையை தன் ஒற்றைத் தோளிலே தாங்கி, வாழ்வின் வலி ஏதென்று நான்றியாது இத்தனை காலமும் ஒரு குழந்தையாகவே என்னைப் பராமரித்து வளர்க்கும் என் துணைப்பேடு ஸ்ரீரங்கிளிக்கும், என் பின்னைகளுக்கும் நன்றியைத் தவிர கொடுப்பதற்கு வேறென்னவன்டு என்னிடம்? இறுதியாக இலக்கியவாதிகளுக்கு உரத்தொன்று உரைக்கின்றேன். உள்ளே உள்ளன கவிதைகள் அல்ல. உணர்வின் வரிகளே நிழலை நிஜுமெனக் கருதி நிறுக்காதீர். என் கவிதைகளுடன் விரைவில் உங்கள் முன் ஆஜராவேன். அப்போது விசாரணையை தொடாந்குங்கள். அதுவரை அனைவருக்கும் அன்பு சொல்லி விடைகொண்டேன். தற்காலிகமாக.

“புலிகளின் தாகம் தமிழிட்ட தாயகம்”

அன்புடன்  
புதுவை திருத்தினத்துறை  
புத்துர், கிழக்கு  
புத்துர்  
15-07-2003.

வியாசனில் உண்ணக்களம்

## வாழ்த்து

கவிதை எழுத வேண்டுமென்ற ஆசை நிறையப்பேருக்கு உண்டு. எழுதுகிறார்கள் மூனால் மிக மிகச் சிலரால் தான் நல்ல கவிதைகளை எழுத முடிகிறது. எவ்வளவோ நிறையப் படித்தவர்களுக்கும் கவிதை இலக்கணத்தைக் கரைத்துக் குடித்த பண்டிதர்களுக்கும் கூட நல்ல கவிதை என்பது வருவதில்லை.

நல்ல கவிதை எழுதவருவது ஒரு இயல்பான கொடையென்றுதான் சொல்ல வேண்டும். ஒரு நல்ல கவிதையில் வாசகர்களின் மனதைத் தொடுகின்ற கருத்து இருக்க வேண்டும். அதைச் சொல்லும் விதத்தில் சுவை இருக்கவேண்டும். தேவைக்கேற்ற ரொற்றுள் வந்து விளையாட வேண்டும்.

ஆழத்தில் புதிதாக ஒரு நல்ல கவிஞரரைக் காணக்கூடியதாக இருக்கின்றது. விடுதலைப்புலிகள் இதழில் அவருடைய கவிதைகளைக் காணலாம்.

அவருடைய பெயர் “வியாசன்”.

அவருடைய ஒரு கவிதையைப் படித்தவுடனேயே “ஆகா ஒரு நல்ல கவிஞரன்” என்று அவரை இனம்கண்டு விடலாம். கடந்த ஐங்கு மாத “விடுதலைப்புலிகள்” இதழிலும் அவருடைய ஒரு கவிதை வெளிவந்திருக்கிறது. கவிதையின் பெயர் வாய்க்குள் நுளையாத மிக நீளமான பெயர் “கசெற்றா லுபுஸ்கா சா ஓரே நெஞ்சா மொல்ஹோ போகலாம் வாடா ராசா” தலையங்கம் எப்படியிருந்தாலும் கவிதை நெஞ்சைத் தொடுகிறது.

விடுதலைப்புலிகள் இதழைத் தேடிப் பிடித்து இந்தக் கவிதையைப் படியுங்கள். ஒருமுறை படித்தவர்களும் நிரும்பத் திரும்பப் படியுங்கள். படித்துச் சுவைத்து நெஞ்சு நிறைய வேண்டிய கவிதை இது. விரிவுறை செய்து விளைக்கமுடியாது.

ஒரு இரகசியம்:

இந்தக் கவிஞரன் வியாசன் இருக்கிறாரே இவர் ஏற்கனவே ஈழத்தின் புகற்வாய்ந்த ஒரு கவிஞரின் புதுப்பிறவிதான். இவர் எப்பாடி ஒளித்து விளையாடினாலும் இவரது கவிதைகளே அவரைக் காட்டிக் கொடுத்து விடுகிறது.

தி.ச.வரதராசன் (வரதர),  
“அறிவுக்களாஞ்சியம்”,  
இதழ் 27,  
1995.

## பந்தி

குந்த ஒரு குடிநிலம்	-	<b>1</b>
எங்கள் தாயகம் எத்தனை அழகு	-	<b>5</b>
வீட்டுக்கு வேலியல்ல நாட்டுக்கு	-	<b>9</b>
பூமிப்பந்தின் நெற்றியில்	-	<b>13</b>
வெல்லும்வரை வேகம்குறைந்தால்	-	<b>17</b>
இந்தமாதத்தில் இப்படி வெய்யில்	-	<b>21</b>
இது போராடும் பூமி புலிகளின் காலம்	-	<b>24</b>
கறுப்புச் சிங்கமே கைகளை	-	<b>27</b>
கரும்புலி அடிமுடி அறிய முடியாத	-	<b>31</b>
கதவுகள் திறக்கும் காவலரன்	-	<b>35</b>
பெண்மை இங்கு புலியானதால்	-	<b>39</b>
கசெற்றா லுடிஸ்கா சானே ஞாசா	-	<b>43</b>
நரபலி எடுத்தவனும் உயிர்விலை	-	<b>47</b>
மீண்டும் கொத்திப் பேய்	-	<b>51</b>
தாகத்துக்குந் தண்ணீர் தேடினோம்	-	<b>55</b>
தாயகத்தைக் காதல் செய்	-	<b>59</b>
கற்பூர் வாசத்தைக் கழுதை அறியாதே	-	<b>63</b>
சாலப்பொருந்தும் சட்டம் வந்தாச்சு	-	<b>67</b>
சும்மா இருக்கச் சுதந்திரமென்றால்	-	<b>71</b>
பூவரச பூக்கும் பூமிக்கு வெள்ளாசு	-	<b>75</b>
நேற்றேம் பூமிக்கு நெருப்பிட்டவனே	-	<b>79</b>
வாழ்வதெனில் மனிதர்களாக	-	<b>83</b>
புலிகள் சேனை கொடிகள் ஏற்றும்	-	<b>88</b>
வெள்ளைக் கொடி கட்டியவிட்டவிருப்பது	-	<b>92</b>
பொங்கியெழுந்தினிப் போராடுவோ!	-	<b>96</b>
வினாவில் உணர்வாய் பகையே!	-	<b>99</b>
பொங்கியெழுந்தினிப் போராடுவோ!	-	<b>103</b>
நந்திக்கடலோரம் முந்தைத்தமிழ்	-	<b>107</b>
பூவரசம் வேலி பொறுக்காது	-	<b>111</b>
உலக மனச்சாட்சியின் உரத்த	-	<b>115</b>
கனவுக்குள் கரையாதே பகையே!	-	<b>119</b>
எம்மண் ஏறிவருவோனே! வருகுது படிப்பகம்	-	<b>123</b>

வியாசனின் உஸுக்கள்
--------------------

உலகத் தமிழினமே!முழுக்கம்	-	127
கட்டப்பொம்மன் காலத்தில் மட்டுமல்ல	-	131
துளியும் வெட்கமில்லை என்றானால்	-	135
காற்றுக்குப் பொன்னாடை முகில்களுக்கு	-	139
இதுதான்: இப்பாடுத்தான் எங்களுக்குள்யேயும்	-	143
பணங்காமா மண்ணை நெற்றியிலிட்டு	-	147
பொக்கைவாயானது ஜயசிக்குறுய்	-	151
நீதி செத்துக் கிடக்கிறது	-	155
குனியாதெம் தலை வணையாதெம்	-	159
கண்டி வீதியைக் கட்டித்தழுவு!	-	163
மனைக்கொதுங்கிய நின்னையிலிருந்து	-	167
வாழ்வான் தமிழன் இல்லையேல்	-	171
அடங்காமண்ணுக்கு விலங்கிடத்	-	175
இந்த மண்ணும் அந்தஇனிய நாட்களும்	-	179
எரிமலைவாசலில் இருக்கின்றாய்!	-	183
சாவரினும் தளரோம் யார்வரினும்	-	187
இனிவரும் நாட்கள் எமக்கானவை	-	191
அழுத வாழ்வு முடிந்ததென	-	195
வாழும் நாடுகளில் நின்றவாறு	-	199
நேற்றைறத் துயர் தொலைய	-	203
எம் விடுதலையைப் பாடியபடி	-	207
சிட்டுக் குருவிகளுக்கு சிறுகு முறியாது	-	211
சிரம் தாழ்த்தா வாழ்வே எமக்கான	-	215
அறியப்படாதவர் மீது ஒரு	-	219
கல்லறைக் கதவுகள் தீற்க்கும்	-	223
இன்னும் மழையே தூறவில்லை	-	227
ஆசையில் மண்ணள்ளிப் போடாது	-	231
விடுதலை பெறாது விழமாட்டோம்,	-	235
கேட்கிறதா மணி? கேட்கிறதா பாடல்?	-	239
சிறுகெடுக்க ஒரு வெளியும்	-	243
பூச்சுடியதற்கு பெருமைப்படு	-	247
காலத்தை தவறவிட்டால்	-	251
படிப்பகம்		



## குந்த ஒரு சுழன்றலர்

வெறும் சடப்பொருளான மண்ணுக்காக  
எத்தனை சாவுகள்?  
ஓருவரை ஓருவர் புரிந்து கொள்வதற்கு  
ஐந்தாமான மொழிக்காகவா  
இத்தனை மரணங்கள்?  
இப்படி அங்கலாய்ப்போர் இருக்கின்றனர்.  
இந்தப் போரினால் இறந்து போனவர்களுக்குள்ளே  
எத்தனை “பாரதிகள்”  
எத்தனை “மக்சிம் கார்க்கிள்கள்”  
எத்தனை “டால்ஸ்டாய்கள்”  
எத்தனை “மார்கோனிகள்”  
இன்னும்  
“ஜசாக் நியூட்டன்கள்”  
“மேரிகிழுளி” அம்மைகள்  
எத்தனைபேர் இருந்தார்களே?  
அத்தனை பேரும் அழிந்துவிட்டார்களே!  
இப்படி முக்குநீர் சிந்தி  
முட்டைக் கண்ணீர் வடிப்போருண்டு.  
விரிந்த இந்த உலகமே  
மனிதன் வாழ்வதற்காகத்தானே  
இதில் தமிழனுக்குத் தனிநாடு வேண்டுமா?

வியாசனின் உஸ்க்காம்

இப்படிக் கேட்போர் இன்றும் இருக்கின்றனர்.  
 கல்தோன்றி மன் தோன்றாக் காலத்துக்கு  
 முன்தோன்றியது தமிழன்றால்,  
 அந்த முதற் தமிழன்  
 காலெடுத்து நடந்த நிலம் எது?  
 அவன் மலம் கழித்துவிட்டு கழுவியது எதனால்?  
 இப்படி அங்கதம் கமழு ஆரவாரிப்போர் உண்டு.  
 எவ்வாவற்றையும் சேர்த்துக் கோர்த்தால்....  
 இவர்கள் எழுப்புவதும்  
 எதிரொலிப்பதும் என்ன?  
 சரியாக நிலம் வெளிக்காத ‘இளம்காலைப் பொழுதுகள்’  
 பகலாகாது ;இரவானது கொடுமையாம்.  
 சரி,  
 அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.  
 ஆனால்...  
 ‘உயிர்ப்புடன் பிறந்தவையெல்லாம் போராடுகின்றன’  
 இந்தத் தத்துவம்  
 இவர்களுக்கு மட்டும்  
 புதைந்துபோன செப்பேடுகள் ஆனது ஏன்?  
 போராட்டம் பூப்பறிக்கும் வேலையென்று  
 இவர்களுக்கு பாடம் கற்பித்த பரமபிதா எவன்?  
 குநுதி சொயியாது உரிமை பெற்றதுக்கு  
 ஒரு உதாரணம் சொல்லட்டும் பார்க்கலாம்.  
 ‘தமிழீழம்’  
 இவர்களுக்கு கனவாக இருக்கலாம்.  
 கைகளில் எட்டாத வானமாக இருக்கலாம்.  
 போராடும் எங்கள் மக்களுக்கு  
 கையள்ளி மகிழும் காலடி மன்றான்.  
 எட்டிப்பிடிக்கக்கூடிய தாயின் மடிதான்.  
 விரிந்த காலுடைய ‘கும்பிடு பூச்சிகளான்’  
 இவர்களுக்கு  
 ஆபிரிக்கா அத்தை வீடாகவும்,  
 அமெரிக்கா அக்கா வீடாகவும் இருக்கலாம்.  
 எங்கே இந்தச் சர்வதேச வாதிகள்  
 அத்தை வீட்டுக்குள்ளோ...  
 அனுமதியின்றி நுழையட்டும் பார்க்கலாம்?  
 இவர்களுக்கு  
 உலகம் ஒரே கூரையின் கீழ் உறங்குகிறதாம்.

ஆனால்..

கூரை ஒன்றானாலும்

குடியிருப்புகள் வேறு வேறு என்பது

இவர்களின் அகராதியில் மட்டும்

அச்சழிந்து போய்விட்டதா?

'தமிழ்மூர்' வெறும் மண்ணாகவா

இவர்களின் கண்களுக்குத் தெரிகிறது?

இந்த மன்னில் தானே

எங்கள் நூறு தலைமுறையே புதைந்து கிடக்கிறது.

முன்றடி தோண்டனால் போதுமே

நம் முன் னோர்களின் எலும்புக்கூடுகள் தலைநிமிர்த்தும்.

இங்கு வீசும் காற்று வெறும் காற்று மட்டும் தானா?

எங்கள் பரம்பரையின் மூச்சும் அதில் கலந்திருப்பது

இவர்களின் சுவாசத்துக்கு ஏன் தெரியாமல் போனது?

முற்றத்தில் நிற்கும் பலா மரத்தைக் கீறினால்...

வடிவது பால் மட்டும் தானா?

எங்கள் முந்தையரின்

குருதியும், வியர்வையும் கொப்பளிப்பது

இவர்களுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை?

எங்கள் கோவில் வீதிகள்

வெறிச் சோடிப்போன வெறும் வெளிமட்டும் தானா?

யார் சொன்னது?

எமது பாட்டன் ராமன் வேடம் தரித்து

மேடையில் நின்றபோது

பாட்டி தன்னை சீதையாக உருவகிற்கு

மனதுக்குள்ளே...

மாயமான் கேட்டு நின்ற மண்ணல்லவா?

எப்படி எங்கள் தாய் நிலமும்

அரடுபுப் பாலைவனமும் ஒன்றாக முடியும்?

இவர்களுக்கு எல்லைகள் தொல்லைகளாக இருக்கலாம்

ஆனால் எல்லாவற்றிற்கும் எல்லைகள் இருக்கின்றனவே.

கடலுக்கு நிலமும்,

நிலத்திற்கு கடலும் எல்லைகள் ஆகும்போது

எங்கள் தாய் நிலத்துக்குமட்டும்

வேலிகள் வேண்டாமா?

வெள்ளிக் கிழமை விரதக் சாப்பாட்டின் பின்னர்,

சாணிமெழுகிய திண்ணையில்

சரிந்து படுக்கின்ற இன்பம் இருக்கிறதே,

இது இங்கன்றி

வியாசனின் உஸ்க்காம்

வேறுஏந்த மன்னில் ஏற்படும்?  
 தாய் மடிதானே சுந்தோசம்.  
 அழகில்லை என்பதற்காக  
 என்னைப் பெற்ற ஆச்சி  
 எப்படி அடுத்த வீட்டுக் கிழவி ஆகமுடியும்?  
 அழகானவள் என்பதற்காக  
 அடுத்த வீட்டுக் கிழவி  
 என்னைப் பெற்றவள் ஆகமுடியுமா?  
 ஊத்தை உடுப்பென்றாலும்  
 ஆச்சியுடன் ஒட்டியிருக்கும் சுகமிருக்கிறதே  
 அதைவிடச் சுகம் எதுவுமே இல்லை.  
 'சுப்த சமுத்திரங்களுக்கும் சொந்தம் கொண்டாடும்  
 சர்வதேச வாதிகளுக்கு  
 மட்டக்களப்பு வாவியின் மகிளை தெரியாது.  
 'நெல் நதி தீரமும்' நமதென்று சொல்பவர்களுக்கு  
 கீரிமலைக் கேணியின்  
 ஊற்று நீரின் உன்னதங்கள் புரியாது.  
 'அல்பள் மலை' அழகுதான்  
 அதுற்காக  
 கோணமலை கோரமலை ஆகிவிடாது.  
 எங்களுக்கு...  
 பாய் விழித்துப் படுத்துறங்கவும்,  
 அச்சமின்றி ஆடிப்பாடவும்.  
 குந்த ஒரு குடிநிலம்  
 சொந்தமாக வேண்டும்.  
 'எல்லைபோட்ட கொல்லை'  
 இதுதான் எங்கள் குறிக்கோள்!



ஆவணி 1993






## எந்தன் தாயகர் எத்தனை அழுகு

தாயின் மடிச்சுக்கத்தையும்,  
தாயகமண்ணின் தனிச்சுக்கத்தையும்,  
எழுதுத் தொடங்கினால்....  
ஏன் பேனா வற்றுவதில்லை?  
“அமுதசுரபி” போலவும்,  
“அட்சயபாத்திரம்” போலவும்  
ஏன் அள்ளா அள்ளாக் குறைவதில்லை?  
எந்தையர் பூமி எத்தனை அழுகு.  
கள்ளிச்செடி படர்ந்த கலட்டித் தரையானாலும்,  
பச்சை போர்த்த படுக்கைபோல,  
பார்க்கும் போது கண்ணில் காதல் வழிகிறதே.  
ஒழுங்கில்லாத ஒற்றையடிப் பாதைகள்கூட  
உச்சி வகிடெடுத்த பேராழகியின் தலையைப்போல்  
உன்னத அழகோடு ஓடிவருகின்றனவே  
ஏன்?  
தொட்டளைந்த பூமியின் சுகமும், மனமும்  
எட்ட இருக்கும் நிலத்தில் ஏற்படாது.  
எங்கள் அன்னையடி எத்தனை எழில்.  
பிஞ்சுப் பிள்ளைகளின் பூவிரல்கள் போல....  
வைகாசி மாதத்து மாமரங்கள் போல...  
துள்ளிக் குதிக்கும் பிள்ளைக் கன்றுகள் போல..

வியாசனிஸ் உஸக்களப்

வெள்ளலைகள் கரையொதுக்கும்  
நுரைப்பூக்களைப் போல...  
எங்கள் தாயகம் எத்தனை அழகு.  
தமிழீழம் சந்தனக்காடு  
இதிகாசத்தில் படித்த இந்திரன் பூமி  
“தால்ஏரி” காலெடுத்து நடக்கும் “காஷ்மீரை”  
காணக் கண்கோடு வேண்டுமாமோ  
“ஹாவாய்” தீவின் கடற்கரையில்  
ஒருநாள் நடந்துவிட்டு இறந்தாலே  
பிறந்தபலன் பூரணப்படுமாமோ!  
யார் சொன்னது?  
தென்தமிழீத்தைத் தெரியாத ஒருவன்  
சொல்லியிருக்கலாம்.  
மஞ்சள் வெய்யில் மேனிதழுவும் மாலைநேரம்  
கோணமலையில் நின்று கீழே பாருங்கள்;  
கோட்டை வாசலில் நிமிர்ந்து நின்று  
பாதாளமலையின் பக்கமாக விழிகளை வீசுங்கள்.  
உவமையற்ற அழகை உணர்வர்கள்.  
வார்த்தைகள் தோற்றுப்போகும்.  
பேறுகாலத் தாய்மை அழகோடு  
நெற்படிரிகள்  
பால்மனிக் கதிர்கள் தள்ளும் பருவத்தில்  
தம்பலகாமத்து வயல்வரம்புகளில்  
காலாற நடந்து பாருங்கள்.  
காலமழு பொய்க்காத காலத்தில்  
கந்தளாய்க் குளம் நிறைந்திருக்கும் நேரத்தில்  
உயர்ந்த அணைக்கட்டில் உட்கார்ந்து கொண்டு  
தாள அசைவுக்குச் சதிராடும் பெண்களைப் போல  
நீளப்பறக்கும் வெண்கொக்குகளை நிமிர்ந்து பாருங்கள்.  
கந்தளாயின் காலடியில்  
காஷ்மீர் கைகட்டி நிற்கும்.  
நிலம் வெளிக்காத புலரிப்பொழுதில்  
“வெருகல்” வேலன் திருவிழாக் காலத்தில்  
மாவலி கங்கையின் மடியிலே விழுங்கள்.  
கொட்டியாரக் குடாக்கடல் தேடி  
கைநீட்டி வந்து கட்டித் தழுவும்  
ஆற்றின் அருகில் அமர்ந்து கொள்ளுங்கள்  
எங்கள் தாயகம் எத்தனை அழகு!




## விட்டுத்துவேல் அல்ல.... நாட்டுத்து எஸ்ஸை வேண்டும்!

ஓவ்வொரு மனிதனின் பிறப்புக்கும்  
அர்த்தம் இருக்கிறது.  
பிறப்புக்கும் இறப்புக்குமான இடைவெளிக்குள்  
எல்லோருமே பூமியில் தாம் பிறப்பெடுத்ததை  
அழியாத பதிவாக்கி விட்டுப் போகமுடியும்.  
ஆனால்.... அதிகமானவர்கள் முயற்சிப்பதில்லை.  
சோம்புற் கதிரைகள் எம்மை எழும்ப விடுவதில்லை.  
விறகாகும் மரங்களைப் போல  
காய்ந்து, எரிந்து, சாம்பலாகி விடுகின்றோம்.  
பூமிப் பந்துங்கும் தெரிந்தவர்களாக....  
ஓருக்கிலரே உயர்ந்து நிற்கின்றனர்.  
ஓரு தந்தை தந்தைக்குரிய கடமையை,  
ஓரு தாய் தாய்க்குரிய பொறுப்பை,  
ஓரு கணவன் கணவனுக்குரிய பணியை  
ஓரு மனைவி மனைவிக்குரிய பணியை,  
விரும்பி ஏற்றுச் செய்து முடிப்பது போல  
ஓரு மனிதன் தன் மன்னுக்குரிய கடமையை  
ஓரு தமிழன் தன் தாயகத்துக்குரிய பணியை  
விரும்பி ஏற்றுச் செய்வது வெகுகுறைவு.  
அன்னதானமண்டபத்தில்....  
முதற் பந்திங்கு முன்னேற்ற் துடிக்கும் தமிழன்

வியாசனின் உஸக்களம்

இரத்தானமென்றால் மட்டும்  
 தன்னை ஒட்டியுலர்ந்தவனாக  
 உருவகித்துக் கொள்ளுகின்றான்.  
 தாய் மண்ணுக்கு எல்லையிட வாருங்கள் என்றால்  
 எழுந்து வராத தமிழின்  
 தான் குடியிருக்கும் வளவுக்கு மட்டும்  
 ஜந்து வேலியும்  
 பன்னிரண்டு படலையும் போட்டு  
 இருபத்தி நான்கு பூட்டும் பூட்டிவிட்டு  
 திறப்பை இடுப்பிலேயே வைத்திருக்கின்றான்.  
 இன்று தேவைப்படுவதெல்லாம்  
 நாட்டுக்கு எல்லையே தவிர  
 வீட்டுக்கு வேலியும், பூட்டுமல்ல....  
 தேவை ஏற்படும் போது மட்டும்  
 தேசம் எங்களை அழைத்துக் கொள்கிறது.  
 இன்று அன்னைபூமி அழைப்பு விடுத்துள்ளான்.  
 இந்தக் “காலத்தின் குரல்” காற்றிலே பரவி  
 பிறவிச் செவிடாக்கஞ்சுக்குக் கூட  
 அதிர்வுகளை ஏற்படுத்துகின்றது.  
 தாய் நிலத்தின் வாழ்வும், தாழ்வும்  
 சேய்களாகிய எங்களுக்கே சேரும்.  
 எத்தனை காலத்துக்கு எங்கள் தேசம்  
 சிறைப்பட்டிருப்பது?  
 இன்னும் எத்தனை வருடங்களுக்கு  
 அன்னைமண் அழுது கொண்டிருப்பது?  
 நாங்கள் பாதம்பட ஏறி மிதிக்கும் போது  
 மேனி சிவிரத்துக் கொள்ளும் தாயகம்  
 எதிரி முத்தமிட்டாலும் ஏற்றுக் கொள்வதில்லை.  
 தன் பின்னைகள் சிறுநீர் கழித்தால்  
 தீர்த்தத் திருவிழாவாகவும்  
 மலை கழித்தால்.... சந்தனைக் காப்பாகவும்  
 மகிழ்ந்து ஏற்றுக் கொள்ளும் தாயகம்  
 பகைவன் பன்னீர் தெளித்தாலும்  
 ஏற்றுக் கொள்ளுவதில்லை.  
 ஏன் தெரியுமா?

எங்களை தன்மடி தவழும் மழையைகளாகக் கருதுகின்றது.  
 எதிரி கட்டியணைத்தாலும் காறித்துப்புகின்றது.  
 ஏன் தெரியுமா?  
 ஆக்கிரமிப்பாளர்களை எந்த மண்ணும்



## விட்டுத்துவேல் அல்ல.... நாட்டுத்து எஸ்ஸை வேண்டும்!

ஓவ்வொரு மனிதனின் பிறப்புக்கும்  
அர்த்தம் இருக்கிறது.  
பிறப்புக்கும் இறப்புக்குமான இடைவெளிக்குள்  
எல்லோருமே பூமியில் தாம் பிறப்பெடுத்ததை  
ஆழியாத பதிவாக்கி விட்டுப் போகமுடியும்.  
ஆனால்.... அதிகமானவர்கள் முயற்சிப்பதில்லை.  
சோம்பற் கதிரைகள் எம்மை எழும்ப விடுவதில்லை.  
விறகாகும் மரங்களைப் போல  
காய்ந்து, எரிந்து, சாம்பலாகி விடுகின்றோம்.  
பூமிப் பற்றெங்கும் தெரிந்தவர்களாக....  
இருக்கில்லே உயர்ந்து நிற்கின்றனர்.  
இரு தந்தை தந்தைக்குரிய கடமையை,  
இரு தாய் தாய்க்குரிய பொறுப்பை,  
இரு கணவன் கணவனுக்குரிய பணியை  
இரு மனைவி மனைவிக்குரிய கடமையை,  
விரும்பி ஏற்றுச் செய்து முடிப்பது போல  
இரு மனிதன் தன் மன்னுக்குரிய கடமையை  
இரு தமிழன் தன் தாயகத்துக்குரிய பணியை  
விரும்பி ஏற்றுச் செய்வது வெகுகுறைவு.  
அன்னதானமன்றபத்தில்....  
முதற் பந்திக்கு முன்னேற்ற துடிக்கும் தமிழன்

வியாசனின் உஸ்க்களம்

இரத்தானமென்றால் மட்டும்  
 தன்னை ஒட்டியுலர்ந்தவனாக  
 உருவகித்துக் கொள்ளகின்றான்.  
 தாய் மன்னுக்கு எல்லையிட வாருங்கள் என்றால்  
 எழுந்து வராத தமிழின்  
 தான் குடியிருக்கும் வளவுக்கு மட்டும்  
 ஐந்து வேலியும்  
 பன்றிரண்டு படலையும் போட்டு  
 இருபத்தி நான்கு பூட்டும் பூட்டிவிட்டு  
 திறப்பை இடுப்பிலேயே வைத்திருக்கின்றான்.  
 இன்று தேவைப்படுவதெல்லாம்  
 நாட்டுக்கு எல்லையே தவிர  
 வீட்டுக்கு வேலியும், பூட்டுமல்ல....  
 தேவை ஏற்படும் போது மட்டும்  
 தேசம் எங்களை அழைத்துக் கொள்கிறது.  
 இன்று அன்னையுமி அழைப்பு விடுத்துள்ளாள்.  
 இந்தக் “காலத்தின் கருல்” காற்றிலே பரவி  
 பிறவிச் செவிடர்களுக்குக் கூட  
 அதிர்வுகளை ஏற்படுத்துகின்றது.  
 தாய் நிலத்தின் வாழ்வும், தாழ்வும்  
 சேய்களாகிய எங்களுக்கே சேரும்.  
 எத்தனை காலத்துக்கு எங்கள் தேசம்  
 சிறைப்பட்டிருப்பது?  
 இன்னும் எத்தனை வருடங்களுக்கு  
 அன்னைமண் அழுது கொண்டிருப்பது?  
 நாங்கள் பாதம்பட ஏறி மதிக்கும் போது  
 மேனி சிலிர்த்துக் கொள்ளும் தாயகம்  
 எதிரி முத்தமிட்டாலும் ஏற்றுக் கொள்வதில்லை.  
 தன் பின்னைகள் சிறுநீர் கழுத்தால்  
 தீர்த்தத் திருவிழாவாகவும்  
 மலம் கழித்தால்... சுந்தனக் காப்பாகவும்  
 மகிழ்ந்து ஏற்றுக் கொள்ளும் தாயகம்  
 பகைவன் பன்றீர் தெளித்தாலும்  
 ஏற்றுக் கொள்ளுவதில்லை.  
 ஏன் தெரியுமா?

எங்களை தன்மடி தவழும் மழலைகளாகக் கருதுகின்றது.  
 எதிரி கட்டியணைத்தாலும் காறித்துப்புகின்றது.  
 ஏன் தெரியுமா?

ஆக்கிராமிட்டாளர்களை எந்த மன்னும்

அங்கீரிப்பதில்லை....  
 எங்கள் தாய்நிலுத்தில்  
 மன்சள் நிறமாகப் பூத்துக்கிடக்கும்  
 ஆவரசம் பூவிற் கூட ஒரு அழகிருக்கிறது.  
 கத்தரிப்பு வர்ணத்தில்  
 நாகதானி பழுத்திருக்கும் போது எத்தனை எழில்.  
 அருவி வெட்டிய வயல்களில்...  
 முள்ளி பூத்திருக்கும்  
 அது கூட நெஞ்சுத்தைக் கின்னி எடுக்கும்.  
 கள்ளிச் செடிகளுக்கு அழகில்லையா?  
 ஏன் இல்லை.  
 எங்கள் மண்ணில் எது தான் அழகில்லை.  
 இத்தனை வடிவையும் எப்படி இழப்பது?  
 எதிரியிடம் கொடுத்து விட்டு எப்படிக் கிடப்பது?  
 பெற்றதாயை மற்றொருவன் எட்டி உதைக்கும் போது  
 சுமந்து பெற்ற பின்னள சம்மா இருப்பானாகில்  
 அவன் பின்னையல்ல.. பிறவிக்குருடன்.  
 கட்டிய மனைவிக்கு இன்னொருவன் கைநீட்டும் போது  
 புருஷன் பார்த்துக் கொண்டு பேசாமல் இருப்பானாகில்  
 அவன் புருஷனல்ல.. கோழை.  
 தாய் நிலுத்தை பகைவன் தணவிலிடும் போதும்  
 பாய் சுருட்டி வைக்காதவன் மனிதனல்ல...  
 வந்த எதிரியை வாசலில் வரவேற்று  
 சந்தனம் கொடுப்பவன் தமிழனல்ல.  
 காலத்தின் குரல் காதுகளில் கேட்கும் போது  
 நாளை நரம்புகள் துடிக்க வேண்டும்.  
 உலகமொங்கும் நிலவு ஒன்றுதான்.  
 ‘அரியாலைக்கு’ மேலேறி வரும் நிலவுதான்  
 ஆபிரிக்காக் கண்டத்திலும் தெரிகிறது.  
 ‘கதிரவெளியில்’ பாற்குடம் சரிக்கும் நிலவு தான்  
 கண்டாவிலும் காலித்து வருகிறது.  
 ஆனாலும் ... அரியாலையில் பார்க்கும் நிலவும்  
 கதிரவெளியில் தரிசிக்கும் அதே நிலவும் தான்  
 எமக்கு அழகாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கிறது.  
 ஏன் தெரியுமா?  
 இது எங்கள் சொந்த மண்ணில் ஏறிவரும் நிலவு....  
 இந்த உணர்வோடு தானே  
 எங்கள் “பின்னைகள்” உயிர் கொடுக்கின்றனர்.

வியாசரின் உலக்களம்

“புலிகள்” “பூநகரி”க்குள் புதுந்த போது  
அவர்களின் அடிமளதில் ஆர்ப்பரித்த  
உணர்வு என்ன?

இது எம்தாய் நிலம்.

இது எம் அன்ன மடி.

இது எம்மைப் பெற்ற மன்.

இதில் எதிரி எப்படி ஏறி இருக்க முடியும்?

என்ற கேள்வியே அவர்கள் மூட்டிய வேள்வி.

“பூநகரி”

தமிழ்க்குறுநில மன்னர்களின் தலைநகரம்.

தன்னளவிலாவது தனியரசாக இருந்த பூமி

சின்ன விரலாயினும்

வைரமோதிரம் அனிந்த விரல்.

“நாகதேவன்துறை”

தமிழரின் சின்னப் படகுத்துறை

பெரிய கப்பல்கள் வந்து போகவில்லைத்தான்

என்றாலும் அச்சமில்லாது தானியமாவது ஏற்றிய துறை.

இந்த இடங்களை எப்படி எதிரியிடம் விடுவது?

என்ற படிதான் புலிகள் ஏறிப்பாய்ந்தார்கள்.

இந்த உணர்வு... நெஞ்செல்லாம் பூத்து

எல்லோருக்கும் என்று வருமோ

அன்று தமிழீம்.



கார்த்திகை - 1993





## புற்புந்தன் விநாக்கியல் புதூர் சுவரீராட்டியானது!

மனுக்குவத்தின் தலையில்  
சாதனை மகுடம் குட்டி  
அமெரிக்கன் ஒருவன் நிலவில் நின்றானே  
அந்த நாள்  
தமிழனும் ஆடிப்பாடினான்.  
'ஆம்ஸ்ரோஙு'  
இங்கு பலருக்கு 'அத்தை பெயன்' ஆனாள்.  
'சாள்ள்கூம், டயனாவும்'  
வண்டனில்தான் கைபிடித்துக் கொண்டார்கள்.  
தமிழன் சந்தோசத்தில்  
இங்கே சந்தனம் பூசிக் கொண்டான்.  
'வேல்ஸ்' பார்ம்பரைக்கு விசுவாசம் தெரிவித்து  
வெற்றிலை போட்டுக் கொண்டான்.  
வழுத்து அனுப்பி வைத்த வரலாறும்  
இங்கே சிலருக்கு உண்டு.  
'எலிசபெத் மகாராணி'  
நாங்களுக்கு எந்தவழி உறவு?  
'யாதும் ஊரே யாவரும் கேளிர்'  
சொன்னவன் தமிழன் தானே  
அந்த உறவில் போலும்  
தமிழர்கள் ஆனந்தம் கொண்டார்கள்.

வியாசனின் உலக்களம்

குதுகலத்தோர் மீது குற்றமில்லை.  
 ஆனால்... நேற்றிரவு  
 பூநகரியில்...  
 பகைவன் இருந்த படைத்தளத்தினுள்ளே  
 இவர்களின் பிள்ளைகள் புகுந்தார்கள்.  
 விடியும் வரை வெடிச்சத்தங்கள் கேட்டன.  
 உறக்கம் கலைந்தவர் மட்டும்  
 உற்றுணர்ந்து கொண்டனர்.  
 'பூநகரிக்குள்ளே பொடியள் போட்டான்கள்'  
 'அப்பனே முருகா பிள்ளைகளைக் காப்பாற்று'  
 'கர்த்தரே! எங்கள் குஞ்சுகளைக் காத்தருங்கும்'  
 என்றபடி விடியும் வரை விழிந்திருந்தார்கள்.  
 அடுத்த நாள் அடிவாளம் சிவந்தது.  
 காகங்களின் சத்தங்கள் கூடச் சங்கீதமானது.  
 வழமைக்கு மேலாக பூக்கள் புன்னைக்கத்தன.  
 'வழுக்கி ஆறு' பெருக்கெடுத்து ஒடியது.  
 ஆயிரம் பகைவறூப் போரினில் ஆழிந்து  
 அள்ளிய ஆயுதங்களைத் தோனினிற் கூற்று.  
 சாவினைத் தழுவிய தோழர்களையும் தோழியரையும்  
 தங்கள் கைகளில் ஏந்தியபடி,  
 முகத்தினில் வெற்றியின் வீரியத்தோடும்  
 நெஞ்சினில் இழப்பின் சோகத்தோடும்,  
 எங்களின் வீதியால்  
 எங்கள் பிள்ளைகள் உலா வந்தனர்.  
 பூநகரிக்கு  
 பக்கத்து ஊரிலே... பாதை கேட்டாலே..  
 திக்குக் காட்டத் தெரியாத சின்ன ஊர்.  
 மொட்டைக் கறுப்பன் அரிசிக்கு  
 முகவரி இதுதான்.  
 மடுமாதா திருப்பதிக்கும்  
 மாதோட்ட நன்நகருக்கும்  
 தலயாத்திரை போவோரின் தங்குமிடம்.  
 எங்கும் போல் இங்கும் காற்று வீசும்  
 மாரி காலம் என்றால் மழை பொழியும்  
 ஊர்கூடி உழுவார்கள்  
 வயல்கள் விளைந்திருக்கும் போது  
 வடிவாக இருக்கும்.  
 வரம்புகளில் வென்கொக்குகள் பூத்திருக்கும்.  
 சின்னக் கோவில்களிலும்

திருவிழா நடக்கும்  
ழுமியெங்கும் பேர் பதியும் பொசிப்பில்லாமல்  
பூநகரி ஊமையாய் உறங்கிக்கிடிந்தது.

'நாகதேவன்துறை'  
பேரைப் பார்த்துப் பிரமிக்கக் கூடாது.  
இது கப்பல் துறைமுகமல்ல.

கட்டுமரத் துறைதான்.  
என்றாலும் எங்கள் முந்தையரின்  
பாதம் படிந்துள்ள படகுத்துறை.

இந்தியப் படைகளின் இருண்ட நாட்களில்  
வரிப்புவிகள் வண்ணிக்குப் போய் வந்த  
வரலாறு இதற்குண்டு.

10.11.1993 அன்று  
சாமம் கழிய மறுநாள் சந்தித்துக் கொண்டது.  
ஞானிமடத்துக்கு மேலே

நின்ற நிலவு காணாமல் போயிருந்தது.  
மேகம் உருகி மழையாகத் தூற்றவிட்டது.  
கெளதாரிகளும், ஆட்காட்டிப் பறவைகளும்  
குளிரில் விழைத்துக் குறண்டிப் போயிருந்தன.  
நடக்கப் போவதை அறிந்த கடல் மட்டும்  
ஆனந்தத்தில் ஆர்ப்பரித்தது.

புலிகள் பூநகரிக்குள் புகுந்து கொண்டனர்.  
அவர்கள் இட்ட ஒவ்வொரு அடிக்குள்ளும்  
ழுமி புல்வரித்துக் கொண்டது.

இருளை ஊடறுத்து “எங்கள் பின்னைகள்”  
பகைவனின் பாசறையைப் பார்த்தார்கள்.  
காயவிட்டிருந்த “கறுப்புச் சட்டைகள்” தெரிந்தன  
குருதி வழியும் வெட்டரிவான்கள்  
எதிரியின் இடுப்பிலே இருப்பது தெரிந்தது  
“ செல்லுங்கள் வெல்லுங்கள் ”

தலைவனின் தாரக மந்திரம் காதில் ஓலித்தது  
புலிகளின் கால்களுக்குள்ளே  
புயல் புகுந்து கொண்டது  
விழிகள் சிவப்பேறி விரிந்து கொண்டன.  
விடிந்த போது  
யானை உழக்கிய கரும்புக் காடாய்  
எதிரிகள் சிதறிக்கிடந்தனர்.  
ழுமிப்புந்தின் நெற்றியிலே

வியாசவிள் உலைக்களம்

பூநகரி சுவரோட்டியானது.  
 துருவப்பகுதிகள் கூடச் சூடேறின.  
 பசுபிக் சமுத்திரம்  
 நாகதேவன் துறைக்குப் பாதை கேட்டது.  
 உலக அசைவியக்கம் ஒரு கணம் நின்று  
 பிரபாகரன் பெயரை உச்சித்துக் கொண்டது.  
 “தலைதுப்பியது தம்பிரான் புண்ணியம்”  
 அன்றே வந்தது நன்றே என்று  
 பக்கத்து நாடு சுவாசத்தைச் சீராக்கியது.  
 உரங்கிக் கிடக்கும் தமிழனே! எழடா!  
 உன் வேலிக்கு அப்பாலும்  
 உலகம் திருப்பதை உணர்ந்துகொள்.  
 கடாரம் வென்ற தமிழனைச் சொல்லி  
 கவிதை எழுதிக் குவிக்கும் கவிஞரே!  
 பூநகர் வென்ற புலிகள் மீதிலே  
 புதிய பரணியை எப்போது எழுதுவாய்?  
 இது விடுதலைக்கு விலை கொடுக்கும் காலம்  
 பதுங்குகுழி உனது பாதுகாப்பிற்கே தவிர  
 பயந்து கடக்கும் படுக்கையறை அல்ல.  
 விடுதலையை உயிர் மூச்சாக உள்வாங்கிக் கொண்டு  
 சாவைச் சாதாரண நிகழ்வாக நினைத்துக் கொள்.  
 காற்றுக்கு வேலியிட்டு கதவு சாத்த நினைப்பவர்களே!  
 ஆற்று வெள்ளத்தை அன்றிக் குடிக்க நினைப்பவர்களே  
 சிங்கள தேசமே! எங்களைத் தெரிந்துகொள்.  
 மாணிக்க கங்கையை  
 மடியிற் கட்டும் ஆசை எமக்கில்லை.  
 கொழும்பில் கொடியேற்றும் குரிக்கோளும் கிடையாது  
 நம்புங்கள்.  
 நாங்கள் எங்கள் நாட்டிலும்  
 நீங்கள் உங்கள் நாட்டிலும்  
 நல்ல நண்பர்களாக வாழ்வேணம்  
 மதித்தால் மதிப்போம்  
 மதித்தால் மதிப்போம்!



மார்கழி க்கை 1994



## வெல்லுறவரை வேசும் சுறைந்தால் செல்லும்வழி தசை மாற்றியும்.

வருங்காலம் வசந்தம்.  
காற்றுக்கு இனிக் கொண்டாட்டம்.  
சுகந்த வாசம் சுமந்து  
மந்த மாருதம் ஊர்கோலம் போகும்.  
சந்ததிப் பெருக்கத்திற்காக.....  
மரங்களெல்லாம் தாய்மையடையும்.  
மாசிப் பனியின் மூட்டம் கலையும்.  
வெள்ளை முகிற் கூட்டம் கையசைத்துப் போகும்.  
சந்தனமும், பன்னீரும் மனக்க  
கிராமத்துக் கோவில்களில் கொடி யேறும்.  
மேளகாரரின் கழுத்தில் சங்கிலி குடி யேறும்.  
காஞ்சிபுரமும், மைசூரும் சலவைக்குப் போய் தயாராகும்.  
இளக்கஞக்கு முளைத்த மீசை முறுக்கேறும்.  
வசந்தம் வந்தால் எல்லாமும் வடிவுதான்.  
எங்கள் மன் மட்டும் தானே  
இளவேனில் தமுவாத நிலமாகிப் போச்ச.  
இப்போது குயிற்பாட்டுக்கு எதிர்ப்பாட்டு  
ஏன் கேட்டுதில்லை?  
சிறுவர்களெல்லாம் எங்கே தொலைந்தனர்?  
வானத்தைப் பார்த்தபடியே கோவிலுக்குப் பயணம்.  
உள்வீதிக்குள்ளே சாமிடலா.

வியாசனின் உலைக்களம்

இருட்டுக்குள்ளே முகம் தேடும் இளச்கள்.  
 விளக்கற்ற வீதியில் கடலை வியாபாரம்.  
 மேற்கு வீதியின் மேளச்சமாலை  
 எங்கள் தாயகம் இழந்து விட்டது.  
 எட்டுமூலைப்பட்டம் கட்டி ஏற்றியவானம்  
 குண்டு வீச்சு விமாங்களுக்காகவா காத்திருப்பது?  
 அருவி வெட்டிச் சூடுக்கியவுடன்  
 அந்த வயல்களில் ஒரு வாசம் வீசுமே,  
 அதையினி முக்கு எப்போது முத்தமிழும்?  
 தாமரை படர்ந்த கிராமத்துக் குளங்களில்  
 கொடிவிலுத்திக் குளிப்பது எப்போது?  
 இந்த வருடத்து வசந்தத்தையும் இல்லாதழிக்க  
 எதிரி விஷங்காற்ற வீகவான்.  
 ஏறிகளைப் புகை கொடிகளில் படிவதா?  
 விடக்கூடாது.  
 வில்லை வளைத்து நாணேற்று.  
 மீண்டும் “சமாதானப் பேச்சு”  
 தலைப்புச் செய்தியாகிவிட்டது.  
 விவாகரத்துத் தம்பதிகளுக்கு பஞ்சணை விரிக்கப்படுகிறது.  
 கழுத்தை நெரித்தவள் கையும்.  
 துடித்துப் புரண்டவள் கையும்,  
 குலுக்கிக்கொள்ள எப்படித் தேதி குறிக்க முடியும்?  
 வேண்டாமென்று வெட்டிய வேர்களை  
 கட்டுப் போட்டுக் காப்பாற்ற முடியுமா?  
 இளங்களுக்கிடையே  
 இழந்துபோன உறவை ஏற்படுத்துவதென்பது  
 உடைந்து போன கதிரைக்கு  
 ஒட்டுப்போடுவது போன்றதல்ல....  
 முறிந்த மரத்துக்கு முட்டுக் கொடுத்து நிறுத்துவதல்ல....  
 உறவென்பது புரிந்துணர்விலிருந்து புலரவேண்டும்.  
 தன்னைப் போல மற்றவளையும் நேசிப்பவனே  
 உறவுக்கு உரம்போட முடியும்.  
 கெழுவின் கதையைச் சொல்லிக் கொண்டு  
 மகாவலி கங்கையை வடக்கே திருப்ப முடியாது.  
 சிங்கள அரசுக்கு.....  
 தமிழர் கொடுத்த அவகாசங்களைல்லாம்  
 அர்த்தமின்றி அழிந்துபோனதே வரலாறு.  
 தமிழன் நெஞ்சை நிமிஸ்த்தி நிமிஸ்தப்போதெல்லாம்

பேச்சுவார்த்தையென்று குனியச் செய்ததே  
 இதுவரை தொடரும் சரித்திரமாகி விட்டது.  
 எவ்வோரும் குறித்துக் கொள்ளுங்கள்  
 இது தொடர்க்கையாக இனியும் நீளக்கூடாது.  
 போராட்டமென்பதை  
 வெறும் துப்பாக்கிகள் மட்டும் தீர்மானிக்க முடியாது.  
 ஒத்துக்கொள்ளலாம்.  
 விடுதலையை பேச்சுவார்த்தை மூலமும் பெற்றுமுடியாது.  
 இதையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.  
 சலுகைகளும் எலும்புத் துண்டுகளுமே  
 பேச்சுவார்த்தை மேசையில் பெற்றுமுடியும்.  
 விடுதலையை இரத்தம் சிந்தியே வெற்றிகொள்ள முடியும்  
 உலகம் இதையே உணரச் செய்துள்ளது.  
 ஒரு வியட்னாமியனைக் கேளுங்கள்.  
 ஒரு சீனத்துக் குடிமகளைக் கேளுங்கள்.  
 ஒரு கிழுபா நாட்டவளைக் கேட்டுப் பாருங்கள்  
 ஏன் பேச்சுவார்த்தை மூலம்  
 விடுதலையைப் பெறவில்லையென்று.  
 தக்கபதில் தருவதற்கு அவர்களுக்கே தகுதியுண்டு.  
 குருதிக் குளத்தில் குளித்தெழுந்து  
 எஞ்சியுள்ளவர்களையும் அங்கவீளர்கள் ஆக்கிவிட்டு  
 கடுகாட்டு மண்ணில் கிடைக்கும்  
 சுதந்திரம் யாருக்கு வேண்டும்?  
 விடுதலை வாழ்வதற்காக அன்றி சாவதற்காக அல்ல....  
 இப்படிக் காதோரம் குசகுசுட்போர்  
 களபேருண்டு.  
 பேச்சுவார்த்தைகள் முறிந்த பின்னர்தானே  
 இந்த மன் போராட்ட தொடங்கியது.  
 சுதந்திரப்போரள்பது;  
 சுற்றிச் சுற்றிவரும் சூத்திரக்கிணறு மாடுகள்ல.....  
 போராட்டமென்பது,  
 இலக்கைச் சென்றடையாமல்  
 தொடங்கிய இடத்துக்கே செல்வதுல்ல....  
 குருதி வழிவைதைப் பார்க்கும் ஆசை எவருக்கும் கிடையாது.  
 பினாங்களுக்கிடையில் நிற்கும் வக்ரபுத்தியும் எமக்கில்லை.  
 வேண்டுவெதல்லாம் விடுதலை ஒன்றே.  
 அது பேச்சுவார்த்தை மூலமும் கிடைக்குமென்றால்  
 மேசையின் விரிப்பை நாங்களே விரிப்போம்.  
 கதிரைகளில் அமரக் காத்திருக்கின்றோம்.

வியாசலின் உஸ்க்காம்

அகலச் சிறு விரித்து ஆனந்தம் பாடும் பறவைபோல  
தளையற்ற வாழ்வே தமிழருக்கு வேண்டும்.

வானுயர்ந்த மாடிமளைகள் மண்மேடாகி விட்டன.

கல்வியிற் சிறந்தவர்கள் “ கைநாட்டு ” ஆகிவிட்டனர்.

ஸழத்தமிழன் எலும்புக்கூடாக

ஓட்டியுலர்ந்து விட்டான்.

வீட்டுக்கு உள்ளும், வெளியும்

உயிருக்கு உத்தரவாதமில்லை

உண்மைதான்.

அதற்காக....

போராட்டத்தை பேச்கவார்த்தையாக மாற்றமுடியாது.

பருத்தித்துறையிலிருந்து குமணவரை

தமிழீழத்தின் கடல் தழுவிச்செல்லும் நெடுஞ்சாலை வேண்டும்.

அந்த வீதியைக்கும் அழகான கிராமங்கள்

ஊரெங்கும் தமிழர் உழைக்கும் ஒசைகள்.

பூரித்த முகத் தோடு புன்னகைக்கும் மனிதர்கள்.

இல்லானும் இல்லை... இருப்பானும் இல்லை....

இதுதான் தமிழீழம்.

இதற்காகவே போராட்டம்.

வெல்லும்வரை வேகம் குறைந்தால்

செல்லும்வழி திசைமாற்றிவிடும்.

□□

மாசி - 1994





## ஒந்த மாதத்தில் இப்படி வெய்யல் அடிப்படை ஏன்?

ஆறு ஆண்டுகள் கழிந்து விட்டன.  
எட்டி மிகுந்துச் செல்லும் காலத்துக்குத்தான்  
எத்தனை வேகம்.  
பங்குனி மாதத்தில் தார்வீதி தீப்பிழிக்கும்.  
வாசல் நுழையும் காற்றுக்கூட வழி தடுமாறும்.  
பூபதித் தாயென்ற பொன்மகள்  
இந்த மாதத்தில்தான் தேரேறி வீதிக்கு வந்தாள்.  
சத்தியக்கவசம் நெஞ்சினில் இருந்தது.  
தர்மக் காண்மைப் பையினில் இருந்தது.  
நியாயச்சுடர் விழிகளில் ஒனிர  
மாமாங்க வீதியில் சங்கு முழங்கினாள்.  
அன்னைக்கு எதிரே அன்னியப் படைகள் நின்றன.  
“பாரதப் போர்” பதினெட்டு நாட்கள்;  
இப்போர் நடந்ததோ முப்பது நாட்கள்.  
இது வியாசர் எழுதாத “குருகேஷத்திரப் போர்”  
குருந்தமர நிழல் குளிரும்.  
எங்கள் தாய்க்கோ எரிந்தது.  
சிந்திரர மாதத் தென்றல் இதமனிக்கும்.  
அன்னை பூபதிக்கு அது அனலாகியது.  
இன்னும் ஆறாத எரிமலைக் குழம்பாய்  
எங்கள் நெஞ்சு கணன்று கொண்டிருக்கிறது.  
மட்டக்களப்பில் இவள் மடியுறங்கியபோது  
உலகத்தின் விழிகள் உறக்கம் கலைந்தன.

பாரதப் படைகள் பயந்தன.

சுட்டுப் பொக்காத பட்டினி யுத்தம்.

கிட்ட நெருங்க முடியாது வெலவெலத்துப் போனார்கள்.

ழுமிப்பந்தின் புருவம் உயர்ந்தது.

பார்வையை எங்கள் பக்கம் திருப்பியது.

நிலவற்ற வாளத்தை எவரும் நிமிர்ந்து பார்ப்பதில்லை.

ழுக்காத செடிகளை தேவீக்கள் தேடுவதில்லை.

வற்றிய குளத்தில் யாரும் வலை வீக்வதில்லை.

போராடும் தேசங்களே

ழுகோளப்படத்தில் பிரகாசிக்கின்றன.

இமய மலையை

எல்லோரும் எட்டி நின்றே பார்த்தனார்.

உச்சியையும் தொட்டு விடலாமென்று

'டெண்சிஸ்' மட்டுமே உணர்த்தினான்.

நிலவை முகத்துக்கு உவமை சொல்வி

கவிஞர்கள் கண்ணடித்துக் கொண்டிருந்த போது

'ஆம்ஸ்ரோங்' அதிலே பாதத்தையே பதித்தான்.

பொரிய வல்லரகுடன் போராட முடியுமா?

பலர் முடியாதென்ற முடிவிற்கே வந்தனர்.

பிரபாகரன் மட்டும்

இவர்களை ஊதிக்கலைக்கலாமென்று உணர்ந்திருந்தார்.

இதை வழிமொழிந்தார்

எங்கள் வரலாற்று நாயகி

தீக்கு தீ முடிய நாட்களைன்பதால் தான்

வெளியே

இந்த மாதத்தில் இப்படி வெயில் அடிக்கிறது.

நீண்டகாலமாகத் தமிழன் நிதிதிரையிற் கிடந்தான்.

உதைத்த காலுக்கு முத்தமிட்டு உணர்வுறு இருந்தான்.

அடித்த கால்களுக்கு அபிஷேகம் செய்தான்.

பிரபாகரனின் பிறப்புக்குப் பின்னர்தான்

மீண்டும்....

தமிழனின் நரம்புகளில் குருதி குதித்தது

மீசைகள் முறக்கேறிக்கொண்டன.

தாவணி சுற்றிய தங்கைகளும்

போரனிக்குள்ளே புகுந்து கொண்டன.

ழுபதி அம்மாவின் பிறப்பின் மூலமே இது தான்.

வெள்ளரச நிழலில்

சித்தார்த்தனுக்கு ஞானம் சித்தித்தது.

யுத்தத்தின் பின்னர்தான்

அசோகனுக்குப் புத்தியே தெளிந்தது.

விஜேதாங்காவுக்கு மட்டும் விடிவே இல்லையா?

வயதேறவரும் வளர்ச்சி வளையங்கள்

மரங்களின் முதிர்ச்சியைக் காட்டுமாம்.  
 மனிதனின் வளர்ச்சியை அளக்கமட்டும்  
 கடவுளேன் கருவியொன்றைப் படைக்கவில்லை?  
 "புலிகளை அழிப்பேன்.  
 இப்பிரப்பிள் இயலாவிட்டால்  
 அடுத்த பிறப்பெடுத்தென்றாலும் அழிப்பேன்"  
 ஜோ பாவம்.  
 விஜேதாங்காவக்கு  
 அடுத்த பிறப்பிலும் ஆஞம் நினைவு தான்.  
 ஸிம்மாசன ஆசைதானே பேச்சில் தெரிகிறது.  
 முளை வளராத பிள்ளைக்கு அதிகம் பேசவராதே  
 இவருக்கு எப்படிப் பேசமுடிகிறது.  
 'எல்லோரும் ஏறி இணைத்த குத்திரையில்  
 சக்கடத்தார் ஏறி சூழக்கி விழுந்தாராம்'  
 இது இங்கே வழக்கில் இருக்கும் முதுமொழி  
 யாரேனும் மொழி பெயர்த்து விஜேதாங்காவக்கு முகவரியிடுங்கள்.  
 தமிழ்மூம் தலைகுனியாது.  
 பிரபாகரன் பெருந்தருப்பு  
 பூதி என்பவர் போனவர் மட்டும் தானா?  
 இல்லை.  
 வந்து பார்.  
 கருச்சுமந்த பெண்களிலெல்லாம்  
 பூதி அம்மாவின் உருவம் தெரியும்.  
 'நாவலடி' யில் எரித்தவளுக்கு  
 'நாவாந்துறை'யில் விளக்கேற்றியுள்ளோம்.  
 வந்து பாருங்கள்.  
 நாங்கள் ஒன்றாகியுள்ளதை உணர்ந்து கொள்வீர்கள்.  
 பூதி அம்மாவக்கு  
 ஆடைகட்டி மட்டும் அழகு பார்ப்பவர்களே  
 அவளின் கையில் இருந்த  
 அவ்திரங்களையும் கணக்கெடுத்துக் கொள்ளுங்கள்.  
 நெஞ்சுக்குள் எரிந்த நெருப்பை நினைத்துக் கொள்ளுங்கள்.  
 அச்சமில்லாத அவளின் உறுதியை  
 உற்றுப் பாருங்கள்.  
 புலிகள்மீது அவளுக்கிருந்த நம்பிக்கையை  
 அளவிலுடுத்துக் கொள்ளுங்கள்.  
 இப்போது பாருங்கள்.  
 பூதி அம்மா விஸ்பருபமாய் விண்ணதூடி நிற்பார்.





## இது போராட்டு முய... பல்தன்ன் சாலம் ரூபாதரன் வழுதாட்டி!

இன்றும் எங்கள் வானத்தில்  
வெள்ளிலிலு பாலை அள்ளிந்தான் சொரிகிறது.  
விண்மீன்கள் கண்தூங்கவில்லை.  
இலுப்பையும் பூத்துக் கொட்டுகிறது.  
ஆழக்கிணறேதும் ஊற்றுவைத்துப் போகவில்லை.  
குண்டும் குழியியுமான பாதையெனிலும்  
இன்றும் பயணம் நடக்கிறது  
இது தமிழ்நிலம்.  
எவ்வாம் நடக்கும்.  
விஜேதாங்காவுக்கு ஒரு வினா  
உன்னால் முடியுமா தம்பி?  
எங்கனுக்கு விந்தே வேண்டாம்.  
நாங்கள் வேளிலிருந்தே முளைவிடும் சாதி  
எங்களைக் கூட்டிக்குவித்து தீயிடு  
மறுநாள் சாம்பவிலிருந்து பிறப்போம்.  
வொட்டிச் சரித்துப் புதைத்திடு  
மூன்றாம் நாள் எங்கள் முகம் தெரியும்.  
இது தமிழ்ச்சாதி  
இங்கே  
குண்டு சுமந்து வானுர்தி வட்டமிடும்.  
குழிகள் தேடி எவரும் ஒடுவதில்லை.  
போட்டுவிட்டு 'புக்காரா' போகும்.  
புழுதியைத் தட்டிவிட்டு

அந்த இடத்திலேயே மீண்டும் பாய்விரிப்போம்.  
 சிதறிப் போன சுவரின் கற்களை எடுத்தே  
 அடுப்பு மூட்டி சமையல் தொடங்குவோம்.  
 விஜேதாங்கா!  
 என்னா பொடியா செய்யப் போகிறாய்?  
 இது தமிழ்ச்சாதி  
 தீக்குளித்தும் தோல்கருகாச் சாதி.  
 கண்களினால் சுவாச்சித்து  
 மூக்கினால் பார்க்கும் வித்தியாசமானவர்கள்.  
 மலைகள் இல்லையென்று நாங்கள் தளரவில்லை.  
 ஆறுகளில்லையென்று அந்தித்துப் போகவில்லை.  
 ஆழக் கிணறுவெட்டி நீர்ள்ளிக் குடிக்கின்றோம்.  
 ஆக மூன்று மாதங்களே இங்கு மழைபொழியும்.  
 என்றாலும் பச்சை நிறத்தில் தான்  
 எங்கள் மன் பாவாடை கட்டியுள்ளது.  
 இது தமிழ்ச்சாதி  
 தெருப்புமுதியில் கயிறு திரித்து  
 தேரிமுக்கும் சாதி.  
 அப்பு விஜேதாங்கா!  
 என்னசெய்யும் உத்தேசம்  
 படைகளை நடத்தி தடகளப் போட்டியா?  
 நல்லது நாளை சந்திப்போம்.  
 வெற்றிக் கம்பத்தைத் தொட்டபின்  
 வெள்ளிக் கிண்ணத்துடன் பேசுவோம்.  
 எதிரியை வாவென்று கடிதம் எழுதியாச்சு  
 தமிழனே நீ என்ன செய்கின்றாய்.  
 பூச்செடிகளுக்கு மூளையும்,  
 பறவைகளுக்குச் சொன்டும்,  
 மிருகங்களுக்குக் கொட்டும் ஏன் கொடுக்கப்பட்டது?  
 போராட வழங்கிய போர்க்கருவிகள் அவை.  
 'அழிக்கவருபவனை அழித்துவிடு'  
 கீதையின் சாரமே இதுதான்.  
 நிமிர்ந்து நிற்பவையே நிலைக்கும்.  
 விழுந்து கிடிப்பன யாவும் மிதிக்கப்படும்.  
 தலைநிமிர்ந்த பனைகளைத் தறிக்கக்கூடாது  
 சட்டமே வந்துவிட்டது.  
 ஆனால்....  
 மூல்லைக் கொடியை மிதிக்கக் கூடாது என்று  
 ஏன் எவரும் குரலெழுப்பவில்லை?  
 காலில் விழுந்து கிடிப்பவைகளை  
 எவரும் கணக்கெடுத்துக் கொள்வதில்லை  
 அதனால் தான்.

வியாசனின் உஸ்க்காம்

மனிதர்களுக்கும் இது பொருந்தும்.  
தமிழனே!

மனிமுடிதரித்த உன் தலையில்  
வெய்யிலுக்குத் தொப்பி போடவும் வெட்கப்படுகின்றாய்  
ஏழுகுதிரைகள் பூட்டிய தேரில் உலாவுந்தவனே!  
அச்சுமுறிந்த சைக்கிள்தானும் உன்னிடம் இல்லையா?  
ஊருக்கெல்லாம் துணி நெய்து கொடுத்தவனே!  
கோமணத்துண்டுக்கும் வழியற்றுப் போனாயா?  
வாழும் வழிகள் ஆயிரம் சொன்னவனே!

ஆனாம் உரிமையை மட்டும் யாரிடம் கொடுத்தாய்?  
கொம்பும், முரசும், பேரிகையும் எங்கே?  
கவசமும், வேலும், கைவாளும் எங்கே?  
இவற்றையெல்லாம் ஏற்றிதுவிட்டு  
அன்னதானமாத்தில் என்னா செய்கிறாய்?  
இந்தமன்னில் உனக்கொரு வரலாறு வேண்டும்.  
இருந்தாய், வாழ்ந்தாய் என்பதற்கு  
அடையாளம் வேண்டும்.

உன் தலைமுறைக்கு ஒரு சிற்திரம் இருக்கட்டும்.  
உயிர் என்ன உயிர்.  
அதைக்காட்டு பார்க்கலாம்.

உருவயற்ற ஒன்றுக் காக ஏன் அச்சப்படுகின்றாய்.  
எத்தனை காலம் வாழ்ந்தாய் என்பதில்  
பெருமை கிடையாது.

எப்படி வாழ்ந்தாய் என்பதே மகிமைக்குரியது.  
குறவனன் புழுவும், கும்புபூச்சியும் கூட  
பூமியில்தான் வாழ்கின்றன.  
யார்தான் கணக்கில் எடுத்தார்கள்?

போருக்கு வாவென்று  
எதிர்க்குக் கடிதம் போட்டாசச  
நீ பூறப்படு.

பீளைசாறிய கண்களைத் திறந்துபார்  
பாயைச் சுருட்டி அசைவிலேபோடு.  
தாயிடம் விடைப்பறு.  
உன் தங்கை எங்கே?

உனக்குமுன் அவள் களத்துக்குப் போய்விட்டாள்.  
வெளியே பார் வெய்யில் அடிக்கிறது.  
இது போராடும் பூமி.  
பலிகளின் காலம்.....  
பிரபாகரன் வழிகாட்டி.



சிற்திரை 1994



## தறுப்புச் சங்கமே! ஈதகளை நீட்டி குலுத்தச் சொன்னுவோம்

இருண்ட கண்டத்தில் விரிந்த மலரே!  
வாழ்த்துக்கள்.  
இரும்புத்திரையை உடைத் தெழுந்த கதிரே!  
மேகங்களிடம் “முதகங்களும்”  
காற்றிடம் “மலர்ச்செண்டும்” அனுப்பியுள்ளோம்.  
பெற்றுக் கொள்.  
“இதரை வாழூக்கன்றுகள்” இரண்டை  
இனிவரும் கடலலைகளிடம் கொடுத்து விடுகின்றோம்.  
கொடிமரத்துக்கருகில் பாத்திகட்டி நாட்டிவிடு.  
அடிப்பெருக்கி எங்கள் அன்புக்குக் குலைதள்ளட்டும்.  
நேற்றுவரை தென்னாபிரிக்கா என்றே  
உன்னை அழைத்தோம்.  
இன்று “என் ஆபிரிக்கா” என்றே  
இங்கே ஒவ்வொருவரும் உச்சித்துக்கொள்கின்றோம்.  
“வாஸ்கொடகாமா” ஏக்கு மட்டும்தான்  
நீ “நம்பிக்கைமுனை” யாக இருக்கவில்லை.  
போராடும் எங்களுக்கும் அப்படித்தான் புலப்படுகின்றாய்.  
நெல்சன் மண்டேலா!

கறுப்புச் சிங்கமே! கையை நீட்டி  
குலுக்கிக்கொள்ளுவோம்.  
உன்னைக் கட்டித்தழுவுத் துடிக்கின்றோம்.

வியாசவிள் உஸக்களம்

என்னசெய்வது நீ எட்ட இருக்கின்றாய்.  
 அன்று நீ “சிம்மாசனம்” ஏறியபோது  
 எமக்கேன் அழைப்பனுப்பவில்லை?  
 சிரீலங்காவுக்கு நீ எந்தவழி உறவு?  
 விஜேதாங்காவை விருந்துக்கழைத்தபோது  
 தமிழீழம் உன் கண்களுக்கு ஏன் தட்டுப்படவில்லை?  
 இது விருந்துகிட்டவில்லையென்ற விசனமல்ல....  
 போராடும் பூமியொன்றை  
 புறமொதுக்கிவிட்டாய் என்ற ஆதங்கம் மட்டுமே.  
 போகட்டும், இதனால் கோபமேதுமில்லை.  
 இனிமேலாவது நன்பர்களை இனம் கண்டுகொள்  
 நன்மை உனக்குத்தான்.  
 ஆபிரிக்காவின் “காப்பிரி” மக்களே!  
 குரியனை வழிமறித்து  
 தொட்டுப் பேசும் வல்லமையின் வடிவே!  
 காற்றுக்கொதுங்கிய வெள்ளையன்  
 நேற்றுவரை உன் முதுகில்தான் இருந்தான்.  
 கறுப்பவென்று உன்னை அழைத்தபோது  
 வென்னை உதடுகள் வேதனைப்படவில்லை.  
 மலத்தைக்கூட  
 தன்வீட்டில் அறைகட்டிக் குடியிருத்தியவன்  
 உன்னை வீதியிலேறி உலாவவிடவில்லை.  
 படுக்கை அறைக்குள்ளும் நாயை அழைத்தவன்,  
 அடுப்படிக்குள்ளே கோழியை அனுமதித்தவன்  
 கறுப்பவைத்தொடும் காற்றைக்கூட  
 வெறுத்து விரட்டினான்.  
 அழகான உன் கரியமேனியும்  
 உரமேறிய தசைநார்களும்  
 அவனுக்கு அச்சத்தைத் தரவில்லை.  
 அருவருப்பாகவே இருந்தது.  
 நீ பேசாமல் இருக்கவில்லை  
 போராடினாய்.  
 வெற்றிக்கம்பத்தைத்தான்  
 உன்னால் தொட்டுவிட முடியவில்லை.  
 உங்கு வேர்கொண்ட மரங்களைதுவும்  
 நீர்குடித்து வளரவில்லை  
 கறுப்பனின் குருதிகுடித்தே தளிர்த்தன.  
 உலகெங்கும் தார்பூசியே வீதிகறுப்பானது  
 உன்நாட்டில் மட்டும் தான்

கறுப்பனின் வியர்வைபட்டு வீதி கறுப்பானது.  
 வெள்ளைச் சீமாட்டிகளின் விருந்துக்குப்பிற்கு  
 வீசியெறியும் எச்சில் இலைக்காக  
 உன்பரம்பரை தாழ்வாரத்தில் தவமிருந்தது.  
 வந்தவன் ஆள நீ வயலில் மாடானாய்.  
 வெள்ளைக்காரன்  
 மாட்டுத் தொழுவத்தில் கறுப்பியின் முலைதொடுவான்.  
 கறுப்பனுக்குமட்டும் காயடிப்பான்.  
 நீ புயலாகிப் போராடியவன்தான்  
 என்ன செய்வது?  
 அம்பும் வில்லும்தான் உனக்கு அகப்பட்டது.  
 அவனிடம் துப்பாக்கியல்லவா இருந்தது.  
 காலங்கள் கழிந்தனவே தவிர  
 உன் துன்பங்கள் கழிய வழிவந்து சேரவில்லை.  
 நீண்டகாலத்தின் பின்  
 நெல்சன் மன்டேலா வந்து பிறந்தபோதுதான்  
 நெஞ்சு நிமிஸ்தினாய்.  
 எப்படி யோ  
 சுற்றிய இரும்புவேலிச் சுவர்கள் இடிந்தன.  
 இன்று ஆபிரிக்காவுக்கு சிறிகுமளைத்துவிட்டது.  
 புத்தாகப் பிறந்த கறுப்பதுதேசமே!  
 விடுதலைக்கு நீ கொடுத்த விலையிலும்  
 அதிகவிலை நாங்கள் கொடுக்கின்றோம்.  
 நாங்கள் போராடும் விதமே வித்தியாசமானது.  
 உனக்குப் பக்கத்து நாடுகள் பால்வார்த்தன  
 எமக்கு அண்டை நாடெடான்று நஞ்சையே தந்தது.  
 நின்றும், நடந்தும், குனிந்தும், நிமிஸ்ந்தும்  
 நீ வசதிக்குத் தக்கபடி வழிமாறியிடுள்ளாய்.  
 நாங்கள் பாதைமாற்றும் பரம்பரை இல்லையே  
 விடுதலையைப் பேசிப்பெறும் என்னம் எமக்கில்லை.  
 போராடிப் பெறுவதென்றே முடிவு  
 பிரபாகரனைப் பார்க்காவிட்டாலும், கேட்டிருப்பாய்  
 தொட்டுத் தோழுமையை வளர்த்துக்கொள்.  
 கண்டங்கள் கடந்து வாழ்ந்தாலும்  
 நாங்கள் உணர்வால் ஒன்றுபட்டவர்கள்.  
 நிறத்தால் வேறுபட்டாலும்  
 நீங்கள் விடுதலைபெற வேண்டுமென்று  
 அதிகம் விரும்பியது நாங்கள்தான்.

வியாசவிள் உஸக்களம்

ஏன் தெரியுமா?

வெள்ளைக்காரன் உன்னை மட்டுமா அடக்கினான்.  
இல்லை?

எம்மை அடக்கவும் எதிரிக்கு துணைபோனான்.

இங்கே கண்ணிவெடியில் சிதறும்

“பவன்” கவச வண்டியை எதிரிக்கு அனுப்பியதே  
வெள்ளைத் தோல் வெறியன்றான்.

இனி இது நடக்காது

நாங்கள் நம்புகின்றோம்.

போராடிப் பெற்ற சுதந்திரத்தின்

பெறுமதி புரிந்தவர்கள் நீங்கள்

விடுதலையின் முகவரி தெரிந்தவர்களே!

எங்கள் சுதந்திரத்திற்கு முத்தினை ஓட்டுங்கள்.

நம்பிக்கைமுனை நாடே!

எங்களின் நம்பிக்கையை

நாசமாக்கி விடாதே;

கறுப்புச் சிங்கமே; நெல்சன் மண்டேலா!

ஒரு கேள்வி; பதில் வேண்டும்.

சில இடங்களில் சேற்றிலேன் காலைப்புதைத்தாய்?

சமாதானத்துக்கான நேரபல் பரிசை

வேடஞும் புறாவும் எப்படிப் பாங்கிலூடியும்?

குருதியிட்டந்த வெள்ளைக் கொலைக்கரமும்

சிறையில் வாடிய உன் கரிய திருக்கரமும்,

குலுக்கிக்கொண்ட போது

அந்த விருதை எப்படி விளங்கிக்கொண்டாய்?

பரிசு வாங்கிய போது

உன்பரம்பரை சிற்றிய குருதியை

எப்படி மறந்து கைகளை நீட்டினாய்?

என்றாலும் உன்மீது கோபம் வரவில்லை.

கறுப்புச் சிங்கமே; கைகளை நீட்டி

குலுக்கிக் கொள்ளுவோம்.

□□

கவுகாசி 1994





## சுரும்பல் அடிமுடி அற்ய முடியாத அற்புதம்.

கரும்புலி,  
சாவுக்குத் தேதிகுறிக்கும் சரித்திரம்.  
கந்தகத்தை மேனியிற் கட்டிய சந்தனம்.  
வீதியுலாவுக்காக வெளியில் வராத விக்கிரகம்.  
உயிர்முச்சை ஊதிவிடும் உன்னதம்.  
அடிமுடியை அறியமுடியாத அற்புதம்  
தென்றலும், புயலும் சேர்ந்ததான கலவை.  
இவர்களை எழுதத் தொடங்கினால்...  
எந்தமோழியும் தோற்றுப்போகும்.  
வார்த்தைகள் வறுமை அடையும்.  
உளவியலாளர்கள் உள்ளே புகுந்தாலும்  
வெறும்கையோடுதான் வெளியே வருவார்கள்.  
கற்பனைக்கவிஞர்கள் கவிதை எழுதினால்  
அற்புதம் என்பார்கள்,  
அடுத்தவார்த்தை வராது.  
சித்திரக்காரர்களும்  
தீப்பிழும்பைத்தானே தீட்டமுடியும்.  
பக்கத்திருந்து பழகியவர்கள் கூட  
குறிப்புக்கள் மட்டும் தான் கூறமுடியும்.  
ஆழத் தோண்டனாலும் மூலவேர் தெரியாது.  
சமுத்தீர நீரை

வியாசலின் உஸக்களம்

அகப்பையால் அள்ளி அளக்கமுடியுமா?  
 ஓடும் முகிலை  
 ஏனிவைத்து எட்டித் தொட முடியுமா?  
 எதிரியின் எந்தவலுவும்  
 இறுதியில் இவர்களிடம் சரணடையும்.  
 கடைசி நொடிவரை சிரித்தபடி திரிவர்.  
 மறுநாள்  
 வெடித்த செய்தி வெளிவரும்போது;  
 ஜாதகமும் சோதிமும்  
 தங்களுக்குத் தாங்களே தீழுட்டிக் கொள்ளும்.  
 காலால் நடந்து,  
 வாயால் மொழிந்து,  
 கையால் தலைவாரிக் கொண்டு  
 எல்லோரையும் போலவேதான் இவர்களும்.  
 உள்ளே எளியும் விடுதலைக் கணம்மட்டும்  
 வேறுபட்டது.  
 உயிர்ப் பூவை கிள்ளி எடுத்து  
 விடுதலைக்கு விலைகொடுக்கும் வித்தியாசமானவர்கள்.  
 கிட்டுநெருங்கு முடியாத இலக்குகளைக்கூட  
 தொட்டு அசைத்துவிடும் துணிச்சலர் இவர்.  
 முதுகிள் வேர்க்குரு போட்டாலே....  
 முந்துறு மருந்துகள் தேடும் உலகில்  
 சாவைத் தம் தோள்களில் சுமந்து  
 நொடிகளை கணக்கிட்டு நகரும் நூதனங்கள்.  
 காற்றிலும், நீரிலும் இவர்கள் கலக்கும்போது  
 காற்றுக்கு வேர்க்கும்.  
 நீர் நெருப்பாகிலிடும்.  
 இவர்களுக்கு;  
 குரியன் கைகளுக்கு எட்டும் தூரம்தான்.  
 பசுபிக் சமுத்திரம் முழங்கால் ஆழம்.  
 கரும்புலிகள்;  
 தலைவன் தலைவாரிலிடும் புயல்கள்.  
 தாயை நேசிக்கும் அளவுக்கு  
 தலைவனையும் நேசிப்பவர்கள்.  
 தாயகத்தை மட்டும் பூசிப்பவர்கள்.  
 ஆவிபிரியும் அடுத்த கணம்பற்றிய அச்சம்  
 இவர்களின் அகராதியில் அச்சிடப்படுவதில்லை.  
 பூவை 5.1987  
 கருமைக்கும் பெருமை வந்த நாள்.

புலியொன்று முதல் கரும்புலியான தினம்.  
 நெல்லியடியில்  
 "மில்லர்" புதிய வரலாற்றை தொடக்கிய நாள்.  
 "எல்லாம் சுரி  
 வடமாராட்சி எமது கட்டுப்பாடில்"  
 கொழும்புக்குச் செய்தி அனுப்பியவனின்  
 வாய் மூட முன்னர்  
 செவிப்பறைகள் கழிந்தன.  
 சாவு நேரே ஓடிவந்து  
 முகத்தில் சந்திக்குமென்று  
 எதிரி எப்படி எதிர்பார்த்திருப்பான்.  
 "உயிராயுதம்" வலுவானது.  
 கரும்புலிகள்,  
 தேவை அறிந்து செல்பவர்களே அன்றி  
 சாவை விரும்பிச் சந்திப்பவர்களைல்ல....  
 இவர்கள் வசந்தம் தழுவாத கொடிகளோ  
 முகில்கள் முத்தமிடாத மலைமுகடுகளோ அல்ல.  
 இதயம் இரும்பாலானவர்களும் அல்ல.  
 பனியாய் உருகும் நெஞ்சக்கும்  
 பாகாய் இனிக்கும் வார்த்தைகளுக்கும்  
 உரிமையாளர்கள்.  
 வெடித்த பின்னரும்;  
 இவர்கள் எல்லோரும் வெளிச்சத்துக்கு வருவதில்லை.  
 சுவரொட்டியில் சிரிப்பவர்கள் சிலர்தான்.  
 "நடுகல் நாயகர்கள்" ஆகும் வாய்ப்பும்  
 எல்லோருக்கும் ஏற்படப் போவதும் இல்லை.  
 கல்லறை கூட இல்லாத காவியமாய்  
 வாய்விட்டு சொல்லியழும் வாய்ப்பும் இல்லாமல்  
 சிலருக்கு வெளியே தெரியாத  
 வேரின் வாழ்வு.  
 பலருக்கு மரணம் வாழ்வின் முடிவு.  
 கரும்புலிகளின் ஜனனம் மட்டும்  
 மரணத்தில்தான் ஆரம்பம்.  
 கால நதியில்  
 இவர்கள் ஓடிக் கரைய மாட்டார்கள்.  
 மற்றவர்களுக்கு  
 இனி என்ன செய்வதென்று  
 தலைவெடிக்கும் போதுதான்.  
 இந்த சுகந்த ஊதுபத்திகள்

வியாசனிஸ் உஸக்களம்

உடல்வெடித்துப் போகிறார்கள்.

“ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்  
ஒருபெரும் சரித்திரும் ஊமையாய் உறங்கும்  
வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும்  
வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும்”

பூகம்பத்தை போத்தலில் அடைத்தது போல  
வந்தவரிகளில் வென்றவரிகள் இவை.  
கரும்புலிகளுக்கு காணிக்கை என்ன?  
கண்ணீரா?

கல்லறையா?

இல்லை.

எதுவுமே இல்லை.  
நெஞ்சின் நினைவே  
நெடிய கோபுரம்.  
கரும்புலி  
அடிமுடி அறியமுடியாத அற்புதம்!

ஆனி, ஆழ 1994





## ததவுகள் தற்கும் நாவலரண்டன் கைகுலுத்தும் பேசலாம் வந்த!

வணக்கம் வருக!

தமிழீழம் வரவேற்கிறது.

மானுடத்தை நேசிக்கும் மனிதர்களுக்கு

எங்கள் எல்லைக்கதவுகள் என்றும் திறந்திருக்கும்.

காவலரண்கள் கைகுலுக்கும்

எத்தனை தடவைகள் எடுத்துச் சொல்லிவிட்டோம்.

சிறீலங்காவே!

நீ பக்கத்து நாடே தவிர, பகை நாடவ்ல்..

உன்னையே ஒருமுறை உற்றுப்பார்த்து

ஒரு கேள்வியைக் கேட்டுப்பார்.

ஓன்றாக இருந்ததை உடைத்தது யார்?

சிங்கள தேசமென்றே திசைகள் எதிரொலிக்கும்.

எமது கவிஞர்களின் பழைய கவிதைகளைப் படித்துப்பார்

உடைத்தது யாரென்ற உண்மை தெரியும்.

“மாவலி கங்கை நாடெங்கள் நாடே”

“ஆழ மண்டல நாடெங்கள் நாடே”

“சிங்களமும் செந்தமிழும் சேர்ந்திலங்கும் திருநாடு”

நேற்றுவரை எமது கவிஞர்களின் நெஞ்சத்துடிப்புகள்

இப்படித்தானே துடித்தன.

தென்னிலங்கைச் சிம்மாசனங்கள் தானே

இந்தவரிகளை இல்லாதழித்தன.

வியாசனின் உஸ்க்காம்

உறவில் உதிர்த்தைச் சொரியவைத்தன.  
 “மாங்காய் வடிவிலான மரகதத்தீவு”  
 “சுற்றிவரக் கடல் சூழ்ந்த சுந்தரப்பூமி”  
 பழைய “பாலபோதினி”யில்  
 நாங்கள் பாடிய பாடல்வரிகளின்  
 குரல்வளையை நெரித்துக் குதறியது யார்?  
 மூன்று பிரதமர்களைக் கொண்ட குடும்பம்தானே  
 “தேசியத்துக்கு” முதலில் தீழுட்டியது.  
 காதைப் பிடித்திமுத்து  
 கடுக்கன் பூட்டிய துவாரத்தைத் தேடியபோதுதான்  
 உறவுப்பாலம் முதலில் உடையத் தொடங்கியது.  
 இன்று “இனப்பிரச்சினையைப் பேசித்தீர்ப்போம்”  
 என்றெல்லாம் பேசுகிறீர்களே  
 நன்றி  
 சமாதானத்தின் கதவுகளை ஓட்டமுடியது யார்?  
 வெள்ளைப் புறாவுக்கு விழுஞாசி ஏற்றியது யார்?  
 யார்? யார்?  
 உரத்துக் கேட்டுப்பாருங்கள்.  
 சிவனொளிபாத மலையின் சாரலில்  
 உங்கள் பெயர்களே எதிரொலிக்கும்.  
 களனி கங்கையின் கரைகள் எங்கும்  
 மூங்கில் மரங்கள் உங்கள் முகத்துக்கு கைநீட்டி  
 நீங்களென்றே குரலெழுப்பும்.  
 பாணந்துறையில்  
 கோவில் குருக்களின் பச்சை இருத்தம் பாய்ந்தபோதே  
 சிங்களம் விழிகளைத் திறந்திருந்தால்....  
 இந்த வில்லங்கம் வந்திருக்க மாட்டாது.  
 சுருட்டுக்கடைகளுக்குத் தீழுட்டியபோது  
 உங்களில் ஒருத்தனுக்காவது  
 தமிழனும் மனிதனாகத் தெரிந்திருந்தால்.....  
 ஆலமரத்தின் விழுதுகள் அறுந்து  
 ஆணிவேரே ஆடியிருக்க மாட்டாது.  
 இன்றுகூட என்னவாம்?  
 உன்மையின் உயிர்நிலை தெரியவில்லையே.  
 சலுகைகளைத்தானே உரிமைகள் என்று  
 தப்புக்கணக்குப் போடுகிறீர்கள்.  
 வடக்கும் கிழக்கும்.


இணைப்பும் பிரிப்பும்  
 எங்களுக்கு எதுவுமே புரியவில்லை.  
 வடக்கும் கிழக்கும்  
 பழைய இலங்கையின் பிரதேசங்கள் என்று  
 உறுதி எழுதுவதை உதறித்தள்ளுங்கள்.  
 "தமிழரின் தாயகம்" இது என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.  
 பேச்சுக்களில் பிரச்சினையே இருக்காது.  
 பிரபாகரன் ஒரு தனிமீனிதனின் பெயரால்ல  
 எமது தேசிய விழிப்பின் தோற்றுவாய்.  
 சலுகைகளுக்குத் தட்டேந்திய வரலாற்றை  
 உரிமைதேடும் திசையில் திருப்பிய காலத்தின் கல்லனை.  
 தென்றவின் சிறுகால்களில் கூட  
 புயவின் வேகத்தைப் பூட்டிய பிதாமகன்.  
 பிரச்சினைகளின் மையப்புள்ளியைப் புரிந்துகொண்டு  
 பேசவருபவர்களே வருக!  
 பிரபாகரனின் கைகள் வரவேற்கும்.  
 வடக்கு என்பது வடதமிழீழம்.  
 கிழக்கு என்பது தென்தமிழீழம்.  
 இணைக்கும் இடமே இதயழுமி.  
 பிரிப்பதென்ற பேச்சுக்கே இடமில்லை.  
 நாங்கள் தெளிவாக இருக்கின்றோம்.  
 உறுதிக்காணிக்காரர் உட்கார்ந்திருக்க  
 வாடகைக் குடியிருப்பாளர்கள் வழக்காடுகின்றனர்.  
 எங்கள் மண்ணை இணைப்பதற்கும், பிரிப்பதற்கும்  
 உங்களுக்கு என்ன வாக்கெடுப்பு?  
 தாய்க்கு நிகரானது தாயகம்.  
 கையளவு மண்ணைக்கூட அன்றுவதற்கு அனுமதியோம்.  
 சிங்களவர் தலதாமாளிகைக்குள்  
 இனிமேல் போகலாமா என்று  
 சர்வசன வாக்கெடுப்பு வைத்தால்  
 உங்களுக்கு எந்தளவு கோபம் வரும்?  
 கண்டியும், கருத்துறையும் இணைந்திருப்பதற்கு  
 தேர்தல் வைத்தே முடிவெடுப்பதெனில்  
 சிங்களவர்கள் சீறமாட்டார்களா?  
 அந்தளவு கோபமே எங்களுக்கும்.  
 கோபத்தின் நியாயத்தைப் புரிந்துகொண்டு;  
 இறந்தகாலத்தை ஏற்றுவிட்டு,  
 திறந்தமனத்தோடு வாருங்கள்.

வியாசனின் உஸ்க்களம்

விடுதலைக்காக விலைகொடுத்து நிற்பவர்களிடம்  
சலுகைகளை தட்டிலேந்தி வராதீர்கள்.  
உயிர்ப்பூக்களை கிள்ளி ஏறிந்து  
ஈகைச் சுட்ரேற்றும் எங்கள் மண்ணை  
இனியும் ஏமாற்றலாமென்று நினையாதீர்.  
“போர் என்றால் போர்  
சமாதானம் என்றால் சமாதானம்”  
சொன்னவர் இன்னும் சாகவில்லை  
உங்களுடன்தான் உள்ளார்.  
அதையே நாங்களும் சொல்கிறோம்.  
மானத் தோடு தமிழன் வாழ்ந்தான் என்று  
ஒரு வரலாறு வேண்டும்.  
இல்லையேல்  
வீரத் தோடு போராடி வீழ்ந்தான் என்று  
ஒரு சரித்திரம் வேண்டும்.  
இதுவே எங்கள் இறுதிமுடிவு.  
நாங்கள் தெளிவாகவே இருக்கின்றோம்.  
ஹாந்தாய் மல்லி!  
ஆய் போவன்.



ஆவணி, புரட்டாதி 1994





## பெண்ணை இங்கு புல்யானதால் பறநாலுறு புத்தாய் எழுதப்படுகிறது!

“பெண்ணான மாயப் பிசாசு”  
சித்தர்கள் திருவாய் மலர்ந்தனர்.  
“தூமகேதனப் புவிமிசை தோன்றிய  
வாமமேகலை மங்கையரால் வரும்  
காமமில்லையேல்.....”  
சொன்னவன் கம்பன்.  
“அரக்குமங்கையர் அழகுடல் தழுவியும்...”  
பக்தி இலக்கியப் பாவலர் முத்தமிட்டனர்.  
“பட்டங்களாள்வதும், சட்டங்கள் செய்வதும்  
பாரினிற் பெண்கள் நடத்தவந் தோம்”  
சொல்லுக்கு வெடிமருந்துடுசி தீழுட்டினான் பாரதி.  
“தாயென்றார்” இராமகிருஷ்ண பரமஹம்சர்.  
“சக்தியென்றான்” பாரததூசன்.  
“பேப்” என்றார்கள் இன்னும் சிலர்.  
ஷ்சித்தும் தூசித்தும்  
பெண்களைப் புரட்டியெடுத்தனர் -  
எங்கள் காப்பியக் கவிஞர்கள்;  
“ஐயிரண்டு திசைமுகத்து” ஐயன் மனைவி  
மன்டோதரியும் போர்க்களம் போனாள்.  
குருதிக்கடலில்குளிந்த கணவனுக்கு  
உருகி அழவன்றி..... போராட அவ்ல.

வியாசனின் உஸ்க்களம்

கர்னன் வீழ்ந்து கண்மூடும் நேரத்தில்  
 குந்திதேவி 'குருவேத்திரம்' போனான்.  
 போராட அல்ல.. மகளென்று பிரகடனப்படுத்த.  
 புறநானுற்றுப் பாடவிலும்  
 ஒருதாய் போர்க்களம் ஓடினாள்.  
 போராட அல்ல....  
 மகனுக்கு அம்பு மார்பில்பட்டதா?  
 முதுகிலில்பட்டதா?  
 பட்டிமன்ற விவாதத்துக்குப் பதில் சொல்ல.  
 "கோதண்டம்" இராமனுக்கு,  
 "கோடரி" பரசுராமனுக்கு,  
 "சக்கரம்" கிருஷ்ணனுக்கு,  
 "கதாயுதம்" வீமனுக்கு,  
 "காண்டபம்" அருச்சனனுக்கு.  
 காவியங்களெல்லாம் கண்களை மூடிக்கொண்டு  
 ஆண்களை ஆயுதங்களுடனேயே அவதரிக்கச் செய்தன.  
 மீசைமுளைத்த தேகத்தில்தானே வீரம் விளையாடும்,  
 ஆகவே ஆண்மைதான் அதிகாரம் மிக்கது.  
 பஞ்சப்புவன் பாரதியின் காலம் வரை  
 பழைய சாதமே எங்களுக்குப் பரிமாறப்பட்டது.  
 நேற்றுவரை பெண்மைப் புயல்கள்  
 அடுப்புக்குள்ளே புகையூதிக்கிடந்தன.  
 வேலித்துவாரத்தினுரேதான் வெளியுலகைப் பார்த்தன.  
 அடிவளவுக்குப் போகவும் அடுத்தவரின் துணைநாடன.  
 எப்படி எழுந்தார்கள்?  
 கனவிலும் காணாத நிமிர்வு.  
 நேசிக்கும் காதலனுடன் பேசிமுடிக்க முன்னர்  
 நாறுமுறைகள் கூனிக்குறுகியவர்.  
 உரலை உருட்டக்கூட பலமற்றவர்களென்று  
 கேவிப்பொருளாகிக் கிடந்தவர்,  
 கட்டெறும்பு கடித்தால் போதுமே  
 அட்டதிக்கும் அதிரக் கத்தியவர்.  
 கண்ணுக்கு மை; காலுக்குக் கொலுக  
 சின்ன இடையினுக்கு... சிங்காரப் பொன்னாரம்  
 பட்டுச்சேலை... பவளவாய்ச்சாயம்  
 மொட்டுவிரியாத மூல்லை மலர்மாலை  
 இந்தளவும் போதுமென இருந்தவர்களைத்தான்

“வல்வைப் பிள்ளை” நிமிரச்செய்தான்.  
 பெண்களுக்குச் சரியாசனம் கொடுத்தவன் பாரதி.  
 இன்று அபியாசனம் கொடுத்தவன் பிரபாகரன்.  
 எப்படி எழுந்தார்கள்?  
 கனவிலும் காணாத நிமிர்வு.  
 பூத்துக்குலுங்கிய நந்தவனத்துக்குள்ளே  
 வானரச்சேனையை ஏவி  
 பூவையும், பிஞ்சையும் பொசக்கினான் ஒருவன்.  
 ஆத்தான் கண்திறந்தாள்.  
 மறத்தமிழ் மாதோருத்தி  
 அரக்கனின் நெஞ்சில் நெருப்பாய் வெடித்தாள்.  
 எப்படி எழுந்தார்கள்?  
 கனவிலும் காணாத நிமிர்வு.  
 கருமேகம் கழிந்து மழைநீர் சரமான நேரத்தில்  
 முச்சவிட்டால் எதிரியின் முதுகில்படும் தூரத்தில்  
 காலில் இடறும் கண்ணிவெடிகளைத்தாண்டி  
 பகைவர்பாடிய படைத்தளத்துள்ளே  
 எங்கள் தங்கையர் புதுந்தனர்.  
 “கொற்றவைக் கூத்து” முடிந்த போது  
 விடிந்தது.  
 வெற்றி இவர்களின் கையில் விழுந்தது.  
 எப்படி எழுந்தார்கள்?  
 கனவிலும் காணாத நிமிர்வு  
 தொட்டுவிட யாருண்டு? என்ற துணிவில்  
 பகைவனின் ஒரு கட்டளைக்கப்பல்  
 எங்கேயும் நிற்பேன் என்ற திமிரில்  
 நங்கூரம் பாய்ச்சிக்கிடந்தது.  
 பரந்தகடலில் எவர்போனாலும் இது பார்த்துவிடும்.  
 பிறகென்ன?  
 பக்கத்தில் படுக்கும் படகுகள் உயிர்க்கும்  
 மனலை மீனுக்கு வலைவிரித்தவன் பின்மாவான்.  
 மறுநாள் ஊதிப்பெருத்த உடல் கரையொதுங்கும்.  
 இந்தக் கப்பலுக்கு இலக்குவைத்து  
 வேள்விக்குத் தயாரானாள் வீரமகளாருத்தி.  
 வெடிமருந்து சுமந்து மீன்குஞ்ச நீந்தியது.  
 நேரம்கரைந்து காற்றுக் குளிர்ந்தது.  
 எதிரியின் நெஞ்சக்கூட்டையும்,

விபாசனிஸ் உஸக்களம்

அவனின் இரும்புக் கோட்டையையும்,  
தங்கை தவிடு பொடியாக்கினாள்.  
கட்டளைக் கப்பலையும் காணவில்லை,  
அங்கூற்கண்ணியும் திரும்பவில்லை.  
எப்படி எழுந்தார்கள்?  
கனவிலும் காணாத நிமிர்வு.  
“சாகரவர்த்தனா”  
பனகவன் உலாவுந்த “கடல் மிருகம்”  
தமிழனின் குருதி இதற்குத் தனிருசி  
நளாயினியும், மங்கையும் போர்க் கோலம் பூண்டளர்.  
வெடியதிர்ந்து கப்பல் கண்மூடியபோது;  
மீசைமுளைத்த கப்பலின் கப்டன்  
உயிர்ப்பிச்சை கேட்டுக் கைகளை உயர்த்தினான்.  
ஆன்மை அதிகாரம் மிக்கதா?  
யார் சொன்னது?  
பென்மை இங்கு புலியானதால்  
புறநானாறு புதிதாய் எழுதப்படுகிறது.

□□

ஜப்பா, கார்த்திமை 1994





கசெற்றா லுபஸ்கா  
சாமே, ஐந்சா  
மியாஸ்தோ போதலாற்  
ஷாடா ராசா.

“போலந்து நாட்டில் நாலைந்து போகள்  
புதைக்கப்பட்டார்கள்”  
“கசெற்றா லுபஸ்கா” வெளியிட்ட செய்தியை  
நேற்று விடிந்த வேளையில்  
காற்று வந்து காதுக்குச் சொன்னது.  
முதலில் கேட்ட முற்றத்துத் தென்னை  
ஓப்பாரி வைத்தது.  
தோட்டத்துத் துலாக்கொடிகள் தேம்பின.  
வயல் வெளி வரம்புகள் வருத்தப்பட்டன.  
அளவெட்டி வடக்கில்  
தோட்டத்தில் நின்ற கத்தரிச் செடி  
வெண்டிக் கன்றுக்குச் சொன்னது  
“அருமந்த பெட்டை அநியாயச் சாவு”  
சுபத்திரா!  
சுத்தியரதி!  
முகம் தெரியாத எங்கள் தங்கைகளே!  
பேருரைக்கும் போதே நாவுலர்ந்து போகிறது.  
தொண்டைக் குழிக்குள்ளே  
குரைமுள்ளுக் குத்திய வலி.  
ஆஸ்மாகாரனுக்கு நெஞ்சடைக்கும் போது  
ஏற்படும் அவஸ்தை.

வியாசனிர் உலைக்களம்

வார்த்தைகள் கூட வரிசைக்கு வராமல்  
 தூரத்தே நின்று சோகம் கொண்டாடுகின்றன.  
 போலந்து நாட்டின் எல்லையில்....

94 ஓகஸ்ட் 27 நன்றிரவில்  
 ஜீஸ்போல உறைந்திருந்த ‘நெசா’ நதியில்  
 ஜேர்மனியிக் கனவுகளுடன் இறங்கிய பூரணிகளே!  
 ‘சாரே’அரச மயானத்தில்  
 யாரோ அநாதைகளைப் புதைப்பது போலல்லவா  
 உங்களுக்கு மன்றபோட்டு மூடியிருப்பார்கள்?  
 நாங்களைல்லாம் இங்கிருக்கும் போது  
 நீங்களேன்  
 அந்நியதேசத்தில் அநாதைகளாயினீர்?  
 ஈழம் ஏரிகின்றதென்றுதானே  
 தூரப்பறக்கத் துணிவு கொண்மீர்கள்?  
 இவ்கு நாலடி வைப்பதற்குள்  
 காலடியில் இடறும் சடலங்கள் ஏராளம்.  
 சாவு மட்டுமே தாராளம்.  
 மரணத்துக்கு கதவுகளைத் திறந்து விட்டு  
 மற்ற அளைத்துக்கும்  
 எதிரி மதில் கட்டி மறித்துள்ளான்.  
 ஆனாலும் தமிழீழம்....  
 அழும் ஈழம் அல்ல.  
 நாங்கள் கண்ணீரைக் கைவிட்டு கனகாலம்.  
 நீர்வழிந்த கண்களிலே.....நெருப்பு மூட்டி  
 தார் உருக்க தணிலெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.  
 என்றாலும்.  
 உங்களுக்காக எங்களுர்கள் உருகுகின்றன.  
 விழுதுகளுக்காக வேர்கள் விம்முகின்றன.  
 சுபத்திரா!  
 சத்தியரதி!  
 இங்கிருந்த உங்களை இழுத்துச்சென்றவன் யார்?  
 அப்பனா? அண்ணனா?  
 அடுத்தவீட்டுப் பெரியப்பா பிள்ளையா?  
 கடிதமெழுதி வாவென்றழைத்தவன் கணவனா?  
 காதவனா?  
 யாரென்று சொல்லுங்களேன்.  
 சொல்லவே மாட்டீர்களா?  
 கொழும்புக்கு உங்களை அள்ளிச்சென்று  
 கட்டுநாயக்காவில் கையசைத்து

விமானமேற்றி விட்டவன் யார்?  
 முகவர்கள் எப்போது இயமர்கள் ஆனார்கள்?  
 'மொஸ்கோ சரேசு'  
 'போலந்து ராசா'  
 இவர்களை நம்பியா ஆற்றில் இறங்கினீர்?  
 இடுப்பளவு நீரென்று 'பாகிஸ்தானி' சொன்னானாம்  
 கொடுக்குக் கட்டிக் கொண்டு குதித்தீர்களாம்.  
 சோகத்தில் கூட எங்களுக்கு கோபம் வருகிறது.  
 இங்கே உங்கள் தங்கைகளைப் பாருங்கள்.  
 அங்கயற்கண்ணி,  
 நளாயினி,  
 மங்கை  
 கப்பலை எழித்து அற்புதம் படைக்கின்றனர்.  
 நெங்கள் போய்  
 போலந்து நாட்டில் பின்மாகிப் போகின்றீர்.  
 "சகீக்கி வடிகாலில்"  
 உங்கள் சடவங்கள் ஒதுங்கிய போது  
 மொஸ்கோ சரேசும், போலந்து ராசாவும்  
 வாவென்றஞ்சமுத்தவனும் வரவில்லையே,  
 அநாதைப்பினம் போலல்லவா  
 ஆடக்கம் செய்யப்பட்டார்.  
 பால் குடித்த மூலைக்காம்பை உதறிவிட்டு  
 பாவாடை கட்டித்திரிந்த தாவாரத்தை மறந்துவிட்டு  
 பழந்து போன்ற்கள்.  
 பங்களாதேசியும், பாகிஸ்தானியும்  
 'எங்கடை கழிச்சைகள் சரேசும், ராசாவும்'  
 சொன்ன இடத்தில் சேர்ப்பார்கள் என்றா  
 நாட்டை விட்டு நடந்தீர்?  
 தாய்லாந்திலும், மொஸ்கோவிலும்  
 இன்னும் இன்னும் ஏதேதோ நாட்டிலும்  
 எத்தனை வதைப்பட்டு இருந்தீரோ  
 யாரறிவார்?  
 கண்மணிகளே!  
 எங்கள் தாயகம் உங்களுக்கு  
 என்ன துரோகம் செய்தது?  
 இங்கிருந்து போங்களென்று உங்களைக் கலைத்தது எது?  
 ஏன் போன்ற்கள்?  
 கட்டடங்கள் இடிந்துள்ளது தான்

வியாசனிள் உஸ்க்காம்

என்றாலும்...

இங்கே பட்டினியுடன் யாரும் படுத்ததில்லையே!

எட்டிக் கால்வைக்கும் எதிரியைத் துரத்த

சுற்றிவர உங்கள் சுற்றும் இருக்கிறதே!

ஜோபைபிய நாட்டில் அப்படி என்ன ஆன்தும்?

அடுத்தவன் காலடியில் அகப்பட்டுக் கிடப்பதில்

அத்தனை இன்பமென்று சொன்னவன் யார்?

சரி போன்றீர்கள்,

போயிருந்தாலாவது பேசாமல் இருக்கலாம்

பிணமாக அல்லவா போய்விட்டீர்.

“எல்லையை மீறி எவரும் வரவேண்டாம்”.

நாப்க்கு அறிவிப்பு போட்டது போலவ்வா

வாசலில் எழுதி வைத்துள்ளான்.

அதன் பிறகும் நதியைத் தாண்ட முயன்றீர்கள்.

‘நஞ்சா’ உங்களுக்கு நாசம் செய்து விட்டது.

தாயின் மடிச் சுகத்தில் தாலாட்டுக் கேட்டபடி

வாய்விட்டுச் சிறித்தின்கு வாழ்ந்திருந்த குருவிகளே!

பெற்ற வயிறு புலம்பித் தவிக்கிறது

மற்றவர்களுக்கு உறவின் மகிழை தெரியாது.

எல்லோருக்கும் சேர்த்து ஒரு வார்த்தை

இங்கே புலரத்தொடங்கும் பொழுது ஆரம்பம்.

அங்கே இருளத் தொடங்கும் வேளை ஆரம்பம்.

வாருங்கள்.

நீங்கள் வராது விட்டாலும் பரவாயில்லை.

இங்கிருந்து வாருங்களென்று எவருக்கும் எழுதாதீர்.

கோடி புண்ணியம் உங்களைத் தேடிவரும்.



தை, 1995.

திரியு

- \* கலெந்றா ஜபுவா ( Cassetta Lubuska ) - போலந்து நாட்டுத் தனசாரி.
- \*\* சாரே ( Zary ) - போலந்து நாட்டு அரசு சுவர்ச்சாரை.
- \*\*\* வைச ( Neisse ) - போலந்து-ஜோர்மனி எல்லையிழுவான் நகர்
- \*\*\*\* சாஷிக்கி ( Zasicki ) - பினார்களொதுமாவிய வடக்காஸ்ஸனா நகர்

- |                   |                                 |
|-------------------|---------------------------------|
| 1. மொஸ்கோ கட்டும் | } இலங்கையை ஜோபைபிய நாட்டுக்குத் |
| 2. போலந்து ராசா   |                                 |



நரபல எடுத்தவனும்,  
உயர்விலை சொடுத்தவனும்  
நராகத்தட்டில்.....  
சமனாக முடியாது.

மேகக்கூந்தல் காற்றில் விரிய  
வந்திறங்கும் வரமளிக்கும் தாயே!  
வருக.  
“ஓலிவ்” கிளை சுமந்த சமாதான தேவைதேயே!  
உலங்குவானுரத்தியில் வந்திறங்குகின்றாயே  
வணக்கம் வருக.  
உன் பூம்பாதங்கள் புண்படலாகாதென்று  
செங்கம்பளம் விரித்து வைத்துள்ளோம்.  
அச்சமின்றி நடந்து வருக.  
முன்னோதும் குத்தி விடக்கூடுமென்று  
நேற்று  
பாதையெங்கும் பஞ்ச கொண்டு ஒத்தியெடுத்தோம்.  
மஞ்சள் தெளித்து மலர்தாவி வைத்துள்ளோம்.  
பேச்சவார்த்தைக்கு வந்த பேரழகியே!  
புன்னகைத்தபடி வருக.  
பார்:  
உன்பக்கத்தில்  
யார் நிற்கின்றார்கள்?  
எங்கள் சீருடைச் செல்வங்கள்.  
‘மூத்திரம் பெய்யத் தெரியாத பையன்கள்’  
இவர்களை

வியாசனின் உஸ்ககள்

தெற்கில் இப்படித்தான் சொல்லுகின்றனர்.  
 பக்கத்தில் அழைத்துப் பார்த்துக் கொள்.  
 மீசை முளைக்காத முகங்களைப் பார்.  
 உற்றுநோக்கினால்....உன்விழிகளே கூசம்.  
 நெருப்பைச் சுமக்கும் நிலவுகள் இவர்கள்.  
 பூநகரிக்குள்ளே புகுந்த  
 புயல்கள் இவர்கள் தான்.  
 மண்கிண்டிமலை இவர்களிடம் தான் மண்டியிட்டது.  
 சிங்கத்தின் பிடிரிமயிரைப் பிடித்து  
 உலுப்பிய சிறுவர்கள்.  
 எதிரி இறங்கினால் எரிந்து போகக்கூடிய  
 மணலாற்றிலே பாயும்  
 அனலாறு இவர்கள் தான்.  
 அனிச்சம் பூவிலும் மென்மையான முகங்களை  
 கொலை வெறியிர் என்று ஏன் குறிப்பிடுகின்றனர்?  
 இந்தப் பூக்களா யுத்தப் பிரியர்கள்?  
 காலத்தின் சுமையை தோள்களிற் சுமக்கும்  
 'இந்திரசித்துக்கள்' தானே இவர்கள்.  
 மேசையில் அமர்ந்து பேசலாம் தாயே  
 வலது காலை எடுத்து வைத்துப் படியேறி  
 நேரே நிபிர்ந்து பார்.  
 சுவரில் தெரிவது யார்?  
 புலித்தலைவன் பிரபாகரன்.  
 உற்றுப்பார்  
 முகத்தில் உலகமே தெரியும்.  
 இந்த முகத்தையா கெந்தகம் என்றார்கள்?  
 இனிப் பேசத் தொடங்கலாம் பெருமாட்டி.  
 பூநகரிப்பாதை திறப்பு.  
 பெற்றோல் மீதான தடையை நிறுத்து.  
 செல் விளையாட தெரியுமா சீமாட்டி?  
 ஆயின் காயை நகர்த்து.  
 தவளை பாய்ந்த நங்கத்தை கேட்பதினால்....  
 நிலைமை மோசமென்று நினையாதே.  
 புலிகளின் பலம்தான் பேசுகிறது.  
 பலவீனம் மேசைக்கு வரவில்லை.  
 பேச்சுவார்த்தை தோற்றுப்போனால்.....  
 தோற்ற இடத்திலிருந்து தொடருமெம் போராட்டம்.  
 பேச்சுவார்த்தை கூட போராட்டம் தானே.  
 தாதுக்கு வந்த தேவதையே!


ஏது பேசுகின்றாய்.  
 வாயைத் திறந்து வார்த்தைகளை வரவிடு.  
 அடிமனதின் ஆழத்தைக் காட்டு.  
 பொய்யாகக் கைகுலுக்குவதிலும் பார்க்க  
 போர்க்களத்தில் சந்திப்பதே பெருமைதரும்.  
 குருவிகள் கொத்துப்பட நேர்ந்தால்  
 குறிப்பெடுத்துக் கொள்ளுதற்கு  
 வெளிநாட்டிலிருந்து  
 வெள்ளைக் கழுகுகள் வந்திருக்கின்றன.  
 நவ்லது தாயே.  
 பக்கத்து வீட்டுப்பாம்பிலும் பார்க்க  
 பசுபிங் சமுத்திரத்து 'திமிங்கிலங்கள்'  
 பரவாயில்லை.  
 சரி: பூநகரி பற்றியே பேசுவோம்.  
 குரங்குவால் போல.....  
 குடாக்கடலில் நீஞும் பாதையிலும்  
 இறங்குதுறையிலும் இராணுவம் நிற்கிறது.  
 கயிற்றால் முறுக்கி  
 கழுத்தைத் திருகிக்கொண்டு  
 உயிரைப்பற்றி எப்படி பேசலாம்?  
 விடுதலையின் கரங்களில்  
 விலங்கைப் பூட்டிவிட்டு  
 சிறையுடைப்புக்கு எப்படித் தேதி குறிக்கலாம்?  
 பூநகரி வெறும் பொட்டல் வெளியில்ல.  
 தமிழர் தாயகத்தின் சான்றுகள் புதைத்துள்ள  
 பழைய தலைவாசல்.  
 ஆழத்தோண்டினால் அரண்மனை தெரியும்.  
 வாழ்ந்து முடிந்த வரலாறு தெரியும்.  
 நந்தி பதித்த நாணயம் கீட்டும்.  
 சொந்தம் எமதென்று 'தோம்பு' கிடைக்கும்.  
 கொடியுடன் ஆண்ட கொற்றலையின்.  
 அத்திவாரத்தில் "அவர்கள்" மலம் கழிக்க  
 எப்படித்தாயே! இனக்கம் காணலாம்?  
 முப்பது வருட முகமுறிவையும்,  
 நூலிலை கூட இற்றுப்போன உறவையும்,  
 நினைத்துவடன் நெளிவு தட்டி  
 நிமிர்த்த முடியுமா?  
 விட்டுக்கொடுப்பும்  
 விரிந்த மன்பான்மையும்

வியாசனிஸ் உலக்காம்

தட்டுப்பாடான “பேரினவாத சுந்தையில்”  
 எப்படி ‘இனக்கத்தை’ இலகுவில் வாங்கலாம்?  
 நரபவி எடுத்தவனும்,  
 உயிர்விலை கொடுத்தவனும்,  
 தராகுத்தட்டில் சமனாக முடியாது,  
 நீதிக்கான போருக்கும்,  
 நியாயத்துக்கான பேச்சுக்கும்,  
 தர்மமே தலைமை தாங்க வேண்டும்.  
 பூநகரி ஒரு குறியீடு  
 பூநகரி ஒரு சோதனைக்களாம்.  
 எதையெதை “அவர்கள்” எமக்குத் தருவார்கள்  
 என்பதை அறியும் அளவுக்கருவி  
 பேச்சுக்கு வந்த பெருமாட்டி!  
 போய்ச்சொல்லு.  
 நல்ல சமிக்கை ஓளிகாட்டி,  
 பூநகரிப் பாதையின் பூட்டுக்களைத் திறந்து,  
 பெற்றோல் வண்டியை முதலில்  
 விட்சுசொல்லு,  
 அதன்பிறகே  
 நடப்பன யாவும் நல்லன ஆகும்.  
 நன்றி  
 சென்றுவருக.

□□

மார்சி , 1995





## மீண்டும் சொத்தீப் பேய் சொத்த முருங்கல் ஏறுதற்று.

போலிச் சாமியின் காவி வேட்டி  
சாயம் கரைகிறது.  
குரங்கு போட்டிருந்த மனித முகமுடி  
கழன்று விழுகிறது.  
சமாதானக் சங்கின் சுருதி கலைகிறது.  
மீண்டும்....  
“கொத்திப் பேய்”  
சொத்தி முருங்கல் ஏறுகிறது.  
இனிச் கத்தும்.  
கல்லால் ஏறிந்து சண்டைக்கிழுக்கும்.  
வெள்ளைக் கொடிக்கு  
கொள்ளைக் காரர்கள் குருதி பூச்சின்றன.  
கொம்பு சீவிய “சிங்கக்காளைகள்”  
சண்டைக்குத் தயாராகிவிட்டனர்  
புலுமச்சிவந்திச்கும், நட்டுவக்காலிக்கும்.  
பிற்றத புடையன் பாம்பின்.....  
நச்சுப் பற்கள் நமக்குத் தெரிகிறது.  
சாந்த சொருபுத்தின் சுயரூபம்  
“டிரகுலா” பற்களுடன் கூடிய கோரமுகம்.  
“எவ்வாம் முடிஞ்சுது தன்னானே  
இனிந் திருக்கையும் நெய்யும் தின்னானே”  
நல்ல பழமொழி நமக்கும் பொருந்தும்.  
கூத்துக்காரர் ஓப்பள்ளையக் கலைத்து

உண்மை முகத்தை உலகுக்குக் காட்டினர்.  
நன்றி.

“ஓரு பொல்லாப்பும் இல்லை  
எல்லாமும் எப்பவோ முடிஞ்ச அலுவல்”

“ தேரடிச்சாமி ” தீர்க்க தரிசி  
நாங்கள்

ஆராத்தித் தட்டில் குங்குமம் கரைத்து  
வாசலுக்கழைத்து வரவேற்பளித் தோம்.  
வந்திருங்கிய விமானப் பல்லக்கில்  
புழுதி படிந்த போது கூட

முத்துத்தாற்தானே ஒத்தியெடுத் தோம்.

உங்களுக்கு பாதம் நோகுமென்று  
பஞ்சினால் அல்லவா பாதை சமைத் தோம்.  
தலைவன் எழுதிய “சமாதான ஒலையை”  
வெள்ளைப் புறாக்கள் எடுத்து விரைந்தன.  
தங்கையிடம் தமிழ்மூர் கேட்டோம்?

இல்லையே

ஒற்றையடிப்பாதை ஒன்றையே கேட்டோம்.  
யெற்றுப் பசிக்கு வலைவீசக் கேட்டோம்.

இறைத்துப் பயிர் செய்ய எளிபாருன் கேட்டோம்.  
சலுகைகளைக் கூடத் தரமறுப்பவர்களிடம்

உரிமைகளை எப்படி எதிர்பார்க்கலாம்?

தெற்கில் தேர்தல் திருவிழாவின் போது

“சின்னமேளம்” சிரித்துக்கொண்டது.

பக்கவாத்தியங்கள் “பல்லவி” வாசித்தன.

“சொர்ப்பன சந்தா” யின் நயன் பாலையில்

பலருக்கு பழையது மறந்து போனது.

இன்று:

உண்மை முகத்திலிடிக்கும் போது,

அம்மாவும். அம்மம்மாவும்

சும்மா என்பது தெரிய வந்தது.

புத்தனுக்கு ‘அரச நிழலில்’ ஞானம் விடிந்தது.

தமிழ்நாடுக்கு ‘அனுபவ நிழலில்’ அறிவு பிறந்தது.

இனி என்ன செய்வது?

எடுத்த காவடியை இறக்கியே தீரவேண்டும்.

போர் என்றால் போர் என்றான். ‘பழைய கிழவன்’.

பேச்சவார்த்தை முறிந்தால்

போர் என்றான் ‘புதிய கிழுக்கன்’.

இது தமிழர் மீதான போப் பிரகடனம்.

தமிழனே என்னா செய்யப்போகிறாய்?

கழற்றி வைத்த போருடையை

எடுத்து மாட்டு....  
வீரவாளருக்கு வேலை வந்துவிட்டது.  
கசாப்புக்கடை மேசையிற் கூட  
கருணை பிறக்கலாம்.  
பேச்சுவார்த்தை மேசையில் மட்டும்  
உரிமை கிடைக்காது.  
இது புதிய வேதம்.  
அனுபவம் தந்த ஆய்வின் முடிவு  
மட்டக்களப்பில் சுற்றிவளைப்பு.  
தலைநகரில் தமிழர் கைது.  
பொன்னாலைக் கடலில் போனவர் கைது.  
வவுனியாவில் புதிய கெடுபிடி,  
என்ன இது?  
கையெழுத்திட்ட ஓப்பந்தம் என்னச்சு?  
கண்காணிப்புக் குழுவின் கண்களில்  
கறுப்புத்துணியா கட்டியிருக்கிறது?  
பெரிய அளவில் தொடர்கிறது தமிழர் வதை  
எப்படிப் பொறுக்கலாம்?  
புலிகள் பேச்சுக்குப் போனதை  
இழிவாகக் கருதியா இந்த எடுத்தெறிவு?  
பலவீணப்பட்டதாலே தான் பணிவு  
என்று நினைத்தா இந்த உதாசீனம்?  
பிரபாகரனின் கவச குண்டலத்தை  
எந்தக் 'ஞந்து' யும் வந்து எடுத்துப் போகவில்லை.  
ஆயுதப் போரில் அலுப்புத்தடிய  
தந்ததை வாங்கித் தலைகுனிந்து கொள்ள  
பிரபாகரன் 'அரபாத்' இல்லையென்பதை  
அலரிமாளிகைக்கு அறிவித்துக் கொள்கிறோம்.  
கரும்புலி அணியைக் கலைத்து விட்டோம் என்று  
அவர்களுக்கு  
கனவிற் சொன்ன கடவுள் யார்?  
ஏறியிதிக்கும் இளம்புலி வீரரை  
வேறு வேலைக்கா விட்டுள்ளோம்?  
முச்சுக்காற்றே நெருப்பு மூட்டும்  
பெண்கள் படையணி  
கண்ணுக்கு மைழுசியா காலத்தைக் கழிக்கிறது?  
கடற்புலிகள் அரிசி ஏற்றிக்கொண்டு  
அமெரிக்காவுக்கா போய்விட்டார்கள்?  
இல்லையே?  
போருக்குத் தயாராக  
சீருடையிற்தானே திரிகின்றனர்.  
தங்கச்சி தப்புக்கணக்குப் போட்டுவிட்டாள்.

வியாசனின் உஸக்களம்

ரத்வத்தை குடிப்பதற்கு ரத்தமா தேவைப்படுகிறது?

அட பாவி மனுஷா!

முந்தியிருந்த மந்திரிகள் முனைமுனைப்பது

அனுரத்தவின் காதுகளை அடைவதில்லையா?

தங்கையே!

தமிழ்மரை

உன் 'அப்பன்' அடக்க நினைந்த போது

காலி முகத்திடிலில் சத்தியாக கிரகம்.

தமிழ்மரை

உன் 'ஆத்தான்' அழிக்க புறப்பட்டபோது

துப்பாக்கிப் போர் வேர் பிடித்தது.

இன்று உனக்கும் அந்த நினைப்புத்தானா?

எச்சரித்துக்கொள்கிறோம்.

புயலடிக்கும்.

பூகம்பம் வெடிக்கும்.

மின்னல் வெட்டி முழக்கம் பிறக்கும்.

பொங்கிப் பிரவாகிக்கும் போராட்ட நதியின்

கண்ணயங்கும்

நீங்கள் சருகாய் ஒதுங்குவீர்.

சின்னக் காற்றுக்கே கிளை முறிந்து போக

தமிழில்

உன் வீட்டுக் கிணற்றியிலுள்ள ஈரப்பலா அல்ல.

இது வைரப்பனைகள் வளர்ந்துள்ள பூமி

புயலைப் பார்த்து பளைகள் புன்னைக்குமே தவிர

தலையைக் கலிழ்ந்து சரிந்து விழுமாட்டாது.

தங்கையே!

தமிழர் கரும்பனைகள் என்பதை

கண்ணில் படுமிடத்தில் குறித்துக்கொள்.

போர்க்களத்திலா சந்திக்க விரும்புகிறாய்?

என்ன சொய்வது

சத்தியந்துக்காக நாங்கள் கத்தியை எடுத்தின்றோம்.

தர்மத்துக்காக நாங்கள்.

விலைகொடுக்கப் புறப்படுகின்றோம்,

தர்மம் வெல்லும்.

சத்தியம் வெல்லும்.

சம்ப வாமி யுகே யுகே!



பாங்குனி, 1995.



## தாகத்துக்குத் தண்ணீர் தேடுனோம் தானல் நீரே தண்ணுக்குத் தொந்தது.

தமிழனே!

தாகத்துக்குத் தண்ணீர் தேடுனோம்.  
கானவ்றீரே கண்ணுக்குத் தெரிந்தது.  
அமைதிக் குஞ்சுக்காக அடைவைத்திருந்தோம்.  
கூட்டுக்குள்ளேயே எல்லாம்  
கூழாகிப் போனது  
பறந்து வந்த பறந்துக்கு விருந்து வைத்தோம்.  
எச்சத்தை எம் தலையில் இட்டுவிட்டு  
எழுந்து போனது.  
நாகபாம்புக்கு மகுடி ஊதினோம்.  
நன்றாக ஆடுவிட்டு  
நச்சுப் பற்களையே நமக்குக் காட்டியது.  
மரங்கள் துளித்து வசந்தம் வருமெனக்  
காத்திருந்தபோது  
அக்கினிக் காற்றின் அனலே வீசியது.  
ஆழகிய கனவு கணவந்து விடுமென்று  
விழிலுடிக்கிடந்தோம்.  
கனவு மெய்ப்படவில்லையே.  
பிச்சைவாங்குவதற்குப் பேரா பேச்சுவார்த்தை?  
முச்சை அறுந்து விட்டது  
இனிநூலை விட்டுக்கொடுத்தாலும்

வியாசனின் உணவுக்காம்

பட்டம் ஏறாது.

மேடைக்குப் புதிய நடிகை வந்தாள்;  
நல்ல நடிப்புடன் நாடகமாடினாள்.  
கதையற்ற கலைப்படைப்பு என்பதால்  
“பெரிய படிப்புக்காமோ” யின் பொய் வேடம்  
நீண்டகாலத்துக்கு நிலைக்கவில்லை  
இடைவேளையுடன் திரை விழுந்தது.  
ஸழத்தமிழர் ஏமானிகள் என்ற கதை  
திருத்தியெழுதப்பட்டதை  
அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை.  
இனி அமைதிக்கு வந்த அன்னப்பறவை  
குண்டு சுமந்து வந்து கொட்டும்.

கொட்டட்டும்.  
விடுதலை நாற்று  
குருதி நீரிற்தான் விளையுமென்றால்.....  
இரத்தம் சிந்துவதற்கு என்ன பெயர் தெரியுமா?  
வரவாற்றுக் கடமை.

உயிர்விலை கொடுத்துத்தான் உரிமைபெற முடியுமானால்  
சாவுக்கு என்னபெயர் தெரியுமா?

தலைமுறைக்கான விலைகொடுப்பு.  
நேற்று பேச்சென்ற போது பெருமைப்பட்டவனே!

இன்று போரென்ற போது மட்டும்  
என் பேசாமுர் கிடக்கின்றாய்?

உலகப் பராப்பெங்கும் ஒதுங்கி வாழும் தமிழனுக்கு  
வேர்விட ஒரு விளைநிலம் வேண்டும்.

அது தமிழ்மாக அமையாட்டும்.

முகவரியற்ற நாடோடிக் கூட்டமாக

தமிழன் முகமிழுந்து போகக்கூடாது.

நிமிஸ்ந்த வாழ்வு வேண்டும்.

அது இங்கேயே முளை கொள்ளாட்டும்.

சௌழன் கதையும் எல்லாளன் கதையும்

மேடைக்கதைகள் ஆக்கக்கூடாது.

அவை நீரும் கதைகள் ஆகட்டும்.

காத்துக்கிடந்த காலம் விடிந்துள்ளது.

முத்தமகனைக் கூப்பிட்டு முத்தமிடு.

கொற்றவையின் கோவிலுக்குக் கூட்டிடப்போ.

நெற்றியில் திலகமிடு.

ஆனந்தக்கண்ணீர் வழிந்து முகம் நனைக்க

படிப்பகம்

வழியனுப்பி வைத்துவிட்டு  
 களத்திலிருந்து வரும் செய்திக்கு காத்திரு.  
 அடுத்தமகனுக்கும் அழைப்பு வரலாம்.  
 தாயே! எழுந்து முற்றத்துக்கு வா.  
 மகஞக்கு மஞ்சள் நீராட்டு.  
 உதிர்ப்புவை உச்சிமுகர்.  
 “அரியாத்தை” யின் அடுத்த வாரிசே!  
 மடிகமந்த திருமகளை வழியனுப்பி விட்டு  
 வாசலிலே.... காத்திரு  
 எதிரிணை எளித்துவிட்டு திரும்பி வருவான்.  
 குங்குமம் கறரத்து வைத்திரு  
 ஆராத்தி எடுக்க வேண்டும்.  
 அறுபது வயதுள்ள அப்புவுக்கு....  
 இது அழைப்பு.  
 போர்முரசம் கேட்கும் பொழுதில்... இது என்ன?  
 சுருட்டா.....தூக்கி ஏறி.....  
 கூச்சம் உனக்கெதற்கு?  
 ஆச்சிணையக் கூப்பிட்டு அணைத்தவளை முத்தமிடு.  
 காணி உறுதிகளை பேரனிடம் கையனித்து  
 நானிறந்தால்.....  
 நீயென்று நாலுரும் கேட்கச் சொல்.  
 மானம் போய் .....வீரம் போய்.....  
 மண்டியிட்டு வாழ்வதிலும்  
 போராட்சசாவதுவே பெருமை தரும்.  
 “அரைநாண்” க்யிற்றை அவிழ்த்துக்கட்டு  
 இரைதேடும் புலியாக.....எழுந்து வெளியே வா.  
 தங்கையே!  
 எங்கே போகின்றாய்?  
 ரிஷுட்டரிக்கா?  
 சந்தோசம்.  
 நன்றாக படித்து டாக்டராகு.  
 நல்ல மதிப்பு வரும்.  
 புன்னுக்கு மருந்திடுதல் புனிதம்.  
 ரணப்பட்ட  
 மண்ணுக்கு மருந்திடவும் வேண்டும்.  
 மறக்காதே.  
 பல்வக்குத் தூக்குவதற்குப் படிப்பெறற்கு?  
 அடிமைக்கு அறிவிருந்தும் ஆவதென்ன?

வியாசனின் உலக்கணம்

தன்மானம் வேண்டுமடி தங்கச்சி  
 போராடிக்கொண்டு படி.  
 படித்துக்கொண்டு போராடு.  
 நில்லடா தம்பி!

உன்னை நிறுத்து விற்றாலும் கூட  
 நவ்லவிலைக்கு நாளைக்கே விற்கலாம்.  
 பத்துப் பனைமரத்தைக் கட்டியிழுத்து  
 கொத்தியெயிக்கவல்ல....கொழுத்த பருவத்தில்  
 சம்மா திரிகின்றாய்.

முகத்திலும் நெஞ்சிலும் உனக்கு மயிர் முளைத்தது ஏன்?  
 வேண்டுமடா தம்பி வீரம்.  
 மானம் பெரிது.

பார், வாசல்வரையும் எதிரி வந்துள்ளான்.  
 நீ குடித்த தாயின் முலையில்  
 தன்னீரா இருந்தது....?  
 போ! நீயே புயல்;  
 எழுந்து போராடு!

கதவை அகவத்திறந்து  
 பேச்க்குக் காத்திருந் தோம்.  
 வாசலுக்கு எவரும் வரவில்லை.  
 வந்தவர்களும்  
 பூச்சி பிடிக்கும் அநிகாரம் கூட அற்றவர்கள்.  
 காலக்கெடு மீளக்கொடுத்தால்  
 ஜாலக்காரிக்கு....அது வாய்ப்பாகிலிடும்.  
 போர்முரச முழங்கிப் படை புறப்பட்டாச்சு  
 வாழ்வதானால் எல்லோரும் வாழ் வோம்.  
 வீழ்வதானால் எல்லோரும் வீழ்வோம்.  
 இரண்டுக்கும் வரவாறு இருக்கும்  
 எவனாவது எழுதுவான்.



சித்திரை, 1995.



## தாயகத்தை காதல் செய்.

அட பைத்தியக்காரக் கவிஞரேன!  
தாயகத்தை எப்படியடா காதலிக்க முடியும்?  
பெண்ணை ஆனும்  
ஆணைப் பெண்ணுமே ஆராதிக்க முடியும்.  
மண்ணுக்கு மாஸையிட முடியுமா?  
கட்டித்தழுவி முத்தமிட முடியுமா?  
தாயகத்தைக் காதலிக்கச் சொல்லும் கவிஞரேன!  
உனக்குப் புத்தியென்ன பேதலித்து விட்டதா?  
உன்மைதான்.  
அன்னைபூமி மீது எனக்கு அளவற்ற காதல்.  
எப்படியென்று எடுத்துச்சொல்ல முடியாது  
அது கற்பனை கடந்தது.  
என் தாய்மடி எத்தனை அழகு?  
காலை சேலைகட்டி வந்து  
பூச்சுடிப் புன்னைக்கும் போது  
காணக் கோடி விழிகள் வேண்டும்.  
மாஸைவந்து மயக்கும் எழிலில்  
என்மனாம் வசமிழுந்து போகும்.  
இங்கு வேர்ப்பிடித்த ஒவ்வொரு புல்லையும்  
நான் விரும்புகின்றேன்.  
விரிந்து கிடக்கும் பரந்த வயல்வெளிகளையும்

வந்து கரைதழுவி  
 தாயவள் சேலை நனைத்து விளையாடும்  
 கடலையும் நான் காதலிக்கின் ரேன்.  
 வாசமற்றதாயினும்  
 பூவரசம் பூக்களை நான்  
 பெரிதும் விரும்புகிறேன்.  
 பளைகளே எனது கற்பளைச் சுணைகள்.  
 தென்தமிழீழத்தின் திணையை வணக்குவேன்.  
 மட்டக்களப்பின் மடியில் தவழ்வேன்.

அங்கு  
 முழுநிலாக் காலத்தில்  
 களத்து மேட்டில் கேட்கும் பாட்டும்  
 கும்மியும், குரவையும்  
 அம்மாளையும், வசந்தன் பாட்டும்  
 எனக்கு இறக்கை கடிடிப் பறக்க வைக்கும்.  
 மூறுக் கேறிய இராவணன் பூமி  
 திருக்கோணமலை.

அது அழகின் சிகரம்.  
 நிலத்தின் முலையென நிமிர்ந்த  
 கோணேசர் மலைக்கு  
 பின்னரே வெய்யில்  
 'வாணிஸ்' பூசம்.  
 தம்பலகாமத்து நெல் வயல்களில்  
 வெட்டியடுக்கிய சூட்டின் வாசம்  
 மூக்கு நுனியை முத்தமிடும் போதே  
 நாக்கில் நீரூறு.  
 பச்சையரிசிச் சோறு படுருசி.  
 பன்குளத்துத் தயிருக்கு எது நிகர்?  
 வன்னி மண்ணுக்கு என்ன குறை?  
 கொம்புத் தேனும்,  
 பாலைப்பழுக் காலத்துப் பன்றிக் கொழுப்பும்,  
 நந்திக்கடலின் நன்டும்  
 உண்டு மகிழ்ந்தவனுக்கே உண்மை தெரியும்.  
 "வங்கம் மலிகின்றகடல் மாதோட்டம்"  
 எங்களது என்ற  
 தேவாரப் பாட்டைச் காதோரம் ஏற்று.  
 பாலாவியின் கரையில் பாடு;  
 காற்றில் கலந்து உலகமெங்கும் உலா வரட்டும்.  
 தாயகத்தைக் காதல் செய் என்றேன்.

நிலத்தைக் காதலிப்பது எப்படியென்று  
 நீ; என்னைக் கேட்கிறாய்.  
 தமிழனே!  
 தாய் மடியில் நீ புரண்டெழுவில்லை.  
 அன்னை மன்னை அன்பு செய்யவில்லை.  
 தாயகத்தைக் காதலிக்கவில்லை.  
 அதனாற்தானே...  
 ஆறுகோடி தமிழர்கள் இருந்தும்  
 உனக்கொரு 'தனிலீடு' கிட்டவில்லை,  
 அகதியாகி  
 எத்தனை தெருக்களில்  
 அவைகளின்றாய்.  
 இரவற் தின்னையிற்தானே  
 இன்றும் படுக்கின்றாய்.  
 முக்குச் சீர்க்கூடப் பயற்து  
 பேச்சிழுந்து கிடக்கின்றாய்.  
 பகைவனின் பாதனிகளுக்குக் கூட  
 பூசை செய்கின்றாய்.  
 குடங்கிக் குடங்கிக் கூனாகிப்போனாய்.  
 அட தமிழனே!  
 தாய் நிலத்தைக் காதல் செய்து பார்  
 உன் மேனியிலிருந்து பன்னீர் விசுறும்.  
 நரைத்த மயிர்கூடக் கறுக்கும்.  
 ஆயிரம் கோடிச் சூரியப் பிரகாசம்  
 உன் கண்ணிலிருந்து வீசும்.  
 நீ எடுத்து வைக்கும்  
 ஓவ்வொரு காலடிக்குள்ளேயும்  
 நிலம் கசிந்து நீரூறும்.  
 கீமிலைக் கேணியை  
 யாரிடமோ கொடுத்துவிட்டு  
 தாயகத்தைக் காதலிப்பது எப்படியென்று  
 என்னிடம் கேட்கின்றாய்.  
 தாயகம் பேசாது.  
 ஓரக்கண்ணால் வெட்டி உருவேற்றாது.  
 கடிதம் எழுதாது.  
 கட்டியணைத்து முத்தமிடாது.  
 இந்த நான்கும் இல்லையென்றால்  
 காதலிக்க முடியாதா?

வியாசனின் உலக்களம்

எந்தப் பேயன் சொன்னவன்?  
 தாயகம் என்தாய்,  
 தாயகம் என் சக்தி  
 தாயகம் என் முச்சு.  
 வேறொருவன் வீட்டில் விருந்தாளியாக  
 பட்டுவேட்டியுடன் இருப்பதிலும் பார்க்க  
 சொந்த வீட்டில்  
 கோவணத்துடன் இருப்பதே ககம்.  
 இறந்த பின்னர் என்னை ஏரிக்கக்கூடாது  
 ஏன் தெரியுமா?  
 என் தாயகம்  
 எரிகாயங்களுக்கு உள்ளாகக் கூடாது.  
 என்னைப் புதைப்பதையே விரும்புகின்றேன்.  
 புதைக்கும் போதும் புற்களின் வேறுறந்து போகாமல்  
 குழிவெட்டுங்கள்.  
 உப்புப் போட்டுப் புதையாதீர்  
 நிலம் உவராகிவிடும்.  
 மன் போட்டு மூடினால் போதும்.  
 மழை பெய்ததும்  
 வேர்கள் துளிர்த்துக்கொள்ளும்.  
 என் மன்னில் நிற்கும் போது தான்  
 எனக்கு இறக்கை முளைக்கிறது.  
 உனக்கும் அப்படித்தான்  
 உணர்ந்துகொள்.  
 ஒரு பெண் உன்னையும்  
 நீ ஒரு பெண்னையும்  
 அல்லது  
 ஒரு ஆண் உன்னையும்  
 நீ ஒரு ஆணையும்  
 காதலிப்பது உன் உரிமை.  
 ஆனால்  
 மன்னைக் காதலிப்பதே உன்னதும்.  
 தமிழ்னே!



வைகாசி ,1995.



## தற்புர வாசத்தை சழிகை அறியாதே.

வானத்துத் தேவதை ழமிக்கு வருகின்றாள்.  
வரம்கேட்க காத்திருப்பவர்களே  
வரிசையாக வாருங்கள்.  
'வெண்தாமரைத் தட்ட நேந்திய' வெடியரசி  
வீதிக்கு வருகின்றாள்.  
எவ்லோரும் எழுந்து நில்லுங்கள்.  
'நவாவிநரபலி' யின் நாயகி உலா வருகின்றாள்.  
பிக்குகளே 'பிரித்' தோதுங்கள்.  
தலதாமாளிகையின் தங்கக் கலசமே  
'சந்திரிகா'வுக்கு வாழ்த்துக் கூறுக.  
அலரி மாளிகை அலங்கார ரூபினி  
'கொரகொல்லைச் சமாதி' யைக்  
கும்பிட வருகின்றாள்.  
எடுபிடிகளெல் லோரும் எழுந்து புறப்படுக.  
நாடாண்ட பண்டாரநாயக்கா திருமகளே!  
ஸ்டாடிக் கொண்டிக்கும் ரத்வத்த மருமகளே!  
செந்தமிழர் குடியழிக்கத் தேரெடுத்த சீமாட்டி!  
தேசமெல்லாம் தீழும்திரும் சிங்களவர் பெருமாட்டி!  
தாய்வாழ்வு வாழ்க! தமிழ் வாழ்வு வீழ்க.  
“கட்டியக்காரக் கதிர்காமரே” வருக!  
இதை எட்டுமுறை சொல்லுக.

என்னது?  
 உன்னால் முடியாதா?  
 கதிர்காமா எதிர்வாதமா புரிகின்றாய்?  
 என்ன? உனக்குத் தமிழே தெரியாதா?  
 மன்னிக்க;  
 ஆத்திரத்தில் அவசரப்பட்டு விட்டேன்.  
 உன்னைப் போலொருவன்  
 உலகத்தில் கிடையாது.  
 அடிமைக்கு நீயே அசல்.  
 தமிழே தெரியாத தமிழனே!  
 காக்கை வன்னியனின் கடைசித் தம்பியே!  
 ஆங்கிலத்தில் சொல்லு அது போதும்.  
 அடுத்து “ஆராத்தியெடுக்கும் அழகி” யார்?  
 பத்மாவா?  
 பலே, பொருத்தமான பொடிச்சி.  
 நவ்வ பலசாலிகள் நாலுபேர் வேண்டும்.  
 கனதூரம் ‘காவவேண்டும்.’  
 இடையினடையே ‘காலும் பிடிக்கவேண்டும்!  
 எச்சில் துப்பும்போது  
 இருக்கையில் ஏந்தவேண்டும்’  
 எவரவரென்று பேர்சொல்லு பார்க்கலாம்?  
 “உடுப்பிடிட்ச் சிங்கம்”  
 “திருமலைச் செயல் வீரன்”  
 “அத்தியடிக் குத்தியின் டக்ளஸ் தேவானந்தா”  
 மற்றது யார்?  
 “மாணிக்கதாகள்”  
 அச்சா, அருமையான தெரிவு.  
 இவர்களுக்கு  
 எலும்புகூட ஏறியவேண்டியதில்லை.  
 பழைய செருப்புக்கே  
 பல்வினிக்கக் கூடியவர்.  
 நிலபாவாடை விரிப்பவன் யார்?  
 “நீலன் திருச்செல்வம்”  
 சபாஷ்  
 அள்ளக்குறையாத அறிவுத் திலகத்துக்கு  
 வெள்ளைத் துணிவிரிக்கும் வேலையா?  
 வெகு பொருத்தம்.  
 ஆயிரம் கண்ணுடைய ஆத்தாஞ்க்கு  
 சாமரம் வீசுவது யார்?

'அவ்ஸ்ரப்' பை அழைத்து வாருங்கள்.  
கவரி பற்றி வீச்சட்டும் காற்று வரட்டும்.  
பெற்ற தாயை கூட நிறுத்து விற்கும்  
எட்டப்பர் கூட்டமே!

தமிழனின் மானத்தையும் வீரத்தையும்  
எங்கே அடகு வைத்தீர்கள்?

கசாப்புக்கடை வாசற் காகங்களாகக்  
கழிவுகள் தூக்கவா காத்திருக்கின்றீர்?  
உங்களையும் ஒருத்தி பெற்றாலோ  
என்ன பாவம் செய்தாலோ?

எத்தனை வதைக்கிடையில் எம் நாடு.  
நீங்கள் புத்திரிகையில் பார்த்தது பாதி,  
பாழிருட்டில் போன்று மீதி.  
நெடிய பணையாய் நியிர்ந்துள்ள தேசத்துக்கு  
கொடிய விஷத்மேற்றக் குதிப்பவர்களே  
தமிழன் எதிரியால் அழிந்ததைவிட  
துரோகியால் எரிந்ததே அதிகம்.  
இந்த வரலாறு இன்றுவரை நீண்டு  
உங்களிடம் வந்து முடிகிறது.  
உதிரம் சொன்று வளர்த்த உரிமைப் பயிரை  
கருகவிடச் சொல்லும் கறுப்புச் சட்டைகளே!  
நாளை காலமெழுதும் தீர்ப்பின்  
வாயில் விழுந்து போவீர்கள்.  
நாங்கள் காற்றிடமிருந்து காப்பாற்றி  
போற்றி வணங்கும் 'புனித நெருப்பை'  
ஊதியணைக்கும் உரிமையை  
உங்களுக்குத் தந்தது யார்?  
கானல் நீரில் கைநுளைக்கத் தூடிப்பவரே!  
கனவிற்கண்ட தெருவில்  
பயணம் புறப்பட்டு  
இன்று காடுமாறி விட்டர்கள்.  
இனி வீடு வரமாட்டர்கள்.  
விடுதலை போராட்டமென்பது  
வாய் கிழியும் வார்த்தைகளாலாலான  
வானவில்லவு.  
புள்ளடி போடும் கள்ள வியாபாரமல்ல.  
அது உயிர்கொடுத்து வாங்கும் உரிம.  
சத்தியத்துக்கான யுத்தம் தான்  
உரிமைக்கான திசைகாட்டும்.

வியாசனின் உஸக்களம்

வழிதவறாத நேர்கோடே வழிகாட்டும்.  
 உயிர்ப்பு வே விடுதலைக்கு உரிய மலர்.  
 “பிள்ளைகளின்” பொன்னுடலம் வீழும்  
 ஓவ்வொரு கணமும்  
 பூமிப்பந்தே புல்லரித்துக் கொள்ளும்.  
 காற்றின் கண்களும் கலங்கும்  
 மேகங்கள் கூட மென்மொகும்.  
 நெஞ்சுக் கூட்டுக்குள் நெருஞ்சி குத்தும்.  
 உங்களுக்கு இவைபொன்றும் உறைக்காது.  
 வேரிழந்து போன மரங்களுக்கு  
 நீரினைப் பற்றி எப்படித் தெரியும்?  
 உங்களை எவ்தான் கணக்கில் எடுத்தார்?  
 சவர்வெடுத்தும்,  
 கூரை சிதிலமாகியும் விட்ட  
 பழைய வீட்டுக்கு எவ்தான் வர்னம் பூசவர்.  
 என்றாலும்....  
 பத்திரிகைகள் படிக்கும் போது தான்  
 பற்றிக் கொண்டு வருகிறது.  
 விடுதலைக்கு அதிக விலை கொடுத்து விட்டும்  
 விஸ்பருப்பாக நிற்கும் எங்கள் தலைவிதியை  
 தூரத்தில் உள்ள  
 நீங்கள் எப்படித் தீஸ்மானிக்க முடியும்.  
 கற்பூர வாசத்தை கழுதை அறியாதே;  
 தந்ததைத் தின்றுவிட்டுச் சரிந்து படுக்காமல்  
 உங்களுக்கேனிற்த “ஊர்த்துளவாரம்”??"  
 இரும்படிக்கும் இடத்திலே  
 இலையானுக்கு என்ன அலுவல்?  
 சுதந்திரத்துக்குப் போராடும் மக்களுக்கு  
 சேற்றுப் பிண்டங்கள்  
 கற்றறிக்கை விடுவதேன்?  
 மனுஷனாகப் பிறந்துகளுக்கு  
 வெட்கம் ரோசம் வேண்டும்.  
 அதையொப்பட உங்களிடம் ஏதிர்பார்ப்பது?  
 மனிதர்களுக்குத்தானே அது!



ஆவணி - 1995.



## சாலப்பொருந்துற் சட்டற் வந்தாச்ச 'ஏலவர்பனை' இன்யெல்லை.

மின்னாமல் ஒரு ஆண்தப் பேரிடி  
எம்மன்னில் இறங்கியது.  
நிலம் கிழித் தோர் நீரூற்று  
குபு, குபுவென்று கொப்பளித்துப்  
ழுமியை நடைத்துப் போகிறது.  
நந்த ஆரவாரமுமற்று  
அக்கினிச் சூஞ்சக்கு அடைவைத்து விட்டோம்.  
நாளை பொரிக்கும்.  
பொவ்வாப் பிழையைப் பொசக்கும்.  
பெரிய மலையைப் புரட்டுவதற்காக...  
அடிவாரத்தில் அலவாங்கு குத்திலிட்டோம்.  
நாளை மலை சரிந்துபோக  
சமநிலையிங்கு தர்மமாகும்.  
உள்ளே கொதிக்கும் உலைக்களங்கள்  
இனி ஆறி அடங்கும்.  
கடுமூச்சாகிச் சுவரிடிக்கும் பெருமூச்சக்களின்  
சோகமினித் தொலைந்து போகும்.  
மலரில் மதுவருந்தி மயங்குவற்காக  
வண்டுகளுக்குப் பூக்கள்  
வரதுட்சனை கொடுப்புதில்லை.  
காளை மாட்டுக்கு கலியாணச்சீர் கொடுக்கும்  
பழக்கமேதும் பசுமாட்டுக்கில்லை.

வியாசனின் உலைக்களம்

ஆண் நாய் பெண் நாயிடம்  
 ஆறு லட்சம் கேட்பதில்லை.  
 மானுடதுக்கு மட்டும் ஏனிந்த இழி நிலை?  
 அதுவும் தமிழனென்றால்.....  
 பின்னளையை விற்பதில் அவனே பெரியபுள்ளி  
 மதங்களேதும் மனக்கொடையை ஆதரிக்கவில்லை.  
 தெய்வங்களைவரும்  
 சீதனம் வாங்கியதாகத் தெரியவில்லை.  
 பார்வதிக்குப் பாதியிடல் கொடுத்து  
 பரமசிவன் அர்த்த நாரீஸ்வரராணார்.  
 சரல்வதியை நாக்கிலே தூக்கி வைத்து  
 பிரம்மா பெரிய கடவுளானார்.  
 உள்ளே சென்று உற்றுப்பார்த்தால்.  
 ஆண்டவன் சந்திதாணங்கள் அனைத்திலும்  
 ஆணும், பெண்ணும் அரையறைவாசியே.  
 பெண்ணை சுக்தியென்றார் பாரதியார்.  
 பெரும் சக்தியென்றார் விவேகானந்தர்.  
 தாய்மையின் வடிவம் என்றார் பரமகம்ஷர்.  
 இவையொன்றும் காதல் வாழ்வுக்கு  
 கைகொடுக்க மாட்டாது என்றாலும்  
 பெண்ணே பெரியவர்.  
 மாதா; சக்தி  
 மனைவி ; பெரும்பொருள்  
 மகள் ; பிரமிப்பின் பேரோளி.  
 காதற்குளிப்பில் உடலாலும் போதுதான்  
 மனிதன் 'ஞானி' ஆகின்றான்.  
 அந்தக் ருளியலுக்கு எவனும் காசவாங்கினால்  
 அவன் 'பாவி' ஆகின்றான்.  
 பத்து லட்சம் காசம்,  
 பன்னிரண்டு பரப்புக் காணியும்,  
 நாற்பது பவுனில் நகையும் வாங்கி  
 ஏலத்தில் தன்னைக் கூவி விற்றவன்  
 எந்தமுகத் தோடு முதலிரவுக்கு கதவுழுவான்?  
 காசக்கு தன்னை விற்றவன் வீட்டில்  
 மகிழ்ச்சியாகக் கட்டிலும் ஆடாது.  
 மனைவிறோடு தொட்டிலும் ஆடாது.  
 மீசைமுளைத்ததொன்றை வாங்கும் வழியற்று  
 இரவில் நட்சத்திரங்களை எரித்தபடி  
 எடுத்ததற்கெல்லாம் எரிந்து விழுந்தபடி

நரையெய்றிந்து,  
 நடைதளர்ந்து,  
 கோடை மரமாகி இலையுதிர்ந்து போகும்  
 முதிர்கள்ளியின் வாசல் கடந்து  
 கலியாண ஊர்வலம் போகும்போது  
 யன்னல் கம்பிகளில் முகம் உரசி  
 தீ மூட்டியாடி  
 அவர்கள் விழும் அக்கினி முச்சின் அர்த்தம்,  
 எத்தனை பேரைத் தைத்தது?  
 "மணக்கொடைத் தடைச் சட்டம்"  
 இது; புரையோடிப்போன புன்னுக்கு  
 தலைவன் செய்த சத்திர சிகிச்சை.  
 அதர்மத்தின் அடி முடியை நீராக்க  
 பிரபாகரன் இட்ட பெருநெருப்பு.  
 போகப்பொருளாகவும், காமப்பொருளாகவும்  
 பெண்ணை எதிர்கொள்ளும் புன்மை தீருமட்டும்  
 பேச்சளவில் மட்டுமே பெண்விடுதலை.  
 ஆனாதிக்கத்தின் வேர்கள்  
 ஜந்து கண்டங்களையும்  
 ஏழு கடல்களையும் கடந்து  
 எங்கும் நிறைந்துள்ளது.  
 அது ஆவரங்காலிலும் உண்டு  
 அமெரிக்காவிலும் உண்டு.  
 விகிதாசாரத்தில் கொஞ்சம் வேறுபாடு  
 அவ்வளவே.  
 பெண்ணாகப்பட்டவள்  
 பானை கழுவி, படுக்கை தட்டிப்போடும்  
 கண்திறந்து மூடும் யந்திரமல்ல.  
 பேசாப்பொருளாகி ஏவலியற்றும்  
 'நிமோட்டகொன்றோல்' பொம்மையும் அல்ல.  
 ஆணைப்போல் அவளுக்கும்  
 சியாசனம் வேண்டும்.  
 அரியாசனமும் வேண்டும்.  
 கண்ணகியை உதறிவிட்ட கோவலை  
 இன்னொருத்தியுடன் போனான்.  
 'மாசுத்துவான்' மகனுக்கு  
 மதிவற்றிப் போனதும்  
 காற்சிலம்பு கேட்டு  
 அவள் காலடிக்குத் திரும்பினான்.  
 பொருளுக்கும், போகத்துக்குமா

வியாசஸ்ரீர் உஸக்களம்

பெண் ஜென்மம்?  
 நிலவுடமைக் காலத்தில்  
 பெண்ணுக்கு நீதிகிட்டவில்லை.  
 பொருஞ்சுமைச் சமூகத்திலும்  
 அவள் பெருமையடையவில்லை.  
 இன்று வரையும் தான்  
 அவளின் இடர் தரவில்லை.  
 'சீனத்து மாநாட்டுத் தீர்மானம் '  
 என்ன செய்யும்?  
 ஒருபாட்டம் அழுதுவிட்டு ஓய்ந்துபோகும்.  
 இன்று கண்றிறந்தது எங்கள் மன்.  
 போராட்டம் பெண்ணுக்குப்  
 புதுவாழ்வு தந்தது.  
 குச்சொழுங்கையெங்கும் பெண்னின் குரல்  
 குதுகலிக்கின்றது.  
 பேரிகையொலிக்கப் பெண்மை நிமிர்ந்து  
 குரிப்பினத் தொட்டு நிற்கிறது.  
 அவளின் விழிநீர் துடைக்க ஆயிராம் கரங்கள்.  
 ஊரத்திர நிமிர்ந்த வாழ்வு  
 பாரதி சொன்ன  
 'திமிர்ந்த ஞானச் செருக்கு'.  
 'வாடகைக் கணவுகள்' அற்ற  
 வல்லமை வடிவாய்  
 பாடுகின்றாள் விடுதலைப்பண்.  
 எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்குன்றும்  
 இடரழித்து விட்ட இறமாட்டு  
 ஆகாயம் வந்து அடி பணியும் அதிகசயம்.  
 'மணக்கொடைத் தடைச்சட்டம்':  
 புதிய பயக்கல்.  
 விற்பனைப்பொருளாய் வீட்டில் முடங்கிய  
 அற்புதங்களே எழுவீர்!  
 சாலைப்பொருந்தும் சட்டம் வந்தாக்க  
 ஏலவிற்பனை இனி இல்லை.



புரட்டாதி - 1995.



சம்மா இருத்தச்  
சதந்திரவென்றால்....  
எனத்கும் அத்லே  
இரண்டு தலோ.

விரல்மடித்துக் கணக்கெடுக்க முன்னரே  
காலம் காற்றாயிப் பறந்து விடுகிறது.  
வலிகாமத்தை வழித்துத் துடைத்த பின்  
தொண்ணாறு நாட்கள் தொலைந்து விட்டன.  
நிகழ்வு மட்டும் நேற்றுப் போலிருக்கிறது.  
30.10.1995 ஒக்டோபர் திங்கட்கிழமை  
இந்த நாளிலும்,  
இதன் பிறகு வந்த நாட்களிலும்  
ஈழத்தமிழன் சமந்த பாரச்சிலுவைக்கு  
எதிர்காலம் என்ன பெயரிட்டு அழைக்குமோ?  
கூரையற்ற குட்டிச்சுவராய்  
மழை நனைந்தும்,  
வெய்யில் உலர்ந்தும்,  
சசி சுமந்தும்  
தமிழர்ப்பட்ட துயருக்கு எது உவமையாகும்?  
வதையின் கதைகளிலே.... இதுவே பெருங்கதை.  
வலிகாமம் வெளியேற்ற தயாரான போது  
ஓரிரவும்,  
ஒற்றைப்பாதையுமே இருந்தது.  
அடிதலை தெரியாத அனுமான் வாலாக  
நீண்ட நெடுஞ்செலவுக்கு மனித வரிசை.

வியாசனிர் உஸக்களம்

இருகாலுக்குமிடையே வெளியற்ற நகர்வு.  
 முன்னால் விழுந்து வெடித்தன எறிகளைகள்.  
 பின்னால்.... துரத்தி வந்தன பிசாக்கள்.  
 பீற வாழ்ந்த பெருங்குலம்  
 கூடுகளெந்து ஓடியது.  
 உன்னோடு ஒன்றான வாழ்வினி இல்லையென  
 தென்னிலங்கைக்குச் சொல்லி வைத்தது போல  
 வலிகாமம் முழுமையாக வெளியேறியது.  
 செம்மணி திண்ணியது.  
 நரபாரத்தால் நாவற்குழி நசிந்தது.  
 உள்ளே நுழைந்து பார்த்ததும்  
 சிங்களம் திணைத்துப்போனது.  
 சூனியத்தில் கொடி யேற்றிப் போன  
 ரத்வத்தவுக்கு ராஜமரியானது.  
 சந்திரிகாவுக்கு இந்திரப் பதவிக்குரிய பவிக்.  
 இனியென்ன?  
 வலிகாமத்தைப் புலிகள் பிடிப்பது எப்போது?  
 பலகாலமாகுமா?  
 இதுவே எங்கும் எதிரொலிக்கிறது.  
 பதிலென்ன?  
 வேரோடிய வாழ்வுக்குரிய ஒரு பரம்பரை  
 தூக்கி வெளியே வீசப்படும் போது  
 அந்தரித்துப் போகும் அவலத்தில்  
 ஆயிரம் கேள்விகள் அஸ்திரங்களாகும்.  
 கோடத்திற் காடும்.  
 அது குற்றமல்ல....  
 இந்தீர வாழ்விழுந்த அந்தர நிலையில்  
 அகப்பட்டதைத் தூக்கியிதிக்கும் ஆண்போல்  
 நெருப்பு மூட்டிய வார்த்தைகளை நெஞ்சிலெறியும்.  
 ஆத்திரப்படலாகது.  
 தாங்கிக் கொள்வதே தாய்மனம்.  
 'வலிகாமத்தைக் காப்பாற்ற வக்கற்றுகள்  
 வன்னிக்கு வரட்டாம்'  
 ஊரிழுந்த கோடத்தின் உச்சம் இது.  
 சொல்லியிருக்கக் கூடாத சுடு வார்த்தைகள்.  
 விடுதலையின் பேரால்  
 இந்தச் சொற்கள் மட்டும் செவிவிழாதெனக்  
 காதடைத்துப் போகக் கடவது.

புலிகள் மீது ஏனிற்தக் கோபம்?  
 எதிரிகள் போல ஏனிற்தப் பார்வை?  
 ஊரிழுந்து போனது எங்களுக்கு மட்டுமா வருத்தம்?  
 வலிகாமம் போன வருத்தத்தில்  
 தூங்காத வேங்கைகளே அதிகமென அறிக.  
 அன்று  
 கண்ணீர் வழிய நடந்தவர் கையில்  
 காணியிருத்தாவது இருந்தது;  
 பலர் இயலக்கூடியதை எடுத்தும் வந்தோம்.  
 ஆனால்.....  
 துயிலுமில்லத்தைத் தூக்கி வர முடியவில்லையே என்று  
 துயரத்தில் துடித்தனர் போராளிகள்.  
 'துமிழரின் படைபலமே தாயகம் காக்கு' மென  
 எத்தனை தடவைகள் இடித்துரைத்தும்  
 எவர்தான் கருத்திலெடுத்தோம்.  
 போராட்டம் பூப்பறிக்கும் வேலையென்றே  
 காலாட்டிக் கொண்டிருந்தோம்.  
 எல் லோரும் சேர்ந்து எடுக்கும் பெரும்க்கையை  
 ஒரிரண்டு தோள்களில் எப்படிச் சுமத்தலாம்?  
 என் குடும்பத்தில் எவரும் குறையாது  
 கொண்டுவா விடுதலையென்பது குற்றமல்லவா?  
 அடுத்த தலைமுறைக்கான ஆனந்த வாழ்வு சமைத்தல்  
 இந்துத் தலைமுறைக்குக் கிடைத்த பேறேன  
 எத்தனை பேர் உணர்ந்தோம்?  
 இத்தனைக்கும் பின்னும்;  
 இளைய தலைமுறை என்ன செய்து கொண்டிருக்கிறது?  
 சுரணையற்றுத் தானே தூங்கிக் கிடக்கிறது.  
 காலையில் அண்ணா பற்பொடியையும்,  
 மாலையில் அடுத்த வீட்டு வேலியையும்  
 தின்றுகொண்டிருந்தால்.....  
 வந்த பகையைத் தூங்குவதெப்படி?  
 வலிகாமத்துக்குப் போவது எப்படி?  
 ஊர்போவது எப்போது என்று  
 ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலிக்கட்டும்.  
 கேள்விக்குப் பதிலை வெளியில் கேட்பதை விடுத்து  
 முதலில் வீட்டிலேயே கேட்போம்.  
 தோனுக்குயர்ந்த சொந்தங்களைக் கேட்போம்.  
 புக்கையிற் கிடக்கும் பின்னையைத் தட்டி

வியாசனின் உலக்களம்

பதிலை அவளிடம் கேட்போம்.  
 அங்கிச் கெளாதபடி எங்கும் நிறைந்து  
 அலைகின்ற இளையதலைமுறையிடம் கேட்போம்.  
 நரம்பிளாத நாவினால்.....  
 இதற்குள் எத்தனை எடுத்தெறிவுகள்?  
 காட்டிக்கொடுக்கிறது 'கூட்டணி'  
 எவரும் கண்டிக்கவில்லை.  
 நீலன் திருச்செல்வம் மோசம் செய்கின்றான்  
 எல்லோரும் பேசாமற்தானே கிடக்கின்றோம்.  
 புலிகள் போராடுகின்றனர்.  
 காய்த்த மரத்துக்குத்தானே கல்லெறி.  
 தாயகத்தை நெஞ்சிற் சமந்து  
 கல்லறைக்குப் போகும் செல்வங்களுக்காக  
 இந்த வசை?  
 சும்மா இருக்கச் சுதந்திரமென்றால்  
 எனக்கும் அதிலே இரண்டு கிலோ !  
 வெட்கம் கெட்டது இந்த விடுதலையுணர்வு  
 நானென்ன,  
 பின்னொயென்ன,  
 நானை வரும் பேரவென்ன  
 எல்லோரும் போராட்னால் இலக்கு எட்டும்.  
 விடுதலைப் புலிகளன்பது தமிழன் வீரத்தின் குறியீடு.  
 பிராராக்ரன் என்பது தமிழர் மானத்தின் அடையாளம்.  
 பின்னடைவைப் பெரும்தோல்வியென்றால்  
 கண்டதையும் தான் கடைக்க வேண்டிவரும்  
 நம்பிக்கையே வாழ்வு  
 இனிவரும் நாட்கள் எமக்காகவே விடியும்  
 படை பலமே முழுப்பலம்.  
 நம்பி ஏழுவோம்.  
 கற்றுத் தெளிந்தோம்  
 களம் நோக்கி நடை பயில்வோம்.  
 வெற்றுக்கடை விடுத்து விடுதலைக்கு விரைவளவுடோம்.  
 புலிகளே பலம்  
 வருவதோ ஜெயம்.



பாக்குனி .1996.



## புரசு புத்தும் புய்த்து வெள்ளரசு வலந்து முடியுமா?

அலரிமாளிகைக் கூறைமீதமுந்து  
அலைவரிசையில் மிதந்ததோர் அசரீரி  
“தமிழரின் மெளனம் கலையும் தருணமினு  
புலிகளுக்கெதிராக எவ்வோரும் பேசவேண்டும்”.  
சந்திரிகாவின் சத்திய வசனமினு  
பிரபாகரனுடன் பேசி  
பிரச்சனைக்குத் தீர்வென்ற சீமாட்டிக்கு  
இந்த வசனத்தை எழுதிக்கொடுத்தது யார்?  
வாசல் தோறும் வாக்குக் கேட்ட போது  
பேசியது என்ன?  
காவியுடைகள் கூத்தாடத் தொடங்கியதும்  
கூறுவது என்ன?  
குத்திரதாரி யாரென்று தெரிந்து விட்டது  
மேசைக்குக் கீழே ‘நீலனின்’ கால்கள்.  
வேறான்றுமில்லை  
‘கதிர்காமத் தம்பிரானின்’ திருவோடு யாசகம்  
உத்தமியை உரத்துப்பேச வைக்கிறது.  
கொழும்பிற் தொங்கும் ‘துரோகவளவால்கள்’  
சொன்னதைச் செய்யும் மென்ற துணிவு  
சந்திரிகாவை சண்டித்தனத்துக்கு தூண்டுகிறது.  
என்ன செய்வது?

வியாசனின் உஸ்க்களம்

எட்டப்பர்களால் இடிந்த வரலாற்றில்  
இன்னொரு அத்தியாயம் இது.  
சரி, சரி கிடக்கட்டும்  
எரியுண்டு போகுமா எம்மன்?  
நடவாது.  
பூவரசு பூக்கும் பூமிக்கு  
வெள்ளரசு வந்தா விலங்கிட மூடியும்?  
மழைநீரால் மட்டும் பயிர்செய்யும் பூமியிது.  
அசையாதென்பதறிக்.  
“பாறை பின்து பயன்னுக்கும்” தாய் வயிறு  
பணியாதென்பதைம் பாடல்.  
ஒத்தியெடுத்து ஊற்றுவாய் அடைத்தாலும்  
வேர்கசிந்து நீர்ப்பரவும்.  
எந்நாட்டு மக்களையும் எம்தேசம் வரவேற்கும்.  
படையோடு வருபவர்க்கெம் தலைவாசல் மரமிடக்கும்.  
‘குமாரதுங்காவின் குடும்பத்தலைவிக்கு’  
யாரேனும் இதனை அறியக் கொடுத்திடுக.  
மத்திய வங்கிமீது இடித்தவர் எவரோ?  
ஆர் செய்தாரே நாமறியோம் பராபரமே.  
என்றாலும்  
குண்டுவெடிப்பென்றால் என்னவென்று  
கொழும்புக்கும் தெரியட்டும்.  
குருதிவெள்ளம் கொழும்பில் வழியும் போதே  
அவலமென்றால் என்னவென்று அரசுக்குப் புரியும்.  
‘நவாலிப் படுகொலையும்’  
‘நாகர்கோவிலில்’ நாம் கொடுத்த விலையும்  
சந்திரிக்காவின் சமையலறைக்குத் தெரியாது.  
‘சிலிங்கோ மாளிகை’ ச் சிதறல்கள்  
‘ஜனாதிபதி இல்லத்திலும்’ விழுந்திருக்கும்.  
எடுத்துப்பார்த்தாவது எம்துயர் அறியட்டும்.  
வலிகாமம் போனதால்  
நாம் மனம் இடிந்து போகவில்லை.  
புலிவாலைப் பிடித்தோமென்று பேசுவதும்  
எமக்குக் கோபமல்ல.....

இளித்தவாய்த் தமிழருக்கு  
அனிலிக்கொடுக்க வந்த ‘அமுதசுரா’ யென்று  
தீர்வொன்றைச் சொல்வதே சினமூட்டுகிறது.  
பிறந்தமன்னில் வாழுப் “பெமிசன்” எடுப்பதிலும்  
இறந்து படல் சிறந்தது.

திணிப்புக்குப் பெயர் தீர்வு என்றால்  
தீர்வுக்குச் சிங்களத்தில் என்ன பெயர்?

நேற்றுவரை

அதிகாரமட்டத்திலிருந்த ஆதிக்கவணர்வை  
“வெள்ளைப்புறா” மூலம் வீதிக்குக் கொண்டு வந்ததே  
சந்திரிகாவின் சாதனை அரசு தான்.

ஆ எவந்தவன் சிங்களவன்,

அடிமையானவன் தமிழனன்று.

பேசவைத்த பெருமையும் பெருமாட்டிக்கே சேரும்.

பேச்கவார்த்தை மேசையின் கால்களை முறித்து

வெட்டரிவாளுக்குப் பிடிபோட்ட “வெண்புறாவே”

ஒன்றுணர்க.

கருங்கல்லு உடையுமன்றி வளையாது.

கண்ணாடி சிதறுமேயன்றி நெனியாது.

இது உணர்ச்சிவசமான உரையல்ல.....

பிராகரனின் ‘பொலிசி’

“புலிகளை சித்திரைக்கிடையில்

தீர்த்துக் கட்டுவேன்” என்றார்

ரத்வத்தை.

முடிகுடிய மன்னனுக்கு தலைபிச்சிய கதைபோல  
மந்திரி மாமனுக்கு மாதங்கள் மறந்துபோக்க.

தேரும், குதிரைகளும், சிம்மாசனக்கதிரையும்  
மாப்பிள்ளை மிடுக்கானது மந்திரிக்கு.....

‘தமிழர் தொட்டழிப்பை முடுக்கிவிட்ட அக்காவுக்கு’,  
ஆடியடங்கும் வயதில் ஆயுர்வேத வைத்தியம்.

தம்பியானவன் தலைக்குத் தடவா புளியெண்ணை.

கோட்டையைப் பிடித்துக் கொடி யேற்றி வைத்துவிட்டு  
வேட்டை நாய்களுக்கு விருந்து வைத்த போது.....

புலிகளை அழிக்காதுவிடேன் என்று

புலம்பியதாய் அறிந்தோம்.

காற்றுவையும் வெறும்தனையில் காலை வைத்துவிட்டு

பீற்றிக் கொள்ளும் ‘பெருந்தகையே’!

தமிழரின் உதிரத்துனி ஓவொன்றுக்கும்  
புதிவேட்டில் வரவுண்டு.

காலம் ஒருநாள் கணக்குக் கேட்கும்.

சத்தியத்தை வெட்டியழித்து விடுவதென்பது

நிச்சயம் நடவாது.

புத்தபிரான் சொன்னதிந்தப் போதனை.

தாமரைத் தட்டேந்தும் தனப்புதினருக்கு  
இதைப் போதிக்க யாருமே இல்லையா?  
புலிகள் வேறு தமிழர் வேறு என்பவர்களே  
புதிந்துகொள்ளுங்கள்.

வலிகாமம் வெளியேறிய பின் எத்தனை வாக்குறுதிகள்.  
ஒருவராயினும் உள்ளே வந்தார்களா?

ஆயிரம் மூரண்பாடுகள் எமக்குள் இருந்தாலும்  
அண்ணன் தம்பி உறவிலமங்கு.

ஒன்றென்றால் துடிக்கும் உதிர்த்துடிப்படு  
வீடிழந்துபோன “வெப்பிசாரத்தில்”

யாராயினும் ஓரிருவர் பேசிபிருக்கலாம்.  
அதை வைத்தா முடிவெடுத்தீர்?

அட பாவமே!

நெருப்புக் குளித்து நிமிரும் திறன்படைத்த  
கறுப்புப் பறவைகள் நாம்.

மாணமிழுந்து மாற்றானின் மடிகிடக்கும்  
ஈனர் சிலரின்கே இன்னும் இருக்கின்றார்.  
நீலன்,

கதிர்காமர்,

சிலவசிவா..... இப்படியாய்.....

தலையில் ஒரிரண்டு நரரமயிர் போல  
இவர்கள் சில பேர்கள்.

எச்சிலிலைகளையே எதிர்பாக்கும் இவர்களையா  
தமிழரென நம்பித் தட்டுப்புரண்மீர்?

ஒன்றுரைத் தோம்.

எம்மண்ணில் வேரைத்துரித்தால் விழுதிநுறது துளிரத்திடுவோம்  
விழுதைத் தறித்தாலோ வேரிருநது தளிரத்திடுவோம்  
காற்றுமீதானை.

கடல் மீதானை,

போற்றுதற்குரிய நம்பொன மன்மீதானை

ஆற்றலன் எம் தலைவன்

அண்ணல மீதானை.

படைத்திட்டி உடனெழுவோம்.

பகையாயித்து ஊர்புகுவோம்.



பாக்குணி, 1996.



## நேற்றெற்பு முத்து நெருப்புவேனே சாற்றப்போ எற் பத்தம்.

தென்தமிழீழத்தின் எழுவான் திசை  
செந்நிறமானது.  
உதயத்தின் பூபாளம்  
நீராமகளின் வாய்மொழியானது.  
நீண்டகாலம் அழுதவிழிகளில்  
சந்தோஷப் பூ மலர்ந்தது.  
எம் பின்னைகளாலும் இயலுமென  
முகங்களின்று முறுவலிக்கின்றன.  
அடிக்கடி ஓடியகால்கள்  
தரித்து வேர்ப்பிடித்துக் கொண்டன.  
அன்னை பூபதி அவதரித்த மன்னுக்கு  
கண்மலரும் காலமிது.  
விடுதலைக்கு அதிக விலைகொடுத்தோர் வரிசையில்  
முதலிலெம் பேரில் முத்திரை இருக்கும்.  
“பட்டுப்போனது மட்டக்களப்பென”  
பகைவன் பாட்டே பாடினான்.  
வாவியின் மீன்கள் கூட  
வாயெடுத்துப் பாடாமல் ஓடியொழிந்தன.  
பச்சை நிறமற்றுச் செத்துக்கிடந்தன வயல்கள்.  
பாட்டும், கூத்துமாய் கிடந்த ஊர்மனை  
பேச்சடங்கி ஊழையானது.

வியாசனில் உஸக்காம்

பால்வழிந் தோடிய பூமிக்குக் கால்தளர்ந்து,  
காற்றும் கைவிட்டுப்போக  
அக்கினி நாளாச்சு நம்வாழ்வு  
எத்தனை வதைபட்டோம்.  
துப்பாக்கிப் பேய்கள் ஊர்ப்புகும்.  
வெடிச்சத்தம் தூரக்கேட்கும் போதே  
வெளியேறி விடுவோம்.  
திரும்பி வரும்போது  
ஊர் சிதறிப்போயிருக்கும்.  
அங்கொன்று இங்கொன்றாக  
குண்டேறிய உறவுகள் விறைத்துக் கிடக்கும்.  
ஏடுத் தெரித்துவிட்டு இருப்போம்.  
மீண்டும்.....  
மீண்டும்.....  
படுவான்கரைக்கும், எழுவான் திசைக்குமாக  
ஓடுவதும் திரும்புவதுமாக  
எம் நாட்கள் கழிந்தன.  
நாதியற்று நாங்கள் கூவிய குரல்கள்  
நாலு திணையிலும் எதிரொலிக்க,  
பாதி இரவில் புகுந்து  
கூந்தல் பற்றிக் குதித்தவனே!  
வாடா வெளியே.  
சொல்லியழ யாருமற்றுத் துடித்தபோது  
கொள்ளிவைத்துப் போனவனே!  
வெள்ளைக் கொடிப்பிடித்து  
வீதிக்கு வா என்றவனே!  
கண்ணீரும், சோறுமாய் கழிந்த நாட்களை  
எண்ணி நிமிர்ந்தோம் இன்று.  
நேற்றேம் பூமிக்கு நெருப்பிட்டவனே!  
காற்றிப்போ எம் பக்கம்.  
காட்டுக்கு ஓடென்று கலைத்தவனே!  
அண்ணாந்து பார்க்கும் அழகோடு,  
நெடுமுடி வேந்தராய்  
எம் பிள்ளைகள் ஊருளே வந்துளார்.  
வெற்றிச் செய்தியுடன் வீடுவருகவென  
கட்டிமுத்தமிட்டு அனுப்பியுள்ளோம்.  
விண்ணிறங்கும் தேவராய்,  
எண்ணிலுடங்காத எம் எரிதழல்கள்  
அயலெவங்கும் அணிவகுத்துள்ளனர்.  
இனிக் கலிவீழ்ந்து போகுமென

காற்று காதிலுரைத்தது.  
 பிள்ளைக் கறி சமைத்த பிடாரனே!  
 பிள்ளைகள் ஊர் புகுந்தனர்.  
 உன் கொள்ளைத் தர்பாரின்  
 கொடிமுறிந்து போனது.  
 வெள்ளைக் கொடிபிடித்து வெளியேவருக.  
 நாயாய் கழிந்த நம்வாழ்வை  
 தாயான தலைவன் தலையுயரச் செய்தான்.  
 பிரபாகரனின் நெற்றிக்கண் பொறிகள்  
 நிமிரச்செய்தன.  
 குஞ்சுகள் கூடுவிட்டுப் போன்போது  
 உறவுதறிப் போனதாய் அழுதோம்.  
 இறக்கை மூளைக்காத எம் குஞ்சுகள்  
 இன்று பறக்கக் கற்றுத் திரும்பின.  
 பார்த்ததும் பட்டதுயரெலாம் பஞ்சானது.  
 வேர்த்து கிடந்த வேர்களுக்கு  
 நீர்த்துளிபிட்டன உறவுகள்.  
 பால்வார்த்தது பரம்பரை.  
 வலிகாம வேர்களை அகழ்ந்தெடுத்து  
 உதிர்க் கொடிகளை தெருவில் ஏற்றிதவரே!  
 நிலாவரைக் கிணற்றுக்கா நெருப்புமுட்ட நினைத்தீர்?  
 அட ; பரிதாபத்துக்குரிவரே!  
 அங்கிங்களைதுபடி எங்கும் அடிவாங்கி  
 தங்கியிருக்க இடமின்றித் தவிப்பீர்,  
 ஓரிரவில் ஊரிழுந்து போனாரெம் உறவுகள்.  
 உண்மைதான்.  
 வேரிழுந்து அந்தரத்தில் ஆடும் கொடி போல  
 பொன்னுலகில் வாழும் பொசிப்பிழுந்து போனாரவர்.  
 பொய்யில்லை.  
 என்ன பெரிய வாழ்வுக்கதிபதிகளாக இருந்தார்கள்.  
 எல்லாம் இழந்துவிட்டார்.  
 இன்று கட்டிய கச்சையும் திருவோடுமாக  
 தெருவில் நிற்கின்றார்.  
 எத்தனை தலைமுறை கண்டதவர் வீடு.  
 பெட்டகத்துள்ளே பேரனின் கைத்தடியும்,  
 பித்தளைக் குத்துவிளக்கும்  
 அவர் அடிரின் ஆழம் சொல்லும்.  
 சென்றதுகளுக்கெங்கே இது விளங்கும்.  
 ஊரைக் கொழுத்தி உலையிற்போடும்.  
 ஏவற் போய்கள் கூரையைப் பிரித்து  
 காவலரனுக்குக் கட்டும்.

வியாசனின் உலக்களம்

முந்தையர் படுத்துநங்கிய கட்டிலைக் கொத்தி  
அடுப்பெரிக்கும்.

குங்குமச் சிமிழை எடுத்துக் கொட்டும்.  
விழுதித்தட்டை வீசும்.

விரதச்சடியைப் போட்டுடைக்கும்,  
'செபமாலை' யையும்,

தூரக்கேட்கும் ஆராதனை மணியையும்  
தூக்கியெறியும்.

'பாவசங்கீர்த்தனத் தட்டி'யால்  
வேலியடைக்கும்.

பேய்களுக்கு இவைகளின் பெருமை தெரியாது.  
கத்தும்,

கூத்தாடும்,

முற்றத்தில் நின்று மூத்திரம் பெய்யும்.  
பகிரங்கப் பிரகடனமொன்று.

வடதமிழீழத்தை வாட்டநினைத்தால்.....  
தென்தமிழீழம் சினாந் தெழுந்து

அதிரடிப் படையின் கதைமுடிக்கும்.  
பாசறையெங்கும் தீவியழும்.

அச்சமில்லாது பகையுலவ

துண்டு நிலம்கூட இல்லாது குண்டும் வெடிக்கும்.  
குனியும் வாழ்வு இனியும் கிடையாது.

வட்டியும் முதலுமாக  
தென்தமிழீழம் கணக்குமுடிக்கிறது.

பகை தெலைந்துபோக  
புறம்பாடுகின்றது புலிகள் சேனை  
எம் ஊரின் போர்மூர்சே

தாடிக் கவிஞரே!

உன்வாகள் ஒவ்வொன்றும் உன்னமயானது.

'தமிழன் கணவு' நனவாகும் காலும்  
விஸரவில் விடியும்.

பரணியொன்றைப் பாடத் தொடங்கு.

□□

சித்திரை, 1996.



வாழ்வதெனல் மனதர்தளாத....  
அனுவர் தழுவர்தளாத....  
அல்லது சல்லறைதளாத....

இடைவெளியிற்று இடிவிழுக்கிறது எமக்கு.  
அவலம் அன்றாட வாழ்வாச்சு.  
கறிக்கு உப்பானது கண்ணீர்.  
நாசித்துவாரங்கள் காற்றையல்ல  
கந்தகத் தூசியையே சுவாசிக்கின்றன.  
அடுத்த நேர உணவு எந்த அக்தி முகாமில்?  
யாராறிவார?  
குடாரீரேயின் அக்கரையிலும், இக்கரையிலும்  
துண்டாடப்பட்டன உறவுகள்.  
தெருவிற் காணும் போது சிறிய உசாவலுடன்  
சொந்தங்கள் சுருங்கிப் போயின.  
நேற்றுக் கும்பிட்டெழுந்த காலைப்பொழுதின்  
ஆனந்தம் அற்றுப்போக  
இன்று ஏன் விடிக்கின்றது என்று எரிச்சல்.  
ஈழத்தமிழன் பாவத் தமிழனாகி விட்டானா?  
வேர் பிடித்த துளசிச் செடியாக இருந்தோர்  
வாரறுந்த செருப்பாகிப் போனார்.  
கிழிந்துபோன பொலித்தீன் ஸ்டயாக  
தேடுவாரற்று வீதியிற் தமிழன்.  
விடும் ஒவ்வொரு பெருமுச்சும்  
வீட்டின் சுவரை இடிக்க

தூக்கம் தொலைந்து போனது.  
 விழிகளை இறுக மூடினாலும்  
 யாரோ தட்டி யெழுப்பி  
 “வாரான்கள்” என்பதுபோல நடுக்கம்.  
 போதுமடா சாமி.  
 இனிப் பொறுக்கமுடியாது.  
 சொல் பகையே!  
 எம்மீது  
 இன்னுமெத்தனை வதை சுமத்துவாய்ப்?  
 உன்னோடு ஒன்றான வாழ்வினி  
 எப்போதும் இல்லையெனச் சொல்லி  
 ஊர்பிரிந்து வந்தோம்.  
 உக்கடிமை ஆகோமென்று  
 எழுதிவைத்து விட்டுத்தானே  
 செம்மணி கடந்தோம்.  
 ஆயுதபலந்தால் அடக்கி விடலாமென்றா  
 கணக்குப்போட்டார்?  
 வெட்கம் கெட்டவர்களே!  
 விடிகாலை விழிதிறந்தபோது  
 முற்றத்தில் நின்றாயாம் நீ.  
 கோவிலுக்குக் கும்பிடப் போனால்  
 தேரடியில் நின்றாயாம்.  
 எப்படி வந்தாய் என்பதவல்க் கேள்வி.  
 ஏன் வந்தாய் என்பதற்கே பதில் வேண்டும்.  
 சிலந்தி வலைக்குள் சிக்குண்ட டூச்சியாய்  
 நெருப்பு வலயத்துள்ளே  
 எம் உறவுகள் இறுகிக்கொண்டன.  
 திசைக் கதவு அளைத்திலும் டூட்டு.  
 உடைத்துத் திறக்க முடியாது.  
 உள்ளே சொந்தங்கள் உறைந்து விட்டன.  
 எஞ்சியோர் எதுவும் எடுக்காது  
 கிளாவிக்கரைக்கு ஓடிவுந்தனர்.  
 அலையெது, தலையெது என்றியாது  
 கரையெங்கும் உறவுகள் திரண்டன.  
 இருந்தது ஒருவழி  
 அதுவும் கடல்வழி  
 ஓடிவுந்து மூச்சை ஆகவாசப்படுத்த முன்னர்  
 வந்து விழுந்தன ஏறிகளைகள்.

அடுத்த இடி எவர் தலையில் என்று  
கணக்குப் பார்த்தபடி கதறியது  
சிளாலிக்கரை.

தென்னைமரத் தோப்பிலிருந்து எழுந்த அவலக்குரல்  
முகிலைக் கலைத்தது.  
இம்முறை எம்மைவிட்டு ஓடிப்போக முடியுமா?  
என்பதான வழி மறிப்படு.  
ஆ யுதபலத்தின் ஆணவம்.  
படகேறிய தமிழர்கள் மீதும்  
ஹூலி மீதிலிருந்து குடு.  
துவம்சம்.

கோரப்பற்களில் குருதி வழிய நடந்த  
நரபலி வேட்டை.  
நீரேரி முழுவதும் இரத்த நிறமாச்ச.  
பின்னால் கலைத்தும்,  
முன்னால் மறித்தும்  
உறவைச் சிறை பிடித்தாய்.  
பின்னர் இவர்களைத்தான்  
சின்னத் திரையில் காட்டி.  
புலிகளின் உறவுதறி வந்த தமிழரென்று  
பிரசாரம் செய்கின்றாய்.

இல்லை.....

விபசாரம் செய்கின்றாய்.  
பொய் சொல்லத்தானா தொலைக்காட்சி?  
வாய்மையற்றுப் போன்றா வாளோலி?  
குருரத்தின் கெடுபிடி இது.  
மகஞம், தாயும், மாமனும், தஞாவுத்தவும் சேர்ந்து  
அழகிய எம்வாழ்வை அழித்தீர்.  
பழிகமந்தீர்.

புலிகளின் கணக்குப் பொய்க்காது.  
ஏதுமறியாத அப்பாவிகளை இம்சிந்தபடி,  
கொன்று குவித்தபடி,  
சிங்களக் கொடி யேற்றி வைப்பது  
உங்கள் அகராதியில் “வெற்றிக்களிப்பு” என்றால்  
சிங்கள தேசத்தில்  
புலிக் கொடி யேற்றப் பிரபாகரனாலும் முடியும்.  
இரத்த ஆறு பெருகியோடவும்,  
சடலங்கள் தெருவில் சிந்திக்கிடக்கவும்,  
எட்டிக்கட்டந்து வந்து கொடி யேற்றிய ரத்வுத்தவுக்கு

வியாசனின் உஸுக்களம்

ஓன்றுரைப்போம்.  
 அதிகார மயமதையின் ஆணிவேரே!  
 நீ நிறுத்திப்போகும் படைகள் நிலைக்காது.  
 ஓடிப்போன துரோகங்களும்  
 எச்சிலிலைக் காகங்களும் ஊப்புகுந்தனவாம்.  
 எச்சரிக்கை.  
 தாய்மடி தொடுகிள்ளோர் யாரெனினும்  
 குரவ்வளை குதறப்படுவர்.  
 புலிவீரம் பணியாதென்பது நிறுவிய விதி.  
 இது  
 வீம்புக்கு நீயாடும் வீதி நாடகம்.  
 அக்காவின் அரியணைக்கு  
 குறிவைத்து நடக்கும் பேரெடுப்பு  
 பின்னுமிமும் வாங்கும் பிரசாரம்.  
 வென்றன்றி வீடுவரேளன்று  
 மொன்றாகவையில் பேசியபோதே  
 உன் முகமுடி கிழிந்து போனது.  
 ஊருக்காகவும், பேருக்காகவும்  
 நீ நடத்தும் ஊழை நாடகம்.  
 எம் ஊர் புகுந்து எரிக்க உன்னால் முடியுமெனில்  
 உன்னார் புகுந்து எரிக்க எம்மால் முடியாதா?  
 நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும்  
 கணக்கு முடிக்கவேண்டிவரும்.  
 வலிகாமத்தை பலிப்போக்கிலிட்டாய்.  
 அடிமைகளை அழைத்துச் செல்வதுபோல  
 ரூபவாஹினியில் காட்சி கொடுத்தாய்.  
 வலிகாமம் கொண்டு சென்றாயே  
 அவர்கள் அடிமைகள்ல.... வெடிமருந்துப் பொதிகள்  
 இனி  
 எம்மிலிருந்தோர் தலைமுறை துளிர்க்கும்.  
 கைக் கெட்டும் தூரத்தில் எதிரியுடன் மோதும்  
 துணிவு அவர்களுக்குச் சேரும்.  
 சாவுக்கு நாட்குறித்து,  
 நேராம் குறித்து  
 விரையும் பலம் இனியும் விளையும்.  
 பகைக்குள் புகும் பலம் கைவரும்.  
 விழுவும்,  
 விழுந்தாலும் ஏழுவும்

வீரம் அவர்களுக்குள் விளையும்.  
 வாழ்வதெனில் மனிதர்களாக,  
 அதுவும் தமிழர்களாக,  
 இல்லையெனில் கல்லறைகளாக  
 ஊட்டி வளர்ப்பவன் காட்டும் வழியிது.  
 பிரபாகரனென்ற நிழல் கொடுக்கும் நிமிர்வு இது.  
 அண்ணார்ந்து பார்க்க கண்கள் கூசம் வடவினராய்  
 எம் பிர்ணைகள் இனியும் எழுவர்.  
 சாகாதது ஒன்றுமில்லை  
 சத்தியத்தைத் தவிர.  
 நிஞ்தியமானது சத்தியமே.  
 அதர்மம் வேஷம் போட்டு ஆடும்.  
 கூத்து முடிந்ததும்  
 உண்மை முகம் உலகுக்குப் புந்துவிடும்.  
 நாங்கள் சத்தியத்தின் பக்கம்.  
 வெல்வோம்.  
 விழைவில் எம் திசைகள் வெளிக்கும்.  
 நீ வந்த இடம் மட்டுமல்ல  
 முன்னர் நின்ற இடமிருந்தும் ஒடுவாய்.  
 எம் எல்லை வரை விரட்டி வந்து  
 கொடி நாட்டி விட்டு  
 வெற்றியடன் ஊர் புகுவோம்.



சித்தியர, 1996.



வியாசனின் உலக்களம்



## புர்தன் சேண கொடுதன் ஏற்றும் தலைவன் பாதை வர்மயல் தாட்டும்.

எம் ஊரெங்கும் உயர்ந்துள்ள கற்பக விருட்சங்களே!  
கண் திறவுங்கள்.

வீசும் காற்றுக் கெல்லாம் தலையசைத்து  
தாளம் போடுவதை நிறுத்தி 'சக்தி' பெறுக.  
உரம் பெற்ற வைர உடலவாகும்,  
குனியோமெனும் வரலாறும்  
உமக்குண்டு.

பகைவனுக்கிடனை உணரச்செய்வீர்.  
கோடி பனைகள் நிமிர்ந்த தேசமிது.

குவையாதெம் மனவறுதியென  
வடலிக்குஞம் வரிசை கொள்க.

புயலுக்கும் அசையாத எம் பனைகளே!  
துமிழூர் தேசத்துத் தருக்களே!

"கருக்குவானேந்திக்" களத்திலிறங்குக.  
ஊர் புகுந்த பகையே!

உனக்கு ஒன்றுறைப்போம் கேள்.  
வேட்டை நாடியென விரட்டி.

சடுகுழல் வேலியாய்ச் சுற்றி வளைத்து  
கூட்டுக்குள்ளே இழுத்துச் சென்றாய்.

ஓப்பதலின்றி உள்ளே கொண்டு சென்றாயே!  
அவர்கள் அப்பாவிகள்ல்லர்....

அமுக்க வெடிகள்.

கோரப்பற்களின் குரூரம் அறியாது  
உன் பாதத்தில் வந்து பணிந்தனராம் சிலர்.  
இவர்களுன் விசுவாசிகள்ளல்லர்...

அடிவருடிகள்.

சாகும் வரை சிம்மாசனம் தனக்கென்றிருப்போர்.  
ஆங்கிலேயர் காலத்திலிருந்தே அடங்கிப்போகும்  
பயிற்சியெடுத்த பராம்பரையினர்.

நீந்ச்ச விளக்கென்பது

அந்த விட்டில்களுக்கு விளங்கவில்லை.

வென்தாமரை மலர்கள்

ஆரிபுகுளத்திலும் பூத்துளதுமே.

நீளக் குபிற்றில் கால்களைக் கட்டி

ஆடவிட்டுள்ளாய்.

பெருவாழ்வு கைவரப் பெற்றதாய்  
எம்மிற் சிலர் பொச்சடிக்கின்றனர்.

உன்னை

நச்சுப் பற்கள் கழற்றிய நாகபாம்பென நம்பி

எம்மிற் சிலர்

தொட்டு விளையாடவும் தொந்கி விட்டனராம்.

“ஆமிக்காரன் நல்லவன்”

“இப்படி இருப்பானெனத் தெரிந்தால்

எப்போதோ வந்திருக்கலாம்”

“அன்பாக பழகினால்

அவனும் மனிதன் தானே”

காற்றோடு காற்றாகக் கலந்து

இந்தக் கதைகளும் எழுந்து வருகின்றன.

விடுதலையின் விலாசமறியாது

இன்னும் சிலர் எம்முள்ளே இருக்கலாம்.

வீட்டுக்குத் திரும்புவதே விடுதலையென்று

வந்துன் வாசலில் வரிசையில் நிற்கலாம்.

புதான் வாழ்வின் பெருமை அறியாது,

நிவாரண வரிசையில் நிற்பதே தொழிலென,

எட்டியுதைக்கும் கால்களுக்கு முத்தமிட்டபடி,

‘புத்திலீவிகள்’ சிலர் உன்னெப்பார்த்து புன்னைக்கலாம்.

சிங்கக் கொடியை நீயேற்றும் போது

நந்திக் கொடியேற்றவும் நாலுபேர் இல்லாமலா போய்விடும்?

கூப்பிட்டழைத்துக் கொடியை ஏற்றுக்

“வானம் எம் வச” மென்று வாழ்த்துப் பாடிய சிலரை

இங்கே காணவில்லை.

சந்தக் கவிஞர்கள்லவா!


வியாசனின் உஸ்க்காம்

உனக்கு வந்தனம் பாட வந்திருப்பார்கள்.  
 வாசலில் நிற்க வைக்கவும்.  
 சாமரம் வீசவும் இவர்களே தகுதியானவர்கள்.  
 பதவியுயர்வுக்காக உனக்குப் பாத்துசை செய்வார்.  
 பழூய பேப்பர் மழுங்குக.  
 அவர்கள் பாடநால் அச்சிட்டும்.  
 புத்தக வெளியிட்டு விழாவில் பேசுவதற்கு...  
 ஆட்களில்லையென்ற கவலையுணக்கழிந்தது.  
 பட்டிமன்றம்,  
 கவியரங்கு,  
 சொற்பொழிவு,  
 அரங்கேற்றம்,  
 திருவிழா காலத்துத் திருவுஞ்சற் பாட்டு.  
 எவ்வாவற்றுக்கும் பொருத்தமானவர்கள் உள்ளே வந்துளர்.  
 ரோச நரம்பை அறுத் தெரிந்துவிட்டு  
 பேசுவரக் கூடியவர்கள்.  
 பகையுடன் இனி உறவில்லையென்று பாடியவர்களே!  
 உமக்கு என்ன நடந்தது?  
 உள்ளி கண்ட இடத்தில் பிள்ளைப்பூம் வித்தையை  
 உமக்குச் சொல்லித்தந்தது யார்?  
 பொழுதெல்லாம் பொய்யாக இருந்துவிட்டா  
 வலிகாமம் புகுந்தீர்?  
 உள்ளே செல்ல வரிசையில் நின்ற சிலர்  
 வெளியே வந்தவரைப் பார்த்து விசிலிடித்தார்களாம்.  
 “பாட்டுக் கேட்கலாம்,  
 படம் பார்க்கலாம்.  
 தடுப்பாரின்றித் தண்ணியாடிக்கலாம்.....”  
 என்றபடி சிலர் சென்றாராம்.  
 வெட்கம் கெட்டதுகளுக்கு எப்படி விடுதலை விளங்கும்.  
 பற்றியெரிந்த நெருப்பிற் குளித்து,  
 கூறி வரைப்பில் சிக்குண்டு.  
 வென்னிக்கு வரும் வழிகள் அடையுண்டு.  
 விழிகிந்தி அழுதபடி  
 உள்ளே சென்றவரே அதிகம்.  
 வடமராட்சியிலிருந்து ஓடிவந்து,  
 கொடிகாமத்தில் வரிசையில் நின்று  
 உள்ளே போனதுகளும் உண்டு.  
 புலிகளின் கதை முடிந்து போனதென்றா  
 பகைவனோடு வலிகாமம் போனீர்?  
 எனக்கும்,  
 என் பிள்ளைக்கும்,

முடியுமானால் உறவுக்கும்,  
 என்பது வயது வரை எதுவும் நடக்காமல்  
 காலம் கழிந்தால் அதுவே போதும்.  
 விடுதலையென்ன விடுதலை.  
 யாருக்கது வேண்டும்?  
 பாலும் பழஞ்சோறும், பாஜும் பருப்புமினை  
 நாலும் கிடைக்குமெனில் நமக்கதுவே போதும்.  
 என்றென்னிப் போனவருக்கு  
 ஒன்றுரைப்போம்.  
 அடிமைத்தனத்தை அற்புதமென்று  
 புதிகம் பாடிப் பல்லக்கில் சுமக்கவா  
 அதிகம் விரும்பினீர்?  
 அடிக்கடி நாக்கு வழிந்துக் கொள்ளுங்கள்.  
 உங்களில் உப்பு உறைக்கட்டும்.  
 விரைவில் எம் ஊருள் வருவோம்.  
 இரவு இரவாக நீல்வுதில்லையே.  
 காலைப்பொழுதைக் கைகளில் தந்துவிட்டு  
 இரவு கறைந்து கொள்ளும்.  
 தமிழர் தேசம் பணிந்திடாது.  
 தலைவன் இருக்கத் தள்ளந்திடாது.  
 என நினைந்து எழுக துறைந்து.  
 எதிரி சேனை எரியும் அழிந்து.  
 புலிகள் சேனை கொடுக்கேன்றிரும்.  
 தலைவன் பாதை விடியல் காட்டும்.



வைகாசி, 1996.



வியாசனிச் செலக்களம்



வெள்ளைத் தொடு தட்டிய  
வீட்டுவருப்பது  
விழுதலை அல்ல.

“இதந்தரு மணையின் நீங்கி  
இடர்மிகு சிறைப்பட்டாலும்,  
பதந்திரு இரண்டும் மாறிப்  
பழிமிகுந் திழிவுற் றாலும்,  
விதந்தரு கோடி இன்னா்  
விலைன்தெனை அழித்திட்டாலும்,  
சுதந்திர தேவி! நின்னைத்  
தொழுதில் மருக்கிலேனே.”

பாரதி!

சுதந்திர தேவியின் பாதங்களை வருடி  
ஆயிரம் வரிகளால் அர்ச்சித்த பாவலனே!  
எட்டயபுரத்து அரசே!  
ஊங்களுக்காகவா எழுதினாய் இப்பாட்டு?  
கைதொழுத் தக்க கவிஞரனே!  
காலம் கடந்தாலும் நீஞும் உன்குரல்  
இன்றுமெம் காதில் ஓலிக்கிறது.  
நெருப்பிற் புதைத்து பழுக்கக் காய்ச்சிய சொற்களால்  
பொய்யில்லாப் பாடவ் புனைந்தவனே!  
விடுதலையை விரும்புறும் எவருக்கும்  
உங்பாடல் உருவேற்றும்.

விடுதலை! விடுதலை!! விடுதலை!!! என்று  
 உன் இதயக்குகையெங்கும் இருந்தது விடுதலை.  
 எம் தேசத் திசையெங்கும் எழுவதும் விடுதலை.  
 விடுதலை என்பதின் விளக்கமென்ன?  
 சுதந்திரத்தின் சுருதிப் பொருள் யாது?  
 அனுபவத்தறியாததிற்கு உவமை கூற முடியாது.  
 கற்பணையிற்கான கொஞ்சம் கண்டு கொள்ளலாம்.  
 விடுதலையை விரித்துரைக்க முடியாதெனினும்,  
 இது காற்றைப் போல ஒரு உல்லாசம்,  
 கட்டளையற்றுப் பொழியும் மழை போன்ற சல்லாபம்,  
 சிட்டுக்குருவியின் சிறகசைப்பைப் போல ஆனந்தம்.  
 அதிகாலை இதற் விரிக்கும் மல்லிகைப் பூவின் பரவசம்.  
 மலைதழுவும் கருமுகிலின் மகிழ்ச்சி.  
 இரு என்று சொல்லவும்,  
 எழு என்று உத்தரவிடவும்,  
 எஜமானர்களற் இருப்பு  
 என்னை நானே தீர்மானிக்கும் வாழ்வு.  
 இதுவே விடுதலை.  
 அதற்காகவே போராட்டம்.  
 அப்படியா?  
 கற்பணையிற்கூட எத்தனை ஆனந்தம்.  
 கைவிலங்குகளற் கைத்திகளாக வாழ்வதிலும்  
 மூச்சைத் துறந்து முடிந்து விடுவது மேலானது.  
 எம் ஊரில்  
 எம் வீட்டில்  
 சுற்றம் சூழ இருப்பது மட்டும் சுதந்திரமல்ல.  
 எம் வாழ்வை இன்னொருவன் தீர்மானிப்பது  
 விடுதலையுமல்ல.  
 பட்டிமாடுகளின் கழுத்தில் கயிறில்லை என்பதற்காக  
 மாடுகள் சுதந்திரமானவை என்று சொல்ல முடியுமா?  
 கூண்டுக் கிளியை கொஞ்சி மகிழ்வார்கள்  
 புறந்துசெல்லப் பார்த்திருப்பார்களா?  
 இன்னொருவனுக்குக் கீழே இருந்து கொண்டு  
 என்னை நானே தீர்மானிக்கின்றேனென்பது  
 எவ்வளவு வேடுக்கையானது?  
 வீட்டு நாய் விறாந்தையில் ஏற முடியும் என்பதற்காக  
 நான் சுதந்திரமானவென்று  
 நாய் எப்படிக் கூறமுடியும்?  
 இன்று

வியாசனிள் உஸக்களம்

ஊருக்குப்போன உறவுகளைவாம்  
 “ஆனந்த சுதந்திரம்” அடைந்துவிட்டோமென்று  
 பாட்டுக்கள் பாட பகவன் விடுவானா?  
 சின்னத்திரையில் வண்ணப்படம் பார்ப்பதும்,  
 “சீமைச் சரக்கில்” வாய் நனைத்துக் கொள்வதும்,  
 பள்ளிக்குப் போவதும்,  
 பரீட்சை எடுப்பதும்,  
 வெள்ளைக் கொடி கட்டிய வீட்டிலிருப்பதும்  
 விடுதலையல்ல.  
 விளக் கேற்றாதே,  
 வீதிக்குவராதே,  
 ஆறு மனிக்ஞுள்ளே அடங்கிப்போ என்றதும்,  
 கூனிக்குறுகிக் கிடப்பதும் சுதந்திரமல்ல....  
 எம் வீட்டில்,  
 எம் ஊரில்.  
 தும்மவும் இருமவும் அனுமதிபெற வேண்டுமென்றால்  
 அந்த வாழ்வு யாருக்கு வேண்டும்?  
 ஏற்கையார் பூமியில் உலா வரும் உரிம் கூட  
 எமக்கில்லை என்றான பின்பு  
 கம்மா மூச்சு விடுவதற்குப் பெயர் சுதந்திரமென்றால்  
 சொன்னவன் மனிதனால்ல.... சோற்றுப் பின்டம்.  
 கைகட்டி சேவகம் செய்பவனுக்கு  
 காற்சட்டை வேண்டியதில்லை.  
 வெட்கமென்ன வெட்கம்?  
 நிர்வாணமாகவே நிற்கலாம்.  
 அடிமை வாழ்வில் அழுந்திக் கிடப்பவனுக்கு  
 தோலின் துவாரத்தில் வியாவை கசிவதில்லை.  
 நாயாய் கடிப்பவனுக்கெதற்கு கோயிலும், குளமும்?  
 சுதந்திரமற்ற ஊரில் திருவிழூ எதற்கு?  
 நான் நானாக இல்லையன்றான பின்னர்  
 தேனென்ன? திரவியமென்ன?  
 உன்னுடலுக்கெதற்கு உணவென்று  
 நாக்குக் கூட நகைத்துக் கொள்ளும்.  
 ஊரிலிருத்தல் உன்னதம் தான்  
 ஆனால், அடிமையற்று இருத்தல் வேண்டும்.  
 ஏவல் செய்து கொண்டு இந்திரபுரியில் இருப்பதிலும்  
 சுதந்திரமாக வனாந்திரத்தில் வாழ்வது சுகமானது.  
 அச்சத்தோடு அரியணையில் இருத்தலிலும்  
 பயமேதுமன்றி தரையிலிருத்தல் தாழ்வன்று.  
 மீளா அடிமையென ஊரிலிருத்தலிலும்

கைவீசிக் கொண்டு காட்டிலிருத்தலே ஆனந்தம்.  
வாய்ப்பொத்திக் கொண்டு வலிகாமத்தில் வாழ்வதிலும்  
வாய் திறந்து பாடி வள்ளியிலிருத்தல் மேலானது.  
ஊர்வுந்த பகை தொலைத்தெம் பிள்ளைகள் வருவார்.  
தலைவன் கொடி யேற்றினாணனும் செய்தியும் வரும்.  
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி  
இருந்ததும் இந்நாடே” என்று மகிழ்ந்து  
பரந்தன் வீதியில் பாடிக் கொண்டும்,  
ஆனையிறவால் ஆடிக் கொண்டும்  
நாழுமெம் ஊர் புகுவோம் ஓர் நாள்.  
அன்று வலிகாமம் மட்டும் மீட்டதாய் இராது.  
தேசம் முழுமையும் எம் வசமானதாய்,  
“தமிழீழம்” எல்லையிடப்பட்டு தனிநாடானதாய்  
விடுதலையின் மெய்ப்பொருள் உணர்ந்ததாய் இருக்கும்.  
உறுதி குலவயாது ஒருவன் உள்ளான்  
அவனென் தலைவன்.  
மானம் பெரிதென்ற மகுடம் அவன் தலையில்.  
ஈனம் துடைக்கின்ற இறுமாப்பு அவன் நெஞ்சில்.  
வானம் இடிந்தாலும் வளையாத மனமுண்டு  
வரிவேங்கைப் படைவென்று வருமென்ற திடமுண்டு.  
அடிமைத்தளத்தில் உழவும் உறவுகளுக்கு  
சுதந்திரதேவி  
உன் கண்ணின் ஒளி கொடு.  
நிமிரந்தெழு நெஞ்சில் உரம்கொடு.  
விடுதலை எம் முசுக்  
விடுதலை எம் வாழ்வு.  
அடிமை நரகில் அழுந்திக் கிடப்பதிலும்  
விடுதலைக்காக எழுந்து வீழ்ந்து மடிந்தாலும்  
அது பெருவாழ்வெனப் பெருமை கொள்வோம்.  
ஒன்றே தேசம்.  
ஒருவனே தலைவன்.  
வென்றே வருவோம்.  
விடுதலை பெறுவோம்.



கலைஞர், 1996.



வியாசவிள் உஸுக்களாம்



பொந்தவியங்கள் ஊர்புதலே  
போர்த்தஞ்சை துத்துவோம்.  
போர்ஸ் உடை தொலையும்பூர்  
ஊர்லூள்ளே தாத்துவோம்.

வெள்ளிந்வா பால் சாத்து அங்கு விளையாடும்  
வீசுகின்ற காற்றுமெமைத் தேடிவிட்டுப் போகும்  
பொன்னல்லி பூச்சொரிந்து எம் வர்வைப் பார்க்கும்  
போக வழி ஏதுவுமின்றிக் கண்ணிரண்டும் வேர்க்கும்

ஊர் மனைக்குள் வாழ்பவரும் வேரிழந்த பேர்கள்  
ஊனையிட்டுச் சாகிறதாம் நாம் வளர்த்த நாய்கள்  
நாமெழுந்து போர் புரிந்தால் நாளையெங்கள் ஊரில்  
நம்பியெழு ஊரினுக்குள் நாம் புகுவோம் தோரில்.

எங்கோ பாட்டுக் கேட்கிறது.  
எம்மில் எத்தனை பேர் அர்த்தமுனர்ந்தோம்?  
நரகில் கிடிந்துழலவும்  
நாக்குக்கேதும் படைக்கவுமா நாம் பிறந்தோம்?  
உருகியுருகி ஒன்றுமில்லாதாகி  
எரியவா உயிரெடுத்தோம்?  
வாழ்வு வெறும் வறண்ட நிலமாகி  
தாழ்வற்றுப் போகவா தமிழரென்றானோம்?  
திருவோடும் கையுமாக தெருத்தெருவாக அலையவா  
கருவற்றுப் பெற்றாளௌம் தாய்?  
குயிலிருந்து பாடாத கொம்பாகிப் போகவா  
தளின்றோம் நாம்?  
வசந்தம் தழுவாது போளதா எம் பூக்காடு?  
ஆ மெனினும் அடங்கிப்போ.

இல்லையெனில் எழுந்து வா.  
 எதுவெனினும் முடிவெடுக்க இது தருணம்.  
 முடிசுமந்த தலையும்,  
 செங்கோவேந்திய சையுமாக  
 கொற்றப்பந்தர் வீற்றிருந்த இனத்தின் வேந்றுனி  
 நீர் குடிக்க வலுவற்று நெருப்பிடை வீழ்வதா?  
 புழுதி பறக்கக் குதிரைப்படை போன தெருவிலின்று  
 குருதிச் சேறு.  
 தேருவாவிய வீதியில் யாரோவொருவனின் கவசவாகனம்.  
 பகைவென்று வரும் போது  
 மகரதோரணம் விளங்கிய வாசலில்  
 எதிரியின் காவலரன்.  
 எப்படிப் பொறுப்பாய் மகனே!  
 எழுக என் மகனே!  
 நிலத்தில் இறங்குக இளைய விழுதுகள்.  
 களத்தில் இறங்குக தமிழர் கொழுந்துகள்.  
 நிமிர்ந்து கொள்ளுங்கள்  
 முகிலுமக்கு முகம் துடைத்துக் கொள்ளட்டும்.  
 எல்லாமிழுந்து இல்லாதோராணோம்.  
 உயர்க்கட்டை வீட்டுத் தாந்வாரத்தில் வைத்துவிட்டு  
 சுதைக்கைடென ஜூடாகிப் போனோமெனினும்  
 பணியோம் நாம்.  
 இன்னும் வரட்டும் ஏழ்மை.  
 ஆயினும் இழிவற்றுள்க்கு ஏவல் செய்யோமென  
 எதிரிக்கு உணர்த்துவோம் வருக.  
 பிடிசாம்பலாணாதா எம் பெருவாழ்வு?  
 இல்லை.... இல்லையடா.  
 தீக்கெட்டுமதிரி பகைக்கொன்றுரைப்போம்.  
 அறுகுப்புல்லின் மயிரைப் பொசுக்கலாம்  
 வேரையறுத்து விழுத்தவா முடியும்?  
 எம் முற்றும் முழுதும் ஏருக்கலை நாட்டலாம்.  
 காடாகிப் போகலாம் தாய்மடி.  
 மீண்டுமெழுவோம் எம் முற்றுத்தில்.  
 உன் முச்சுத் திணற முளைப்போம்.  
 இருந்து பார் பகையோ! இது நடக்கும்.  
 எம்மைக் கொல்வாய்.  
 எம் பின்னைகளையும் கொல்வாய்  
 கொன்றெங்கே புதைப்பாய்?  
 நீ புதைக்குமிடம் புதைகுழியில்ல....  
 அடை வைக்கும் இடமென்று அறிவாய் விரைவில்.  
 கல்லாலெறிந்து கலைத்தாய் எம்மை.  
 உள்ளே பிடித்துக் கென்றாய் உறவை.  
 இரண்டுமே உள்க்கு எமனாச்சு.  
 உள்ளும், புறமும் உள்க்கு நெருப்பு முட்ட

நீயே வழி சமைத்துத் தந்துள்ளாய்.  
 உன் சீருடையில் தீப்பிடிப்பது தெரியாமல்  
 சிறித் தடி ஆரியகுளத்தடியில் அமர்ந்துள்ளாய்.  
 ஜோரா பாவம்.  
 எரிமலை வாசலை அடைத்தபடி  
 இன்னும் எத்தனை நாளிருக்கும் உத்தேசம்?  
 ஆனந்த வாழ்வு அடிவரை வற்றி  
 வறுமையற்றுள்ளது எம் நுணாந்தம்.  
 இல்லிழந்த வாழ்வே இருப்பாகிக் கழிந்தெம்  
 "வாழ்வு முற்றிற்று" எனத் திரை விழுந்து போமா?  
 ஊர் மன்னை எம் கால்கள் தொடாமலே  
 இங்கோர் கடலையில் ஏரியண்டு போவோமா?  
 "பாறை பிளந்து பயிர்வார்த்தோன்" பரம்பரை  
 சோர்ந்தோர் மூலையில் கிடத்தலென்ன விதி  
 எம்மை ஊரிலிருந்து விரட்ட  
 உனக்கென்ன அதிகாரம்?  
 கூடியிழந்தும், தனித்தும்  
 பாடியிழந்து மகிழும் குழலே பறவசம்.  
 வெறும் நிலமல்ல எம் ஊர்.  
 மன் மது விரியும் ஆ ஸந்தச் சிறகே  
 ஊர்வாழ்வின் வேலரன்றாகும்.  
 இரண்டுமே இல்லையென்றாயின்  
 ஊரென்பது வெறும் கல்லும் மன்னும் கலந்த  
 கலவை என்றாகி விடும்.  
 விண்ணதிரி, மன்னதிரி, விரிந்தகடலதிரி  
 கன் திறந்து வருக நம் கருப்பை உயிர்கள்.  
 கொற்றவை பெற்ற குழந்தைகளை  
 நெற்றிக்கன் திறந்து நியிருக நம் பரம்பரை.  
 என் பின்னை களத்தில் ...  
 என் பின்னையும் களத்திலென்று  
 எல்லோரும் சொல்கின்ற எழுச்சி நிலை கைவுந்தால்  
 மன்வந்த பகையன்றே மதிந்து விழ மாட்டாதோ?

பொங்கியெங்கள் ஊர் புகவே போக்கருவி தாக்குவோம்.  
 போலில் பகை தொலையுமிடும் ஊனுணிவே தாக்குவோப  
 தமிழ் பிரபாகாரனின் தாணையிலே சேருவோப  
 தங்கத் தமிழ்ம் வரும் சேரும் வனு சுயுவோப.



ஆணி.1996.



## வரைவல் உணர்வாய் பதையே! உன் வெற்றியல்லாற் வெறுற் கனவே.

“தலைகள் குளியும் நிலையில் இங்கே  
புலிகள் இல்லையாடா - யாரும்  
விலைகள் பேசும் நிலையில் எங்கள்  
தலைவன் இல்லையாடா.”

புயலோடு இடிசேர்ந்து மழைபொழியும் நேரம்  
குடைவிகிஞ்கும் என்னம் எமக்கில்லை.  
மயிலாசனத்திலுமர்ந்து  
அகிற்புகையில் தலையுலர்த்தும் ஆசையும் எமக்கில்லை.  
எம்மக்களுக்காகவும்,  
எமது மன்னுக்காகவும்,  
பாரச்சிலுவை சுமக்க வேகமெழுத்த எமக்கு  
கொலுமண்டபம்,  
வெண்கொற்றக்குடை,  
திறைசேரித் திறப்பு,  
அந்தப்புரம் என்று  
எந்தச் சபலமும் இல்லை.  
முச்சுப்பிரியும் நொடிவரை முன்னேறுவோம்.  
தடை யேதும் இடைவர்து தடுக்கமுடியாது.  
அருச்சனனுக்குத் தெரிந்த மச்சயந்திரமாய்  
தமிழ்மொன்றே விழிகளுக்குத் தெரிகிறது.  
உயிர் பெரிதுதான் ஒத்துக் கொள்கின்றோம்.

அதனிலும் பெரிது சுதந்திரம்.  
 இழிநிலை சுமக்கும் தமிழர்களாக இருப்பதிலும்  
 பழிதுடைக்க எழுவதே பெருவாழ்வு.  
 பழிதுடைக்க எழுந்து களமாடி மடிந்து  
 குழியிலுறங்குவது குபேர வாழ்வு.  
 மாயமானுக்கு ஆசையறும் மயக்கமேதும் எமக்கில்லை.  
 ஜந்து ஊர் கேட்டு,  
 ஜந்து வீடு கேட்டு,  
 அதுவும் இல்லையென்றான பின்னர் போர் கேட்டு  
 தாதுவிட எங்களிடம் “கண்ணபரமாத்மா”வும் இல்லை.  
 நாங்கள் பாண்டவரும் இல்லை.  
 தர்மத்துக்குச் சமரசங்கள் இல்லை.  
 அதர்மத்துக்கு நீதி நியாயங்கள் இல்லை.  
 பேச்கவார்த்தை மூலம் பிரச்சனைக்குத் தீர்வென்றால்  
 முதலிற் கைநீட்டிடுவது புலிகள்தான்.  
 போரின் மூலமே பிரச்சனைக்குத் தீர்வென்றால்  
 பிரபாகரன் அதற்கும் தயார்தான்.  
 சரி அடுத்தது என்ன?  
 புலிகளை அழித்துவிட்டுப் பிரச்சனைக்குத் தீர்வென்றால்  
 தர்மம் தோற்றுவிட்டதாகவல்லா சரித்திரம் எழுதும்.  
 “ஆயுதங்களைப் போட்டுவிட்டுச் சரணாடையுங்கள்”  
 அதன் பிறகு பேசலா மென்றால்.....  
 நாங்களென்ன ‘சம்பற்பள்ளத்தாக்கு’க் கொள்ளைக்காரரா?  
 குனியாத தலையும்,  
 வளையாத முதுகும்,  
 தணியாத தாகழும்,  
 உள்ளவர் புலிகளென்று உலகறியும்.  
 சத்தியதேவதைக்கு ஒப்புக் கொடுப்பரென்று  
 சந்திரிகா அரசுக்கும் தெரியும்.  
 வா பகையே! வந்தெம் நெஞ்சேறி மிதி.  
 பூவாகவும், பிஞ்சாகவும் எம் மாமுலுப்பிக் கொட்டு.  
 வேறைத் தறித்து விழுத்து.  
 தீழுட்டி எரி எம் தேசத்தை.  
 எனினும் பணியோமென்பதை நெஞ்சில் வைத்திரு.  
 இறுதிவெற்றி எவருக்கென்று பகடையுருட்டு  
 தோல்வி உனக்கின்றி எமக்கில்லை.  
 ‘கிபிர்’ இருக்கும் திமிர் உனக்கு.

உவகநாடுகள் அன்றித் தருமென்ற  
எண்ணத்தில் வந்து எரிக்கின்றாய்.  
எரித்து முடி.  
எல்லாம் எரியுண்டு போனதாய் எண்ணி  
குளித்துவிட்டு நீ தலைசீவும் போதே குண்டுகள் வெடிக்கும்.  
இதுதான் புலி.  
இந்த இரகசியத்திற்குப் பெயர்தான் பிரபாகரன்.  
எம்மை வெல்லும் திறன் உள்குமில்லை.  
உன் படைக்குமில்லை.  
ஹலோ அனுருத்த ரத்வத்த!  
புதுமாப்பிள்ளைக்குப் பெரிய வாழ்த்துக்கள்.  
ஜம்பத்தாறு வயதில் உமக்குக் கலியாண ஆசை  
ஆழிரண்டு பருவத்தில் எமக்கு விடுதலை வேட்கை.  
எப்படி எம்மை நீ வெல்லுவது சாத்தியமாகும்?  
பத்திரகாளியாய் நீங்கள் பலியெடுத்துக் கொள்ள  
அப்படி யென்ன கேட்டோம் உங்களிடம்?  
கொழும்பை எமக்குத் தாவென்றா கேட்டோம்?  
காலித் துறைமுகத்துக்கு வேலியிடவா வந்தோம்?  
தலதாமாளிகையின் தங்கக் கவசத்தை  
கொடுவாள் கொண்டு கொத்தவா நின்றோம்?  
சிங்களவருக்கு இந்நாட்ல்லை யென்றாவது சொன்னோமா?  
நமது நிலத்தைத்தானே நாங்கள் கேட்டோம்?  
“நம்மை நாமாக... நமது நிலத்தில்வாழ  
எம்மை விடும்” என்பது எப்படி தவறாகும்?  
இதிலென்ன பிழைகண்டு இந்தக்கூத்து?  
மாங்களித் தீவென்றும், மரகதுத்தீவென்றும்  
நாங்கள் எல்லாரும் பாட்டுக்கள் பாடிக் கொண்டிருக்க  
நீங்கள் வேட்டுகள் தீர்த்துக் கொண்டீர்.  
வந்தது வினை.  
அதன் பிறகும் உம்மோடு அண்டியிருக்கவென்று  
விதம் விதமாய் முயன்றோம்.  
நீங்கள் விடவில்லை.  
கதை முடிந்து போனது.  
கட்டிய கோமண்த்தையும் கழற்றென்றீர்கள்.  
எப்படி நிர்வாணமாக நிற்கமுடியும்?  
வெளியேறிக் கொண்டோம்.  
இன்று ஆநிரை கவரவா ஊர் புகுந்துள்ளீர்?  
விளைவு என்னவானாலும் விடமாட்டோம்.

வியாசவரின் உஸக்களம்

எம்மண்ணில் முறியும் ஓவ்வொரு மரமும்  
முளைவத்து விட்டே முறிகிறது.  
பிரியும் ஓவ்வொரு உயிரும்  
அடுத்தகணமே இன்னோர் உடலாகி நடமாடுகிறது.  
தன்ரோமென்று காற்றுச் சத்தமிடுகிறது.  
உன்மீதான கோடத்தில் முகம் சிவந்து  
இங்கு வெள்ளைப் பூக்களும் சிவப்பு நிறமாயின.  
கருப்பைக்குள் எம்பிள்ளைகள் அசையும் போதே  
நெருப்புக்குள் நீந்தப் பயிற்சியெடுக்கின்றனர்.  
ஊங்கள் அத்திவாரமே வித்தியாசமானது:  
புலிகள் கறுப்பு  
பிரபாகரன் நெருப்பு!  
விரைவில் உணர்வாய் பகையே!  
உன் வெற்றியெல்லாம் வெறும் கனவே!

□□

ஆணி 1996





பொன்சியழுந்தனப் போராடுவோம்.  
எம் ஊர்ஸ் வந்த பகைவர்ட்டு  
வரலாற்றை வெல்வோம்.

பெரிய வாழ் வொன்றுக்கு அதிபதிகளாக  
இருந்தோம் ஒரு காலம்.  
பனிநீரில் குளித்தெழும் அதிகாஸையாக  
அழகாய் இருந்ததெம் உனர்.  
ஊரெல்லாம் திருவிழா,  
உறவெல்லாம் வீதியிலா என்று,  
ஆயிரம் பேதங்கள் எமக்குள் இருந்தாலும்  
அதற்குள்ளிருந்தது ஆற்றம்.  
இன்று எங்கே போனது அந்த இனிய வாழ்வு?  
எவர் பறிந்தார் எம் எழிலை?  
தமிழா! கிடற்றது போதும் எழுந்து கேள்விகேள்.  
எவர் பறிந்தார் எம் வாழ்வையென்று?  
எட்டுத்திக்கும் எதிரொலிக்க  
உரத்துக் கேள். உனக்கொரு புதில் வேண்டும்.  
நாம் பிறந்த மண்ணில் நடக்க முடியாது,  
நிமிர முடியாது,  
டூக்க முடியாது,  
புன்னைக்கக் முடியாது.  
யாரோ ஒருவனின் கட்டளைக்கு நடுங்கி  
நரகத்தில் கிடற்றுமலும் வாழ்வினி

என்று தொலையும்?  
 காற்றுக் கொதுங்கிய போர்த்துக்கீசனின்  
 கண்ணிலெம் தாயகம் தெரியும்வரை,  
 தலையில் கட்டிய தலைப்பாகையை  
 முகில் தொட்டுப் போவதென  
 உயர்ந்த வாழ்வுக்குரியவராய் இருந்தோம் நாம்.  
 எம்மை நாமே எழுதினோம்.  
 வெடிமருந்துடன் வந்தவனை  
 வேலூம், வாஞ்சும் வெவ்லமுடியவில்லை.  
 வேறொருவனின் காவில் விழுந்தோம்.  
 கிணற்றில் விழுந்த குங்குமச் சரையாய்  
 கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்தோம்.  
 யானைகள் மிதிக்கும் சேனைப் புலவாய்,  
 மாறி மாறிப் பலரின் மகுடத்தின் கீழ்  
 நாறிக்கிடந்து நம் வாழ்வு.  
 வெள்ளைக்காவுக்கு சிம்மாசனம் கிடைத்தது.  
 அன்று தொடங்கிய அவலம்  
 இன்றுவரை தொடர்கிறது.  
 ஆன்புதிகள் மாறினர்  
 எங்களுக்கு ஏந்த மாற்றமும் எட்டவில்லை.  
 தமிழரின் வாழ்வைத் தணவிலிடுவதிலேயே  
 அவர்களின் அதிகாரப் போட்டி.  
 இப்போது சந்திரிகாவின் முறை.  
 படைகளே ஆட்சிசெய்யும் அடக்கு முறை உச்சம்.  
 தமிழனே! அழுவதை நிறுத்து.  
 உன்னை உள்ளுக்குள்ளேயே இழுத்திமுத்து  
 ஆமையாய் கிடந்தது போதும்.  
 மிதித்த இடத்துப் புல்லுச் சாகுமெனக்  
 குதிக்காதிருந்தாய். என்ன நடந்தது?  
 “நானுமன் ஊரினில் ஊரடங்கும் - உன்  
 நாய்களும் ஊமையாய் வாயடங்கும்  
 வாழுமுன் உரிமையும் போயடங்கும் - தமிழ்  
 வாசல்கள் யாலியும் பேயறங்கும்.”  
 கண்ணீர்விட்டு வளர்ந்த விடுதலைப் பயிரை  
 கருக விடலாமா?

குருதி சொந்து ஏற்றிய சுதந்திரக் கொடியை  
ளிய விடலாமா?

பல்லாயிரம் பிள்ளைகளின் கல்லறைகள்  
வெறும் புதைகுழியில்லவே.

கருத்தரிக்கும் கருவறையென்றவா எழுதினோம்.  
பொய்யாய், புனைக்கதையாய் மெல்ல, மெல்ல இருண்டு  
இல்லாமற் போகுமா எம்வாழ்வு?

கவங்காதிரு மனமே!

என்ன நடந்துவிட்டது இப்போது?

நாளைக் கே உலகம் அழியுமென யார் தேதி குறித்தது?  
காற்றினி வீசாதென யார் சொன்னது.

நெஞ்சின் உறுதியும், நிமிரும் சக்தியும்  
தொலைந்து போகாதிருக்கக் கடவது.

பல்லைக் கடித்துத் துயரைத்தாங்கு.

பகற்பொழுது இனிமேற்தான் வரப்போகிறது.

துப்பாக்கிகளும், பீரங்கிகளும்

சுதந்திரதேவியைச் சுட்டெரிக்க முடியுமெனில்  
உலகம் ஒரு நாடாகவல்லவா இருந்திருக்கும்.

அமெரிக்காவின் ஆயுதபலத்துக்குப் பணிந்திருந்தால்  
வியட்நாம் நாடு விழிதிறுந்திருக்க முடியாதே.

சுதந்திரத்தீயை சுட்டெரிக்க இன்னொரு நெருப்பில்லை.  
விடுதலையென்பது அடிவற்றிப்போகும் ஆற்று நீரில்லை.

பீரிட்டுக் கிளம்பும் பூகம்பாம்.

தெருவிற் கீடந் தெடுப்பது சமரசம்.

உயிர்கொடுத்து வாங்குவதே உரிமை.

போராட்டமே வாழ்வான பூமியில்

வாரோட்டம் எதற்கு?

விடுதலைப் போரென்பது தலைமுறைக்கான விலைகொடுப்பு.

அடிமை வாழ்வை அறுத்து,

நெடிய பனை போன்ற நிமிஸ்ந்த வாழ்வுக்காக  
உயிரைக் கொடுக்கும் ஒருவேள்வி

நித்திரைக்கு இதுவல்ல நேரம்.

போராடும் தேசத்தில்

சாய்மனைக் கதிரைகளை தடைசெய்ய வேண்டும்.

பாயையும், தலையணையையும் கொழுத்தலாம் குற்றமல்ல.

தாயாள் பசித்திருக்க

எமக்கு தங்கத்தில் நகையெதற்கு?

வியாசனின் உஸலக்காம்

இடுடாதகாலும், அசையாத உடற்தசையும்  
கூடாது தமிழனுக்கு.  
அருதியிலே தமிழ் வீரம்  
போடாத தாய்க்குப் பிறக்காத தமிழ் மறவா!  
பொங்கியெழுந்திங்கு புலியாகு  
எம் ஊரில்.....

வந்த பகை துரத்தி வரலாற்றை வென்றெடுப்போம்.

“விழிகள் திறந்து வெளியிற் பறந்து  
வருக புலிகள் சேணையில்.  
விடியும் அழகை விரைவிற் பருக  
எழுக புலிகள் சேணையில்  
தலைவன் காட்டும் வழியில் எழுந்து  
வருக புலிகள் சேணையில்  
தமிழ் தேசம் நிமிரும் நேரம்  
எழுக புலிகள் சேணையில்.”



அந்த, 1996.





நந்தச்சடலோரா  
முந்தைத்தயற் வீரம்  
வந்து நன்று ஆடியது நேற்று.

சிங்கள ஆத்திக்கத்தின் சிம்மாசனத்திற்கு என்னபெயர்?  
'சுந்திரிகா அரசு'  
வேறுத்து தமிழினத்தை விழுத்தி  
கொருத்தியெரிப்பவர்களுக்குத் தளபதி யார்?  
'அனுருத்த ரத்வுத்த'  
துரோகத்தின் உச்சத்துக்கு சமகால உதாரணம் சொல்க?  
'லக்ஷ்மன் கதிர்காமர்'  
கையிலுள்ள எலும்புத் துண்டுக்காக  
காலைச் சுற்றிவரும் அவமானத்துக்கு  
மனிதப் பெயரென்ன?  
'க்ளஸ் தேவானந்தா'  
கடல் வற்றக் காத்திருந்து  
குடல்வற்றிச் செத்த கொக்குக்கு  
புதிய உவமை கூறுக.  
'நீலன் திருச்செல்வம்'  
நாளையெம் தலைமுறையின்,  
இன்றைய வரலாற்றுப் பொது அறிவுப் போட்டிக்கு  
இதுவே கேள்வியும் பதிலும்.  
என்ன பாவம் செய்தது ஈழத்தமிழினம்?  
கண்ணோரோடு இன்னும் எத்தனை காலத்தைக் கழிக்குமோ?  
முச்சை ஆசுவாசப்படுத்த முடியாத துயரப் பயணத்தில்

தமிழீழம், தேற்ற ஒருவரற்ற தேசமா?  
 உயிர் மூட்டையான உடலில்,  
 உரைப்பை மூட்டையைச் சுமந்தபடி,  
 பகலில் மரத்தின் கீழும்,  
 இரவில் மதவின் கீழும்,  
 வாழும் எச்சில் வரலாறு எவன் கொடுத்தது?  
 ஈழத்தமிழனுக்கு இந்தவிதியை எழுதியவன் யார்?  
 கடவளா?  
 அவன் கடவுளெனினும் கழுவிலேற்று.  
 இப்போது மழை காலம்.  
 ஊரின் முகடு பிரிந்து ஒழுகுகிறது.  
 சூரியன் ஏரிகிறது.  
 மாரிமழை நனைக்கிறது.  
 கூதற்காற்றோ கொடுகுகிறது.  
 நூள்புக்கும் தமிழன் குருதியே குழம்பு  
 ருசித்து புசிக்கிறது.  
 வானக்கூரையின் கீழே ஈழத்தமிழரெல்லாம்  
 சபிக்கப்பட்ட பாவமக்களாக.....  
 இங்குமங்குமாக எங்கெங்கோ அவைந்து விட்டு  
 மரத்தடியையே மாளிகையாக்கி  
 இப்போது தூரிகட்டிக் கொண்டனர்.  
 அதற்குள்ளே ஆனந்தமாகத் துயில்கிறது  
 ஏதுமறியாத எம்மினத்தின் குருத்து.  
 சந்திரிகா அரசு தமிழரின் வாழ்வை  
 கொத்திக் குதற்ச் சடலமென வளர்த்திய போது  
 எழுந்த ஓப்பாரிகளும், கூக்குரல்களும்  
 இன்று வெந்து தணிந்து வெறும் முனகவ்களாகி விட்டன.  
 ஜௌயோ பாவமெனச் சொல்லிய பல்லிகளும்  
 வாய்டங்கி மொளிந்து விட்டன.  
 உலகத்துக்கும் பல சோவிகள்  
 ஈழத்தமிழரை பார்க்க எங்கே நேரம்?  
 தன்னைத்தானே சுற்றியபடி  
 சூரியனையுமல்லவா சுற்றிவரவேண்டும்?  
 அழுகின்ற தமிழனுக்கு ஆறுதல் சொல்ல முடியாது  
 பூமியும் பேசாமற் சாமியிடும் விட்டுவிட்டது.  
 சாமியும் இப்போது ஆமியிடும் கொடுத்து விட்டு  
 பன்றிக்குப் பால்கொடுக்கப் போய்விட்டார்.  
 தாயுமானவருக்கும் தமிழரைப் பார்க்க நேரமில்லை  
 ஓய்வு தேடி உறக்கத்தில் கிடக்கின்றார்.

கவிஞர்களின் பேணாக்களும் களைத்துப்போய்விட்டன.

எத்தனை கவிதை தான் எழுதுவது?

முக்கிலும் விழிகளிலும் ஒழுக்கும் வென்னீரா

எத்தனை வரிகளிற்தான் ஒத்தியெடுப்பது?

கவிஞர்களும் கண்ணயர்ந்து விட்டனர்.

ஈழத்தமிழன் வாழும் தமிழனாக

இன்றுவரை இல்லை.

என்கையிற் பின்னளை எனக்கே அடைக்கலமென்று

தமிழர்களை அவலமே தத்தெடுத்து விட்டது.

துன்பத்தில் திரிபோட்டு கண்ணீரே விளக்கெரிக்கிறது.

ஈழத்தமிழனின் போரிற்தான் எத்தனை வியாபாரம்?

நாடாளுமன்றுக் கதிரைகளில் சில பச்சோந்திகள்.

இடைக்கால அரசை எழிமிடம் தாருங்களென்று

படை நடத்தப் பூறப்பட்ட சில பழைய 'தளபதிகள்'.

"வெள்ளளவான்" வெறியர்களாகச் சிலர்.

தலையாட்டும் தஞ்சாவூர் பொம்மைகளாக இன்னும் சிலர்.

போராட்டம் சிலருக்கு பெரிய வியாபாரமானது.

நெருப்பெரியும் நிலமாகத் தாயகம்,

தெருத் தெருவாக உறவுகள்,

கல்லறைகளுக்குள்ளே வல்லமைகள்.

இப்படி எத்தனை விதமான விலை கொடுப்பு

விடுதலை உயிர்ப்பின் வேரின் அடியில்

உயிரையே உரமாக்கும் ஈகத்துடன் புலிகள்.

கண்ணீரச் சுமக்கும் விழிகளென்னும்

உள்ளே பார்; தீயின் நாக்குகள் சுடர்கின்றன.

சொல்பகையே!

ஊரூராக எம் உறவுகளைக் கலைக்கின்றாய்.

கலைத்துவிடு.

அகதியென்று உலகத்திசையெங்கும்

தமிழரை அவதியிறக் கலைக்கின்றாய்.

கலைத்துவிடு.

உறக்கத்தில் கிடக்குமா எம்மினம்?

பக்கவிளைவைப் பார்..... உனக்கது அச்சமூட்டும்.

மட்டக்களப்பிலிருந்து....

திருகோணமலையிலிருந்து....

மன்னாரிலிருந்து....

யாழ்ப்பாணத்திலிருந்து....

இன்று வன்னியிலிருந்தும் கலைக்கின்றாய்.

கலைத்துவிடு.

எழுத்தமிழனின் இளைய தலைமுறைக்கு  
கோபம் கொட்டப்பளிக்கட்டும்.

வாழும் உரிமையைப் பறிந்தாயே பாவி என்று  
தேகம் கொதிக்கட்டும்.

போராடி என்னுர் புகுவேன் என  
நம்பிக்கை உதிக்கட்டும்.

இலவம் பஞ்ச வெடிப்பது இனத்தை விருத்தி செய்யவே.  
மரங்கள் விதையுதிர்ப்பது புதிய தனிர்களுக்காகவே.  
பகையே சொல் !

எழுத்தமிழனை என்ன செய்யப் போகிறாய்?

குழாகக் காச்சிக் குடிக்கவா போகிறாய்?

குடித்து முடி.

வயிறு வெடித்துக் கிடப்பாய்.

உனக்கு அழிவில்லையென்றா வரம் பெற்றாய்?

எம் இளைய தலைமுறை “நரசிம்ம அவதாரம்” எடுத்துள்ளது.

சந்ததியின் சக்தி வலுப்பெற்று வருகிறது.

முல்லைத்தீவு.....அதற்கு முன் உதாரணம்.

நந்திக்கடவேரம் முந்தைத்தமிழ் ஸ்ரம்


வந்துறின்று ஆடியது நேற்று

தந்தனத்தோம் தா தெய் என்றுநடமாட

இங்குவந்து வீசுறது காற்று.



ஜப்பகி, 1996.





## பூரசம் வேல் பொறுத்தாது. ஸணவுலேஞ்சன் பண்யாது.

ஆறுமணியிடன் அடங்கிப்போவென  
அதட்டுகிறது அரசகட்டளை.  
ஏனென்று கேட்க எவருமிலர்.  
கரப்புக்கூட்டுக் குஞ்சுகளை  
திறந்துவிட்டதும் தீனிபொறுக்கி  
உள்ளே போ என்றதும் ஓடியாங்கி  
அடிமைத் தனத்தை அழிந்துகொண்டோம்.  
எல்லையிடப்பட்ட மண்ணரானுக்குள்ளே  
ஓரு வாழ்வமைத்து  
எரிந்து கொண்டிருக்கின்றோம்.  
மரம் கூடக் கையசைத்து மகிழ்கிறது.  
சிரம்தாழ்த்திக் கிடக்கின்றோம் நாம்.  
ஓவ்வொரு “சென்றி” யையும் தாண்டும் போதும்  
நீங்கள் எமக்கு அடிமைகளை  
“காக்கிப்பார்வைகள்” கத்துகின்றன.  
ஆமாம் எனத்தலையாட்டி நடக்கின்றோம் மௌனமாய்.  
இதற்கு மேலும் இழிவில்லை என்பதை  
உணர்கின்றோம் உள்ளே.  
வாய்த்திறக்க முடியாத வகை.  
நெருப்பாய் தகிக்கிறது நெஞ்சு  
கோபம் கொப்பளிக்கிறது.

வியாசனின் உஸக்களம்

என்ன செய்ய இயலும்?

பொறிக்குள் அகப்பட்ட பூணக்குட்டியாய்  
கழிக்கிறது எம் நாட்கள்.

இயல்புவாழ்வு திரும்பியதாய்  
“ரூபவாஹினி” அலறுகிறது.

மீட்கப்பட்ட மக்களை எம் முகங்களைக் காட்டுகிறது.  
இல்லை, வெறும்பம்மாத்து.... சுத்தப்பொய்,

கத்தவேண்டும் போல கோபம் வரும்.  
கத்தவாம்.

காணாமற் போனோர் பட்டியலில் பெயர் வரும்  
உயிர் வராது.

நன்ஸிரவில் கதவு தட்டப்படும்.

திறந்தால் பிடித்துச் செல்லப்படுவோம்.

திறக்காது விட்டால் அடித்துக் கொல்லப்படுவோம்.  
பன்ஸிங்குப் போவாரெம் தங்கைகள்.

ஓவ்வொரு சென்றியிலும்

கண்களாலேயே கற்பழிக்கப்படுவார்.

பையைத் திறவென்டான்

துப்பாக்கி ஏந்திய சனியன் ஒருவன்.

கையைக் காட்டென்பான் இன்னொரு தூத் தேறி.

“அச்சாப் பொன்னு

ஆதரே மினிச்” என்று

பாட்டுப் பாடுவான் இன்னொரு பரதேசி.

திணமும் தீக்குளித்தபடி சென்று திரும்புவார்கள்.

“ஏய்புவியைக் கண்டது....

சரிதாங்..... பொய் சொல்லக் கூடாதிங்”..... என்றபடி

சுகுழலால் நெஞ்சினில் இடிப்பான்.

சந்திகள் யாவிலும் இது சடங்காகிப் போனது.

அதிகாலை புலராப் பொழுதில்

உயிரை ஏறியிதிக்கும் சப்பாத்துச்சத்தம் கேட்கும்.

நெஞ்சக்கூடு உலர்ந்து விடும்.

சுற்றி வளைக்கப்பட்டு

“மீட்பர்களால்” மிதிக்கப்படுவோம்.

காவலரண்களாலும்

கம்பிச் சுருள்களாலும் பின்னப்பட்டு

மிதிக்கப்படுகிறது எம்மன்.

வலைக்குள் அகப்பட்ட மீனைப் போல

துடிக்கிறது எம் ஊர்கள்.

மூத்திரம் பெய்யவும் முன்னனுமதி பெறுவதெனில்

ஆத்திரம் வராமல் என்ன செய்யும்.

மீளப் புனரமைப்பி என்று கொழும்பு சொல்லும்.

உதவி வழங்கும் நாடுகளும் ஒப்புக் கொள்ளும்.

சிறையிருக்கின்றோம் என்பது தெரியாது அவர்களுக்கு.

முகிலுக்குள்ளே நிலவு விழுந்து கிடக்கிறது.

இருட் திரைக்குள்ளே எம் இருப்பு.

தேவாரம் கேட்ட திருத்தலங்களிற் கூட

சாராய வாடை.

எம் மனக்கோட்டைகள் யாவும் ஏரிந்து போக

இப்போ அம்மணமாக நிற்பதை அறிகின்றோம்.

விதியெழுதிய தீர்ப்பெண பேசாமற் கிடக்கவும்  
விடுதலை வேட்கை விடவில்லை.

குயில்கள் பாடும் வசந்தத்தை இழுந்து

எம் குடியிருப்புகள் தவிக்கின்றன.

புயலுக்கு முந்திய அமைதியென

எம் பொழுதுகள் கழிகின்றன.

எனினும்.....

“தேவகுமாரர்கள்” வருவாரெனும் நம்பிக்கையே  
மதிநிறைந்துள்ளது.

எம்பிள்ளைகள் வருவர்.

சப்பாத்துக் கால்களால் மிதிபடும் தெருக்களில்  
மீண்டும் “வரிச்சீருடை” யில் உலா வருவர்.

இந்த மண்ணரனும்,

கம்பிச்சுருள்களும்,

சென்றிகளும் என்ன செய்யும் அவர்களை?

பிள்ளைகளின் மூச்சப்பட்டே பொசங்கிப் போகும்.

“பஞ்சல்யாணிக் குதிரை” யேறி

காற்றாய் விரைந்தெம் தெருவிலிருங்குவர்.

எம்மண்ணின் தலைவன் வன்னியிலிருந்து வருவான்.

படை நடத்தியபடி அவன் வரும் தேர்

நகர் புகும் போது

பணகவர் எந்தப் பக்கமாய் ஓடுவர்?

ஓடுவதா? அதுதான் இல்லை.

ஓருவர் கூட எஞ்சாது துடைத்தழிக்கப்படுவர்.

நடக்காமற் போகுமா இது?

நிச்சயம் நடக்கும் இந்த வரலாற்று வெற்றி

சயத்தை அழித்து

எம்மண்ணைச் சுடுகாடாக்கி

யத்தின் பிடிக்குள்ளைம்மை இறுக்கவா நினைத்தாய்?

பகையே! கொஞ்ச நாள் ஆடு.

ஆடு முடி.

பூரசம் வேலி பொறுக்காது.

செம்பாட்டு மண்ணுக்குச் செருக்குப் பிடிக்காது.

பனைவடவிகள் பணியாதென்பது

நீ அறியாததா?

சம்மா வாசத்துக்காக பூத்துவிழும் மலர்களல்ல எம்பூக்கள்.

வாசம்மில்லாவிடினும் ரோசம் மிக்கவை

எமது செல்வரத்தைகள் என்பதறிவாய் விரைவில்.

தப்புக்கணக்குப் போட்டுள்ளாய் சந்திரிகா!

எத்தனை நாள் வைத்திருப்பாய் எம்மன்னை?

ரத்தத்தால் எழுதும் யுத்தக் கணக்கை

ரத்வத்தையா எழுதுகின்றார்?

ஹூந்தாய்.

வீடு கொழுத்தும் ராணிக்கு....

நெருப்பெடுத்துக் கொடுக்கும் மந்திரி

மாமலூக்கும், மருமகளுக்கும் அச்சாப் பொருத்தம்.

ஓன்று செய்யுங்கள்.

போட்டுமூட பொருத்தமான இடத்தில்

குடா நாட்டினுள் குழி தோண்டுங்கள்

யாரை மூட?

உங்கள் படையினரை மூட.

“இருநாள் விழும் இருஞும் முழும்

உதயம் தெரியும் பொழுதிலே அந்தத்

திருநாளிங்கே வரும்போதினிலே

வருவோம், வருவோம் மகிழ்விலே”

□□

மார்க்குழி, 1996 - கூத், 1997





## உலக மனச்சாச்சியன் உரத்த குரல்தணத்து ஒரு விண்ணப்பம்.

எம் மண்ணில் இனிவரும் நாட்களில்...  
மந்தமாருதம் தழுவும் வசந்தோற்றுவம்.  
மரங்களுக்கு ருது/சோபனம்.  
குயில்கள் எம் முற்றத்து வேம்புகளில் வந்து  
குக்குவெனக் குரலெலுத்துக் கூவும்.  
அடுத்தடுத்து வரும் தீங்கட்சிழைமகளில்  
அம்மன் கோவில்களில் பொங்கல் நடக்கும்.  
வேப்பிலையும், வெட்டரிவானமாக  
காவலிருந்த தேவியின் மேனிகுளிரும்.  
வெக்கை தணிந்து போவாள் வீரமாகாளி  
எனினும் எம்மன் தன்னிலைமை மாறாது.  
பண்டுவறியாதவள் எம் தாய்.  
கண்களில் மையும்;  
கால்களில் சிலம் பெனினும்  
கைகளிலிருந்து வீரவாள் நழுவாது.  
சுற்றிவளைத்து எவ்வைகளைச் சுருக்கி  
தேசத்தை சிறையிருத்திவிட்டு.  
பேசலாம் வருகவென மேசைக்கழூத்து,  
எச்சிற் சோறுளிந்து ஏமாற்றிவிடலாமென  
யாரும் நினைத்தால்.....  
பாவம் அவர்கள்.  
வெட்டியடித்து விட்ட வெறும் வயலென்று  
எட்ட நின்று எம்மைக் கணக்கிடுவோர் எவரெனிலும்

வியாசனின் உஸ்க்கம்

நாங்கள் முளைக்கப் போட்டிருக்கும் நாற்று மேடையை  
முதலில் அளவெடுத்துக் கொள்ளுங்கள்.  
உன்னே எளிந்துபடி கீட்க்கும் எமிலையை  
கொத்திப் பின்து குளிர்வைப்போமென  
எத்தனை பேர் வந்து போயினர்.  
சோதிப்பிழம்பை எவ்வாலும் தொடழுடியவில்லை.  
பசிந்த வயிரெனினும்  
யாசிந்தறியாதவன் எம் தாய்.  
வாசலுக்கு ஏவர் வந்தாலும் வரவேற்பாள்;  
அடங்கிப் போவென யாரும் பணித்தால்...  
எக்காளத் தொளியில் எழ்தாய் சிரிப்பாள்.  
விழிகள் சிவந்து விரிய;  
சீதெந்த் திருமுகத்தில் தீயேழ  
பின்னைகளைப் போர்க்களமனுப்புவாள் பெருமாட்டி.  
உலக மனச்சாட்சிக்கு  
ஒரு விண்ணப்பம்.  
எத்தனை வகைபட்டு  
இடிந்துள்ளோம்.  
இங்கே ..... குஞ்சுகளை இழுந்து  
ஒவ்வொரு கூடும் துடிக்கிறது.  
உயிரைக் கறைத் தெடுத்த  
நீல் உலவேற்றி  
அமுது படைக்கின்றோம்.  
எம்மை  
தூக்கிநிறுத்த ஒருவரற்று  
தோன்ற சுமைதாங்கியுள்ளோம்.  
ஆண்டனுபவிக்க  
ஒரு அரசுகட்டில்,  
வேண்டுமென்பதற்காக  
நாங்கள் போராடவில்லை.  
பத்துத்  
தலைமுறைக்குச்  
சொத்துச் சேர்த்து விட்டு  
செத்து விட வேண்டுமென்ற  
சொப்பனங்கள் எமக்கில்லை.  
தங்கக் கட்டிலில் சயனிக்கும்  
கனவேதும் கூட  
எங்களுக்குக் கிடையாது.  
எங்களை மனிதர்களாக....  
எங்களைத் தமிழர்களாக....

வாழ வழிசெய்தத்தீர்களானால்.....  
 கோடி நமஸ்காரம்.  
 உலக மனச்சாட்சியின்  
 உரத்த குரவ்களே!  
 உண்மைக்கு ஓளியூட்டுங்கள்.  
 தம்பத்துக்குச் சாட்சியாகுங்கள்.  
 “நாமார்க்கும் குடியல்லோம்  
 நமனை அஞ்சோம்”  
 ஆதிக்கத்துக்கெதிராக  
 போரிட என்று  
 அப்பர் சவாமிகள் போதித்த  
 அனல் வரியிடு.  
 குனிந்த தலை நிமிராது  
 பணிந்து போவென்று  
 ஏந்த மதமுமே  
 எடுத்துரைத்தது கிடையாது.  
 அடக்கவருபவர்முன்  
 அடங்கிப் போவென  
 கடவுளொவரும்  
 கட்டளையிட்டதில்லை.  
 அன்புக்கு  
 தலை வணங்கு என்பது  
 ஆணவத்துக்குச்  
 சாமரம் வீசென்ற அர்த்தமல்ல.  
 சாந்த சொருபம்,  
 சமரச தேவர்களென  
 நம்பி ஏமாந்த வரலாறே நமது.  
 களான்களுக்குக் குடை பிடித்து  
 கைசலிந்தவர்கள் நாங்கள்.  
 கொஞ்சம் நிமிர்து உட்கார நினைத்தாலே....  
 சிம்மாசனத்துக்குத் தீருட்டி விடுகின்றனர்.  
 திறைசெலுத்தி சிற்றரசாக இருவென்றால்,  
 தமிழன் அங்க அடையாளங்களையிழுந்து  
 அழிந்து விடுவான்.  
 நாங்கள் சாவுக்குத் தாலிகட்டி  
 பாடைக்குப் பரிசு கொடுப்பவர்களெல்லர்.  
 அமைதிப் புறா வந்து தோனிலிருந்தால்....  
 அதைத் தட்டிவிடுபவர்களுமல்ல.  
 வெள்ளைப் பூக்களே எமக்கும் விருப்பம்.  
 இலை சொரிந்து மொட்டை மரமாகி  
 எழிலிழுந்து கிடக்கிறது எம் வாழ்வு.

வியாசனின் உஸக்களம்

ஊற்று வாய் அடைத்த கிணறு போல்  
இடிந்து கொண்டிருக்கிறது எம் தேசம்.  
புயவழத்து பூமி போல  
அழகிழந்து விட்டார் எம் அன்னை.  
வாழ்வுக்கு ஏங்குவதே எம் வரலாறாகி விட்டது.  
விலங்கற்றுக் கைகளை வீசி  
எம் தெருக்களில் நடக்கவே விரும்புகின்றோம்.  
நில்லென ஒருவன் நிறுத்தவும்.  
செல்லென இன்னொருவன் உத்தரவிடவும்  
எஜுமானர்களற்ற பூமிக்கே ஏங்குகின்றோம்.  
காற்றைப்போல ஒரு கட்டற்ற வாழ்வு  
நேற்றெழக்கு இருந்தது.  
மீண்டுமந்த வாழ்வை  
எம் வாசலிற்காண அவாவுற் றோம்.  
கேட்டோம்!  
தரமறுத்த போதே  
இந்தத் தர்மயத்தும் கருக்கொண்டது.  
எந்தவழியெனிலும்  
எமக்கு வேண்டும் விடுதலை.  
கோடி இன்னெல்கள் வந்து குதறட்டும்  
ஆடி விழாது இந்த ஆயமரம்.  
நல்த்தைப் பறிந்து நெருப்புட்டுவதால்...  
பலமிழந்து போகாதெம் படையணி  
ஒன்று பத்தாகி... பத்து நூறாகி  
வென்றொரு நாள் வீடுவரும் கன்றுகள்.  
துப்பாக்கி வாயில்  
உலோகச் சண்ணக்களுக்குப் பதிலாக  
பூக்களைச் சொருகச் சொல்கின்றீர்.  
சரி அப்படியே செய்கின்றோம் ஆண்டவரே!  
எமக்கு விடுதலைப் பொருளைத் தருவதாக இருந்தால்...  
உலக மனச் சாட்சியே!

சமுத்திரங்களைக் கடந்து  
உங்கள் கைகள் நீரூகின்றன.  
நமக்காகவென்றால்...  
நன்றிகள்.



பங்குனி ,சித்திரை 1997.



கனவத்துள் கண்ணயாதே  
பழையே!  
நய்ஞலையங் தேசய்  
நஞப்புத் துள்ளத்துய்.

ஜனனம்...களிப்புக்குரிய தென்றால்...  
மரணம் மட்டும் என்னவாம்?  
சாதகப் பறவையின் சங்கீதம் போல.....  
அதுவும் மகிழ்ச்சிக்குரியதே.  
எஜுமானர்களற்ற இருப்பே இனிமையானது.  
அடிமைச் சீவியமே எமக்கானதென்றால்.  
ஜனனமும் ஒன்றே.  
மரணமும் ஒன்றே.  
இது தத்துவமல்ல... சத்தியம்.  
அன்னை மடியேறி வந்துள்ளது அனற்காற்று.  
ழுமரங்கள் யாவும் பொசுங்க  
வீச்கின்றது விஷங்காற்று.  
துடைத்தழிப்பேனன்ற் துள்ளி  
நடக்கிறது கூத்து.  
உண்மை முகங்களை உருமறைத்து விட்டு  
கண்களில் கருணை வழிவதாகக் காட்டுகிறது.  
உலகெங்கும் ஓய்யார் உலா.  
இங்கே மட்டும் இரணியத் தர்பார்.  
ழுதகி பால் கொடுக்க வருகின்றாள்  
நப்பாசையில் நம்பி விடாதீர்.  
முலை சுரப்பது பாலல்ல..... விஷம்.

வியாசனினர் உஸ்க்களைம்

குடியெரித்துக் கொஞ்சத்  
 இடிஅமீன் சேலைகட்டி வந்துள்ளான்.  
 மாமன் வேறோடு மரங்களை விழுத்த  
 மருமகன் உழுது விதைக்க உரம் கொடுக்கின்றாளாம்.  
 வேடிக்கையான சோடிப்பு.  
 இவர்களுக்குச் சாமரம் வீச இங்கேயும் ஓரிருவர்.  
 வெள்ளைவான் கொள்ளைக்காரர்கள்  
 கொழும்புவிட்டு குடாநாடு வந்துள்ளார்.  
 ஈரத்துணியோடு இரவில் உலவுகின்றனர்  
 சோரம் போன சுந்தரிகள்.  
 ஓர விழிகாட்டி உள்ளே அழைப்பார்கள்.  
 யாரும் நம்பி விடாதீர்.  
 பத்தாயிரம் கல்லறைகளிலெழும் பாடல்களையே  
 தொடர்ந்து பாடுங்கள்.  
 மோகினி ஆட்டத்தில் கொப்பறந்துவிட்டால்  
 தூமணி மாத்துச் சுடர்விளைக்கு அணைந்துவிடும்.  
 விசர் பிழத்தலைகளின்றன தெரு நாய்கள்  
 கடித்து விட்டு மருந்து கட்டும்.  
 கவனம்.  
 விடுதலையை ஏலம் போட்டு விற்பவர்கள்  
 மேடையேறியுள்ளனர்.  
 குறைந்த விலைக்கு இனிக் கூவி விற்பார்கள்.  
 உயிர்கொடுத்துப் பெற்ற திருவிளைக்கை  
 இவரழித்துப் போகவோ?  
 அரையில் உடுப்பும்,  
 அதற்குள்ளே மறைவுடுப்பும்  
 வெறும் திரைபோட்டு மறைக்கும் விவகாரமல்ல.  
 இது மானஸ்த்தன் குடுகின்ற மகுடம்.  
 எக்சிலிலைக் காகங்களுக்கு..... கச்சையெதுற்கு?  
 வில்லேந்திய வீரக்குலத்தின் அடி மனதின்  
 உள்ளஞ்சூரம் உணர்வின் ஊற்றுடைத்துப் போமென்று  
 சொன்னது யார்?  
 சுரந்தாறும் எங்கள் மணற்கேணி.  
 விடுதலை,  
 இது எம் சுவாசக்குழலின் சுடுமுச்ச.  
 சுதந்திரம்,  
 இதயத் துடிப்பு ஒவ்வொன்றும் பாடும் எக்காளப்பாடல்.  
 எமக்கில்லை யாயினும்

தலைமுறை எனினும் தலை நிமிட்டும்.

அதற்கானதே எம் அனிவகுப்பு.

நிலவுலவும் வானத்தின் மீதும்,

நிமிர்ந்த நெடிய பளைகளின் மீதும்,

தமிழ்னென்றெம ஈன்ற தாயவள் மீதும்

சத்தியம் ஒன்றுரைத் தோம்.

சாலை ஓரத்துப் பாலை மரங்களே!

முற்றிச் திரண்ட முதிரை மரங்களே!

உறுதியொன்றெடுத் தோம் உம்மீது.

தளராதெழும் படையணி.

பகைவரும் வழியெங்கும் புதைகுழி வெட்டி

புல்லின் வடிவிலும் புலிவீரரிருப்பாரென்பதை

இனிவரும் நாட்களில் எதிரிக்குணர்த்துவோம்.

வதை சுமந்து சலிப்பற்று எம்மன்.

காட்டுவாசிகளாயினர் எம் மக்கள்.

அழிகொருகாலம் அடைக்கலமிருந்த முகங்களெல்லாம்

ஒட்டியுலர்ந்து உருமாறி விட்டன.

கற்கால மனிதர்களைப் போல காட்சிப்பொருளாய்,

வீதியோரங்களிலெல்லாம்

இன்றைய பொழுதுக்குத் தூங்கி

நாளைய நாட்களுக்கு ஏங்கி

தொல் குடியொன்றின் தொப்பிள் கொடி

துண்டாடப்பட்டு தூடிக்கிறது.

இத் தோடாவது விட்டானா இடிவிழுவான்.

குடிமனைக்குள்ளே ஏறிக்கண அதிரும் போது

கருவறைகளே கலங்கிப் போகின்றன.

நடசத்திரங்கள் கூட நடுங்குகின்றன.

மேகங்களுக்கு மூச்சுத் திணறுகின்றது.

நிலவு நெருப்புக் குளிக்கிறது.

வழியெங்கும் அமிலதாரை வழிகிறது.

ஊரெல்லாம் சாக்குருவியின் ஒப்பாரி.

பிணைச்சோறுண்ணும் பிசாகக்கு

இதுவும் போதாதாம்.

சென்றுவரத் தெருவொன்று தேவையாம்.

கொன்று குவித்துக் கூழ் காய்ச்சும் ஆசையில்

கண்டி வீதியிலும் கால் பதித்துள்ளது.

காற்றற்றுப் போனாலும்


நாங்கள் மூச்ச விடும் சாதியென்பதை.

வியாசனின் உஸ்க்களம்

வரும் பகைக்குணர்த்தும் தருணமிது.  
இளைய தலைமுறையே!  
விழியில் நெருப்பேந்தி வீதியில் இறங்குக.  
முரசு முழங்கட்டும்.  
புனிதப் போருக்கு புது ரத்தம் பாய்ச்சுவோம்.  
பலமிழுந்துன் பாதம் பணிவோமெனும்  
கனவுக்குள் கரையாதே பகையே.  
நிமிருமெம் தேசம் நெருப்புக் குளிக்கும்.  
ஆயிரமாயிரம் அக்கினிக் குஞ்சுகள் அவதரிக்கும்.  
கொற்றவைத் தேவி நின் கோயில் வந்தோம்.  
அற்புதம் நிகழ்த்த ஆசி கொடு தாயே.  
வீரத் தேவி  
நீயே தமிழின் காவற் தேவி.  
ஆயிரம் கைகள் வீசி வீதியிலிறங்கி  
அம்மையே! எங்கள் வெம்மை தனிவிப்பாய்.  
சங்கெங்கே  
எட்டா உள்ளு.  
பகையெங்கே?  
வாடா காட்டு.  
'வெற்றி உறுதியா'?  
யாருக்கு?



வைகாசி, ஆணி 1997.



பதுவை இருத்தினத்தை



## எம்மண் ஏற்வருவோனே! வருஞது மார்தாலம் உஞ்சன் ராஞ் தாலம்.

ஆவணி மாதம் தாவணி போர்த்துள்ளது.  
இடிக்கும், மின்னலுக்கும்  
இனிவரும் நாட்கள் கூத்தாடும்.  
மேகம் எம் தலைக்கு மேலே மூட்டமிட்டு  
உருகியிருகிச் சொரியும் பெருமழை.  
வேர் காய்ந்து கிடந்தன யாவும் விழிதிறந்து  
ஊரெல்லாம் பச்சை நிறப் பட்டு உடுக்கும்.  
சிரித்துக் கொள்ளும் எம் திருவாசல்கள்.  
மாறி மாறிக் கோடையும், மாரியும் கொலுவேற  
கோடை வெயிலிற் கொதிப்பதும்.  
மாரி மழையிற் குதிப்பதும்  
வாழ்வின் இரண்டும் பக்கங்களான வழைமை.  
நேற் ரோடு போயின அக்கினி நாட்கள்.  
காற்றன்ஸிக் கொட்டிய புழுதி கலைந்து போக  
இனிச் சீதளக் காற்றின் இதமான வருடவ்.  
மேகமே! இறங்கு எம் தேசத்தின் தலையில்.  
தாகமடங்கித் தவித்த வாய் குளிரட்டும்.  
அகதிக் குடியிருப்புக்கஞம் ஆனந்தம் கொள்ள  
நீரற்ற கிணறுகள் நிரம்பட்டும்.  
இனியாவது குளித்திருக்கட்டும் குழந்தைகள்.  
கூரையற்றிருக்கும் அகதி முகாம்களின் மேலே

வியாசனின் உலக்களம்

நீரையள்ளிக் கொட்டாதே முகிலே.  
 பாவம் தமிழர்கள் பட்டதுயர் போதும்.  
 மேயாத கூரைவிட்டு முற்றத்திலிறங்கு மழையே.  
 காட்டேறி வீட்டிலிருந்து கலைத்தான்.  
 பூர்வீகப் பூமி விட்டு எவர்தான் ஓடாதார்?  
 ஓடி யோடி இடையிலெலாரு துண்டுமின்றி  
 ஆடிப்போனது தமிழரின் வேர்கள்.  
 வேர்த் தலையில் நீர்தெனிப்பாய் மாரியே!  
 புதிதாய் முளைக்கட்டும் எம் பொன்னாடு.  
 ஏறிவரும் தேரின் சக்கரங்கள் புதைய  
 இடையில் “ஜெயசிக்குறுய்” நீரில் அமிழ்ந்து போகும்.  
 சபித்த வாய்ச்சாபங்கள் பலிக்காமற் போகாது.  
 நேற்று, மகிழ்ச்சி மத்தாப்பு விரிந்திருக்க  
 ஏண்யாடும் குழந்தையென இருந்தோம் நாம்.  
 கோபுரக் கலசமென உச்சத்திலிருந்தது எம்வாழ்வு.  
 ஆனந்தம் கையளைந்து கொள்ள நிமிர்ந்திருந்தோம்.  
 எல்லாம் இல்லாமற் போக  
 இடியிறங்கியது எம் தலையில்.  
 காட்டெறுமையென எம் வயல் புகுந்து  
 காலால் மிதித்தனர்.  
 ஏனென்று கேட்டபோது இடித்தனர்.  
 வெடிகொழுத்திப் போட்டோம்.  
 வெகுண்டு விண்ணுக்கும் மன்ணுக்கும் குதித்தனர்.  
 அன்று தான் தொட்டது அழிவு.  
 சமக்க முடியாத பாரம் தோள்களில்  
 எனினும் களைக்கவில்லை நாம்.  
 குருத் தோலையும் காவோலையும் ஒன்றாகக் கருகுகின்றன.  
 எந்றாளும் வந்துபோக முடியாதென்று  
 இப்போது எம்முறிலேயே குடியிருக்கின்றான் இயமன்.  
 எருமை மாடு இளைத்து விட்டதாம் நடந்து.  
 எத்தனையென்று தான் சுடலைக்குக் காவுகின்றது.  
 அலுத்து விட்டது. அடிவளவுக்குள்ளேயே கொழுத்துகின்றோம்.  
 ஆயினும்,  
 காற்றிலைணயும் தீபமல்ல எம் கையிலிருப்பது.  
 இது சோதிப் பிழம்பு.  
 புயலுக்கும் அணையாத புதுவிளக்கு.  
 உயிர்விட்டு ஏற்றிய உரிமை விளக்கு.  
 என்னையற்றுப் போனாலும் இந்த விளக்கு எரியும்.  
 பகையே! வழி தீர்க்க வரவில்லை நீங்கள்.

ஜீயோ பாவம்.

உங்கள் குழி திறக்க வருகின்றீர். வருக.

இந்த மழைகாலம் உங்களுக்குப் படுமோசம்.

மந்திரித்து நூல்கட்டி

வெள்ளரசில் நேர்த்தி கட்டி

வீட்டில் விடைபெற்று வருக.

தாண்டிக்குளம்,

புளியங்குளம்,

கனகராயன்குளமென்று

எல்லாக் குளத்துள்ளும் இறங்கத் துடிக்கின்றீர்.

ஏதோவொரு குளத் தோடு இல்லாமற் போவீர்.

இந்த மழைகாலம் முடியமுன்னர் இது நடக்கும்.

தர்மம் எத்தனை காலத்துக்குத்தான் தலை குளியும்?

ஆனவம் தலைக் கேறிய அனைத்தும் அழியும்.

கோவண்மூழின்றித் தவிக்கும்.

இது வரலாறெழுதிய தீர்ப்பு.

கடைசித் தமிழனும் அழியும் நாளுக்காகக் காத்திருப்பவர்களே!

எழுந்து நடவுங்கள் இது நடக்காது.

எத்தனை பேரின் கால்களின் கீழே

இத்தனை வருடங்களாகக் கிடற்றது எம்மன்.

செத்தா போனது எம் திருநாடு?

பிரபாகரனையல்லவா பிரசவித்துக் கொண்டது.

எல்லாளரை வேலால் ஏறிந்து வீழ்த்தி விட்டு

அப்பாடா என்று நீங்கள் ஆகவாசப்பட்ட போது

காலமொன்றுக்காகக் காத்திருந்தது எம் தாயகம்.

இன்று நீண்ட காலத்தின் பின் நிமிர்ந்துளது.

கைகட்டிச் சேவகம் செய்து,

கொடுத்ததை உண்டு கிடக்கும் சதுப்பு நிலமல்ல,

எம் அன்னை மடி.

இது கருங்கல்லுப்பட்டுமி.

உடைந்து சிதறுமேயன்றி... உடல் வளைத்துக் கொள்ளாது.

சுற்றி வளைத்தாயானால் குடேறும்.

கற்பனைக்கு மெட்டாத விலை கொடுத்து

அற்புதும் விளைக்கும்.

எல்லாம் முடிந்ததென இருக்க இடிமுழங்கும்.

மாங்குளத்தைப் பிடிக்கவா வருகின்றாய்?

குறித்துக் கொள்.

மதவாச்சியையும் தந்து போவர்ய்.

வியாசனின் உலக்களம்

புலிகளுக்குப் புண்ணாக்குத் தீத்துவேளெனப் புறப்பட்டவனே! இயமனுக்கே இடியப்பம் தீத்தியவனா தமிழன். வன்னி மன்னிலிருந்து ஒரு வரலாறு ஆரம்பம். “கண்டிவீதி தான்” அதற்கான முன்னுரை. சம்மா உறங்கிக் கிடந்த எம் காடுகளை குண்டடித்து விழித் தெழுச் செய்தாய். நன்றியுனக்கு. இனிக் காடுகள் போடும். இந்தியச் சிப்பாய்களும் இங்கே தான் ‘ஞானம்’ பெற்றார்கள். நீயும் வருகின்றாய் உனக்குமது கிட்டும். அடிமுடியறியாதது தொடுவானம். அன்று கணக்கெடுக்க முடியாததை எப்படி ஆழிக்க முடியும்? விடுதலை.

புலிகளுக்கு இது தான் பெரிய பிடிமானம்.

எமக்கு வேண்டும் விடுதலை என்றாலும் என்னது? அதன் உட்பொருள் யாடுதனச் சுமக்க வேண்டிய சுந்தரம் அறிகிளார் சுதந்திரத்தை எங்கெலாம் தேடுகிறார். சிவக்கும் வைகறை வானத்து ஒளியெனச் சிரிப்புதான நிலையது விடுதலை. தமக்கு வேண்டிய தனைத்தும் தான் பெறும் சக்தி கைவரல் விடுதலை ஏற்படுதாம்.



ஆற் ,ஆவணி 1997.





## உலகத் தழுவினமே! முழுத்தம் இந்தாகட்டும். ஏரா உன்தாகட்டும்.

வெளியில் வராத குரல்களாக  
விழுங்கப்படுகிறது எம் வாழ்வு.  
மருத்துவர்களால் கைவிடப்பட்ட தீராப்பினியனின்  
சிரிப்புப் போலாச்சு எம் இருப்பு.  
யாரோடு நோகலாம்?  
யார்க்கெடுத்துறைக்கலாம்?  
எத் தெய்வம் சபித்து எம் தலையில்?  
தீவான்றில் தனித்து விடப்பட்டவர்களாக நாங்கள்.  
எவரெம் குரல்களை உலகுக்குச் சொல்வரோ?  
எம்மை நோக்கி வையகவிழிகள் எப்போ திறக்கும்?  
இருபத்தேராம் நூற்றாண்டுக்கு  
தாலி கட்டத் தயாராகிறது உலகம்.  
பதினாறாம் நூற்றாண்டிற் படுத்துக் கிடக்கின்றோம் நாம்.  
நிரவ முடியாத அகழி  
நினைக்க முடியாத தொலைவு.  
குறுக்கு வெட்டாக துண்டிக்கப்பட்டவனே உயிர்க்கும் போது  
நெருப்புச் சுட்ட புண்ணுக்கே எங்களுக்கு மருந்து கிடையாது.  
உலகெங்கும் அடித்து விரட்டப்பட்ட மலேஸியா கூட  
ஓடிவந்து இங்கே தான் ஓதுங்கிக்கொண்டது.  
தடிமல் மருந்துக் கே தட்டுப்பாடு.  
இங்கு மருத்துவர்கள் கைபிடிப்பது

வியாசனின் உஸ்க்கள்

வைத்தியம் செய்யவல்ல.  
 வெறும் மன்றிறைவுக்கே.  
 சுக்கும், மின்கும், சுடுநீருமே உயிரைத் தாங்கிக் கொள்கிறது.  
 எத்தனைக் கென்று தான் அழுவது?  
 ஊற்றுடைத்துக் கொண்டது விழிக்கின்று.  
 உலகமேன் ஊழையானது?  
 பூமிப்பந்தின் பரப்பெங்கும் தமிழன் இருக்கின்றான்.  
 எம் குரல்கள் மட்டும் ஏன் கேட்கவில்லை?  
 உறக்கம் கலைக உலகமே.  
 இங்கே சேதமிழுத்துக் கிடக்கிறது மனிதப் பிண்டம்.  
 எம்காகவும் எவரிரணியும் பேசுங்களேன்.  
 உரிமைக் குரல் கொடுக்கும் ஒரு இனத்துக்கு  
 இதுதானா கதி?  
 ஆ ரோகணித்திருக்கச் சிம்மாசனமா கேட்டோம்?  
 கால் மடித்திருக்கக் கதிரைதானே கேட்கின்றோம்.  
 இதற்காகவா இந்தப் பாரச்சிலுவை?  
 இயக்கர்களாக அவர்களும்....  
 நாகர்களாக நாங்களும்....  
 இல்லையனில்....  
 அவர்களாக அவர்களும்....  
 நாங்களாக நாங்களும்....  
 இதுவும் இல்லையனில்  
 ஏதோ ஒரு வழியில்  
 ஒன்றாய் இருந்த வீட்டிற்தானே உரிமை கேட்கின்றோம்.  
 பாதிவீட்டைத் தந்தாற் போதும்.  
 மீதிவீடு அவர்களுக்குத்தான்.  
 இந்தப் பிரிவிடுதலுக்கேன் இத்தனை கொதிப்பு?  
 மிஞ்சிய சோறு வாங்கிக் கும்பிடு போடுவதற்கு  
 நாங்கள் இராப்பிச்சைக்காரர்கள் அல்ல.  
 தாம்பத்தியம் தன்னாடும் போது  
 விவாகரத்துத்தான் விமோசனம் அளிக்கும்.  
 சமாதானத் தூதர்கள் தோற்றுப்போனபோதும்,  
 பேச்சவார்த்தை மேசையின் பூச்சழிந்த பின்னருமே  
 நாங்கள் போருக்கெழுந் தோம்.  
 இடிக்க வந்தது மாடு.  
 அடித் தோம்.  
 மாட்டுக்கு அடித்தல் பாவமென மனுப்போடுபவர்களே!  
 எங்கள் கூட்டட்டபே குலைத்தது குரங்கு.

குரங்கையேன் நீங்கள் குற்றங் காணவில்லை?  
 யானை வந்தமிக்கிறது எங்கள் புலவை.  
 வெடி கொழுத்திப் போடுகின்றோம்.  
 மிதிக்கும் போது ஊழையான வாய்கள்.  
 கலைக்கும் போது மட்டும் கண்டிக்கின்றன.  
 எருமைத் தோல் உடுத்தவனா தமிழன்?  
 சரணையற்றுக் கிடப்பதற்கு  
 உதைத்த காலுக்கு முத்தமிட்டுக் கிடந்த  
 ஒரு இனத்தின் ஓரத்தில்  
 நெருப்புப் பொறியொன்று நீரூடுத்துக் கிடந்தது  
 அது..... பிரபாகரன்.  
 கோபம் உரசிய போது தீக்குச்சி பற்றிக் கொண்டது.  
 இன்று தீச்சவாலை முளாசி எளிகிறது.  
 தர்மயத்தமென்பதே தமிழீழப்போரானது.  
 பாய்ச்சல் நடக்கும் போது  
 பாவ புண்ணியக் கணக்கு கொஞ்சம் கூடும், குறையும்.  
 அதற்கேன் இத்தனை ஒப்பாரி?  
 மரங்களைத் தறிக்காதே,  
 சூழலை மாச செய்யாதே,  
 மிருகங்களை வதையாதே,  
 பூக்களைக் கிள்ளாதே என்று  
 குரல்கள் கேட்கின்றனவே.  
 ஈழத்தமிழனை எதிர்த்து முடிக்காதேயென்று  
 உலக முகடையிடிக்கும் குரல்கள் எப்போது ஏழும்?  
 அவலக்குரலை எப்போது உலகமறியும்?  
 எவ்வெலகளை,  
 வேலிகளை,  
 வரம்புகளைக் கடந்து  
 ஈழத்தமிழரைத்தாங்க நீஞும் கரங்கள்  
 எப்போது கிட்டும்?  
 அழியும்வரை போராடுவோம் என்பதில் அர்த்தம் கிடையாது.  
 கிட்டும்வரை எட்டுவோம்.  
 உயிரெண்பபடுவது மானம்.  
 அதையிழந்து வாழ்வதென்பது சாவுக்குச் சமம்.  
 பெரும்புயலில் அவ்லாடுகிறது எம் போர்ப்படகு  
 கரையேறக் கயிலெற்றியுங்கள்.  
 உலகத் தமிழனமே!

வியாசவின் உணவுக்காம்

உன்போர் இது.....உனக்கான போரிது.  
முழுக்கம் இங்காகட்டும்.  
முரசு உனதாகட்டும்.  
எம்மைக் காசுக்கு யாசிக்கவிடாதே.  
வாரிவழங்கு.  
தாங்கும் தோள்களிலொன்று உன்தோருமாகட்டும்.  
மூட்டம் போட்ட மேகத்தைக் கலைத்து  
உரிமைப் போருக்கு ஊட்டம் கொடு.  
வாழ்ந்தான் தமிழ்வெளன் வரலாறு எழுதப்படும் போது  
முன்னுரையிலே உன் பெயர் இருக்கட்டும்.  
பரணிக்கு நாயகர்களைப் பாட  
உலகெங்குமிருக்கும் புலவர்களே எழுக.  
பொய்யையை வாயால் ஊதாங்கள்.  
சத்தியமே ஜெயம்.

சூரியன் யாருக்கும் சேவகம் செய்தவர்  
கால்களிற் பூசைகள் செய்யாது.  
போரினிலே ஸ்ரீபாகுரன் சேவனகள்  
சாவினுக்கஞ்சியே ஏடாது.

□□

புரட்டாதி, ஜூப்பாசி 1997.





## சட்டபொறியன் காலத்தல் மட்டுமல்ல எட்டப்பர்கள் இன்றும் இருத்தன்றனர்.

தமிழனே!

இன்னும் எத்தனை காலத்துக் கென்றுதான்  
கண்ணீர் வடிப்பாயோ?

விழிந்ர் உட்புடன் விருந்துண்பவனே  
நரகிற் கிடந்துழலும் விதியை  
எவன்டா எழுதினான் உன் தலையில்?  
விடுதலைக்காக நீ விழி திறக்கும் போதெல்லாம்

கூடப்பிறப்பொன்றே உனக்குக் குழி புரிக்கும்.  
நீ படை வைத்து அரசாண்ட காலத்தில்  
இன்று சந்திரனுக்குச் சென்று  
சாதனை படைத்தானே,

அவன் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தான்.  
செவ்விந்தியனைக் கொண்று சிம்மாசனம் பிடித்தவன்  
இன்று “சர்வதேசப் பொலிஸ்காரர்” ஆகிவிட்டான்.  
கோட்டைகட்டியாண்ட குலத்துக்குரிய நீ மட்டும்  
மாட்டைப் பூட்டியே இன்றும் மண்ணைக் கிளருகின்றாய்.  
நீ கப்பலிலேறிக் ‘கடாரம்’ வென்றபோது  
ஜப்பான்காரர் “எக்ஸ்போ” நடத்தவில்லை.  
தடிக்குச்சிகளால் தட்டிகட்டித்தான் வாழ்ந்தான்.  
என்ன செய்வது?

எல்லோர் தலையிலும் பிரம்மன் கையால் எழுதினான்.

உன் தலையில் மட்டும்  
அழிக்க முடியாதபடி ஆணியால் எழுதிவிட்டான்.  
இடைக்கிடைதான் நீ எழுவது வழக்கம்  
அப்போது கூட அடித்து விழுத்தப்படுவாய்.  
அதுவும் அன்னியராலவல்ல.....  
உன்னவரால்.

நீ நிமிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு நேரத்திலும்  
நெஞ்சுக்குப் பாய்கிறதே நெருப்புக்குண்டு.  
குண்டெற்பிவன் வேறு யாருமில்லை.  
கூடப்பற்றுத்தவளென்பதைக் குறித்துக் கொள்.  
கராம்பும், கறுவாவும் வாங்கத்தான்  
பீரங்கியோடு புறப்பட்டு வந்தான் வெள்ளைக்காரன்.  
வந்தவனுக்கு உந்தன் வரலாறு தெரிந்ததும்  
வல்லமையைக் காட்டி வரி கேட்டான்.  
பாஞ்சாலங் குறிஞ்சியில் மட்டும்  
ஒருவன் பணிய மறுத்தான்.  
வெள்ளைக்காரனால் அவளை விழுத்த முடியவில்லை.  
பக்கத்திருந்த பாளையைக்காரன்  
அவனும் தமிழன்,  
அதுவும் உருத்துடைய உறவுக்காரன்  
காட்டிக்கொடுத்துக் கழுத்தை முறித்தான்.  
வன்னியிலும் இதே வரலாறுதான்.  
வெள்ளைக் கொக்குகளுக்கு எதிராக  
கறுப்புக் காகமொன்று கச்சை கடடியது.  
தூரத்தித் தூரத்தி கொக்குகளைக் கொத்தியது காகம்.  
வன்னியளை வளைத்துப் பிடிக்க முடியவில்லை.  
காட்டிக்கொடுத்தது இன்னொரு காக்கை  
அவனும் தமிழன்.  
அதுவும் உருத்துடைய உறவுக்காரன்.  
அத்துடன் முடிந்ததா அந்த வரலாறு?  
இல்லையே..... இன்றும் தொடர்கிறது.  
எல் வோரின் தோள்களிலும்  
இன்று குரியன் சுடர்கிறது.  
உன் தலையில் மட்டும் இன்னும் இருட்டுத்தான்.  
என்ன விதியாதா உனக்கு?  
நீண்ட காலமாக நெடுமூச் செறிந்தபடி  
தட்டியெழுப்ப யாருமின்றிக் கட்டிலிற் கிடந்தாய்.

விடுதலைச் சிறகுதந்து உன்னைப் பறக்கவைக்கும்  
தேவகுமாரனொருவனைத் தேடிச் சலித்தாய்.  
காலம் உன்னை காத்திருக்க விடவில்லை.  
கையிற் தந்தது ஒரு கைவிளக்கு.  
பிரபாகரன் என்ற பெயரைச் சுமந்து,  
வந்தது அந்த வல்லமை.  
தூசிகளை எரித்த படி தோன்றியது  
அந்தச் சுதந்திர நெருப்பு.  
அப்போதும் உன் தலையெழுத்து மாறவேயில்லை.  
அப்படி யேதான் கிடிந்தது அது.  
காலம் மாறியது,  
களங்கள் மாறியது,  
பெயர்கள் மாறியது,  
வரலாறு மட்டும் மாறவேயில்லை.  
எட்டப்பன், துரையப்பா என்றானான்,  
காக்கை வன்னியன் கதிர்காமர் என்றானான்.  
கூடப்பிறந்ததுகளே குழிபறிக்கும் தலையெழுத்தை  
எவர்தான் உனக்கு இல்லாமற் செய்வரோ?  
பக்கத்து வீட்டுக்காரன் படலை திறந்து வந்து  
“பூமாலை” யென்று பொரியிசி போட்டபோதும்  
பிரபாகரன் தன்னந்தனியாய் போராடனான்.  
இரவற் தாய்நாட்டின் இராப்பிச்சைக்காக.  
‘வரதராசபெருமான்’ வாலை ஆட்டியது.  
தின்று முடித்ததும்  
சொந்தவீட்டிலேயே ஒண்டுக்கிருந்துவிட்டு  
அது ஓரிஸாவுக்கு ஓடியது.  
இன்று நடிகள் மனைவியின் நாடகம் நடக்கிறது.  
ஓப்பணையில் மயங்கி எந்தனை பேர் கிடக்கின்றனர்.  
பிரபாகரன் ஒருவன் தான்  
அரிதார முகத்தை அறிந்துகொண்டு  
காட்டு மரங்களிடையே களங்களை விரித்து  
பூட்டுடைக்கப் போராடுகின்றான்.  
உயிர் விலை கொடுத்தபடி உண்மையும்,  
சத்தியத்தை சலுகை விலையில் விற்றபடி பொய்மையும்  
சந்தித்துக்கொள்கின்றன.  
வீரசிங்கத்துக்கு வெண் சாமரம் வீசும்  
ஆனந்தத்தையே சங்கரிப்பவர்களும்.  
தேவ ஆனந்தத்துக்குத் தேதி குறிப்பவர்களும்

வியாசனின் உஸ்க்களம்

கொள்ளைக்காரிக்கு குடைபிடித்தபடி  
கள்ளத்தனம் செய்யும் கதிர்காம முருகர்களும்  
எல்லோரும் அம்மண்மாக ஆடுகின்றனர்.  
ஆடிவிட்டு போகட்டும்.  
இது தலையெழுத்தென்று இருந்து விடலாம்.  
அறிக்கைகளுமல்லவா அச்சிடுகின்றனர்.  
ஈழத்தமிழர்களை ஈடேற்ற வந்தவர் போல....  
இடைக்கிடை உற்சவமுர்த்திகளைப் போல...  
ஊர்கோலம் வேறு.  
இன்னொருவன் இருக்கின்றான்.  
இவனே பெரிய எட்டப்பன்.  
நஞ்ச நிறம் இவனின் நாமம்.  
பிடாரிக்குத் தலைவாரி விடுபவன்.  
தமிழனே!

இன்னும் எத்தனை காலத்துக்கென்றதான்  
கண்ணீர் வடிப்பாயோ?

விழிந்ர் உப்புடன் விருந்துண்பவனே!  
நரக்கிடந்துழலும் விதியை  
எவன்டா எழுதினான் உன் தலையில்?

□□

கார்த்திகை, 1997.





## துள்ளும் வெட்சமல்லை என்றானால்..... துண்டெற்று? துண்ணியதற்கு?

நல்ல காலம் பிறந்தாச்சாம்.  
குடுகுடுப்பைக்காரர்கள் குறிசொல்லத் தொடங்கி விட்டனர்.  
இனியென்னவேண்டும் உனக்கு?  
புகுந்து விளையாடு.  
தமிழனே!  
நீ தேடிய ஒனிவட்டமும்,  
அவாவிய நிமிஸ்ந்த வாழ்வும்  
உனக்கினிக் கிட்டும்?  
வாய்க்கால் வெட்டும் மாநகர ஆட்சிக்கும்,  
நாய்பிடிக்கும் நகரசபைக்கும்,  
சின்ன மதகு திருத்தும் பிரதேச சபைக்கும் தானே  
இத்தனை விலைகொடுத்துப் போராடினாய்?  
நேற்றுவரை நெஞ்சு நிமிஸ்த்தியிருந்த  
ஆற்றலின் வடிவே!  
யாழ்ப்பாணக் குடாநாடே!  
கண்ணாடிக் குடுவையில் கருத்தரித்த “தலைவர்கள்”  
உன்னைக் கைபிடித்துப் பார்க்க வருகின்றனர்.  
என் தாய்மடியே!  
உன் அடிமன ஆழுத்தை யார்தான் அளவெடுக்க முடியும்?  
நெஞ்சுக்குள் ளெரியும் நெருப்பைக் கணக்கெடாது.

வியாசனின் உஸ்க்கம்

மெளனத்தைச் சம்மதமென்று என்னியிபடி,

பேர் தெரியாத புதுமுகங்களைல்லாம்

ஊர் வருகின்றனர்.

**கேட்டுப்பார்.**

உன் தலைவர்களென்று சத்தியப்பிரமாணம் செய்வர்.

உலகுக்கே தலைமை தாங்கும் தகுதியுள்ள உனக்கு

இவர்களைல்லாம் தலைவர்களென்றால்....

அழுவதா? சிரிப்பதா?

நேற்றுவரை கொழும்பிலிருந்து

கப்பலில் உனக்குப் பெற்றோல் வந்தது.

சக்குப்பிடித்த குத்தரிசியும்.

சாராயமும் வந்தது.

இன்று விமானத்தில் “தலைவர்கள்” இறக்குமதியாகின்றனர்.

உன்னே புகைந்தபடி கிடக்கும் எரிமலையை

எவாதான் கணக்கிலெலுத்தார்?

வந்திறங்கும் இவர்களின் வரலாறு தெரியுமா?

சந்தர்ப்பவாதச் சக்தியில் புரண்டெழும்

எந்தச் சுரணையுமற்ற ஏருமைகள்.

கண்ணீரே வாழ்வென உனக்கெழுதிய கைகளுக்கு  
வளையல் பூட்டி வடிவு பார்த்தவர்கள்.

வற்றாவுன் கிணற்றின் அடிநீருறிஞ்சிய

தீயின் நாவுகளுக்குத் தீனி போட்டவர்கள்.

அவலமுற்று நீ ஊரெங்கும் ஒடியபோது

கவலையற்றிருந்த “கொழும்பு உல்லாசிகள்”.

வேதமோதும் சாத்தான் மரத்தின் வேர்கள்.

விலைபோன பழைய சேனாதிபதிகளின்

புதிய வாரிக்கள்.

நவாலியிலும்,

நாகர்கோவிலும்,

யாகப்பார் கோவில் நடுக்கூரை மீதும்

குண்டெற்றிந்தவனுடன் கூடிக்களித்திருந்தோர்.

இன்று

காணாமற் போனவர்களுக்காகக் கண்ணீர் வடிக்கின்றனர்.

உழுது விதைத்தவன் ஊரிலில்லாத போது

கதிரறுக்க வந்துள்ளனர் முகமூடித் திருடர்கள்.

ரோசநநரம்பை ஏலத்தில் விற்றுவிட்டு

வேசங்கள் வீதியுலா வருகின்றன.

எட்டு வருடங்கள் எங்கெங் கோ தீனிபொறுக்கிவிட்டு  
முற்றத்தில் இறங்குகின்றன கண்கொத்திப்பறவைகள்.  
விண்தொட நிமிர்ந்த உன்வாழ்வு கருக்கிய,  
பேய்களின் கண்களுக்கு மையெழுதிய பிடாரிகள்  
வாசல் வருகின்றனர்.

கையில் விளக்குமாறுடன் காத்திரு.  
விளாக.

செம்மணியிலுந்தன் சிறு பூ சினைந்த போது  
அந்தக் கண்மணி கதறிய காலக்குரலுக்கு.  
மெளனத் திரையிட்டு மறைத்தவர்கள்  
எந்த முகத் தோடு வந்துள்ளனர்.  
மானத்துக்கணியும் வெட்டியை மடித்து வைத்துவிட்டு  
ஆடென்றான் அவன்.

இவர்கள் அம்மணமாக ஆடுகின்றனர்.  
கூரையேறிக் கோழி பிடிக்கத் தெரியாதவன்  
வானமேறி வைகுந்தம் போவானாம்.

துளியும் வெட்கமில்லையென்றானால்  
துண்டெதற்கு? துணியெதற்கு?  
கண்ணீல் உன் கண்ணங்கள் கரைந்து  
உயிர் கருக நீ ஓலமிட்டபோது ....  
“பெற்றிவேலரின் மருமகளுக்கு” விழிதிறக்கவில்லை.  
வெள்ளவுத்தையில் வீதியுலாவும்,

கோள்ளுப்பிட்டியில் கோலாகலமாகவுமிருந்த  
சீமாட்டிக்கு இன்று சிம்மாசனம் தேவையாம்.

பழைய உறவுகளுக்கு பாலம் அமைக்க வந்துள்ளார்.  
விடுதலைக்கு உயிர் விலை கொடுத்து  
நீ அவுத்தின் மடியில் அந்தரித்துக் கிடந்த போது,  
சுதந்திரத்துக்கான

காணிக்கையென நீ கண்ணீர் பூக்களைச் சொரிந்த போது,  
மாணிக்கதாசனைற் “மக்கள் திலகத்திற்கு”  
உனக்காகப் பேச ஒரு வார்த்தையும் கிட்டவில்லை.  
தாண்டிக்குளத்தில் தலையாட்டிக்கொண்டும்.

வவுனியாவில் வரி வாங்கிக் கொண்டும்,  
பிள்ளை கடத்திப் பேரம்பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு  
நகரபிதாவாகும் நப்பாசை வந்துள்ளது.  
இன்னும் எவரவரோ  
பேர், ஊர் தெரியாத “பிரபலங்களைல் லோரும் ”

வியாசனின் உஸ்க்காம்

பாருந்தன் வீதியிலே..... பறக்கின்றார்.

ஊரையடித்து உலை மூட்டி வாழ்ந்தவர்கள்,  
சங்கக் கடையுடைத்துச் சாப்பிட்ட சாதுரியார்,  
தர்மகார்த்தா சடையின் தலைவர்,

செயலாளர்,

சைக்கிள் களவெடுத்த சமாதான நீதவான்கள்,  
எல் லோரும் உனக்கு இனித்தலைவரென்றானால்  
உள்ளே உனக்கெரியும் உரிமைத் தீ என்னவாகும்?  
ஆவி கலங்கி அந்தரிப்புக்குள்ளான  
தாயே! கலங்காதே.

குரியினைச் சுற்றிய தூஷிப்படலம்  
விரைவில் எரிந்து பொகங்கும்.

கொடி பேறியுள்ளது.

ஊர் முழுதும் வீதியிற் திரண்டுள்ளது.

திருவிழா முடிந்ததும் வீதி வெளிக்கும்.  
பிறகும் நாங்களும், நீயும் தான்.

எம்மைப் பிரிக்க எவரால் முடியும்?

உன் உயிர் மூச்சையே ஈவாசித்தபாடியுள்ளோம்.  
வருவோமொனச் சொல்லுக.  
வருவோம்.

□□

மார்கழி, 1997.





## தாற்றுத்துப் பொன்னாலை முதல்தஞ்சா முத்துத்த ஒப்பணையன் ஓய்யாராச் வெகுநோத்த

வேணிச்சங்கரர் தொண்டர்களென்று  
வீடுதோறும் இரப்பவர்க்கெல்லாம்  
மாணிக்கமள்ளிப் பிச்சை கொடுத்திடும்  
மாவலிகங்கை நாடெங்கள் நாடே.

துஞ்சுமேதி சுறாக்களைச் சீர்  
சுறாக்களோடிப் பலாக்கனி கீறியே  
இஞ்சிவேலியில் மஞ்சளிற் போய்விழும்  
சமுமண்டல நாடெங்கள் நாடே.

இப்படித்தான் எத்தனை வடிவாய்  
ஈழத்தமிழ்ப் புலவோர்கள் இலங்கையைப் பாடினர்.  
சிங்களக் கவிகளே சொல்லாத ஆழகாய்  
செந்தமிழ்ப் புலவர்கள் செப்பினர்.  
எல்லாம் கனவாய்,  
எல்லாம் கற்பனையாய்,  
மெல்ல, மெல்லக்கரைந்து முழுவதும் தொலைந்தது காண்.  
சிங்கமணித் தீவுக்கு  
4-2-1998 அன்று  
தங்கமணித் திருவிழா.  
வெள்ளைக்காரணிடமிருந்து விடுதலை பெற்று  
இன்று ஜம்பது வருடங்கள் ஆகிறதாம்.

வியாசனின் உஸ்ககள்

பொன்விழாப் பூரிப்பில் “வங்கா” சூத்துக்கிடக்கிறதாம்.  
 காலில் மாட்டிய விலங்குகள் கழன்று  
 சிங்கபுரி பாலிற்குளித்த நாள்.  
 தோளிற்பூட்டிய நுகத்தடி முறிந்து  
 “நாயக்க வம்சம்” நிமிர்ந்து நடந்த நாள்.  
 தொண்டு செய்திருந்த தொலை தூரத்தை விட்டு விட்டு  
 கண்டி உயர்மலைகளின் கால்களில்  
 சிங்களதேசம் சேவித்துக் கொண்டநாள்.  
 வெள்ளைக்காரன் காலத்துப் பல்லக்கு  
 விடுதலைக்குப் பின்னர் ஆடம்பரக் காரென்றாச்சு.  
 அவ்வளவுதான்.  
 வெள்ளைக் கொக்குகளிடமிருந்த  
 ஆட்சியித்காரம்  
 கறுப்புக் காகங்களிடம் கைமாறியது.  
 அவர்களிடமிருந்த எல்லாமே  
 இவர்களுக்கென்றாச்சு.  
 அவ்வளவுதான்.  
 தந்தைக்குப் பின் மைந்தன்,  
 புருசனுக்குப் பின் மனைவி,  
 தாய்க்குப் பின் மகளைன்றும்,  
 இடைக்கிடை சண்டியர்களுக்கெனவும்  
 மாங்களித்தீவு ஏவும் போனது.  
 போராடாமற் கிடைத்த சுதந்திரமென்பதால்  
 சிங்களதேசமும் பேசாமற் கிடக்கிறது.  
 வேருக்கு நீரில்லையென்றாலும்  
 பேருக்காவது சுதந்திரம் கிடைத்ததேயென்று  
 சிங்கபுரி தோள்களைச் சிலிர்த்துக் கொண்டது.  
 தமிழர் தேசத்துக்குத்தான் “சாக்குரல்” பரிசாச்சு.  
 இறைமைகள் வெவ்வேறான இரண்டு தேசங்களின்  
 எல்லைகளை வெட்டி  
 வெள்ளையன் ஒன்றாக்கினான்.  
 போகும் போதாகிலும் பிரித்துத் தந்திருக்கலாம்.  
 பூனைக்கண்ணன் பேசாமற் போய்விட்டான்.  
 நாயக்கா வம்சத்துக்கு நாடாகிவிட்டது.  
 இன்றதற்குப் பொன்விழாவாம்.  
 கண்டிமலைகளின் கழுத்தில் மாலைகட்டப்படுகிறது.  
 கங்கைகளின் கால்களில் சுதங்கை பூட்டப்படுகிறது.  
 காற்றுக்குப் பொன்னாடையும்,  
 முகில்களுக்கு மூக்குத்தியும் வழங்கப்படுகிறதாம்.

ஓட்பனைகளின் ஓய்யாரம் வெகுநேர்த்தி  
விடுதலைபெற்ற இரண்டு விழிகளில்..

ஓன்றுக்கு ஸமீத்தப்படுகிறது.  
மற்றக் கண்ணுக்கு மன்னென்னை ஊற்றப்படுகிறது.  
இலங்கையின் பொன்விழாவே இதுதான்.  
பன்றிகளைக் கூட்டில்லைப்பது போல  
தமிழர்களை “கோழிக்கூட்டில்” அடைத்துவிட்டு,  
உரத்துப்பேசும் உரிமையையும்  
நிமிர்ந்து நடக்கும் இறைமையையும்  
தமிழருக்கு இல்லாதபிற்குவிட்டு,  
தன் சொந்த ஊரிலேயே நடந்து செல்லும்  
சுதந்திரத்தையும் பறிந்து விட்டு  
கண்டியில் பொன்விழாவாம்.

வன்னியில் காட்டுவாசிகளாகிவிட்ட தமிழருக்கு  
உண்ணும் அரிசியைத்தானும் ஒழுங்காய் அனுப்பாது,  
பட்டினிச் சாவுடன் பரிதவிக்க விட்டு விட்டு  
சுதந்திரப் பொன்விழாவாம்.

விடுதலை என்ன என்றியாது வாழும் தமிழனுக்கு  
பொன்விழா என்ன? புது விழா என்ன?  
தமிழனை அடக்கியானும் சிம்மாசனத்துக்கு  
சிங்கள இனம் மாறி மாறி மன்னை அனுப்பும்.  
இப்போது சந்திரிகாவின் முறை.  
பொன்விழாவுக்குப் பொருத்தமானவரின் கையில்  
கண்டி நகரம் களைகட்டுகிறது.  
சந்திரிகா தலதாமாளிகைக்கு....  
தங்கமுலாம் பூச்சின்றார்.  
மாமன் கண்டி வீதி போடுவதற்கு  
மன்னும் கல்லும் பறிக்கின்றார்.  
வேடிக்கையான கூட்டமடா.

“வெறரகொல்லை” வேர்களுக்கு....  
திமிரடங்காச் செருக்கு இன்றும்தான்.  
குடா நாட்டில் தேர்தலை நடத்தவிட்டு.  
“கும்பிழூச்சிகளைக்” கண்டிக்கழைத்துச் சென்று,  
“இலங்கைத் தேசியம்” மீண்டுமெழுந்ததென்று  
முழங்கப் போகின்றனர்.

வடக்கும், கிழக்கும் தெற்குடன் இணைந்ததென்று  
கண்டியின் எண்கோண மன்றபத்தில்,  
‘ஓர்டக்டி’ மலர்களிடையேயிருந்து

வியாசனின் உலக்களம்

சந்திரிகா “சபதம் நிறைவேற்றுவார்.”

அத்துடன் அடுத்த தேர்தலுக்கு ஆயத்தமாகும் நாடு.  
இதுதான் பொன்விழா.

இதற்குத்தான் இந்த விழா.

குடா நாட்டுத் திருவிழாவில் சதிராட்விட்டு  
விமானமேறி விருந்துக்கப் போகப்போறவர்களே!  
வன்னியில் குண்டெறிபவனை மன்னித்து  
கொழும்பில் குற்றவினக்கேற்ற அழைப்பவர்களே!

முற்றாகத் தமிழரை அழிக்கும் வரை

சிங்களத்துக்கு முன்னுகொடுக்கப் போகும் சீமான்களே!

வெட்கம், ரோகஷம் பார்த்தால்

உங்கள் இலக்கை அடையமுடியாது.

விட்டுத்தள்ளுங்கள்.

பொன்விழா நேரத்தில் புகுந்துவிளையாடுங்கள்.

தமிழனே!

உன்னைப் போல் பாவம் செய்த ஜென்மம்

உலகத்திற் கிடையாது.

கண்களைத் திறக்காதிருக்கக் கடவுது.

இந்தக் காட்சிகளை எப்படி காண்பது?

கலங்காதிரு தமிழா!

வன்னிமன் வரலாறுணர்த்தும்.

வீரம் நிமிஸ்ந்து விளையாடும்.

இது: பெறாத விடுதலையின் பொன்விழா.

நாங்கள் பெற்ற விடுதலையின் வெற்றி விழா நடத்துவோம்.

நாளை.

□□

மார்க்குரி ,1997 - மூதா 1998 .





## இந்தான் ; அப்படித்தான் எந்தஞாந்த்ரன்னோயுற் கோபற் எர்சிற்று.

தலதா மாளிகை.

வெறும் கல்வாலும் மன்னாலுமான கட்டிடமல்ல.

ஒரு இனத்தினதும், மதத்தினதும்

உயிரும், உணர்வு கலந்த உயிர்க்கூடு.

சிங்கள அரசின் சொர்ணமுடி.

புத்த மதத்தின் பொற்கோவில்.

பட்டத்து யானையே பணிந் தேற்றும் பாதக் கமலம்.

சிங்கபுரியைச் சிங்களா் ஆண்டார் என்பதை

காலம் காலமாகக் கட்டியம் கூறும் தந்தமாளிகை.

பெளத்தனைருவன் தன்னுயிரினும் மேலாக

பாதுகாக்க நினைக்கும் புதையற் பொக்கிழும்.

வெளிச்சவரில் சின்ன வெடிப்பேற்பட்டாலே....

அழிவு வந்துறுமெனப் பதறும்

நம்பிக்கையின் தாலவடிவம்.

சிங்கள மன்னர்கள் சிம்மாசனமேறியதும்

சந்திரவட்டக் கற்களில் தலைசாய்த்து நிற்பார்.

அந்தளவு பினைப்பு.

உள்ளே புகும் போதில் பெளத்தனைருவனுக்கு

நரம்புகளுடே ஓனியூறி உயிர்கிறங்கும்.

மகாவம்சத்தின் மந்திரக் கோவில்.

கண்டிக்கு வனப்பூட்டும் கலைக்கூடம்.

யாரெனிலும் பண்டிந் தேற்றக்கூடிய  
பேரெழிற்பும்.

சிங்கள இனத்தின் சொர்ப்பன மாளிகை மீது தான்  
எங்கிருந் தோ வந்திடித்தது இடியன்.

உள்ளே வெடி சுமந்த ஊருதிலெடித்ததும்  
வெள்ளை மண்டபம் விதிர்விதிநித்துப் போனதாம்.  
உலகம் ஒரு கணம் இருண்டதாம்.

உயிர் மீது எவர் வந்து இடித்தார்களென்று  
“சித்தார்த்த கூடம்” திணரியதாம்.

உடலைக் கிழித்து உள்ளே கைவிட்டு

இதயத்தைப் பிடித்து நசித்தது எவர் கைகள்?

அத்தாணி மண்டபத்து அழகிய தூண்களை  
அடித்து நொருக்கியது யார்?

பொன்னோடு வேய்ந்த புளித்தின் வாழ்விடத்தில்  
கண் வைத்திடித்தவர் எவர்?

“தார்மம்” வந்திடித்ததெனிலும் தண்டிப்போம்.

“வினைப்பயனே” வெடி சுமந்து வந்ததெனிலும்,  
கண்டிக்க வேண்டிய கைங்கரியமென்று

தமிழர்களைத் தாக்கியது “சாந்த மார்க்கம்.”

புலிகள் மீது மீண்டுமொரு பழி.

பழி சுமக்கவே பிறந்தவரானார்கள் புலிகள்.

மேட்டுக் குடியின் முந்தானை சரிந்ததென்று

சிங்களத்துக்குக் கோபம் சிரசிலடிக்கிறது.

இந்த நிலத்தின் சொந்தங்கள் மீது

வந்த குடிகள் வல்லமை காட்டுவதா? என்று

அஸ்கிரிய பீடித்துக்கு ஆத்திரம்.

எல்லாளன் இன்றும் இருக்கின்றான் என்பதறிந்து

இல்லாமற் செய்வேணே எழுசிறது மல்வத்தபீடம்.

தலதாமாளிகையை இடித்தது யாரென்று

எவருக்கும் தெரியாது.

சரி! தமிழனே செய்தானென்று

வெறும் ஒப்புக் கொருமுறை ஏற்றுக் கொண்டு

சரி, பிழையைத் தராசலிலிருவோம்.

எந்தத் தட்டு தாஞ்சுமோ

அந்தத்தட்டில் தர்மம்.

வெள்ளையனிடமிருந்து விடுதலை பெற்று

சிங்கள இனத்துக்கு ஜம்பது வருடங்களாகின்றன.

பொன்விழாக் காலம் புலர்ந்ததும்

பொன்விழாவை கண்டியில் கொண்டாடென்று

“சீமாட்டிக்குச்” சொல்லியவன் எவன்?

அவனே குண்டு வெடிப்பின் ஆணிவேர்.

பரம்பரை இராசதானியின் பஞ்சக்கதிரையிலிருந்து

என்கோண மண்டப எழிற்பீடுமற்று,

தமிழர்களை வெற்றி கொண்ட சங்கதியை

நாட்டுக்குச் சொல்ல “நாச்சியார்” நினைத்தார்.

கூட்டை உடைத்துருவியது குண்டுப்பறவை.

வெளிச்சமானது விடயம்.

அம்மையே குண்டு வெடிப்பின் அடிநாதம்.

“பொன்விழாவுக்கு முன்னர் போரிட்டு வெல்வேன்”  
வன்னி பிடிப்பேன்.

கண்டிவீதி என் ராஜூலா காணும்.

யாழ்ப்பாணத்திலிருந்து தமிழரை ஏற்றி வரும் வாகனத்தை:  
பொன்விழாவில் வரவேற்பேன்.

பிரபாகரனா யாரவன்?

பொடியன்.

வென்ற பின் அவனுக்கும் கைகுலுக்குவேன்.

என்று சொன்னவர் எவர்?

சிங்களப் படைகளின் சேனாதிபதி.

பிரசன்ட ராஜமார்த்தாண்டன்.

“ராஜினாமாத் திலகம்” ரத்வத்து.

வெளிச்சமானது விடயம்.

கண்டி வெடிப்புக்குக் காரணமே இவர்தான்.

தலதாமானிகையை இடித்தது யாரென்று

எவருக்கும் தெரியாது.

எனினும் எங்களையும் கொஞ்சம் பேச விடுங்கள்.

பினம் தின்னும் பேயரசின் கோபுரவாசலுள்ள

ஆராய்ச்சி மணிக்ஞக்கு ஒரு கேள்வி

குண்டு வெடித்ததைக் கண்டிக்கின்றவர்களுக்கு

ஒரு துண்டுக் கடிதம்.

தலதாமானிகையின் சுவாலில் ஒருக்கீல் விழுந்ததுக்கு

இத்தனை கோபப்படும் இரட்சகர்களே!

மனிதம் மனிதமென்று மாரடிக்கின்ற புனிதர்களே!

சிங்களத்தின் தலையில் இடியிறங்கியதும்,

உங்களுக்கு கோபம் வருகின்றதல்லவா?

இதுதான்! இப்படித்தான்.

எங்களுக்குள்ளேயும் கோபம் எந்தது.

எப்போது?

நவாலி சென்பீற்றர் தேவாலயத்தில்

வியாசனின் உலக்களம்

கூடு கலைந்த குருவிகள் ஓடிவந்து குடியிருந்த போது  
குண்டுபோட்டாயே! அப்போது.  
பூவும், பிஞ்சம், காயும், கனியுமாக  
முழுமரத்தையே உலுப்பிச் சித்தாயே! அப்போது,  
நாகர்கோவிலில் ஒருநாள்  
வெள்ளை வெளேரனக் கள்ளமில்லாத குஞ்சுகள்  
பன்ஸிப்பாடங்கள் படித்துக் கொண்டிருந்த போது  
குண்டெறிந்து கொன்றாயே! அப்போது.  
புழுபோற் துடிக்கத்துடிக்க புதைத்தாயே அப்போதும்.  
ஓவ்வொரு நாளும்  
ஓவ்வொரு நொடியும்  
எத்தனை வீடுகளை எரிக்கின்றாய்.  
எத்தனை கோவில்களை இடிக்கின்றாய்.  
எத்தனை உயிர்களை எடுக்கின்றாய்.  
இனத்தின் அடையாளங்கள் ஓவ்வொன்றையும்  
ஒத்தியெடுத்து உருக்குலைக்கின்றாயே.  
இதுநான்! இப்படித்தான்.  
எங்களுக்குள்ளேயும் கோபம் எரிகிறது.  
தோன்றாப் பொருளாய் எம்மிற்கட்டும்  
மாவீரர் துயிலூமில்லத்தைத் துளைத்த போதும்,  
வானமரர் என நாம் வணக்கும் மறவார்கள்  
தூங்குமிடம் உழுது தொலைத்த போதும்.  
கண்மனிகளின் நிம்மதி கலைந்த நிமிடமும்,  
புதிய மரவொள்றின் புளிதாகளின்  
நினைவிடங்களை அழித்த நேரத்திலும்  
இப்படித்தான் எங்களுக்குள்ளும்  
கோபம் கொப்பனிறுத்து.  
புதுப்பெருமானைப் பேச விடுங்கள்.  
சிந்தாந்தநனுக்கு எவ்வாம் தெரியும்.



மாசி பாக்னி 1998.





## பனந்தாம மண்ணை நெற்றய்வு வணந்தாமண் போரும்.

“தாமரைப் பூவினால் மாலை கட்டி - எங்கள்  
தாயகப் பூமிக்குச் சாத்தாங்கடி  
பா மழையால் நிலம் பண்பட்டுப் போகவே  
பாடியே கும்மிகள் கொட்டுங்கடி”

என்றான் ஒரு ஈழப்புவென்.  
“மட்டக்களஸ்படுன் யாழ்ப்பாணம்- வன்னி  
மன்னார், திருமலை எழ்தேசம்.  
கொள்ளைஅழகடி எங்கள் தமிழிழம்  
கொட்டுங்கடி ஒரு வட்டக்கும்மி”

எல்லை வகுத்து எழிலுறைத்தான் ஒரு கவிஞர்.

பெற்ற தாய் பெரியள்.

அவளே அனைத்திற்கும் ஆதிமூலம்.  
முலைசுரந்த அழுதாட்டிய முதல்வள் அவள்.  
கருப்பைக்குள்ளிருந்து காலாலுடைத்த போதும்  
விருப்புற்றெறம் பாதங்களுக்கு வெளியே முத்தமிட்டவள்.  
தாயே சிறந்தவளானிலும்

தாயகம் குறைந்தவள்ளள்.

கால்தொட்ட நாள் முதல் உயிர்தொட்ட உறவெது?

அன்னை மன் மீதான உறவே தான்.

பிறந்த மன் உறவே சிறந்தது.

தான் உயிர்கொண்டுலாவிய தாய்மன் மீது

வியாசனின் உலக்களம்

உறவற்றுப் போகுமொருவன்  
மனிதனே அல்ல.  
மன்னிமீந்த பின்னும் வாழ் வோமென்பது  
கண்ணிழந்த பின்பும் காண் போமென்பதற்குச் சமன்.  
கறந்தமுலையும், பிறந்த பூமியும்  
சுரந்தாறும் அமிர்தக் கேணிகள்.  
ஊர்க்கிணற்றில் குளித்து,  
ஊர்ப்புறத்தில் உலவி,  
ஊர் மடியில் உறங்கி  
வாழும் ஒருவனுக்கே வாழ்வ சித்திக்கும்.  
அன்னை மன்னின் சுகமிருக்கே அது அலாதியாளது.  
எம் முந்தையாளின் எத்தனை தலைமுறையை  
தாங்கியதித் தாய்மடி.  
வயல்கள்,  
வீதிகள்,  
வளங்கள்,  
வீடுகள்,  
ஆறுகள்... அருவிகளன்று  
பரம்பரையின் வேர்களைத் தாங்கியதல்லவா இம்மண்?  
பெற்றவள் பெற்றுப்போட்டுவிட்டுப் போய்விடுவாள்.  
அன்ளியணைத்தது எது?  
கட்டியணைத்தது இந்தக் காதற் தேசமல்லவா?  
காலையானதும் பறவைகள் எங்கெங்கே பறக்கின்றன.  
மாலையானதும் கூடு திரும்புகின்றனவே..... ஏன்?  
மேச்சலுக்குப் போகின்றன மாடுகள்  
அந்தியானதும் வீடு திரும்புகின்றனவே..... ஏன்?  
தனக்கொரு தாய்மடி இருப்பதென்பதும்,  
அந்த மடியிற் தூங்குவது ஆனந்தமென்பதும்  
அவைகளுக்குத் தெரியும்.  
வளர்ப்பு நாய் வீடு காக்கிறது.  
கோழிலந்தாற்கூடக் குரைக்கிறதே.... ஏன்?  
இந்தளவும் எனதென்ற உறவின் உணர்வது.  
என் தேசத்துக் கள்ளிச்செடியெனினும்  
எனக்கது கற்பக விருட்சம்.  
என்தேசம் சுடுபாலை வெளியெனினும்  
எனக்கது இந்திரவோகம்.  
காகமெனினும் என்னாரின் காகமெனில்  
எனக்கது பஞ்ச வர்ணக்கிளி.

இந்த உணர்வு எவனுக்குக் கைவருமோ  
 அவன் மனிதனேயல்ல ; இறைவன்.  
 தாயகத்தைக் காதல் செய்பவன்... தேவன்.  
 சொந்த நாட்டில் உலவும் போது தலை குளிவதில்லை.  
 வேறு எந்தநாட்டில் உலவும் போதும்  
 தலை நிமிர்வதில்லை.  
 மன்னின் மதிபிளாந்து மரம் வளர்கிறது.  
 வளர்ந்ததும் நன்றிக்கடனாகக்  
 குடைபிடித்து நிழல் விரிக்கிறது.  
 தாயின் உடல்கீறி ஆறுபாய்கிறது  
 போகுமிட மெல்லாம் நன்றிக்கடனாக  
 தாகம் தனித்துச் செல்கிறது.  
 மன்னிற் பிறந்தது முதல் இறக்கும் வரை  
 மனிதன் கிடக்கின்றான்.  
 நன்றிக் கடனாக என்ன செய்தான்?  
 ஒன்றுமில்லை.  
 தமிழனே!  
 தாயகமேனியைக் கூறு போட்டு வேவி அடைத்தவனே!  
 இன்றுன் தாய் கண்ணீர் வடிக்கிறான்.  
 மாற்றான் உன் தாயின் மடியேறி மதிக்கின்றான்.  
 முடகம்பிச் சிறைக்குள்ளே வதை செய்கின்றான்.  
 மேனிமியிர் பொசங்கக் கொழுத்தியெரிக்கின்றான்.  
 புண்ணாகியுள்ளான் அன்னை,  
 என்ன செய்யும் உத்தேசம்?  
 தம் தாயகத்திற்குக் காயமேற்படுத்தியவனை  
 வியட்நாம் மக்கள் விரட்டியடித்தனர்.  
 பிறந்த மன்னைப் பொசக்கியெரித்தவனை  
 சீன மக்கள் தூரத்தியடித்தனர்.  
 தமிழனே!  
 பிறந்த மன்னோடு பெரிய உறவுள்ளவனே!  
 கண்ணீர் விடுகின்றான் உன் காதற்தாய்.  
 அழகுக்கு இலக்கணமானவன் எம் அன்னை.  
 மட்டுநகர்வாவி அவன் மேனியின் அழகுத்தேமல்.  
 கோணமலை முகடுகள் அவளின் கோலமார்புகள்.  
 வன்னிக்காடுகள் பரந்த சுந்தல் விரிப்பு.  
 மன்னார் வயல்கள் முதுகுப் பரப்பு.  
 யாழ்ப்பாணம் அவளின் நெற்றிப்பொட்டு.  
 பேரூரூபிலோடு இலங்கினாள் எம் பொன்மகள்.  
 கடல் கடந்து வந்தவரெம் தாயைச்

சிறையிருத்தினார்.

சிறையிருத்திய போதும் சிரித்தாளைம் தேவி  
பூணக்கண்ணன்,  
புகைக்கண்ணன்,

செங்கண்ணனென்று வந்து விலங்கிட்டனர்.

வந்தவரால் தங்கி நிற்க முடியவில்லை.

ஆத்தாள் பொறுத்திருந்து வென்றாள்.

இன்றுமெம் தாயைச் சிறையிழிப்பேனென்று  
பக்கத்து வீட்டுக்காரன் படைநடத்தி வருகின்றான்.  
வீரமாதேவியுடன் விளையாட நிலைத்து  
தேரேடுத்து வருகின்றனர் சிறுவர்கள்.

கைவளையல்களைக் கழட்டி வைத்து விட்டு  
பண்டாரவன்னியினின் வாளெடுத்து நிற்கின்றான் பத்தினி.  
பக்கத் துணையாகப் பல்லாயிறும் வீரர்கள்.

இன்னும் கொஞ்சம் ஆட்டலம் வேண்டுமென்று  
களத்திலிருந்து வந்துள்ளது கடைசிச் செய்தி  
உங்கள் ரெவையும் எதிர்பார்த்திருக்கின்றாள்  
தாயாள்.

கவசம் பூண்டெழுக தாயின் வேர்களே.

பளங்காம மன்னை நெற்றியிலிட்டு  
வணங்காமன்னை எழுக.

எடுத்துவைக்கும் காலடி ஒவ்வொன்றுக்குள்ளும்  
எதிரிக்குப் புதைகுழியிலெட்டிப் புதைப்போம்.


வீரம் வற்றாத வீரமண்ணின் துளிக்களே!

பணியோமினப் பகுக்குணர்த்தும் தருணமிது,  
தலைகுவிவாளா தாய்?

இல்லையெனக் கொதிப்புறுக இளைய குருதியே.



சித்திரை, 1998.





ஸ்ராத்தைவாயானது ஜயச்சுறுய்  
இன்று உத்தைத்தலே  
ஜயச்சுறுய்.

“சிக்குறுய் சிக்குறுய் ஜயசிக்குறுய் - வந்து  
சில்லைக்கிறது ஜயசிக்கிறுய்  
பொக்கை வாயானது ஜயசிக்குறுய் - இன்று  
பக்கவாதத்திலே ஜயசிக்குறுய் ”

13.05.1998 இன்று  
ஜயசிக்குறுவுக்குப் பிறந்த நாளால்ல  
இறந்த நாள்.  
ஸழத்தமிழனே! இன்றுனக்கு விடிந்தது காலை மட்டுமல்ல  
வெல்வாயென்ற நம்பிக்கையின் துளிர்ப்பும் தான்.  
இன்றுன் முற்றத்தில் பூக்கள் மட்டும் மலரவில்லை  
புதிய வாழ்வொன்றின் சிரிப்புமென்றால்வாய்.  
அடிவற்றி விடுமென்ற கிணறான்றின் ஆழத்தில்  
பீறிட்டெடுந்து புதிய ஊற்று.  
லாச்சடங்கிப் போகாதென்ற முணைப்பிது.  
நம்பிக்கை நாற்றங்கால் போட்ட நாளின்று.  
இனி அழுதது போதுமென்று எழுவாய்.  
நிலவை பிடித்து நெஞ்சிற்குட நிமிர்வாய்  
முக்கைலையெடுத்து முகம் துடைத்துக் கொள்க.  
காற்றைப்பிடித்து கயிறாகத் திரிந்து  
ஏற்றக் கொடியாக்கி இறை.  
படுத்திருக்கும் பழைய பாயைச் சுருட்டி ஏறிந்து விட்டு

நட்சத்திரங்களை எடுத்துக்கி மெத்தையிடுக.  
 இன்றுள்குச் சந்தோச நாளொன்றின் ஜனனம்.  
 வன்னிமரங்களுக்கு வளைகாட்டி.  
 அகதிக்குடிசைகளுக்கு ஆரோகண உற்சவம்.  
 குழாய்க்கிளைறுகளுக்கு கும்பாபிஷேகத் தினம்.  
 உன்பிள்ளைகள் உனக்குப் பெருமை சேர்த்தனர்.  
 நரகாகர சங்காரத்துக்குத் தேதிகுறித்த நாளிலின்று.  
 கண்டிலீதியிலேறிக் களிப்புற்று,  
 வென்றிலர் பகைவர்களென்று  
 பறவைகளுக்குப் பாடல் கற்றுக்கொடு.  
 எத்தனை காலமாய் இழிவற்றிருந்தாய்.  
 குற்றேவல் செய்வதே குலப்பெருமையென,  
 கற்பனைக்குச் சேலைகட்டி  
 கண்ணாடி முன்றின்று களிந்தாய்.  
 ஏற்சிற் படிகம் சுமந்து இன்புற்றாய்.  
 ஆள்பவளெனவளெனினும் அவனுக்கடங்கி  
 காலடியில் கைகூப்பித் தொழுதாய்.  
 தலைநிமிர வழியற்றுத் தாழ்ந்திருந்த உனக்கு  
 பெருமை வந்தடைந்தது.  
 நாயென்றுன்னைப் பேசிய நாயுகள்  
 புலியென்றுன்னைப் போற்றியதே! யாரால்?  
 புறமொதுக்கித் தாழ்வாரத்தில் போட்டிருந்த உன்னை  
 நீயும் மனிதனென நிமிர வைத்தவர் எவர்?  
 பிரபாகரன்,  
 புலிகள்,  
 உன் பிள்ளைகள் இவர்கள் தான்.  
 ஓப்பளையில் மயங்கி உறங்கிக் கிடந்தவனே!  
 இன்றுள்கு எழுச்சி நாள்.  
 இன்று வரையான வரலாற்றில்  
 இன்றுதான் உனக்கு இனிய நாள்.  
 உன்னாலும் முடியுமென நீயே உணர்ந்த நாள்.  
 வேறுந்து உன்னை வெளியே கலைத்து விட்டு  
 ஊருக்குள் புகுந்தனர் அசுரர்.  
 உரச்சாக்கு மட்டும் உனக்கு உறவாச்ச.  
 மரத்தடி மனிதூராய் தமிழர் மாறினர்.  
 எதிர்காலம் குனியமாக்க.  
 இருளிற் கிடந்தன உறவுகள்.  
 ஒடிய இடத்திலிருந்தும் உன்னைக் கலைப்பேளை

சந்நதம் கொண்டது சந்திரிகா அரசு.  
 எதிர்கொண்ட எதையும் அள்ளி விழுங்கியபடி  
 கண்டிலீதியேறி வந்தது:  
 புலிக்கதை முடிந்ததென்று சாக்குருவிகள் பாடின.  
 வன்னிக்குள் அழிந்தது வரிப்புலிச் சேளையென்று  
 களிப்புற்றனர் கால் கழுவிகள்.  
 கிடைத்தளவில் மகிழ்வற்று  
 அடிவருடிகள் அரசேறக் காத்திருந்தனர்.  
 பல்லுப்பிடுங்கிய பாம்புகள் கூடப் படமெடுத்தாடின.  
 புலிகள் தோற்றுப் போவார்களைன்ற பெருந்பிக்கையில்,  
 தேர்தல் நடிகர்கள் அரிதாரம் பூசிக்கொண்டு  
 குடாநாட்டில் குடியேறினார்.  
 ஜயசிக்குறுய் ஜெயிக்கு மென்பதில்  
 நம்பிக்கை வைத்துத்தான் இந்தளவும் நடந்தன.  
 பொன்விழா கண்டிக்குப் போன்கதையும் இதுதான்.  
 13.05.1997 அன்று  
 விகாராதிபதி எடுத்துக்கொடுத்த விசேஷநாளில்,  
 தரணியாளவால்ல பரணிந்தச்சத்திரத்தில்,  
 மேஷராசியில்.  
 உதயகால உத்தம நேரத்தில்,  
 மந்திரித்துக் கட்டிய மஞ்சள் நூலுடன்  
 “வெற்றிநிச்சயம்” வீதியில் இறங்கியது.  
 புத்துநாட்களில்,  
 ஆகப் பத்தே நாட்களில்  
 கண்டிலீதி என் காலில் விழுமென  
 கைத்தடி காலக் கெடு விதித்தது.  
 சமாதானத்துக்கான சண்டையென்றது  
 பொதி சுமக்கும் பெரிய கண்ணாடி.  
 நள்ளிரவு விருந்து முடித்து நாடு திரும்பிய  
 “அவ்வை சண்முகிக்கு” ஆனந்த பரவசம்.  
 குடாநாட்டு மக்களுக்கான “சிலுவை சுமப்பு” என  
 சக்கரவர்த்தினியின் தங்கவாய் திறந்து  
 வெற்றி நிச்சயத்திற்கு விளக்கம் சொன்னது.  
 தடல் புலாகத் தம்பட்டம் அடித்த படி  
 சிக்குறுய் சீறிப்பாய்ந்தது.  
 புலிகளினித் தப்பமுடியாதென்றே பேசப்பட்டது.  
 “போஸ்ற்மாட்டம்” செய்யும் “ஆய்வாளர்கள்” கூட  
 புலிக்கதையை முடித்துப் புதியகதை தொடக்கினர்.

ஓமந்தை வரை ஏவற் போய்கள் எக்காளமிட்டன.  
புலியழித்து நகருகிறோம் என்ற பெருமதும்.  
கண்டிவீதியின் வரைபடத்தைக் கையில் வைத்துக் கொண்டு,  
உயிர்நிலை எட்டும் தூரத்திற்கு வரும்வரை  
காத்திருந்தான் தலைவன்.

கட்டளைக்குக் காத்திருந்தனர் புலிகள்.  
பாதிந்தூரம் கடந்ததும்,  
“வெற்றியினி உங்கள் பக்கம் விளையாடுங்கள்” என்று  
கட்டளை பிறந்தது.

பதுங்கியிருந்த வேங்கைகள் பாயத் தொடங்கினார்.  
முகத்திலொன்று,

முதுகிலொன்று,  
கையிலொன்று,

காலிலொன்றேன விழுந்தது புலியினடி.  
சிக்குறுப் சிதறிச் சிலும்பியது.

முன்னே போனால் முகத்துக்கு அடி.  
பின்னே போனால் பிரிக்கு அடி.

மூஞ்குறை விழுங்கிய சாறைப்பாம்பாய்  
முக்கிக்கொண்டு கிடக்கிறது ஜயசிங்கிருய.  
பிரபாகரன்,

அடியும் முடியும் அறியமுடியாத அதிசயம்.  
புலிகள்.

வேறையும், விழுதையும் இன்கான முடியாத விந்டசம்.  
எவ்வெனவன் எந்த மொழியிற் கேள்விகேட்டானோ  
அவனவனுக்கு அந்தமொழியிற் பகில சொல்பவாதனே  
புலிகள்.

“பார்டா நமிழின் பாதைமிதை - யாழிப்  
யாணம் போவேன்ற ஜயசிங்குறுப்  
யன்ஸிரண்டானது யாதங்கள் ஒழினை  
பல்லினிக் கின்றது ஜயசிங்குறுப்”



வைகாசி, 1998.





நீத செத்துச் செத்திறது.  
பொத சுமத்தும் தழுவை  
பேசாறு செத்திறது.

ஓப்புக்குப் போர்த்திய பட்டுச்சட்டையின் உள்ளே  
ஒட்டி உலர்ந்துளது உடலொன்று.  
பட்டினி கிடக்கும் பாழும் குடலை மறைத்து,  
பசிந்த வயிறுக்குப் பண்ணீர் தெளிந்து.  
உலகுக் கொரு “ஓரங்கநாடகத்தை” ஓப்பேற்றியுள்ளனர்.  
வேருக்கு விஷநீர் பாப்ச்சி விட்டு  
விழுதுக்கு வெளிச்சம் போட்டுள்ளனர்.  
“கிருஷாந்தி கொலை வழக்கில் எதிரிகளுக்கு மரணதண்டனை”  
செம்மணிக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாம்.  
எரிவாய்க்குப் புனுகு தடவி.  
கொளுத்திய குற்றம் குறைக்கப்பட்டுள்ளது.  
எய்தவனிருக்க அம்புக்குத் தண்டனை.  
எரித்தவனிருக்க நெருப்புக்குத் தண்டனை.  
கிருஷாந்தி மீதான முலைதிருகலும், நகக்கீறல்களும்  
வக்கிரகாமத்தின் வடிகாலல்ல....  
ஒரு இனத்தின் மீதான அடக்குமுறை அடையாளங்கள்.  
செம்மணியில் புதைத்தது உயிர்ந்த உடலங்களை மட்டுமல்ல....  
எம்மினத்தின் “வாழ்தல் உரிமையின்” குறியீடுகளையும் தான்.  
நான் ஆள்பவள்..... நீ ஆளப்படுபவன்.....என்ற  
அதிகாரத்தின் அளவிடுதலிடு.  
“செம்மணியில்” நானூறு உடல்களுக்கு மேல்

புதைக்கப்பட்டிருக்கும்”

சொன்னவன், பார்த்தவன் மட்டுமல்ல.....

செய்தவனும் கூட.

சொல்லிய இடமும் கள்ளுக் கடையின் தாழ்வாரத்திலெல்ல.

தீர்ப்பெழுதும் “தர்மதேவதை”யின் திருக்கோவிலில்.

நாலுபேருக்கு நீதி வழங்கிய “நல்லவர்களே”

நானுறு பேருக்கு நீதி எங்கே?

வாழ்வை முடித்தேகிய சோதிக்காக வாதாடியவர்களே!

வாழ்ந்து கொண்டிருக்கும் கிருஷாந்திகளுக்காக

தீர்ப்பெழுதும் “தேவதை” சிம்மாசனமேறுவது எப்போது?

மனிதாரிமை வாய்க்கருக்கும் பொரியிசிபோட்டு

அந்யாய நாடகத்தை அரங்கேற்றி விட்டனர்.

செம்மனி வயல் வெளியே!

எலும்புக் கூடுகளைச் சமந்து உறங்கிக்கிடப்பாயாக.

செம்மனியில் உரமாள் “சீவன் முத்தர்கள்”

யார் யாரென்பது யாருக்குத் தெரியும்?

அவசரக்காலச் சட்டத்தை ஆதரித்து வாக்களிக்கும்

“பெரியவர்”களுக்குத் தெரியும்.

வன்னி நிவாரணத்துக்குக் கூட வரி கேட்டு நின்ற

“சின்னத்தலைவர்” களுக்குத் தெரியும்.

மாநகரசபையை ஆளாவந்துள்ள “மன்னவனுக்குத்” தெரியும்.

எல் லோரும் சேர்ந்தே எங்களை ஏமாற்றுகின்றனர்.

காணாமற் போனவரைக் கருவிற்கமந் தோரே!

இனி நல்லுரையில் வீதியில் உண்ணாவிரதம் இருக்காதீர்.

கச்சேரிக்கு முன்பாகக் கண்டன ஊர்வலம் நடத்தாதீர்.

ஐசீ.ஆர்.சீக்கு மகஜின் அனுப்பாதீர்.

கண்டுபிடித்துத் தருவதாகக் கூறும் “கட்சிக்காரர்” களைப்பிடித்து தண்டிக்க எழுவீர்.

களுத்துறையில் “தர்மம்” கழுத்துவரை சென்றுவிட்டு

பிழைத்துப் போவன்று போட்டு விட்டுப் போனதாம்.

அனுங்கிக் கொண்டு கிடக்கிறதாம் “அதர்மம்.”

எழுவீர் எம்மக்களே!

காலச்சுதைக் கழுவேற்ற வேண்டும்.

நீதி செத்துக் கிடக்கிறது.

“பொதி சுமக்கும் கழுதை” பேசாமற்கிடக்கிறது.

இளிக்கவாயர் தமிழ்வெள்ள இளக்காரர் எரித்துபட

வெளிக்கங்களே! வீதியில் இறங்குங்கள்.

முகத்தை முத்தமிழுங்காற்றை மூச்சுக்குழலிட்டு

சின்னச்சினனக் கூடுகளைக் கட்டி

சீவிந்திருந்தன குருவிகள்.  
 மலைகளற்ற ஊரெனிலும் உயர எழுந்து  
 சிட்டுக்குருவிகள் சிறகடித்தன.  
 பருந்துகளுக்குச் சகிக்கமுடியவில்லை.  
 பச்சைவயல்களிற் பாதும்பதித்து  
 ஓடும் வாய்க்காலில் உடல் நனைத்தன மணிப்புறாக்கள்.  
 கழுகுகளுக்கு மனம் பொறுக்கவில்லை.  
 சந்திரனிலிறங்கும் கணவுகளோ,  
 இந்திர வாழ்வுக்கான எதிர்பார்ப்புக்களோ  
 எதுவுமின்றி இன்புற்றன பொன்வண்டுகள்.  
 சுமையற்ற வாழ்வே சுகமெனக் கருதியதால்  
 அமைதியற்றிருந்தது குருவிகளின் அன்றாடம்.  
 அதையும் இல்லாததாக்கினாள்  
 நிலவின் மறுநாமம் கொண்ட “நெட்ரோ”:  
 “பெண்ணான மாய்ப்பிசாக்” என்று  
 சித்தர்கள் வார்த்தைச் சாட்டையால் விளாசியது  
 எல்லாப் பெண்களையுமென்று எண்ணாவேண்டாம்.  
 கொத்தியெரிக்க வருமாரு “குடி கேடி” என்று,  
 முக்காலமுனர்ந்த முனிவர்கள்  
 வருங்காலமுனர்த்திய வரிகளினை.  
 அப்பன் ஜம்பத்தாறிலும்  
 ஆத்தாள் எழுபத் தேழிலும்  
 மகளானவள் இன்றுமாக  
 தமிழின் குருதியில் ஜலக்கிளை.  
 கோழி பிடிக்கத் தெரியாத பூணைகள் சில  
 கோமணம் கட்டினவாம்.  
 அது போல  
 எங்களுக்குள்ளும் சில கோமாளிகள்.  
 பாதம் கழுவும் பல்லக்குக் காவிகள்.  
 சாயம் போன சேலைக்கு நீலம் போடுகின்றனர்.  
 ரோஷநரம்பையே அறுத் தெறிந்து ஆடுபவர்களுக்கு  
 வீரஉணர்வு பற்றிய விளக்கம் வேண்டியதில்லை.  
 எம்தேசமே! எழுக.  
 காட்டிக் கொடுப்பவரின் கழுத்தை நெரித்திடுக.  
 இருளே ஆண்தமென இருக்குதொரு கூட்டம்.  
 விடிகாலை இவர்களுக்கு வேம்பு.  
 இட்டபணிக்கு ஏவல் செய்வதே இன்பம்.  
 “தேசியர்ஹோட்டத்திற்குத் திரும்பியவர்” என்று

வியாசனில் உலைக்களம்

கூசாமற் கூறும் குறைப்பிரசவங்கள்.  
 நிமிர்ந்த வாழ்வை நிறுத்து விற்றுவிட்டு  
 அயர்ந்து கிடக்கின்ற அற்பங்கள்.  
 பேய்கள் வந்து தன் ஊரைக் கலக்கும் போது  
 தாயாளையும் விற்றுச் சாப்பிடும் தலையாட்டிகளை  
 ஏது செய்யப் போகிறாய்?  
 திசைசியெட்டுமதிர் தலைவிரித்தாடு தாயே.  
 வசையழிந்து போகட்டும்.  
 இனிக் கிருஷாந்திக்காக எவரும் அழுவேண்டாம்.  
 அவளை ஒருமுறை புதைத்தது போதும்  
 தோன்றியெடுத்து மீண்டும், மீண்டும் புதைக்க வேண்டாம்.  
 “என்னைப் புதைத்தவரைப் புதையுங்கள்  
 உங்களைப் புதைக்காதிருக்கப் புறப்படுங்கள்”  
 இது கிருஷாந்தியின் அசரீரி.  
 சோதரி பாரச்சிலுவை சமந்து போய்விட்டாள்  
 இனியேனும் எழுவீர்.  
 செம்மணியிலுள்ள நானுறு உடலங்கள் மீதும்  
 உறுதியென்றெடுத்து உயர்வோம்.  
 வீரியமுள்ளவின் கைக்கெட்டும் தூரத்திற்தான்  
 குரியனுள்ளது.  
 “எடுத்தகாரியம் யாவிலும் வெற்றி”  
 காலையில் ஜெபீஸால்வதின் அர்த்தம் புரிகிறதா?  
 நீ அதிர் நடந்தாற் போதும்  
 பூகம்பம் வாய்ப்புதைத்துக் கொள்ளும்,  
 இன்னும் உறக்கமா?  
 உன்னிலிரி திறக்குமா?



ஆணி , ஆடி 1998.



## குர்யாதீதம் தலை வளையாதீதம் முதலு சோதம் பாடாதீதம் ஏதா.

பொன்தாதுப் பொடிதாவி  
வந் தெழுவான் வான்ரசன்.  
பாட்டுக்கு எதிர்பாட்டுப்பாடிச் சிலம்பும் சேவல்கள்.  
காலைப்பளியில் நீராடிக்களிக்கும் மரங்கள்.  
முழுகிய தலையுணர்த்த மயிர்நீவும் பயிர்கள்.  
தலை கவிழ்ந்து நாணி மலர்வூறும் பூக்கள்.  
உடல் முநித்து வயலேகும் உழவு மாடுகள்.  
எம் நிலமுற்றம் ருதுவூறும்.  
வேர்கொண்ட யாவும் விளங்கும்.  
வைகறை வரும் ஒவ்வொரு நாளிலும்  
இப்படித்தான்  
உய்வுற்றுயரும் எம் ஊன்.  
இன்று?  
கோயில் மணி அடிக்காது.  
கோழியொன்றும் கூவாது.  
வாசல் மரம் பூக்காது.  
வயல் சிரித்துப் பேசாது.  
மாட்டழும்பிப் போகாது.  
மடிநிரம்பிக் கனக்காது.  
கோடையென்ன? மாரியென்ன?

வியாசங்கள் உணவுக்களம்

குயிலெலதுவும் பாடாது.

நேற்றுப்போல் இன்றோ இன்றுபோல் நாளையோ இன்றி.  
தினம் தினம் புதிதெனவாகிக்

“காலநந்தி” பெருக்கெடுத்துப் பாய்கிறது.

அணையிட்டுத் தேக்க முடியாத வேகப்பாய்ச்சல்.

தாக்குப் பிடிக்க முடியாதன சரிந்து விழு

பழையன கரைந்தும்,

புதியன நிமிர்ந்தும்,

நுங்கும் நுரையுமாகக் காலக்கங்கை பாய்கிறது.

நீச்சலடித்து நிமிர்கிறது உலகம்.

ஸமுத்தமிழன் மட்டும்

கரையில் நின்று கால் நனைக்கக் கூட முடியாது

தூரத்திருந்து துடிக்கிறான்.

உலகத்தில் ஏத்தனை மாற்றங்கள்.

நொடிக்கொரு நூற்றனமாய்ப் பூக்கிறது பூமி.

இருண்ட கண்டத்துக்கே விடிந்து விட்டது.

நேற்றுவரை ஆடையற்று அம்மணமாய்த் திரிந்த

ஆதிவாசிகளுக்குள்ளேயும் “வேதியல்” புரந்து விட்டது.  
பாலைவன ஓட்டகக் கூட்டம் கூடச்

சோலைகளுக்கும் ஆலைகளுக்கும் சொந்தக்காரராணார்.

செவிவந்தடையும் செய்திகள் திகைக்க வைக்கின்றன.

விஞ்ஞானப் புதுமைகள் வியக்கவைக்கின்றன.

நாங்கள் மட்டும்

நரகிற்கிடந்துலவும் நரர்களானோம்.

“ஜென்ம சல்லாபங்கள்” எதுவுமற்று

இடிவிழுந்த பணைபோலும் அடிசரிந்துள்ளோம்.

குரவ்வளைகள் நெரிக்கப்பட்டு,

திசையெட்டும் அடைக்கப்பட்டு.

விடுதலை அவாவிய குற்றத்துக்காக

திறந்த வெளியிற் சிறையிருக்கிறோம்.

முள்முடியும், பாரச்சிலுவையும் சமக்கிறோம்.

வாசமிழுந்து வாடிய மலர்களாய்

“தேஜஸ்” இழுந்து தெருவிற் கிடக்கிறோம்.

எவர்தானென்மைக் கணக்கிலெலுத்தார்?

வையப்பறப்பெங்கும் வேர்கொண்ட இனத்தின்

உறவுகளின்கே உலர்ந்து சருகாயின.

“நாமுளோம் அஞ்சற்க” என ஒரு அசரீரி

கேட்குமென நம்பிக் காத்திருக்கிறோம்.

பன்றிக்குப் பால்கொடுத்த பரமசிவனுக்கும்,  
 “பாரம் சுமப்போரே வாருமென்ற” பரமபிதாவுக்கும்  
 எங்களுடன் மட்டும் என்ன கோபம்?  
 “மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்லென்று  
 ஆளைகட்டிப் போரடித்த” பரம்பரை  
 தனிபொறுக்கித் திரிகிறது.  
 திருவோடும் கையுமாகத் தெருவில் நிற்கிறது.  
 பகைவனிடம் கையேந்திப் பிடியரிசி வாங்கியே  
 உலைழுட்டும் விதியைக்கு.  
 உரைப்பையுடன் ஊர்வலம் சென்று  
 இரப்பை நிரப்பும் இழுநிலை வந்தாச்ச.  
 வெற்றிவிழா அணிவகுப்பில் நிமிஸ்தும்,  
 நிவாரண ஊர்வலத்தில் குனிந்தும்,  
 எமக்கு இரண்டக வாழ்வு.  
 காலநாடிக்கென்ன? அது வேகமெடுத்துப் பாய்கிறது.  
 ஈழத்தமிழரை எவர்தான் கணக்கிலெடுத்தார்?  
 விடுதலைக்கான வழியில் எத்தனை முட்கள்?  
 சலிப்புற்றுச் சரியாதே தமிழனே!  
 உலகமொருநாள் உன்பக்கம் திரும்பும்.  
 உறவுக்கிளைகளில் ஊஞ்சல்கட்டி  
 உன்னை வைத்து ஆட்டும்.  
 எம் முகில்கள் எங்கெங்கோ உலவிடினும்  
 மழைபொலிவதுன் தலையிலென நம்பு.  
 ஜெனீவாவில் திரண்ட ஜென் உறவுகளே!  
 ‘உன்னோம் நாம்’ என்ற உரத்த குரல்கள்  
 வன்னிவரை வந்து வாழ்த்தின.  
 போராடும் எமக்குப் போதுமிது.  
 இனியும் குனியாதெம் தலைகள்.  
 வளையாதெம் முதுகு.  
 யார்காலிலும் பணியாதெம் வீரம்.  
 சோகம் பாடாதெம் தெருங்கள்.  
 வேறுந்து முளைகருகாதெம் விடுதலைப்போர்.  
 “இலக்கு” எட்டும் வரை எம் கால்கள் நடக்கும்.  
 விழுந்தாலும் எழுந்து விரரவோம்.  
 மீண்டுமொரு நரவேட்டைக்காகக்  
 கத்திகள் தீட்டப்படுகின்றன.  
 குதிரைகள் நிரையிட்டு சரிபாக்கப் படுகின்றன.  
 வில்லுக்கு நானேற்றப்பட்டு

வியாசனிர் உஸ்க்காம்

அம்புமுளைகள் கூராக்கப்படுகின்றன.  
 கோரவாய் ஏவற்பிசாக்கள் உருவேற்றப்பட்டு  
 “சோமபானம்” பரிமாறப்படுகின்றது.  
 குடல்கிழிக்கவும் குருதி குடிக்கவுமென  
 தடல்புடல் பயிற்சி நடக்கிறது.  
 அடிக்கடி தேரில்வந்திறங்கும் “சேனாதிபதிகள்”  
 “உற்சாக மந்திரத்தை உச்சாடனம்” செய்கின்றனர்.  
 புஷ்பக விமானங்களுக்கு பீரங்கி பொருத்தப்பட்டு  
 தயார் நிலையில் தரித்துள்ளன.  
 வெளியே தெரியாது திரையிடப்பட்ட கூடாரத்துள்ளே  
 இரவும் பகலும் நடக்கிறது பெரிய முயற்சி  
 மாரிமழக்குள்ளே நடக்கவுள்ள காரியமென்ன?  
 உன்னியொரு எக்கெக்கி  
 “மாங்குளம் பிடிப்பது”.  
 “கண்டவீதிக்கு என்னவிலையும் கொடுப்பேன்”  
 இது ரத்வத்த.  
 “கண்டவீதிக்கு என்னனயே கொடுப்பேன்”  
 இது புலிவீரம்.  
 சத்தியமே ஜேயாம்.

□□

ஆவணி , புரட்டாதி 1998.





## கண்டி வீதியைச் கட்டுத்தழுவு. கோவர்தன் கஸை சந்தியல் கூத்தாடு.

வெற்றித் திருநகரான கிளிநொச்சி  
வீரத்திலுங்கிய பூமியடா - புலி  
அற்புதங் காட்டிடப் போரிடை வீழ்ந்தது  
ஆயிர மாயிரம் ஆமியடா.  
களிங்கத்துப் பரணியை  
எழுதிய புலவனைக்  
கைதடிக் கூப்பிடுங்கள் - வந்து  
கிளிநொச்சிப் பரணியை  
எழுதியிடச் சொல்லியே  
குரல் வைத்துக் கூப்பிடுங்கள்.  
கிளிநொச்சி.  
உழுவோர் ஏரோலியும்,  
கடைவோர் மத்தொலியும்,  
சேர்ந்தொலிக்கும் வயலூர்.  
தமிழ்மூத்தின் தானியக் களஞ்சியம்.  
நகராகத் துடித்த பெருஞ்சூர்.  
முகத்துக்கு அளவான ஒப்பளையுடன்  
மிளிர்ந்தது அதனழகு.  
பட்டறையிலுக்கிய பழையநெல் முடிய முன்னரே  
அடுத்த போகத்தரிசி அடுப்பாட்க்கு வந்து விடும்.  
கறவைப் பசுக்கள் சொரியும் பாலில்  
வயிறு மட்டுமல்ல

வியாசனிஸ் உஸக்களம்

முற்றத்துப் பூமரத்தின் வேர்களும் நனையும்.  
இந்த வாழ்விழுந்து,  
அந்துப்பூச்சி அறுத்தனவு அரிசி வாங்கவே  
நிவாரண வரிசையில் நிற்கும் விதியென்றாச்ச நேற்று.  
“சத்ஜய” எனப் பேரிட்டு வந்து  
சன்டாளர் பிடித்தாரிந்தச் “சந்தனக்காட்டை”.  
பின்னர்

வல்லுறவுக்குள்ளான வாலைக் குமரியென  
சிதைவுண்டு போன்றிந்தத் திருநகர்.  
திசையெட்டுமோடிச் சிலும்பினர் மக்கள்.  
தரிசாகிப் போயின வயல்கள்.  
மன்னின் மூலை யாவும் எரியின்டு போக.  
சின்னக் கூடுகள் கட்டிச் சீவித்திருந்த குருவிகள்  
முட்பற்றைக் கிளைகளிலிருந்து மூச்சவிட்டன.

26.09.1998 சனிக்கிழமை  
நல்லூரிலூருகிய நாயகனின் நினைவு நாளன்று,  
சாமம் கடந்து மறுநாளைச் சந்தித்த நேரம்  
விடிய விடிய அருகிற் கேட்டது வெடியதிர்வு  
வன்னியின் கண்கள் பின்னர் மூடவேயில்லை.  
கிளிநொச்சிக்குள் பின்னைகள் புகுந்தாரென்பதை

பிரங்கிவாயின் மெளானத்திலிருந்து புரிந்து கொண்டனர்.  
ஆழத்தமிழனுக்கு மட்டுமல்ல,

உலகெங்கும் வாழும் தமிழனுக்கும்  
முதுகில் இறக்கை முளைத்தது.

காற்றிலெழுந்து பறந்து  
முகில்களை உரசி மிதந்தான்.

நிலவை விருந்துக்கழைத்தான்.

நட்சத்திரங்களைத் தொட்டு முத்தமிட்டான்.  
மறுநாள் வந்த சூரியனையும் வழிமறிந்து  
கூகம் கேட்டான்.

ஆனந்தக் களிப்பு அடங்காதவனாய்,  
“சந்திரன் பூங்காவில்” வந்திறங்கி  
“கண்டிவீதியியைக்” கட்டித் தழுவினான்.  
“கோவிந்தன் கடைச்சந்தி”யில் நின்று  
கூத்தாடினான்.

“இரணைமடுக்குளத்தின்” அணைக்கட்டேறி  
அருகிலுள்ள காட்திரிக் கத்தினான்.  
நெஞ்சுக்குள் ஆயிரம் நீரோற்பலம் பூக்க

குஞ்சப் புறவாகிக் குதுகலித்தான்.

விடிந்தது.

அன்று ஒரு நாளின் பொழுது மட்டும் விடியவில்லை.

ஸழத்தமிழனின் எதிர்காலமும் சேர்ந்தே விடிந்தது.

எந்தப் படையையும்,

அது எவனுடையதாக இருந்தாலும்,

தடுத்து நிறுத்தலாமென்பது மட்டுமல்ல,

அடித்து விரட்டலாமென்பது மட்டுமல்ல,

துடைத்து அழிக்கலாமென்பதற்கும்

விழிக்கு முன்னே சாட்சியாக விரிந்தது கிளிநோச்சி

புகைகள் பூஞ்சனாம் பிடித்துக் கிடக்கிறாரென்ற

வந்தேறு படைகளுக்கு வாய்டைத்துப் போனது.

உருத்திரபுரம் ருத்திரபுரமாக

திருவெய்யாறு மேனினாகமெய்திப் பெருகிப் பாய்ந்தது.

காளித்தாய் ஊழிக்குத்தாடனார்.

வேங்கைகளிடம் வீழ்ச்சி கண்டது வெறுமொரு முகாமல்ல.

பலமேறிய படைத்தளம்.

காற்றும் புகழுதியாதென்ற கனவிற்கிடந்து

பீற்றிய பகைவனின் பெருந்தளம்.

ரத்வத்தவின் கச்சையே அவிழிந்து விழு.

கைகளாற் பொத்தியபடி

இடிந்துபோன இரண்டு கடைகளைப் பிடித்து

மாங்குளத்தில் கொடியேற்றினார் “மானஸ்த்தன்”

பிரபாகரனைப் பிடிப்பேனன்ற பெருமானே வருக.

சீஸமக்குச் சென்ற சீமாட்டியே வருக.

மையங்கொண்ட புயவின் முடிச்சவிழிந்து

வீசம் வழியுரைத்த வித்தகன் யார்?

ஈயடிக்கக்கூட எழும்பாதிருந்த இனத்துக்கு

பேயடிக்கும் பலத்தைப் பெற்றுக் கொடுத்தவன் யார்?

கிளிநோச்சி பிடித்த புயவனி நகர்வுக்கு

வழிகாட்டி நடத்திய வல்லவன் யார்?

நீவிர் பிடிப்போமென்றுரைத்த பிரபாகரன் தான்.

காலின் கொலுசிலும்,

கையின் வளையவிலும்,

மெய் மறந்து கிடந்த மின்னல்களின்

நாடித்துடிப்பில் நாட்டுப்பற்றாட்டியவன்.

கோடி விழி திறந்து ஆடினாள் கொற்றவைத் தேவி.

பேயுண்டமாதிரிப் போனதவர் பாசறை.

கலிங்கப் போரை ஜெயம்கொண்டான் பாடியதே

வியாசனின் உஸ்தகளம்

கிளிநோச்சிக்கும் பொருந்துமென்றானது.  
 எவரிடமாவது கேட்டு  
 கலிங்கத்துப் பரணியை மொழிபெயர்த்துப் படியுங்கள்.  
 மிதித்த இடமெல்லாம் புல்லா நசிந்தது?  
 இவ்வை! பின்மே நசிந்தது.  
 காலிடை கையும்,  
 கையிடை தலையும்,  
 தாய்நிலமெல்லாம் காய்கிற பின்மூம்  
 நீரறியாமலே நெருப்பிடை வெந்தது.  
 ஆயிரம் யானைகள் களத்திடை வீழ்த்தியோன்  
 பரணியைன்றுக்குப் பாட்டுடைத்தலைவனாம்.  
 விதிமுறைப்படியிது சரியெனக் கொண்டால்  
 கிளிநோச்சிப் பரணிக்குப்  
 பிரபாகரனே பாட்டுடைத்தலைவன்.  
 போரினிற் கலந்த புலிமற வீரர்  
 பரணிக்குரிய பாட்டுடைப் பொருளார்.  
 இன்றோ, இனி என்றோ  
 எவனோ ஒருவன் இதை எழுதுவான்.  
 இந்த மாரியுடன் முறியும் வந்தவனின் நாளி  
 அடுத்த கோடையுடனேயும் சிக்குறுவின் படை  
 ஊர்பிடிக்க வைத்தாய் காலக்கெடு - இப்போ  
 உள்ளதுவும் போன்றா ஊனையிடு  
 நீர் நிழைந்தாருகுது இரண்ணையடு - இங்கே  
 நீ விழங்கம் வந்து உயிரை விடு  
 எட்டி நின்று வாழுகின்றாய் பொய்யிலே - கிளி  
 நூச்சியிப்போ எங்களது ஸயிலே  
 கட்டித்தவதத் பங்கவேங்கள் கையிலே - நாங்கள்  
 காணப்போரோம் நாவழிகும் கையிலே.



ஜூப்பசி , கார்த்திகை 1998.





மலைத்தொதுந்தய  
தண்ணையர்வர்து  
எனத்து என்றானாம்  
இராப்பச்சைத்தாரன்.

“மாறாத புனஸ்பாடும் திருக்குளமும்  
வயல்வெளியும் வருந்திச் செய்தே  
வீராக என்மரபோற் கீபாழற்  
கோணமலை விமலர்க் கீந்தேன்.  
பேறான பெரியோரே இதற்கழிவு  
நினைத்தவர்கள் பெட்டு நிங்கி  
நீராகப் போவரிது நிச்சயம் நிச்  
சயங் கோண நிமலர் ஆணை.”

- யாழ்ப்பான வைபவமாலை-

“பொன்னாகர் நிகருங் கதிரையம் பதியிற்  
போயரன் மகவினை வணங்கி  
பின்னருக் கிரம சிங்கசேனன் றன்  
பெண்ணென விருந்தன எதன்பின்  
மன்னவ னடங்காப் பற்றினிலேகி  
மாநாகர் வாவெட்டி மலையிற்  
தன்னிக ரற்ற மன்டப மியற்றித்  
தனியர் சியற்றின னிருந்தான்.”

- வையாபாடல்-

“சிங்களவருக்கு மட்டுமே ழநிலங்கா  
வந் தேறு குடிகளுக்கென்ன வழங்கவுண்டு”?  
இது! கன்னாபின்னாவெனக் கத்தி  
சன்னதமாடும் “சாது” கூறியதல்ல.  
தென்னாபிரிக்காவின் தலைநகர் நின்று

வியாசனின் உஸ்ககம்
-------------------

அதிகார அணங்கு என அங்கீரிக்கப்பட்ட  
திமிலிலுருவான சந்திரிகாவின் திருவாய் மலர்வு.  
பேசிய வார்த்தைகளுக்குப் பூடகப் போர்வையிட்டு  
வீசிய அம்பு.

அம்பின் நுனியிலும் பூசியிருந்து நஞ்சு  
ஓப்பனை நீவிய வார்த்தைகளை  
இனி உருமறப்புச் செய்து  
குற்றத்தைக் குறைத்துக் கொள்ள முயல்வாம்.  
எனினும் எமக்கு

எய்த அம்பு தைத்த காயம் பெரிது.  
காயத்திலிருந்து பெய்த குருதி அதிகம்.  
வெய்ய வார்த்தைகள் தந்த வேதனை வலிது.  
சுருக்கெனத் தைத்த சுடு வார்த்தைகளால்  
திடுக்குற்றுப் போனோம்.

“சமாதான தேவதை” யின் “சரித்திரப் பிரகடன”த்தின் பின்னும்  
அலரி மாளிகையின் அடுப்பிவரை சென்று  
சட்டிகழுவிக் கொடுக்கின்றனர் சில “தமிழுகள்”  
தாயின் சேலையிலுயிய “சண்டிராணி” யின்  
மாயமெழுபி இவர்களுக்கு “மந்திர உச்சாடனம்”:  
நரம்பறுத்த நாம்பன்களே உழவுக்கு நல்லதென  
கமக்காரி கண்டுபிடித்துள்ளார்.

வைக்கோலோடு வயல்முழுவதும் உழுதாக்க.  
மூச்சிரைக்க உழுகின்ற சில “மூதேசி மாடுகள்”  
உழுது தொலைக்கட்டும்.

மான வேறுத்த மனித மரங்களெல்லாம்  
ஈன இறைதின்று இலையாட்டுகின்றன.

ஆடித் தொலைக்கட்டும்.  
தமிழனாய்ப் பிறந்துதே பாவமெனச்  
சரித்திரம் தொடர்ந்தும் எழுதுகின்றது.  
நக்கிப் பிழைக்கும் நரகல்கள்  
எக்கேடாயினாம் கெட்டுத் தொலைக்கட்டும்.

சிங்கள தேசத்தின் சீமந்த புத்திரியே!  
வந்தேறு குடிகளென்ற வாயே!  
சாந்த சொரூபியெனத் தலைமாற்றிக் கொண்டவளே!  
சந்தைக்குச் சரக்கு விற்க வந்த  
வந்தேறு குடிகளா எங்கள் வம்சம்?  
மழைக் கொதுங்கிய திண்ணையிலிருந்து  
எங்க்கிது என்றாளாம் இராப்பிச்சைக்காரன்.

கூலிக்கு வேலியடைக்க வந்த குடிகாரன்  
வெலி தனக்கென்று வழக்காடப் போனானாம்.  
காற்றாலொதுங்கிக் கரைதொட்ட பரம்பரையா  
பூர்வீகம் பற்றிப் பினாத்துவது?  
காலாதி காலமதாய் கையளைந்த எம்மன்னில்  
“ஸலா” நாடிருந்து வந்த “ஸலவாவா ஆடுவது?”  
பண்டிருந்து நாங்கள் படுத்தெழுந்த பூமியதை  
ஒண்ட வந்த பிடாரி உரிமை கொண்டாடுவதா?  
“அடியடா சக்கை  
அம்மன் கோயில் புக்கை.”  
இலங்கை முழுவதும் எங்களுக்கே சொந்தமென  
புலம்பித் திரிந்தோமா நாங்கள்?  
வந் தேறு குடிகளென வரலாற்றைத் திரிந்தோமா?  
உங்களுக்கு மன்னில் உரிமையில்லை என்றோமா?  
இல்லயே.  
இலங்கை இரு நாடுகள் கொண்ட ஒரு தீவு.  
இதுதானே நாம் கேட்கும் தீர்வு  
“வென்சாமரைக்காரிக்கு” இது ஏன் விளங்கவில்லை?  
எங்களுக்குச் சொந்தமானதில் நாங்களும்,  
உங்களுக்குச் சொந்தமானதில் நீங்களும்,  
சந்தோஷம் கொள்ளத்தானே  
அன்று “சமஷ்டி”கேட்டான் தமிழன்.  
உன் தந்தை தந்திருந்தால்  
இந்தனவு ரத்தம் சிந்தவேண்டி வந்திராது.  
தந்தை தரவில்லை,  
தாயானும் தரவில்லை.  
அடுத்தடுத்து அறியணையேறிய யாரும் தரவில்லை.  
அம்மனி!  
“பெரியபடிப்பெல்லாம் ”பிரான்னில் படித்தவனே!  
அனைத்தும் நமதென்று வாதிடும்  
அறியாமை எமக்கில்லை.  
ஊரான் வயலையெல்லாம் உழுமாசை எமக்கில்லை.  
நாமிருக்கும் பூமி நமக்கு.  
நீரிருக்கும் பூமி உமக்கு.  
நல்ல அயலவராக நாமிருப்போம்.  
முந்தைக் குடியென்றும்,  
வந் தேறு குடிகளென்றும்,  
பீற்றலும், புலம்பலும் உனக்குப் பெருமை தராது.

நேற்றிருந்த வாழ்விழுந்து நெடு முச்சவிட்ட எங்களுக்கு  
தேற்றுதலளிப்பாயெனத் தேறியிருந்த போதுதான்  
நீ கூற்றுவனாய்க் குதித்தாய்.  
குடிகலைத்தாய்.

நாற்று வயலையெல்லாம் நாசமுறச் செய்தாய்.

இன்று, வந்தேறு குடிகளென வரலாற்றைத் திரிக்கின்றாய்.  
சமாதான நர்த்தகியெனச் சுதங்கை கட்டிய நீயும்  
கசங்கிப்போன பழைய உடுப்புடன் தானே  
காட்சி தருகின்றாய்?

இந்த மாங்கனித்தீவு தீவாக முன்னரே  
நாங்களிங்கு வாழ்ந்திருந்த கூட்டத்தின் வம்சம்.  
இங்கு முளைத்த முதல் மரத்துக்கே நீருற்றியவர்.  
ஆறுகளுக்கு அணைகட்டிய ஆரம்ப மனிதர்.  
கந்தரோடையிற் கிடக்கும் “எமத்தாழிகளுக்குச்”  
சொற்றக்காரர்.

முதுமனிதக் கூட்டத்தின் முற்றம் இதுவானால்  
அதுவும் எமதாகும்.

“தமிழ்பெளத்துத்தை”எம் முந்தையர் சார்ந்திருந்தனர்.  
சிலப்பதிகாரமும்,

மணிமேகலையும் சொல்லும் திருநகர்கள் எமதே.  
கொம்பு செவியை மறைத்தல் கூடாது.

அனாவுகோல் பிழையானால்  
விளைவுகள் விபரீதமாகும்.

முந்தைக்குடியென்று உம்மையும்.

வந்தேறு குடிகளென்று எம்மையும்,  
வகைபிரித்தல்

நன்றல்ல.....நன்றல்ல.....நன்றேயல்ல.

“துஞ்சுமேதி சுறைக்களைச் சீர  
சுறைக்களோடிப் பஸாக்கனி கறியே  
இஞ்சிவேலியின் மஞ்சளிற் போய்விழும்  
சமுண்டல நாடெங்கள் நாடே ”.

□□

மார்கழி ,1998.



## வாழ்வான் தய்மன் இல்லையேல் விழுதலைத்தாச வீழ்வான் தய்மன்.

பாதைமீதேறிப் பரவியே வந்த  
பகைவரைத் தடுத்தனர் புதல்வர்.  
சீதாக்காற்றில் தீயெழ வந்தோர்  
திகைத்திடப் பொருதனர் மகனிர்.  
ஒ தலம் வியந்து போனது, வீரம்  
புள்ளந்திட நின்றது தாய்மண்.  
மாதவம் செய்த மண்ணடா அள்ளி  
மாப்பினிற் புச்சா தமிழா.

எத்தனைக் கென்றுதான் அழுவதெம் வாய்கள்.  
எத்தனை காவத்துக்கு நீரினைப்பது கண்கள்.  
சீரிச்சீரியே மூக்குகள் சிவந்து போயின.  
சோகம் கீறிய கோடுகள் முகத்திலும்,  
வேகம் ஆழிய கால்கள் நிலத்திலுமாக  
சடமாய் நடக்கின்றன எம் உடல்கள்.  
கேள்விக்குறியாய் வளைந்தோமெனினும்  
நாளைக்கு நாமேதான் பதிலென்பதில் வெகு சந்தோஷம்.  
நவீன உலகிருந்து எட்ட இருந்தாலும்,  
கால நீரோட்டத்தில் கால்கழுவி  
வாழாப் பிறவிகளெனினும்,  
விழுதலையின் திசையில் கிட்டவுள்ளோமென்பதில்  
மெத்த மகிழ்ச்சி  
பசியால் நினைந்துளது வயிறு

எமக்கிப்போ பசிப்பதேயில்லை.  
 ஊறியூறி வெளியே பெருகி  
 நயனக்கிணறுகள் ஊற்றுவதைத்து விட்டதால்  
 எமக்கிப்போ கண்ணேரே வருவதில்லை.  
 சாவும் நாழும் ஒரே படுக்கையிற்தான் சயனம்.  
 ஆக, சாவெமக்குச் சகஜமாகி விட்டது.  
 எமன் பயம் கூட எமத்தில்லை.  
 என்னதான் நடந்து விடும்?  
 மிஞ்சி மிஞ்சிப் போனால் உயிர் போகலாம்.  
 அட, அதற்கேன் அச்சமுற வேண்டும்.  
 “போகுமுயிர் இந்தப் பொன்னாட்டின் விடுதலைக்காய்  
 போகுமெனில் அந்தப் புனிதங்கள் கோடி பெறும்.”  
 இங்கே உச்சரித்துக் கொள்ளாம் ஒவ்வொரு வாயும்  
 தத்தெடுத்துக் கொண்டது இந்த வரிகளைத்தான்.  
 மூன்றாம் தரப்பு மத்தியில்லை முன்மொழிந் தோம்  
 வழிமொழிய வேண்டியவர்கள் வாயடைத்துப் போனார்கள்.  
 சமாதானத்துக்கான சாளரங்களை விரித்தோம்  
 சமருக்கான களங்களையே அவர்கள் விஸ்த்தரிக்கின்றனர்.  
 போரை நிறுத்தி பேசலாம் வருக என்றால்  
 பலமிழுந்து போனதால் பணிந்து போகு ரோமென,  
 என்னவும்; எகத்தாளமுமாக  
 ஏரிவார்த்தைகளைக் கொட்டுகின்றனர்.  
 போரற் றாற்றான்டைக் காண விளைந் தோம்  
 போருக்கான ஆண்டென பிரகடனம் செய்துள்ளனர்.  
 குருஷேஷுத்திரத்துக்குத் தேதி குறித்து  
 சேணாதிபதிகள் திக்கிழையமும் புறப்பட்டு விட்டனர்.  
 எதிரிக்கு எதிரி எனக்கு நன்பளென  
 ஒடுகாலிகளை அழைத்து உபசாரம் செய்கின்றனர்.  
 சரி, அவர்களுக்காயினும் சுரியாசனம் கொடுத்தார்களா?  
 தாழ்வாரத்தில் வைத்துத்தானே சாப்பாடு போடுகின்றனர்.  
 புலிகளை அழிப்பது தமிழ்ரை அழிப்பதே என  
 சரியாகத் தெரிந்து கொண்டது சுந்திரிக்கா அரசு.  
 கொழும்பில் “கத்திர்காமமகரிவி” யை வைத்து  
 “அராஜக ஆச்சிரமம்”நடத்துகின்றான் அஷி  
 கண்களைக் கத்தியாற் தோண்டுவது தானே குற்றம்.  
 கைவிரலால் குத்துவிப்பது எப்படிக்குற்றமாகும்?  
 வித்தையறிந்தவர்கள் விளையாடுகின்றனர்.  
 பாவும் செய்த தமிழ்ரே  
 உனக்கெவர்தான் பரிதாபப்படுவாரோ?  
 தமிழ்ரைப் பகையறித்த சம்பவம் கிடையாதே.  
 தமிழ்ரைத் தமிழ்னழிந்த கதைதானே

தமிழர் வரலாறு.

அது இன்றும் தொடர்கிறது.

தொழும் வாழ்வு அற இன்றாயினும் எழுந்தாயே  
தகும் இது.

புலியான வாழ்வே உனக்குப் பெருமை தந்தது.

அடிமாடாய்க் கிடந்த போது யாருள்ளை மதிந்தார்?  
உழக்கிச் சென்றனர் எல்லோரும்.

புலியெஞ்ச தலை நிமிர்த்திய பின்னரே  
உன்னை ஒளி வட்டம் சுற்றிக் கொண்டது.

நேற்று வரை உனக்கு என்ன பெருமை?  
காற்றில் சருகான சிறுவை.

கேட்டுப்பார் யாருள்ளைக் கணக்கிலெடுத்தார்?  
மலேசியாவில் கூலி,

சிங்கப்பூரில் சித்தாள்,

ஆபிரிக்காவில் அடிமை,

பர்மாவில் துரத்தப்பட்ட வேண்டாதாள்.

இத்தனை கோடி பேர் இருந்தும்

இந்தியாவில் மட்டும் என்னவாம்?

ஆரியனுக்கு அடிமைதானே.

கோயில்கட்டி கும்பாபிஷேகம் நடத்திய போதும்  
நீ வாசலுக்கு வெளியே நின்றுதானே வணங்கினாய்.  
உன் யானைப் பலமாறியாது நசிந்தாய்.

ஆரியன்தானே ஆள்கின்றான்.

இலங்கையிலாவது துலங்கினாயா? இல்லையே,

காலத்துக்குக் காலம் காலால் மிதிபட்டும்,

வருடமொருதடவை வதைபட்டும்

புலியாகு மட்டும் நீ பிச்செறியப்பட்டாய்.

பின்னர் தானே பேசும் பொருளானாய்,

இன்று உலகெங்கும் உனக்கு வேர்கள்.

வையப்பறப்பெங்கும் இன்றுள்கு வாய்கள்.

தளத்தில் “வெல்வோம்” என்ற நம்பிக்கையுடனும்,

புலத்தில் “தோற்கவிடோம்” என்ற துணிவுடனும்

எல்லோரும் ஒன்றான ஒரு வாழ்வு துளிந்தது.

சாவுவரினும் வரட்டும்.

போகும் திசைமட்டும் மாறாதென்று

சின்னங்கிறு வன்னியே! சிலிர்த்து நின்றாய்.

உன் நிமிர்ந்த வாழ்வைத்தானே நிலைமெல்லாம் பேசுகிறது.

எவ்வெங்கும் காலையெல்லாம் தழுவிச்செல்கிறது காற்று.

காற்றை எவ்வாவது கணக்கிலெடுத்தார்களா?


வியாசனின் உணவுக்களை

புயலாக மையங்கொண்ட போது மட்டும்  
வாளெனாலி வாய்களெல்லாம் அலறுகின்றன.  
அடங்கிக் கிட்ந்த போது தமிழ்னெயைவரும் ஆதரிக்கவில்லை.  
கழிவு வாய்க்கால் கழுவும் ஒருவனாக,  
கரிமண்டிக்கீட்கும் அருவருத்த பொருளாக  
கால்தொடக்கூடக் கூகம் பிண்டமாகத்தானே கருதினர்.  
இன்றுள்ளது எத்தனை பெரியவாழ்வு.  
புலியென்றால் தமிழ்னென்றுரைக்கிறது புதிய அகராதி  
தமிழ்னென்றால் புலியென் அலறுகிறது சந்திரிகா அரசு.  
திசைக்கொன்றாய் உன்னுறவுகள் சிலம்பிய போதும்  
தமிழ்னென்றதும் தசையாடுகிறது.  
மூச்சாக நாயிருப்போம் முன்னேறுங்களென்று  
புலத்திலிருந்து வரும் குரவ்கள் புல்லரிக்க வைக்கிறது.  
போதுமா உனக்கிந்தப் பெருமை.  
உலகமெங்கும் தமிழன் உன்னால் நிமிஸ்ந்தான்  
அவர்களாலேயே நீ அலங்கரிக்கப்படுகின்றாய்.  
நேற்று வன்னிக்கொரு வரலாறிருந்தது.  
இன்றும் இருக்கின்றது.  
நாளையும் இருக்கும்.  
வாழ்ந்தான் தமிழ்னென்ற வரலாறு வேண்டும்.  
இல்லையேல் விடுதலைக்காகப் போராடி  
வீழ்ந்தான் என்றாவது சொல்லி வீச்ட்டும் காற்று.  
அகலத்திற் கதவை.  
வருவது உறவாளால் வரவேற்போம்.  
பகையேவரினும் வரட்டும்.  
கொல்லைப் புறத்தில் குழியிலிடுவோம்.

ஓரூல்லாம் தீயில் உழுஞ்சனவனினும்  
உயர்ந்தன தமிழரின் தலைகள்  
வேறுந்தாடி விழுந்தன மறங்கள்  
வியப்பியுறுப்பி அழுமண்ணிற்  
பிறின தளிர்கள் பொளங்கியதனைத்துய்  
புத்தன: தீயின் வாயுண்டு  
நீரின யாவும் நிமிஸ்ந்தன பசிய  
நிலமென வாந்து தாய்மன்.



மாசி, பாங்குனி 1999.



அடந்தாமண்ணுத்து  
 வெலந்தட்டு துடுப்பவளே  
 உன்னப்பார்த்து  
 அழுவதா? சர்ப்பதா?



கதவு திறந்து வெளியே வந்தன கால்கள்.  
 முகம் மறைத்த முகிலின் திரைவிலக்கி  
 நிலவு இப்போ நேராகப் பார்க்கத் தொடங்கியது.  
 காற்றை எதிர்கொள்ள மரங்கள் தயாராகி விட்டன.  
 இனி விழுதுறுந்து போனாலும் வேர்கள் மரத்தைத் தாங்கும்.  
 கருப்பைக்குள்ளும் நெருப்பு வளரும் காலமிது.  
 பொத்திப் பொத்தி வளர்த்த குஞ்சுகள் மட்டுமல்ல  
 தாய்க் கோழிகளும் சண்டைக்குப் புறப்பட்டு விட்டன.  
 இதுவரை தாய்ப்பக்கள் பாலுட்ட  
 கன்றுகள் களமிறங்கின.

இப்போ பால்மடிப் பசுக்களே பயிற்சியெடுக்கின்றன.  
 நேற்றுவரை காளைகள் சூடடிக்க  
 கைத்தடிகள் ஓய்வெடுத்தன.  
 இன்று பஞ்சுக்தலைகளும் சேர்ந்து பயிற்சியெடுக்கின்றன.  
 அட.....பைத்தியக்காரப் பகைவளே!  
 வாய்க்காலைத் தடுத்து தண்ணீரை மறித்தாய்  
 இந்தாபார் வரப்பேயுடைந்து பாய்கின்றது.  
 வளைபிருந்த முயல்களைக் குழியடைத்து விரட்டினாய்.  
 கூடிருந்து கலைத்தாய் குருவிகளை.  
 பூக்களில் அமரலாகாதென  
 தேனீக்களுக்குப் புதிய கட்டளை பிறப்பித்தாய்.

எல்லாமே உணக்கு வில்லங்கமானது.  
 குரல்வளை நெரித்துக்குறை நினைத்தாய்  
 இப்போ பெருவிரல்கள்கூடப் பாடத் தொடங்கின.  
 அடங்கா மன்னுக்கு விலங்கிடத் துடிப்பவனே  
 உன்னைப் பார்த்து அழுவதா? சிரிப்பதா?  
 ஈழத்தமிழன் சீனச்சட்டியிற் செய்த அண்டாகுண்டா அல்ல...  
 போட்டதும் உடைந்து போவதற்கு.  
 இவன் உருக்கில் வார்த்தெடுத்த தாக்கிச்சட்டி.  
 நெருப்புப் படப்பட இன்னும் உருக்காவான்.  
 கைத்தடிக்கே அடங்கிய காலமொன்றிருந்தது தான்.  
 காக்கிச் சட்டைக்கு அஞ்சிய காலமும் இருந்ததான்.  
 எல்லாமே புல்வாணமாக எழுந்தன எம் தளிர்கள்.  
 இன்று பீரங்கிக் குழலிற்தான்  
 எம் பிள்ளைகள் புல்வாங்குழல் வாசிக்கின்றனர்.  
 கவச வாகனச் சக்கரங்களைச் சேகரித்து  
 காவலரன் அமைக்கின்றனர்.  
 பகைவனின் தலைக்கவசத்திற்தான் தண்ணீர் கொதிக்கிறது.  
 காலால் நெரித்துக் கசக்கிவிடலாமென நினைத்தாய்.  
 நெரிக்க நினைத்த பாதங்களில் நெருஞ்சிமுள்ளேறுகிறது.  
 இது தான் புலிவீரத்தின் புதிர்.  
 “சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி”  
 பொருத்தமான பழமொழியானது.  
 முனைத்த மரம் வேர் விடும்.  
 சடைத்தமரம் விழுதெறியும்.  
 தர்மத்தின் வாசலைத் தாழிடவா துடிக்கின்றாய்?  
 அட மடையா! அதர்மத்துக்கு ஆயுள் கம்மி.  
 ஈழத்தமிழன் நீரடி ஊற்றின் தோற்றுவாய்  
 தோண்டத் தோண்டச் சுரப்பான்.  
 அள்ளி இறைக்க நினைத்தால் அது வற்றாது.  
 இறைத்த கைகளே அலுத்துப் போகும்.  
 புலிகள் முறிந்து போக நேரிடல்,  
 முறிந்து போவார்களேயன்றி  
 வளைந்து போக மாட்டார்கள்.  
 அழியில் அழிவார்களேயன்றி அடிவணங்க மாட்டார்கள்.  
 கோடையிற் கருக்கிக் கிடந்தாலும்  
 மாரியிற் துளிரெரிந்து படரும்.  
 அறுகின் வேரரூத்து அழிக்கமுடியுமென்றா நம்புகின்றாய்?  
 உலகெங்கும் விசாலித்த புளிய வைரம் எம் சாதி  
 பாலைவனைத்திலும் எம் பரம்பரை உண்டு.

துருவப்பகுதியிலும் எமக்குச் சொந்தங்கள் உண்டு.  
 நெருப்பிற் குளித்து நிமிர்ந்துள்ள கோபுரத்தைப் பார்த்து  
 மன்மேடொன்று மார்பிலே தட்டியதாம்.  
 மடுபிடித்த மம்மையில் திமிர்பிடித்தா நிற்கின்றாய்?  
 படுகுழியொன்று உன்பக்கத்தில் தோண்டப்பட்டுள்ளது  
 குழியறியாது குதிப்பவனே!  
 வழியெங்கும் உனக்கு வலை விரித்துள்ளோம்.  
 பொன்னையில் பூத்துக்கிடந்த எங்கள் பூவனத்தை  
 கண்ணி வயலாக்கிக் காடாக்கினீர்.  
 வண்ணம் குலையாதிருந்த எங்கள் வசந்தவாசலைச்  
 சன்னம்சிதறித் தகனம் செய்தீர்.  
 இன்னும் பொறுத்திருப்போமென எப்படி எதிர்பார்ப்பீர்.  
 நீ மட்டும் நாட்டான்மை காட்டிக்கொண்டு  
 எம்மை எழும்பக்கூடாதென எப்படி உத்தரவிடலாம்?  
 அம்மா சந்திரிகா! நினைக்கோர் விண்ணப்பம்.  
 நேற்று சமாதான வேடமிட்டு நீ வந்தாய்.  
 சந்தோசம் கொண்டாடினாய்.  
 நாழும் முகம் மலவர்த்தி நம்பிக்கையுற் றோம்.  
 மூன்றே மூன்று மாதத்தில் உன் முகமூடி களைந்தாய்.  
 உள்ளேயிருந்தன குருதி வழியும் கோரப்பற்கள்.  
 யுத்தப்பிரியரென எம்மையே சுட்டினாய்.  
 விக்கித்துப் போனோம் நாம்.  
 சுட்டெரிக்கத் தொடங்கி எம் மன்னைச் சுடுகாடாக்கினாய்.  
 இனியும் புலிகளை அழிப்பேனெனப் புலம்பாதே  
 செய்துகாட்டு தாயே.  
 அழிவது யாரென அதன் பிறகு தீர்மானிப்போம்.  
 அடி சரிந்து வீழ்வோமா நாங்கள்?  
 எத்தனை புயல்களைத் தாங்கியது எமது இனம்?  
 அத்தனை தாங்கியும் அழிந்ததா? இல்லையே.  
 நிமிர்ந்து தானே நிற்கிறது.  
 இந்திரலோகத்திலிருந்தா இறங்கியது சிங்களசாதி?  
 சகதிப்புமுவானதா தமிழ்ச்சாதி?  
 ஏனிந்த எடுத்தெறிவு?  
 ஏனிந்த அருவருப்பு?  
 வையம் அறியாதா எங்களின் வரலாறு?  
 முழுப்பலத்துடன் விரைவிலெலம் முற்றுத்தில் சந்திப்போம்.  
 அப்போதறிவாய் எங்களின் ஆற்றல்.  
 நேற்று வரை தமிழினம் தாழ்ந்திருந்ததென்னவோ உண்மைதான்.  
 எனினும் வீழ்ந்தறியா விஸாசமுடையது எமது இனம்.

முழுமையான பலத்துடன் எழுவோம் தமிழ்ரே.

எழுபது வயதிலும் பிடிரிமியிர்சிலிரத்து

பயிற்சியெடுக்கும் பாதங்களே!

உம் பாதம் தொழுதோம்.

விடுவெதில்லையென விழுகமமைத்த முதிர் வேங்கைகளே!

மடுமாதா கோயிலுக்காகட்டும்

உமது முதற்பயணம்.

மாதாகோயில் மனிபோசை உம்மை ஆசீர்வதிக்கட்டும்.

வரலாற்றில் உம் நாமம் வாழும்.

பகைவன் உன் பயிற்சியறிந்தே புதருவான்.

கரையுடைத்து எழும் அலையென ஆர்ப்பரிக்கும்

உம் குரல் அறிந்து எதிரியின் சூடல் நடுங்கும்.

இங்கே குடிசைகள் ஒவ்வொன்றும்

இப்போ புலிக்குகையாச்சு.

இனியும் விடியாமலா போகும்?

காத்திருந்த காலமே எங்கள் கைகளில் வந்தது.

போர்த்திறன் காட்டும் இனிப் புலிச்சேனை.

சுற்றி நிற்கும் எதிரிப்படை திங்குமுக்காட.

பற்றியெரியும் நெருப்பு.

இனிவரும் காலம் எமதே.

பணிந்து போகத் தமிழன் என்ன

நனைந்த கோழியா?

குளிந்துபோகப் புலிகள் என்ன

நாணல் வேலியா?

சாவக்கு நாமினீச் சாவைழுதி - பகை

ஊறும் குருதியில் நாம் முழுகி

வேகமெடுத்துவோமா - இந்த

வீரமண் வெற்றிடும் ஆயா



சித்திரை, வைகாசி - 1999.





## அந்த மன்றமும் அந்த இனய நாட்சனம்.

எழுவான் திசையைக் குருதிச் சேறாக்கி  
வானத்தில் பிரசவம் நடக்கும்.  
முகம் மலர்த்திப் பிள்ளைச் சூரியன் பிறப்பான்.  
பனிரீராடிய மரங்கள் குங்குமப் பொலிவோடு சிரிக்க  
இருள் விலகும்.  
காணும் பொருளாணத்துக்கும்  
யார்தான் காற்கொலுக் பூட்டுவாரோ?  
எல்லாமே செல்லமாகச் சின்னங்கியபடி சிலிர்க்கும்.  
மெல்லிய குளிரும் பூவாசமுமாக முற்றம் இருக்கும்.  
கூடுவீட்டு விடுதலைப் பண்பாடி  
விரித்த சிறிகெடுத்துக் குருவிகள் வந்திறங்கும்.  
வேவி விட்டிறங்கும் கோழிகள்.  
வெறுந் தரையானாலும்  
விளைந்த வயலானாலும்  
அவை அழகு ஆயிரம் கோடிக்குத் தகும்.  
ஏதோ உலக இயக்கமே தன்னசைவிற்தான் என்பதுபோல்  
கோயில் மணிகளின் நாதம் காற்றிலிழையும்.  
கோபுரப்பறவைகள் சிறகடித்துப் பறந்து  
திரும்பவும் வந்து குந்தும்.  
பூமி ருதுப்பெறும் பொழுதிதுகான்.  
கட்டவிழ்த்த கறவை மாடுகள் மேய்ச்சலுக்குப் போகும்.  
ராநிமிர்த்தி வயலேகும் நாம்பன்கள்.

வியாசனின் உலக்களம்

புத்தகச் சமையோடு பள்ளிக்குச் செல்லும்  
வண்ணத்துப் பூச்சிகளால் தெருக்கள் வடிவுபெறும்.  
கலகவுத்தோடும் அந்தச் சிறுநதிகளின்,  
பின்கப்பாதங்கள் தொடும் வீதிகள்  
புன்னியம் செய்தன.

நகர்நோக்கிப் போகும் பேருந்துகள்  
ஊரின் ஏகாந்த அமைதி குனைத்து ஏகும்.  
வண்டில்கள் - தாளச்சுருதிக்குச் சரியாகக் குடக்கடித்து  
கிடுகேற்றி வரும்.

இப்படித்தான் எத்தனை அழகோடு  
இந்த மன்னின் அந்த நாடகள் இருந்தன.

நெஞ்சில் சமையற்ற நிறைவுடன்  
மன்னுடன் இணைந்த வாழ்விலொரு மகிழ்விருந்தது.  
தெருவிளாக்குகளற் இருள் கவிந்த வீதிகளெனினும்  
யயாற்றிருந்த பரவசம் எமக்கு.

அங்சமில்லாத வாழ்வின் அழகில்  
எம் ஜீவிதத்துக்கு ஒரு அர்த்தம் இருந்தது.  
மரங்களுடன் கூட இழைபிரியா உறவிருந்தது.  
வேலையும் உழைப்புமாக பகலும்,

ஆடலும் பாடலுமாக இரவும்,  
வருவதும் போவதும் அறியாமல் கழித்தெடும் காலம்.

வெளியுலகம் விஞ்ஞானத்தைச் சுற்றிச் சுழன்றது.  
எங்கள் வாழ்வு மட்டும் அதே அழகுடன்,  
அதே எளிமையுடன்,

அதே பேரமைதிப் பொலிவுடன்  
முகத்தில் இதழ்பிரியாச் சிரிப்புடனிருந்தது.  
உலகெங்கும் ஊர்கள் இப்படித்தான் இருந்ததெனினும்  
அழகிருந்தது எங்கள் பூமியிற்தான்.

எங்கள் முகத்திலும் வடுக்கள் இருந்தன.  
கைகளிற் கறைகள் இருந்தன.

எங்கள் பக்கங்களிலும் இருண்ட பக்கங்கள் இருந்தன.  
எல்லாமே இருந்தனதான்.

ஆயினும் எம் ஊர்களின் அழகிருக்கிறதே,  
அது வார்த்தைகளால் வடிவமைக்கமுடியா  
பேரெழிற்சிற்பம்.

கவிதைகளால் கட்டமைக்க முடியாத கட்டுமானம்.  
ஒரு நாளெனினும் இங்கு வாழ்ந்தவர்களுக்கே  
இதை உருவகமாக்கி உணர்த்த முடியம்.  
வையப்பரப்பொங்கும் அகதிகளாக அலையும்

தேசபுத்திரர்களின் நரம்புகளைச் சுரண்டிப்பாருங்கள்.  
 அந்த உணர்வுக் கொப்பளிப்பில்  
 ஊரின் அழகே தெரியும்.  
 கால நிர்ப்புந்தத்தினால் அலையெயற்றிய சுருகாய்  
 எங்கெங்கோ கனரயொதுங்கிய இதயங்களைக் கேளுங்கள்.  
 விழிக்கசிவுடன் வெளியே வழிவது  
 ஊரின் உன்னதுங்களே.  
 நீரடித்துப் பிரியாத நீராய்,  
 தாயடித்து நோகாத சேயாய்  
 மரக்கமுடியுமா அந்த மகோன்னதமான நாட்களை?  
 இத்தனை அழகையும்தான்  
 அடித்து வாயிற்போட வந்தனர் அவர்கள்.  
 எல்லாவற்றையும் இல்லாதனவாக்கினார்.  
 சின்னக் கூடுகட்டி வாழ்ந்த ஜீவிதத்துக்கும்,  
 வன்னைம் கலையாதிருந்த எங்கள் வாழ்வுக்கும்  
 என்னதான் நடந்தது?  
 ஒரு விளாக்கியெடுத்த குத்து விளக்குப் போல  
 கண்ணம் குழிவிழிச் சிரிக்கும் சின்னக் குழந்தையைப் போல  
 நிர்மலமாகக் கிடக்கும் நீலவான் விதானத்தைப் போல  
 இருந்த வாழ்வைத்தானே இல்லாமற் செய்தனர்.  
 வேர்கருகிள் கிடக்கிறது விருட்சம்.  
 துக்கித்துக் கிடக்கிறதெம் சோபிதும்.  
 ஏர்க்கீரிய எங்களின் தாய்மடியை  
 இன்று யந்திரியானைகள் உழக்குகின்றன.  
 பழங்கள் மட்டும் விழுந்த பூமியின் மேனியில்  
 இன்று குன்றுகள் விழுந்து குழியாக்குகின்றன.  
 எந்நேரமும் எதுவும் நடக்கவாம்.  
 செவ்வந்திப் பூவாய் சிரிப்புப்பூ பூத்திருந்த தேசம்  
 கம்பிகளுக்குள்ளே இப்போ கண்ணீர் வடிக்கிறது.  
 கள்ளிச்செடிகளின் கையிடுக்குகளுக்கிணையே தான்  
 மூல்லைப் பூக்களிப்போ மூச்சு விடுகின்றன.  
 குயிலிருந்து பாடிய கொம்புகளிலிருந்து  
 ஆந்தைகள் அலறுகின்றன.  
 சாக்காடாய்ப் போன்று சந்தனப்பூமி  
 நாமெல்லாம் தனித்தனி தீவுகளாகி  
 நிரப்பந்த நீர் குழந்துள்ளோம்.  
 எட்டாத் தொலைவில் எல்லா உறவுகளுமென்றாச்சு.  
 தும்மினாலே ஓடி வந்து பார்க்கும் சொந்தங்கள்  
 செத்தாலே வரமுடியாத தொலைவொன்றாச்சு.  
 எப்படிச் சிரிக்கும் எங்கள் முகங்கள்?

வியாசனின் உஸ்க்களம்

ஓப்பாரியும் எம்தேசமுமே இப்போது உறவாக்க.  
 பனிலிழும் தேசங்களிலும்,  
 பாலவெனச் சுடுழுதியிலும்,  
 பூமிப்பந்தின் எல்லாப் புன்னிகளிலும்  
 வகைதொகையின்றி வாழும் எம் சொந்தங்களே!  
 இனிக் கவலைகளை காய்ச்சிப் பாகுசெய்து  
 மதுரச்சுவையாக்கி மகிழ்வோம்.  
 என்றினிக் காண்போம் என்ற ஏக்கத்தைத் தொலைத்து  
 ஊர்திரும்ப நீங்களும் நாங்களும் உழைப்போம்.  
 வாழுமெம் தொப்பிள்ளொடி உறவுகளே!  
 தாய்நிலத்தை மீளமைக்கும் பணிக்கு.  
 நாமிருக்கிறோம் என்ற உங்களின் குரல்கள்  
 வந் தெம் காதுராகம் போது  
 எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது.  
 சிறைப்பட்டிருக்கும் சிட்டுக்குருவிகளாய்  
 நாங்களிங்கு சிக்குண்டுவிலோம்.  
 எனினும் விரைவில் விலங்குடைத்து  
 மீண்டும் சிறு விரிப்போம்.  
 கூண்டுடைத்து வெளியே குதிப்போம்.  
 வசந்தம் வரும்  
 குயிலின் குக் கூச் சத்தம் அடிவனவு மாமரத்தில் எழும்.  
 முகம் திருத்திய முற்றத்து பூமரத்தின் பூக்கள்  
 குங்குமம் பூசிக் குதுகலிங்கும்.  
 நீங்கள் வருவீர்கள்  
 நீங்கள்; வந்திறங்கும் வாசலில் நாங்கள் வழிபார்த்திருப்போம்,  
 மீண்டும் இங்கே வசந்தத்தின் பூவாசம் வந்து  
 எம்மேனி தழுவும்.  
 பாட்டும் கூத்துமாக எம் பகலிரவு கழியும்.



ஆணி, ஆகஸ்ட் 1999.



எர்மலை வாசல்ல  
இருத்தன்றாய்  
என்று நீ அற்யால்ல  
சிருத்தன்றாய்.

முன்னொரு காலத்தில்  
பாசிபடர்ந்த பாழும் கிணறாய்,  
தூசிபடிந்த தூண்டாமணி விளக்காய்  
பெருவிதி இதுவெனப் பேசாதிருந்தது எம் தேசம்.  
கைகட்டி, வாயும் பொத்தி  
மெய்யுமொடுங்கிக் கிடந்தது எம்மண்.  
வருவோரவரெனினும் வரிசையில் நின்று  
வாழ்த்துப் பாடியது எம் வாசல்.  
வெள்ளைக்காரனுக்கு வெள்ளைடை விரித்து  
கல்லொழுங்கை எல்லாம் கைகுலுக்கிக்கொண்டன.  
சிங்காவரிடம் எம் தேசம் கைமாறியபோதும்  
அங்கிருந்து வந்த அனைவருக்கும் ஆராத்தி சுற்றியது.  
தலைப்பாகை கட்டிய தலைவர்கள் எல்லோருக்கும்  
நிலைபாவாடை விரித்தது எம் நிலம்.  
நேற்று, காண்டை பரவிய கருவேலங்காடு என்றவனே  
இன்று, நோண்டிப்பார் தெரியும் மூன்றேறும் நோலு.  
தூங்கித்தான் கிடந்துதெம் தேசம்.  
துணிவின்றித்தான் இருந்துதெம் தோன்கள்.  
ஏழில் செவ்வாய்,  
ஏழரைச்சனியன்,  
குருபார்வை வக்கிரிமெனக் குறிப்பெழுதிய மன்னை  
நெருப்பென நிமிர வைத்தது ஒரு கைவிளக்கு.

சாவுப் பயத்தில் சன்னியே பிடித்திருந்த தேசத்துக்கு  
பள்ளியெழுச்சி படினார் எம் பின்னைகள்.  
புழுதி விளைச்சவெனக் கிடந்த தெருவை  
எழுது புதுவிழியென எழுப்பினார் புலிகள்.  
மலையென எழுந்தது எம்மன்.

பாம்படிக்கக்கூட பக்கத்து வீட்டானைக் கூப்பிட்டதேசம்.  
கோழிதிருக்க கூலிக்கு ஆட்பிடித்த குலம்,  
முட்டைபாவம்  
முருங்காய் மச்சம்.

மட்டத் தேன் கூட மரியாதைக்குரிய உயிரென,  
பயத்துக்கு பவ்வியமாகக் காரணங்களைக் கூறி  
வேர்த்துக் கிடந்த தேசம்தான் இன்று விழித்துக் கொண்டது.  
எமக்குள்ளே ஆயிரம் பிரிவுகள்.  
எமக்குள்ளே ஆயிரம் பேதங்கள்.

இன்றாக முடியாதவாறு உருவகித்த கற்பிதங்கள்.  
இன்று எல்லாமே இற்று விழுந்தன.  
காலத்துக் கொவ்வாதன கரையொதுங்க  
நுங்கும் நுணர்யுமாகப் பொங்கிப் பாய்கிறது  
எங்கள் கங்கை.

இது விடுதலை அவாவிய வேகநிதி  
எம் தாயகம் கிட்டும்போதே இனித்தனியும்.  
சங்கமிக்கச் சம்மதிக்கும்.

அதுவரையும் பாயும்.... அடங்காது.  
யாரும் தடுத்து அணைபோட நினைத்தால்,  
அணையை மட்டுமல்ல,  
அணைபோட நினைக்கும் 'எஞ்சினியர்களையும்'  
அன்னிச் செல்லும்.

இத்தனை வேகம் ஏன் வந்தது?  
புரண்டோடும் கங்கையின் நதிமூலம் என்ன?  
தருவதைத் தாருங்கள் எடுத்துக் கொள்வோமென  
ஜம்பதில் கேட்டது எம்மன்.

சேனநாயக்காவுக்கு குதிரையேறிய செருக்கு  
காதில் விழவில்லை.

ஓரு நாடு இரு ஆட்சி இது போதுமென  
அறுபதில் கேட்டது எம் தேசம்.  
பண்டாரநாயக்காவுக்கும் கண்டியத் தீமிர்  
காதில் விழவில்லை.

எல்லாப் பாவங்களையும் தலையிற் சுமந்துபடி,  
இன்று தள்ளு வண்டியிற் சஞ்சிக்கும் சிறிமாவிடமும்

சேர்ந்து வாழ முடியுமென்றே சொன்னது எம் தேசம்.  
 இளைமை மிடுக்காலும், இதிகாசப் பெருமையாலும்  
 ஆச்சிக்கும் அன்று காதில் விழுவில்லை.  
 சண்டைக்குத் தயாரா? என்று வந்தார் ஜே. ஆர்.  
 இன்று வரை நீஞும் சமருக்கு இவர்தான் பதியம் போட்டவர்.  
 இவருக்கு மூக்கு மட்டும் மூன்றாக.  
 காதுகளைக் கணக்கிலெலுக்கவில்லை.  
 பின்னர் பிரேமதாசா.  
 இன்று சந்திரிக்கா.  
 கையேந்திய போதே தந்திருந்தால்  
 ஈழத்தமிழுனின் இன்றும் நன்றியுடனிருந்திருப்பான்.  
 எவ்வோருக்கும் தமிழுளென்றால் இளக்காரம்.  
 சிங்களத் திமிர்.  
 ஆனாலுமோரென்ற மமதை.  
 தமிழுன் சாக்கடை அள்ளவந் தோனென்ற எகத்தாளம்.  
 பயந்தவன் தமிழுளென்றும் படிமம்.  
 கொழுப்புப் பிடித்து கொழும்பு குதிக்கத் தொடங்கியதும்  
 எமக்குள்ளும் விழிப்புக் கொண்டது விடுதலையுணர்வு  
 நாலு பேருடன் வந்து உண்ணாலன்று  
 மாற்ப்பாணத்தையே ஏரித்துப் போக முடிந்தது.  
 நாற்புதினாயிரமாய் வந்து வன்னியில் நிற்கிறாய்.  
 உள்ளே வர உண்ணால் முடியவில்லையே.  
 இன்றுதான் தமிழர் தமிழராயினர்.  
 இன்றுதான் தமிழர் புவிகளாயினர்.  
 சந்திரிக்கா;  
 நேற்று வரை நிவாரண வரிசையிலும்  
 காட்டு மரத்தின் கீழும்  
 போட்டது போட்டபடி கிடந்த தமிழனை  
 போருக்கெழுவைத்த புண்ணியவதி.  
 அடுப்பிலும் நெருப்பிலும் வெந்து  
 உரலும் உலக்கையுமாக இருந்த தமிழச்சியை  
 ஆயுதமேந்தச் செய்த அம்மை  
 வேட்டைத் துவக்குக்கே வெருண்டடித்த தமிழரை  
 “ஏகே நற்பத்தேழு” ஏந்த வைத்த பெருமாட்டி.  
 ஆயிரமாயிரம் வருடங்களுக்குப் பின்னர்  
 மீண்டுமொரு குருசேத்திரம்.  
 இழந்ததை மீட்கும் யுத்தம்.  
 தர்மப் போருக்கு வன்னி தயாராகிவிட்டது.  
 ஊரெங்கும் உலைமுகங்கள் மூட்டி  
 அங்கெல்லாம் ஆயுதங்களின் அணிவகுப்பு.

வியாசனின் உஸ்க்கள்

வேறு வடிவில்  
 வேறு பெயரில் தருமன்,  
 வேறு வடிவிலும்,  
 வேறு பெயரிலும்  
 பெருவாரியான தளகர்த்தர்கள்.  
 மகா ரதாக்ஞக்குப் பின்னே மக்கள் சேனை.  
 அல்லதிரப் பயிற்சி முடிந்ததும் அணிவகுப்பு.  
 காதல் மொழிகள் வழக்கொழிந்து போக  
 களமொழிகளே இப்போது காதலில் விழுக்கிறது.  
 கணவன் மனவனியின் கட்டில் மொழி கூட  
 போன்ன் மொழியானது எம் பூமியில்.  
 சாதி மறந்தார்.  
 மதம் மறந்தார்.  
 சாத்திரம் கோத்திரம் யாவும் மறந்தார்.  
 ஆணா? பெண்ணா? எல் லோரும் ஒரு நிறை.  
 ஏழையா? பணக்காரனா?  
 எல் லோரும் ஒரு விலை.  
 அவையடிக்கும் கடலாய் ஆர்ப்பரிக்கிறது  
 தமிழர் படை.  
 “என்னித்துணிகி கரும் துணிற்த பின்  
 என்னுவதென்பது இழுக்கு.”  
 வன்னிக்கானது இந்த வன்னுவ வாக்கு.  
 பிறிட்டெழும் பூகம்ப வாசலென்றியாது  
 எரிமலைச் சிகரமேறி எக்காள மிட்டபடி  
 அகலக்கால் பரத்தி நிற்கிறது ஆணவம்.  
 சுற்றி வேலியிட்டேன் என்ற இறுமாப்பில்  
 துருதுருக்கிறது ஆதிக்கம்.  
 விரைவில்  
 வெடித்துப் பிளம்பாகி வெளிவரும் நெருப்புக் குழம்பு  
 இடியும் மனமுயமாகப் பொழியும் எம் மேகம்.  
 வாரியடித்துப் போகும் வல்லமை வெள்ளத்தில்  
 பாறிச் சரிந்துவிழும் பகைச்சேனை.  
 “மீண்டும் தொடங்கும் மிகுக்கோடு”  
 பாடி நகரும் புலிச்சேனை.  
 காலிற் துகள்படும் சருகாய்  
 மிதிபட்டழியும் முள்வேலி



ஆவணி , புரட்டாதி 1999.





சாவரலூர் தளரோற்  
யார்வரலூர் பண்யோற்  
வெந்துதண்யாது வீரநலம்.

கார்த்திகை மாதம் வேர்த்தறியாக் காலம்.  
மேகமுந்தானை விலக்கி  
வானத்தாய் பூமிக்குப் பால் கொடுப்பாள்,  
வேர்கள் விருட்சத்துக்கு விருந்தளிக்கும்.  
நீரும் நிலமும் கலந்திளகி  
பூமிப்பெண் புத்தாடை புனைவாள்  
ஆயிரம் கண் வேண்டும் அதைக்காண.  
ஊரின் ஒழுங்கையெங்கும்  
வாரடித் தோடும் வெள்ளம் வரைகின்ற  
நீரித்த கோடுகளில் பாதம்பதிக்க  
உச்சிகுளிற்று உருகும்.  
மருதானி போட்ட அழகான விரலாய்  
மண்கிழித் தெழும் காளான்மடை.  
பூனை மேனிப் புசுபுசுப்பாய்  
சின்னக் குடைவிரித்து சிரிக்கும்.  
கூரவுழியும் நீர்த்தாரை பார்த்து  
திண்ணை மீதிருந்து திணைப்பதில்  
என்ன ஆனந்தம்.  
மனசில் பூ பரவிப்போகும் இந்த மாதம்.  
வீரத்தைக் கொண்டே விரல் மடிப்பதெனில்  
கார்த்திகை மாதமே எமக்குக் கண்திறுந்த மாதம்.

வியாசஸ்ஸி உலகக்கணம்

சமூத் தமிழருக்கு இருந்து கைமுளைத்ததும்,  
சமூத்தமிழரை கூரியவேல் துளைத்ததும்  
இந்த மாதத்திற் தான்.  
தமிழரை மீண்டும் தமிழரென்றாக்க  
முதல் நாள் பிள்ளையான்று விழி திறந்தது.  
தமிழரின் நெஞ்சில் இடிசொருகிலிட்டு  
மறுநாள் பிள்ளையான்று விழிலுடியது.  
ஆன்டுகள் வேறாயினும் தேதிகள் அருகருகாயின.  
இது தற்செயலான சம்பவம் அல்ல  
ஒரு சரித்திரமான அதிசயம்.  
கார்த்திகை 27 மாலீரர் நாள்.  
சாவிலும் மானம் பெரிதென்று சாற்றிய நாள்.  
சமூத்தமிழர் இழிந்திருக்க மாட்டோமென  
ஆனாலும் கதிரைகளுக்கு அறிவித்த நாள்.  
கூண்டிருக்க இனி விழும் போமென  
நீண்டகாலத்தின் பின் நிறுவிய நாள்.  
சிறகெடுத்துப் பறந்த சிட்டுக்குருவிகளின்  
தீபத் திருநாள்.  
ஊனக்கனவேதுமற்ற ஞானத்துறவிகளின்  
உயிர்த்த நாள்.  
தேசத்தை மட்டும் ஆராதிக்க தெரிந்தவரின்  
வாசம் பாரவும் அந்த வாசல்.  
மெழுகாய் விழியுருக,  
மெய் விதிரக்க,  
அழுவோராயும், தொழுவோராயும்  
பூக்கொண்டு போவோம் அந்தப் புனிதரிடம்.  
நெஞ்சுருக, நெஞ்சுருக நெய்வினாக் கேற்றி  
கல்லறை முன்னின்று கரைவோம்.  
ஓருதரமேனும் விழிமலருங்கள் என்று உருகுவோம்.  
பூச்சொந்து அவர் பாதம் பூசிப்போம்.  
வல்லமை தாருங்களை வரம் கேட்போம்.  
வில்லாண்ட வீரத்தின் ஒரு துகளை  
வெளியே ஏறியுங்களென வேண்டுவோம்.  
நதியாக் குதித்தேடிய நாட்களும்,  
பூவாய்ச் சிறித்திருந்த பொழுதுகளும்  
நினைவிருக்கா? எனக் கெஞ்சுவோம்.  
உள்ளே வேர்பிடித்திருக்குமா உங்களுக்கென  
காதோடுரசிக் கேட்போம்.  
கல்லறைக்குள்ளே கண்மலரும்.

மேனி அசையும்.

மெல்லச் சிரிக்கும் ஓலி உள்ளே கேட்கும்.

கல்லறைக் கதவுசள் விரிய

பிள்ளைளமுகம் காண்பாள் பெற்றவள்.

“அம்மா” என்றோர் அசரீரி

அவளுக்கு மட்டும் கேட்கும்.

“அப்பா” என்றோர் குரல்

அவருக்கு மட்டும்தான் கேட்கும்.

தோழனே! என்ற அழைப்பு மட்டும்

துயிலுமில்லம் எங்கும் கேட்கும்.

தோழியே! என்ற குரல் மட்டும்

திசையெங்கும் எதிரொலிக்கும்.

குரல் கேட்டதும்

அந்தக் குளிரிலும் வேர்த்துக் குளிப்போம்.

சில்லிட்டுப் போகுமெம் ஜீவன்.

புதைக்கவில்லை விதைத் தோமென்ற

பொருளுண்ணாந்து பெருகும் எம் விழிகள்.

உள்ளே கொதிப்பறும் குருதி

சுடரும் விளக்கொளியில் மேனி குடேறும்.

ஒவென்றிரையும் ஊதற்காற்று.

வானம் இருள்விலத்தி வழிவிட

தூரத்தில் தெரியும் விடிவெள்ளி

பிரிய மனமின்றிப் பிரிவோம்.

மாவீரரே!

நடுகல்லாகி விட்ட நந்தா விளக்குகளே!

விடுதலைக்கு நீர்தந்த விலை அதிகம்.

உரிமைக்கான போரில் உயிர்கொடுத்தலே

பெரியபேறு.

கவிதை எழுதுதல் காற்றாச,

கண்ணீர் விடுதலும் கையளவே.

மண்ணுக்காக மரணிப்பதே மாதவம்.

ஓன்று மட்டும் உறுதி.

இனியுமெம் தேசம் படுக்காது.

குளிந்தெவருக்கும் குற்றேவல் செய்யாது.

தேவநிலை வந்தெய்தினும்

தாயகக் காதல்மட்டும் தணியாது.

சாவரினும் தளரோம் இது சத்தியம்.

யார்வரினும் பணியோம் இது சத்தியம்.

போரூடுத்தோம் வெவ்வோம் இது சத்தியம்.  
 வெந்து தனியாது இந்த வீரநிலைம்.  
 பகையுமது போகலாம் உங்கள் படுக்கைகளை.  
 தகையறிந்து போகுமோ சந்தனக்காடுகள்?  
 வேராறுந்து வீழுமோ விடுதலை?  
 ஊரரிந்தும், உயிர் பிரிந்தும் போகலாம்.  
 பிரியும் நொடியிலும் உம்மையே பேசும் எம்வாய்.  
 விரியும் மலரிலும் தெரியும் உம் முகம்.  
 உமக்கருகில் எமக்கும் வேண்டும் ஓர்க்குழி.  
 உறவுகள் வந்து விளக்கேற்ற  
 உள்ளே இருந்து நாமும் சிரிப்போம் ஓர்நாள்.  
 அதுவரை ஒயாது எம் அலைகள்.  
 எத்தனை புயல்களும் எழுந்து வீச்ட்டும்.  
 சித்தம் கலங்கிச் சித்தறோம்.  
 எத்தனை துயவரினிலும் அழுத்தட்டும்.  
 அத்தனை வரிப்புகளையும் ஆண்தமாக்குவோம்.  
 விடுதலை எங்களின் பேச்சு.  
 விடுதலை எங்களின் ரூச்சு.  
 விடுதலை நெஞ்சிற் பதியம் போட்ட நாற்று.  
 மொழியாகி எங்கள் ரூச்சாகி நான்ன  
 முடிகுடும் தமிழ் மீது உறுதி  
 வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன்  
 வரலாறு மீதிலும் உறுதி.  
 விழிமுடி இங்கே துயில்கின்ற வோய்கை  
 வீரர்கள் மீதிலும் உறுதி.  
 விழிவாக வாழும் தயிழிலும் போரில்  
 இனிமேலும் ஒப்பாம் உறுதி.



ஜப்பாசி , கார்த்திகை 1999.



## இன்வாழ் நாட்சன் எமத்தானவை.

பனைமரமே! நீ நலமா?  
பக்கத் தே கிளை பரத்தி  
நிழல் விழுத்தி நிற்கும் பூவரசம் சுகம் தானா?  
வளவெங்கும் பூத்து வாசலிலூம் பூச்சொரியும்  
வேப்பமரம் சுகமா?  
விட்பொழுதில் வந்திறங்கும்  
காக்கை நலமா?  
கருக்குருவி,  
புலுனி,  
புறா,  
யாவும் சுகம் தானா?  
நானிருந்தபோது வந்து  
கூவும்குயில் நலமா? கூரையிலே கூடுகட்டி  
கன்னற் குரலாலென் காதினிலே தேன்சொரிந்த  
வண்ணக் குருவியின்னும் வாழ்கிறதா என்வீட்டில்  
எல்லாம் உள்தா? ஏதேனும் குறைகிறதா?  
வதையுண்டு போகும் வாழ்வாமே,  
சிலையழகு  
சிதையுண்டு போகச் சிறையாமே,  
ஊர் முழுதும் முள்ளாம்,  
முகழுடி முகத்தனிந்த பேயாமே.

வியாசனின் உஸ்க்கம்

நள்ளிரவில் கேட்கிறதாம் நாயோலம்.  
 நாம் திரிந்த  
 நெல்லு வயலெங்கும் நெருஞ்சிப்பு குத்துளதாம்.  
 சாகும் பொழுதெந்தன் தாய் வீட்டில் சாகேனோ?  
 வேகும் பொழுதென்னார் வெளிச்சுடலை வேகேனோ?  
 தவழ்ந்த மடிமீதும்,  
 தாங்கியலூர் தோர் மீதும்  
 குழந்தைப் பறுவத்தே குதித்தெழுந்த மண்மீதும்  
 மீண்டும் உலவ மிக ஆசை,  
 தடைகளெல்லாம்,  
 தாண்டிவருவேன் தாய்மடியை நான் தொடுவேன்.  
 மனிக்கதவும் திறந்துவை.  
 வருகிறது ராஜகுதிரை.  
 வாசலில் முள்பரத்தி நிற்கும் அந்நியசேவகனுக்கு  
 தொலைந்தாயெனச் செல்லிவை.  
 ஊரெல்லை வரை நகர்ந்துளது பின்னைகளின் தேர்.  
 இனி உள்ளே புகும்.  
 புத்தாயிரத்தின் புலரிப்பொழுது நமக்கானது.  
 ஏறிவந்த எதிரியை மட்டுமல்ல,  
 எடுத்து வைத்த சுவடுகளையும் சிறைத்து விட்டு  
 இறுமாப்பில் உள்ளோம் நாம்.  
 “தமிழ்மூம்” ஒருகனவு என்றனர் சிலர்.  
 ஒரு கற்பிதம் என்றனர் சிலர்.  
 ஈழத்தமிழர் சேவகத்துக்கே உரியார்  
 திமிரிந்த செருக்குக்குத் திறனற்றோர் என்றனர் சிலர்.  
 பூப்பறிக்கும் கைகளில் போர்க் கருவிகளா?  
 கூடாதென்றனர் சிலர்.  
 தேக்குமரக் காட்டிடையே தீக்குளியலா?  
 பற்றி எரியப்போகுதெனப் பதறினர் சிலர்.  
 “சிறுபிள்ளை வேளாண்மை” எனச் சீண்டினர் சிலர்.  
 எல்லாமே காற்றிலேறிய சருகெனக் கலைந்தன.  
 ஓயாத அலை மூன்று உச்சத்தின் உச்சம்.  
 முகிலுரசிப் போன முகடு.  
 சாயாதெழும் தலையெனச் சாற்றிய பட்டம்.  
 பாயும் புலிவீர்த்தின் பாதத்துக்கடியில்  
 சாயந்து கிடக்கிறது பகைவனின் செருக்கு.  
 சந்தோசக் காற்று தலை தடவிப்போக,  
 செந்தாரப் பூவின் சிலிர்ப்பாய்  
 மந்தாரம் போட்டுள்ளது எம் வாசல்.

புத்தாயிரப் பெண்ணே!

கவர்கலீரன உன் காற்சிலம்பு சப்திக்க  
எம் வாசலில் வந்து ஏறினாய்.

உலகொங்கும் உள்கு உற்சாக வரவேற்பாம்  
பூரித்தே போனாயாம்.

என்னதர இயலும் எம்மால்?

இது ஈழவாசல்,  
இல்லை, இல்லை ஏழைவாசல்.

கஞ்சிக்கும் வழியற்றிருக்கும் கதவையும் தட்டினாய்  
சந்தோஷம்.

குசேலரின் அவவல் கொண்ட முடிச்சாய்  
ஏதோ படைத்தோம் ஏற்றுக்கொண்டாய்.

1.1.2000 ஒரு சனிக்கிழமையாய் விழிந்தது.  
U.N.H.C.R கூரையூதுான் எமக்குச் சூரியதிசனம்.

அடுப்பேற்றாவிட்டனும்  
பழக்கதோசத்தால் பாத்திரம் கழுவியது கை.

சேறும் சக்தியுமான தெருவில் நடந்தன கால்கள்.  
நிவாரணத்துக்கும், மருந்துக்குமென  
நீண்டிருந்தது வரிசை.

ரீதான் என் இலக்கெளக் கூவி  
தலைதடவிப் போனது ஏறிகளை.

குண்டு வீழ்ந்ததாய்க் கூறி  
கொண்டு வந்தனர் சிலரைக் கூட்டியள்ளி.

நிலம் விழுங்கிகளின் கவுடு பார்த்து  
காவலரண்களில் விழித்திருந்தனர் பின்னைகள்.

வழமைபோல் சாவும்,  
வழமைபோல் யாவும்,  
வழமைபோல் நாமும்,  
வேறென்ன விளங்கியது எம் வாசல்?

எனினும் தளர்ந்தோமா நாம்?

இல்லை.

எமக்கானவள் நீயெனும் உரிமத்தில்  
உன்னை வணக்கினோம்.

புத்தாயிரப் பொன்மகளே!

இனிவரும் நாட்கள் எமக்கானவை.  
காற்றெழக்குச் சாமரம் வீசும்,  
கடலெமக்கு கால்களைக் கழுவும்,  
நிலவே எமக்கினி நெற்றித் திலகம்.  
சூரியன் சேவகனாவான்.

வியாசங்கள் உடைக்காம்

வெற்றிகள் மட்டுமல்ல... விடுதலையும் எம் வாசல் வரும்.  
சாமம் கழிந்து போகும் இந்தப் பொழுதே  
சந்தோக்ஷ நேரம்.

எங்கோ தூரத்தில் கேட்கும் இரவுப்புச்சிகளின் ரீங்காரம்.  
கல்லூக்கடியிலிருந்து கத்தும்  
தவனை ஒன்றின் தனித்த குரல்.

கிணை அசைய இலைகளின் கை தட்டல்.  
பூவரசவாகத் தழுவும் மெல்லிய குளிர்.

எம் ஊர்முற்றத்தில் பாடியும் இதமான ஈரம்.

இவற்றோடு வரும் வைகறைப் பொழுதொன்றில்,  
விரைவில் நகரும் புலிகளின் ரதங்கள்  
எம் ஊர்களை நோக்கி


வீதியங்கும் நின்று விலாசம் கேட்கிறானாமே ஒருவன்.  
காவலரண்களில் நின்று கையைப் பிடிக்கின்றானாமே.  
நன்றிரவில் வந்து தூக்கிச் செல்கிறார்களாமே நாலுபேர்.  
சொல்லி வையுங்கள்.

ராஜகுதிரை புறப்பட்டு வருகிறதென்று.

குன்றூன நிமிந்த தோனும்  
குடிவழி சிறந்த வாழ்வும்  
வெற்றிடும் நிமிந்த விழுப்  
வெஞ்சப் பூரும் தேரும்  
பழுதெனப் பகையை அன்றிப்  
பூந்தி வைக்கும் நெஞ்சப்  
கொண்டவர் தமிழரேன்று  
நுதித்தடு புது நூற்றாண்டே..



தெ, மாசி 2000.





## அழுத வாழ்வு முடிந்ததென அழுத வந்தற்று காற்று.

பிரபஞ்சத்தின் மொத்த அழகையும்  
எம் முற்றத்தில் பரவி வைத்திருந்தோம்.  
சாளரங்கள் திறந்து எம்வாசல் எங்கும்  
சோபனங்கள் விடைத்திருந்தோம்.  
சந் தோகூப் பொடியைச் சந்தனமாக்கி  
எங்கள் தாழ் வாரத்தில் தடவியிருந்தோம்.  
குச்சொழுங்கையெல்லாம் குதுகலிக்க  
காலைக்கும், மாலைக்கும் காற்கொலுசு பூட்டியிருந்தோம்.  
தெருவெங்கும் தில்லாண,  
வயலெங்கும் ஜல தரங்கம்.  
தன்னழகில் தானே வயித்துப்போய்  
எம் வாசற் பூக்கள் எத்தனை வடிவாய் இருந்தன.  
ஊரையடித்து உலையிற் போடவென  
வந்தாய் நீ.  
குருதிவடியும் கடைவாய்யோடு.  
எம் தெருவில் இறங்கினாய்.  
காற்றில் விஷப்பொடி தூவி முக்கில் நுழைந்தாய்.  
பூக்களின் மீது அமிலதாரை பூசினாய்.  
முற்றமெங்கும் முள்ளாய் பரவினாய்.  
ஒநாய் என வந்து கதறக்கதற  
எம் உறவுகளை பிடித்தேகி

வியாசனின் உஸக்களம்

ஆட்காட்டியின் அவலக்குரலிடையே  
செம்மனியில் புதைத்தாய்.  
முகைவெடியா மொட்டுகளைக் கூட  
பிருங்கியெடுத்துப் பிச்செற்றிந்தாய்.  
ழூசயிற்கூடப் புகுந்து  
வாசலில் வந்தென்னை வணங்கென்றாய்.  
தெருநடுவே தாயின் துகிலுரிந்து  
கற்றைக் குழல் திருக்கி கதற வைத்தாய்.  
நெற்றிந்த தீவுகமதை நீயழித்தாய்.  
ஆறு மணியுடன் அடங்கிப் போவென  
எம் தெருவில் நின்று எமக்கே ஆணையிட்டாய்.  
வீதியேறி நீ வரும் வேளையில்  
சிரிப்பாய்.  
நாங்களும் சிரிக்க வேண்டும்.  
கதைப்பாய்,  
நாங்களும் கதைக்கவேண்டும்.  
தினமும் உள்ளெரிந்தபடி  
உன் “சௌந்தி” கடப்போம்  
உடல் தொட்டுச் சோதிப்பாய்.  
அழுதபடி நெளிவதன்றி வேறென்ன இயலும்?  
தினமும் துச்சாதனர் துகிலுரிய  
வெந்துபோனோம்.  
சந்தோசம் தொலைந்து ஜூந்து வருடங்கள்.  
கணக்கெழுதிக் கணக்கெழுதிக் காத்திருந்தோம்.  
கொப்பளித்த கோபத்தின் குறிப்பெழுதி  
தீயிற் குளித்திருந்தது எம்தேசம்.  
உன்னைப் பார்த்து புன்னைகத்தோம்  
உன்மை தான்.  
அது சிரிப்பல் தீயின் மூச்சு.  
உன்னைப் பார்த்து கையசைத்தோம்.  
மறுக்கவில்லை.  
அது நட்பல்ல கோபத்தின் குறியீடு.  
வன்னிவாசல் திறக்கும் வரை  
நாங்களெடுத்த தவமிது.  
உயிர்வாழ நாம் தரித்த கவசம்.  
தோனிற்கூற்ற பாரச்சிலுளவ.  
பின்னைகள் வரும்வாறு.  
புனைந்திருந்த ஓட்பனை.  
ஓட்பனையை உன்மையென நம்பி

நீ தான் தப்புக்கணக்கிட்டாய்.  
 உள்ளிருந்த கவசத்தை உற்றுப்பாராது,  
 வெளியிருந்த உத்தரிபுத்தின் அழகில்  
 உன் முடிதரித்த தலை தவறிழூத்தது.  
 இன்று அகழிகள் நிரவிப் பாலமிட்டு  
 காலம் கதவுகளைத் திறந்தது.  
 ஆயிரம் கரங்கள் எடுத்திட்டது  
 முசிமுசி முன்னேறுகிறது ஓயாத அஸை.  
 அணையுடைத்து உள்ளே நுழைந்து  
 இழந்தவை மீட்டு இரைகிறது கடல்.  
 இன்றும் கடலே எமக்கு கைகொடுக்கிறது.  
 கடல்தாயே! உன்னைக் கைதோழுதோம்.  
 தேவ மகளே! உன்னைத் தோத்தரித் தோம்.  
 மீட்பது நிலமாயினும்  
 உன் மடியேறியே முன்னேறுகின்றோம்.  
 உள்ளங் கையில் வைத்து ஊதித்தள்ள  
 உமித் துகள்லல்த் தமிழர்.  
 பெருக்கெடுத்த நதியின் பிரவாகம்.  
 வீரியமிக்க விடிகாலைப் பொழுதில்  
 தேருருண்டு வருகிறது.  
 ஊரெல்லை மீறி உள்ளே வரும் ரதங்களில்  
 சாரதி ஆசனங்களில் தளபதிகள்.  
 தில்ய அஸ்திரங்களுடன் மகாரதர்கள்.  
 அருகாக அணிவகுத்துள்ளன அதிரதர்சேனை.  
 சக்கர விழுகம் அமைத்துள்ளான் தலைவன்.  
 நீ விழுகம் கிழித்து வெளியேறாதவாறு  
 தர்மம் தலைவாசலில் காவலிருக்கிறது.  
 கொற்றத் தேவி  
 கொலுவிருந்தது போதுமடி.  
 உன் காலின் சிலம்பு கலீர் கலீரென  
 கோடி விழி திறந்து கூத்திடடி.  
 வென்றனர் பின்னைகள்.  
 கூட்டிய இரும்புச் சுதாகள் உடைந்து  
 வாசல் திறந்து.  
 எம் மானத்துக்குரித்தான மகுடத்தை  
 ஆணையிறவில் எடுத்துத்தரித் தோம்.  
 முன்னர் ஆணையிறவென்றாலே அச்சம்.  
 பஸ்சில் வரும்போது ஒருபயம்.  
 தமிழரின் குருதியால் வர்ணம் பூசப்பட்டது  
 அந்த வதைமுகாம்.

வியாசனின் உலக்காம்

தமிழர் தமிழராக இல்லாமல்  
 அடிமையாகக் கிடந்த காலமே அதிகம்.  
 உதயத்தின் கதிர்கள் முகத்தில் அடிக்கிறது  
 இனியெமக்கு உச்சிக்காலம்.  
 ஆனையிறவின் மீதுவும் உப்புக்காற்றே  
 உன் வருடலுக்காகவே உயிர்வாழ்ந்தோம்.  
 தாயே? நீயெம்மைத்தழுவி  
 எத்தனை வருடங்களாயின?  
 ஓடிவந்து எம்மை ஆலிங்களம் செய்க.  
 உப்பளக்காற் றே!  
 உனக்கு அதிகவிலை கொடுத்தோம்.  
 வன்னியில் அடைவைத்துப் பொரித்த குஞ்சகளுடன்  
 தாய்க்கோழி தலை நிமிர்ந்து வருகிறது.  
 வெண்ணிறப் புரவியேறி  
 பின்னளை விரைந்து வருக.  
 கண்ணிலொற்று உம் காற்றடங்கள் வேண்டும்.  
 கூண்டைத் திறந்து குதிக்கிறது  
 சுதந்திரத்தின் சுவாசக்காற்று.  
 காண்மைத்தின் நாணைவி கேட்கிறது.  
 பகையே! உன் தலைகிள்ளிப் போக  
 வருகிறது நாகாஸ்திரம்.  
 வீதியுள சோதனைச் சாவடிகளே!  
 சேதியறிந்து ஏதுசெய்யப் போலீர்?  
 நில்லென எம்மை நிறுத்தி நிகழ்த்திய கூத்துகளுக்கு  
 பின்னளைகள் தீர்ப்பெழுத வருகின்றனர்.  
 அழுத வாழ்வு முடிந்ததென  
 எழுத வருகிறது காற்று.  
 துயருற்ற வாழ்வு தொலைந்ததென  
 வந்து பாடுகிறது வசந்தக்குயில்.  
 கவிஞர் நமக்கெனக் கையளித்து  
 காலம் நடக்கிறது கைவீசி  
 துயிலுமில்லம் உழுதவனே!  
 தொலைந்தாயாடா.



வைகாசி , ஆணி 2000.





## வாழும் நாடுகள்ல் நன்றவாறு வல்லஸ்ய தநவீர்.

வைக்கறையில் ருதுவறும் வாசல் மரமாய்,  
சென்றதர்யம் தழுவி  
எம் வாழ்விருந்தது அன்று.  
கையணைப்பில் கசிந்தது உறவு.  
சொற்தம் முழுமையும் சந்தித்துத் திரும்ப  
ஒருபகலும், ஒரு சைக்கிலும்போதும்.  
அடைக் கோழி மடியாய் ஜீவிதம் அருகிருந்தது.  
இழவு வீடெனில் ஊரே கூடியிருந்து இரங்கும்.  
உறவுகள் கதறும்.  
செத்தது பாவளையற்றிருந்த பழசெனினும்  
கத்தியமுது கண்ணீரவிடும் இரத்த நூலிழை.  
மச்சாளின் கொலுசுச் சத்தத்தையே  
செவிங்குள் பொத்தி  
உயிரிழை பின்னுவான் மச்சான்.  
மச்சாளின் கைபட்ட மன்வெட்டியை  
கைதொட்டுக் கண்ணிலொற்றுவாள் மச்சாள்.  
ஓன்றுக்குள் ஓன்றாள் உறவுக்குள்ளே  
ஊரெங்கும் ஆனந்தம் பூத்துக் கிடந்தது.  
எல்லாமும் இன்று மாயக்கண்ணாடி போல மறைந்து விட்டது.  
ஒட்டிக் கொள்ளும் பசையற்ற உறவாக  
திசைக் கொள்ளாய் சிலும்பிப்போன்று வாழ்வு.

வியாசனின் உஸக்களம்

யாழ்ப்பாணம் வேரிமுத்துக்கொண்டு வெளியேறி விட்டது.  
சில அல்லிவேர்கள் மட்டும் அங்கு ஆடுகின்றன.

வன்னியில் மட்டும் என்னவாம்?

அவலமும், அந்தரிப்புமாக ஆசுவாசமற்ற அகாலம்.  
பேருக்குமட்டும் புரங்களும், குளங்களும்  
ஊரெடுவும் ஊராக இல்லை.

மன்னார் என்ன?

மட்டக்களப்பு என்ன?

திருமலையென்ன? தீவகம் என்ன?

எல்லாமே சாக்குருவிப் பாடலுடன்தான் சயனம்.

சரியான வடிவத்தில் ஏந்தச் சரீரமும் இல்லை.

தலையிருக்குமிடத்தில் காலும்,

காலிருக்குமிடத்தில் தலையுமாக

கண்டதுண்டமாகக் கிடக்கிறது தேசத்தின் நாளாந்தம்.

வயல் வரம்பில் நடந்த வாழ்வும்,

நிலவொளியில் கிடந்த மகிழ்வும்,

எம்மைப் பிரிந்து எத்தனை வருடங்கள்?

உறவுகள் ஓவ்வொன்றாய் வற்றிக் காய்ந்து கிடக்கின்றது  
எங்கள் விழுதுறிந்த கொடியின் வாய்க்கால்.

ஆலமரமும், ஜயனார் கோவிலும்,

கோல உடையும் கூத்துமாக கிடந்த வாழ்வை

வேரறுத்து வீசியெறிந்து விட்டனர்.

தொன்மைக்குடிகளின் தொண்டையிற் சுருக்கிட்டு  
லாலா நாட்டு ராசாக்களின் வம்சம்

சந்தோசிக்கிறது.

இந்த மன்னின் புழுதிபடிந்த சொந்த மக்களை  
வந்த குடியின் வம்சம் வறுத்தெடுக்கிறது.

இரவு வந்தேறி ஊரை வளைத்து,

அதிகாலையானதும் குரல்வளை நெரித்து,

கொண்டேகிய மரநாய்களுக்கு அஞ்சி

குஞ்சுகளைத் தூரமரங்களுக்குத் தூரத்தினோம்.

குண்டதிர்வில் குடல் கிழிந்தன போக

எஞ்சினவும் எங்கெங்கோ போயிறங்கின.

தாய்மடியின் சூடின்னும் அகலாச் சந்ததியே!

புலம் பெயர்ந்துபோன பிள்ளைகளே!

சமுத்திரங்களைக் கடந்து,

நீண்ட நிலப்பரப்புக்களைக் கடந்து,

தாண்டிப்போய் எங்கெங்கோ தஞ்சமடைந்துள்ளீர்.

ஆணிவேரை நீங்கள் அறுத்தவரல்லர்.  
 நாங்கள்தான் உம்மை அனுப்பி வைத்தோம்.  
 நீங்கள் சிறகெடுக்க விருப்பமற்றிருந்தீர்.  
 நாங்கள் தான் தாலிலிற்று,  
 தாய்க்கானி ஈடுவைத்து,  
 போவீரன் உலுப்பிப் போகவைத்தோம்.  
 “அன்னைமடிவிட்டு அகலேன்” என  
 நீங்கள் அடம்பிடித்த போதும்  
 “சொன்னதைக் கேள் மகனே” என்று  
 தூரத்தி வைத்தவர் நாங்கள்தான்.  
 கையசைத்துப் படலை தாண்டியபோதும்,  
 கண்ணீர் வடித்தீர்.  
 “விருப்பமில்லையம்மா போக” என விம்மினீர்.  
 அந்தரித்துப் போவோமென அறிந்தும்  
 அவர்களாவது வாழ்ட்டுமென அனுப்பினோம்.  
 நீங்கள் போன பின்பும் ஊர்கள் ஏரிந்தன.  
 உறவுகள் பிரிந்தன.  
 மண்கொள்ளையாக மரணங்கள் நிகழ்ந்தன.  
 எமனுடனான யுத்தம் இன்னும் தொடர்கிறது.  
 எம்மைக் காக்கவும்,  
 எமக்காகப் போரிடவும் இந்திரஜித்துக்கள் பிறக்கின்றனர்.  
 அபிமன்யுக்கள் அவதரிக்கின்றனர்.  
 கொல்லவருவோரைக் கொல்வோமென  
 சடாயுவின் சந்ததி சுத்தியம் செய்துள்ளது.  
 அர்ச்சனன் அவதரித்துள்ளான்.  
 எதுவரினும் தளரேனன  
 பீகஷ்மன் காலத்தைக் கடந்தும் காத்திருக்கின்றான்.  
 சதுரங்க காய்களை நகர்த்தியவாறு  
 மீண்டும் இளமை மிகுட்கோடு “பிரம்மஞானி”.  
 சங்கிலி மன்னனது தலைப்பாகை கிடைத்துளது.  
 பண்டாரவளனியளின் பட்டுக்குடையும், பாதக்குறுமும்  
 கண்டெடுத்து விட்டோம்.  
 நந்திக்கடலில் குருவிச்சி நாச்சியாரின்  
 காற்சிலம்பு கிட்டிற்று.  
 ஆணையடக்கிய அரியாத்தை மீண்டும் பிறந்துள்ளாள்.  
 இழந்த அணைத்தும் எமக்காகுமெனும்  
 நம்பிக்கையில் இன்றேம் நாட்கள்.  
 புலம்பெயாற்றுபோன பின்ஸைகளே

நலம்பெறுவீர்.  
 பனிவிழும் தேசமோ? பாலைவனமோ?  
 எங்குள்ளீர் என்றும் எமக்குத் தெரியாது?  
 கனிதரு மரமாய் காய்த்துள்ளோ?  
 காய்ந்து கிடக்கின்றோ?  
 ஏதுமறியோம் யாம்.  
 எனினும்  
 உமக்கொரு கடனுண் டென மட்டும்  
 உரைத்தல் நம்கடன்.  
 இது உம் நாய்மடி.  
 இங்குபெறும் வெற்றி உமதே.  
 தோலவிவரின் அதுவும் உம் தோள்களுக்கே.  
 எங்கெங்கு சிறகெடுத்து பறக்கினும்  
 திரும்பும்கூடு இங்குள்ள மரத்திலெனத் தெரிக.  
 தாயின் ககத்துக்கு ஈடேது?  
 விடுதலைக்காக வெற்றுகொண்டிருக்கின்றோம்.  
 எதிரி எல்லா வழிகளையும் அடைத்துள்ளான்.  
 மூச்சத் திணறுகிறது.  
 வாழும் நாடுகளில் நின்றவாறு வல்லமை தருவீர்.  
 வீதிகளில் இறங்கி விடுதலைக்கு குரலிடுவீர்.  
 அள்ளிந் தருவீர்.  
 ஆயிரம் கரங்கொண்டெட்டுமை அணைப்பீர்.  
 நாளை உமக்கான தேசம்  
 உருவாகும் நேரம்.  
 கவச குண்டலங்களாயினும் கழட்டித் தருக.

ஓஓ

ஆடி, 2000.





## நேற்றைத் தயர் தொலைய நகர்தாலர் எம்பத்துர்.

கண்ணதிரே கரைந்துபோகிறது கனவு.  
மண்ணனவே உதிர்ந்து போகிறது மனம்.  
நெஞ்சுக்குள்ளே கோடுகளால் வரைந்த உருவம் கூட  
ஒப்பேற முன்னரே உருகிப் போகிறது.  
நடைவழித் துணையாக நம்பிக்கை மட்டுமே.  
நம்பிக்கை மட்டுமே நமக்கற்றுப் போயிருந்தால்  
வெம்பிப்போய் என்றோ விழுந்திருப்போம்.  
நாளை நமக்கெனும் நம்பிக்கையிற்தானே  
வாழ்வு வசப்படுமென வரலாறு நகர்கிறது.  
ஓருநாள் மட்டுமே உயிர்வாழுகின்ற  
ஈசல்களுக்கேன் இறக்கை முளைக்கிறது?  
நீண்டநாள் பறப்பேனை அதற்கு நினைப்பு  
அதனால் முளைக்கிறது.  
மாலையில் கருகும் மலர்களைவ்வாம்  
காலையில் என்னவாய் கண்சிமிட்டுகின்றது.  
நாட்கள் பலவாக வாழ் வோமெனும் நம்பிக்கை  
ழுக்களுக்கிருப்பதாற் தானே அவை புன்னைக்கின்றன.  
எவ்வரஸ்ட் சிகரத்தை தென்சிங் தொட்டான்.  
அதற்குமுன்  
எத்தனை முறை ஏறியிறங்கினான்.  
என்றோ ஓருநாள் தொடுவேனென்ற நம்பிக்கை

அவனுக்கிருந்தது அதனாலே வென்றான்.  
 நடக்கவேண்டுமா எழுந்துபார்.  
 கடக்க வேண்டுமா பாய்ந்துபார்.  
 எப்படிச் சாத்தியமாகுமென இடிந்து போனால்  
 இப்படியே கிடக்க வேண்டியதுதான்.  
 துரையப்பாவை தலைவன் சுட்டபோது  
 ஏன் சுட்டதென்று எவரும் கேட்கவில்லை.  
 எவர் சுட்டதென்று தானே கேட்டார்கள்.  
 பின்னார் பிரபாகரனென்ற பெயரை  
 பிரமிப்புடன் உச்சரித்துக் கொண்டனர்.  
 பொன்னாலைப் பாலத்தில் புதைத்தகுண்டு வெடிக்காதபோது  
 என்னாலினி முடியாதென தலைவர் நினைத்திருந்தால்  
 ஆளையிறவை வெல்ல அவரால் முடிந்திருக்குமா?  
 எத்தனைபேர் அவருடன் நின்றார்கள்.  
 பின்னார் சென்றார்கள்.  
 எத்தனைபேர் அவருடன் வந்தார்கள்.  
 பின்னார் போனார்கள்.  
 கூட இருந்தவர்கள் அகன்ற போதும்  
 ஆடவில்லையே அந்த ஆலமராம்.  
 வெல்வேளென்ற வீரியமும்  
 செல்வேளென்ற நம்பிக்கையும்  
 வல்லவ மைந்தனுக்கு வாய்த்திருக்காவிடில்  
 ஈழத் தமிழருக்கு எப்போதோ  
 ஆண்டுத்திவசம் முடிந்திருக்கும்.  
 நம்பிக்கையே பலம் பொருந்திய தும்பிக்கை.  
 தளராதிருக்க வேண்டும் தமிழரே.  
 வன்னிக்கு வரும்போது வாழ்வே முடிந்ததென  
 எண்ணி இருந் தோயானால்  
 இதுவரைக்குள் எல்லாமும் தொலைத்திருப்போம்.  
 உன்னியெழுந் தோம்.  
 ஊர்ப்புகு வோம் என்றுறைத் தோம்.  
 இன்று செம்மனியில் நின்று சிரிக்கின் ரோம்.  
 நம்பிக்கைதானே நாற்றங்கால்.  
 ஒருநாளும் தளராதிருப்பவனே பெருவாழ்வு பெறுவான்.  
 முடியுமாயிது என மலைத்துப் போறவன்.  
 பிடிமானமேதுமின்றிப் பொகங்கிப் போய்விடுவான்.  
 ஊர்போக வேண்டுமா?  
 போவேளென நம்பு.  
 உயிர்வாழ வேண்டுமா?

சாகேளன நம்பு.

நம்பிக்கைதானே நாட்களை நகர்த்துகின்றது.

பிரபாகரனென்ற பெயர்

ஒரு மனிதனின் பெயர் மட்டுமல்ல

நம்பிக்கைக்கு இன்னொரு நாமம்.

வாழ்வு வசப்படுமென யார் நம்பினாலும்

அவனுக்கு வாசல் திறந்து கொள்ளும்.

ஸூத்தமிழரின் சோதனைக்காலம் முடிந்துவிட்டது.

இனிச் சாதனைக்காலம்.

இருள்வாழ்வு எமக்கினி எப்போதுமில்லை.

வெற்றியின் முகமே எமக்கினி விளங்கும்.

எங்கள் மூச்சக்கலந்த காற்றுக்கு முன்பாக

நிற்கும் பலம் உலகத்தில் எவருக்கும் இல்லை.

நாங்கள் வேர்ப்படர்ந்த அறுகம்புல்.

கொத்திப் புரட்டனாலும் முளைப்போம்.

கொழுத்தியெரிந்தாலும் துளிர்ப்போம்.

நிமிர்ந்த வாழ்வு வருமென நினை.

வருந்தி உழை.

தமிழீழும் வருமென நம்பு.

தளராது போரிடு.

உன்னை யாழித்தல் கூடும்?

உமித் துகளவ்ல உன்னை யாரும் ஊதித்தள்ள.

கைவிலங்கற்று வீசும்காற்றை அவாவுவோம்.

வாசலில் வரவேற்கும் பூக்களை விரும்புவோம்.

சிறகடித்துப் பறக்கிறதே பறவை

ஆதன் சங்கீதத்துக்குத் தாளமிடுவோம்.

விட்டு விடுதலையாகும் விடுதலை வேண்டும்.

கட்டுக்களற்று.

எந்தக் காயங்களுமற்று

தொட்டுமகிழி எமக்குச் சுதந்திரம் வேண்டும்.

முன்னர் எமக்கொரு நிலமிருந்தது

அந்த நிலத்திலொரு வாழ்விருந்தது.

அந்த வாழ்வில் ஒரு வாசமிருந்தது.

வாழ்வைத் தொலைத்து ஏத்தனை வருடங்கள்?

போரிடுவோம்.

தொடர்ந்து போராடுவோம்.

பிரபாகரனென்ற நம்பிக்கையுடனும்,

புலிகளென்ற தும்பிக்கையுடனும்,

வியாசனின் உலக்களம்

போராடுவதுதான் பெருமைதரும்.  
 காடுகளையும், மலைகளையும் கடப்போம்.  
 மேடுகளிலும் பன்னங்களிலும் நடப்போம்.  
 கால்கள் வலிக்குதெனக் களைப்பாறும் போதுதான்.  
 பகைவனின் குதிரைகள் பக்கத்தில் வந்து விடுகின்றன.  
 அதனால்,  
 நடக்கத்தொடங்கினால் இளைப்பாறல் கூடாது.  
 தொடர்ந்து நடப்போம்.  
 சூரியன் கைக்கெட்டும் தூரத்தில்தான் சுடர்கிறது.  
 தமிழீழம்  
 அது எங்கள் உயிர்க் கோளம்.  
 உருவாகிவிட்டது சிச  
 கருவாய் திறப்பதற்காகவே காத்திருக்கின்றோம்.  
 நடுகல் வரிசையை நானும் தரிசித்து  
 விடுதலைக்கான வேகத்தை விரைவுபடுத்துவோம்  
 ஆவிநிகர்த்த எம் “அன்னை நிலத்தேவி”  
 தன் அளாகபாரம் நீவிழுமிடந்தாள்.  
 முத்துப் பரல்களைக் கொட்டிச் சிரித்தாள்.  
 பகைமுழுதும் தீயும் திசையுரத்தாள்.  
 வரமளித்து வல்லமை நல்கினாள்.  
 உரம் கொண்டெழுந்தது ஓயாத அலை.  
 இனி ஊர் முழுதும் எமதாக்கியே ஒயும்.  
 தாயின் துயரழித்தே தனியும்.  
 பகைவரை மட்டுமல்ல  
 துரோகிகளையும் அன்னிவந்து  
 எம் காலடி ஏற்றும்.  
 காற்று எம்பக்கம்.  
 கடலும் எம்பக்கம்.  
 நேற்றைத் துயரதொலையு  
 நிகழ்காலம் எம்பக்கம்.  
 தாழ்வற்று எம் தலை குளிந்தது போதும்.  
 வழக்கு சமைப்போம் வாருங்கள்



ஜப்பகி கார்த்தினக 2000.





எம் விடுதலையைப் பாடியபடி  
காற்று வரட்டும்  
மழை வரட்டும்  
உலக நாடுகள் ஓடிவரட்டும்.

எங்கிருந்தோ ஒரு புண்ணியவாளன்  
எம் வாசலுக்கு வந்துள்ளார்.  
மீண்டும் எம் கதவுகள் தட்டப்படுகிறது.  
அழைப்புமணிச் சத்தத்தில் எத்தனை ஆறு னந்தம்.  
வாசல்வர யாருமற்றிருந்ததால்  
தூசி படிந்துள்ளது தூமணிக் கபாடம்.  
எண்ணெண்யற்ற பூட்டும், பிணைச்சலும்  
இறுகிக் கிடக்கிறது.  
ஆயினும் எம் மனங்களைப் போல  
கதவுகளை அகலத் திறக்கின்றோம்.  
குசலம் விசாரிக்க வருவோலில்வாததால்  
கோலமற்றுப் போனது எம்முற்றம்.  
காற்று வரட்டும்  
எம் விடுதலையைப் பாடியபடி.  
விடுதலைக்கு வீரியம் கொடுத்தபடி  
மழைவரட்டும்.  
எம் ஜீவ இசையைக் கூவிக் கொண்டு  
சூயில்கள் வரட்டும்.  
நாமிழுந்த வாழ்வின் கீத்தை முனுமுனுத்தபடி  
உலகநாடுகள் ஓடிவரட்டும்.  
எம் ஆன்மாவின் ராகத்தை ஓலித்தபடி

ஜந்து கண்டங்களும்  
 அவற்றைச் சுற்றிய சமுத்திரங்களும் வரட்டும்.  
 வருக நன்பரே  
 எரிக் சொல் கெய்ம்!  
 உச்சரிக்கும் போதே உதடுகள் நன்றி சொல்கிறது.  
 பனிவிழும் தேசத்து மனிதருக்கு எம் பணிவு.  
 அனல் தகிக்கும் வனத்திடை வந்த அன்புக்கு  
 ஆயிரம் வனக்கங்கள்.  
 நோர்வே தேசமே!  
 உன்னை நெஞ்சாரா வாழ்த்துகிறோம்.  
 நீலவிநானமே நெருப்பிற்குளிக்க  
 நேற்றுவரை வானப்பிசாக்கள் வந்து போயின.  
 குண்டள்ளிச் சொரிந்து குதுகலித்தன.  
 தூரத்தே பீரங்கிவாய் துடித்தவற  
 துப்பித் தொலைத்தன ஏறிகளைகள்.  
 உங்கள் வரவறிந்து போலும்  
 இன்றெல்லாம் வாய்டைத்துப் போயின.  
 நாம் பட்டதுயருக்குப் பட்டியல் தேவையில்லை.  
 “ஓஸ்லோ” வீதிகளிற் திரியும்  
 ஒரு தமிழளைக் கேளுங்கள்.  
 தன் கால்கள் தீப்பிடிக்க ஓடியக்கை சொல்வான்.  
 தொப்பிள்க்கொடி சுற்றித் தூங்கிய கருவறையை  
 குண்டுகள் பின்த குருரம் கூறுவான்.  
 உடன்பிறப்பை ஒநாய்கள் பிடித் தேகிக்  
 கடித்துக் குதறிய கை சொல்லுவான்.  
 கண்ணீரில் எங்கள் வாழ்வு மிகுப்பதை  
 புலம் பெயர்ந்து போன பின்னைகளிடம் கேளுங்கள்.  
 இங்கே பாதையோரத்தில் கிடக்கும்  
 பட்டினி வயிறுகளைக் கேளுங்கள்.  
 சின்னக்குடிசை வாசலில் தொங்கும்  
 தூளி முடிச்சு ஓவ்வொன்றும்  
 எம் துயரம் சொல்லும்.  
 எழுந்து நின்று சத்தியம் செய்கின்றோம்.  
 இத்தனைக்குப் பின்னும்  
 சமாதானத்துக்கு நாங்கள் சாட்சிகளாகின்றோம்.  
 பேச்சவார்த்தை மேசைக்குப் போகவேண்டுமா?  
 அதற்கு நாங்கள் ஆயத்தம்.  
 “உங்கள் பக்கத்தில் நீதியுளது”என்று  
 ஒரேயொரு உத்தரவாதம் தாருங்கள்.

எங்கள் கையிலிருந்து பறிக்கப்பட்ட வாழ்வை  
எமக்குப் பெற்றுத்தாருங்கள்.  
எங்கள் காலாறு நடந்த ஊர்களை  
எமக்கு மீட்டுத்தாருங்கள்.  
எவரின் வாசலுக்கும் சென்று யாசிக்காத நிமிர்வை  
எமக்கு வழங்குங்கள்.  
இங்கு வீசும்காற்று எமக்கானதாய்.  
பாடும் குருவிகள் எமக்கானதாய்,  
ஷக்கும் மலர்கள் எமக்கானதாய்,  
விளையும் வயல்களும்,  
அசையும் நதிகளும் எமக்கானதாய்,  
எல்லாம் எமதான வாழ்வைப் பெற்றுத்தாருங்கள்.  
நாம் நாமாக வாழ்வொமெனும் நம்பிக்கையை  
முதலில் எமக்கு வழங்கச் சொல்லுங்கள்.  
நாம் பல்லக்குக் காவிகள் என்ற நினைப்பை  
அவர்களை மாற்றச் சொல்லுங்கள்.  
ஆழப் படிமத்தை அகற்றச் சொல்லுங்கள்.  
நாங்கள் கூண்டுப் பறவைகள் அல்ல  
அடையாள அட்டை சுமக்கும் அந்நியரல்ல.  
கொல்லவும்,  
கொன்று புதைக்கவும்,  
வழியிற் பிடிக்கவும்,  
வல்லுறவில் வதைக்கவும்  
எமக்கெழுதிய விதியை அழிக்கச் சொல்லுங்கள்.  
இது எம் தாயின்மடி  
எம்மைக் காப்பத்தில் சுமந்த கருக்குழி  
இந்த மண்ணின் ஒவ்வொரு துகள்களிலும்  
எம் முந்தையின் மூச்சுப்படிந்துள்ளது.  
இங்கு விசாவித்த மரங்கள் ஒவ்வொன்றிலும்  
எம் பரம்பரையின் குருதி செறிந்துள்ளது.  
ஐடிவருகின்ற உலக நதிகளே!  
நீங்களே முன்னின்று நீதிவழங்குங்கள்.  
அவர்களின் பூமியில் ஒரு அங்குலமாயினும்  
எமக்கு வேண்டாம்.  
அவர்களின் உரமத்தில் ஒரு துகளாலேவனும்  
எமக்கு வேண்டாம்.  
எமக்கானதை மட்டுமே கேட்கின்றோம்.  
தருவதில் அவர்களுக்கென்ன தயக்கம்?

வியாசனின் உலக்களம்

சன்டைக்கும் சமாதானத்துக்குமான இடைவெளி  
ஓரு நூலிலைதான்.

நன்பர்களாகப் பேசலாம்.

அல்லது பகைவர்களாகப் போரிடலாம்.

ஓன்று கைகுலுக்குவதில் தொடங்கும்

மற்றொன்று கவசம் தரிப்பதில் ஆரம்பமாகும்.

நெருப்பில் கருக்கொண்டவர்களை

நெருப்பென்ன செய்யும்?

நன்பரே!

அத்தினாபுரத்துக்குத் தாதுபோனான் அனந்தசயனன்.

ஓன்றுமே கிட்டவில்லை.

யுத்தத்துக்குத் தேதி குறித்தான் யுவராஜன்.

குருசேத்திரத்தில்

அதர்மம் தலைகவிழ தர்மம் தலை நிமிர்த்தியது.

மீண்டும் இந்த வரலாறு முளைக்கவேண்டும்?


வேண்டாம் ஜெயனே!

நாங்கள் பேசவே விரும்புகின்றோம்.

உங்களின் முன்னிலையில்.

□□

மார்கழி, 2000 - கை, 2001.





செட்டுச் சுஞ்சில்லாத்து  
சுற்று முற்யாது  
மீன் சுஞ்சில்லாத்து  
ஏச்சுத் தண்றாது.

“அச்சமில்லை அச்சமில்லை  
அச்சமென்ப தில்லையே  
உச்சி மீது வானிழந்து  
வீழகின்ற போதிலும்  
அச்சமில்லை அச்சமில்லை  
அச்சமென்ப தில்லையே.”

பாரதியே!

எட்டயாறுத்திலிருந்து அன்றிலை  
எவருக் கெதிராகப் பாடினாயோ?  
அதே அவர்களுக்கெதிராக  
ஸமூத்திலிருந்து இன்றுன் பேரன் பாடுகின்றான்.  
தேம்ஸ் நதியே!

ஊற்று நீரை ஓட்ட இறைத்து விட்டு  
உன்னிலெப்போது அமிலம் நிறைத்தாய்?  
பார்மிங்காம் அரண்மனையின் பளிங்குக்கற்கள்.  
எப்போது சரளைக் கற்களாயின?  
தோலின்நிறம் போலத்தானே உள்ளேயும்  
பாலின் நிறமென நம்பி  
நாங்களின்று ஏமாந்து போனோம்.  
அன்று கராம்புக்கும், கறுவாவுக்குமாக  
எங்கள் கரையொதுங்கியவர்களே!  
இன்று கதிர்காம மேன்கையின் களியாட்டத்தில்.

தேம்ஸ் நதியே சில்லிட்டுப்போனதா?  
 கடிக்க வந்தது கருநாகம்.  
 அடித் தோம்.  
 பாம்புக்குப் பால் வார்ப்பவர்கள்  
 தடிகளுக்குத் தடைவிதித்து விட்டனர்.  
 பயிரழிக்க வந்தன யானைகள்.  
 வெடிகொழுத்திப் போட்டோம்.  
 யானைக்குத் தீணிபோடுவோர்.  
 வெடிகொழுத்திய கைகளுக்கு விலங்கிட்டனர்.  
 ஈழத் தமிழ்ரே!  
 இடிவிழுந்து விட்டதென என்னாதீர்.  
 உனர்ந்து கொள்வீர்.  
 இது ஒப்பாரிக்கான காலமல்ல....  
 ஓட்டகங்கள் தடை செய்து விட்டால்  
 சிட்டுக்குருவிகளுக்கென்ன சிறகா முறியும்?  
 காண்டா மிருகங்கள் தடைச்சட்டம் போட்டுவிட்டால்  
 மீன்குஞ்சுகளுக்கென்ன மூச்சா திணறும்?  
 முதுகிற் குத்திவிட்டுச் சிரிக்கின்றாயே  
 நீயுமா புருட்டாஸ்?  
 குளிர்தேச காற்று குரல்வைக்கிறது  
 பூமத்தம் பூவுக்கும் நோப்படக் கூடாதாம்.  
 பூப்பறிக்கும்போது மூட்களுக்கு மூச்சுத்திணறக் கூடாதாம்.  
 நாங்கள் பயங்கரவாதிகளாம்.  
 சொல்லித் திரிகின்றன வெள்ளைக் கொக்குகள்.  
 சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யம்  
 இன்று சுருங்கி விட்டதல்லவா?  
 அந்தக் கோபம் அவர்களுக்கு.  
 ஊரையிடித்து உலையிற் போட்டவர்களவில்லவா?  
 அந்த ராஜ்யமிரே அவர்களைப் பேசவைக்கிறது.  
 கூட்டுக்களவுக்கு வந்த கொள்ளைக்காரர்கள்  
 பூட்டைத் திறந்து விட்டு பேசாமற் கிடக்கச்சொல்லி  
 வீட்டுக்காரர்களுக்கே விளக்கம் தருகின்றனர்.  
 யுத்தம் என்பது இரத்தம் சிந்துகின்ற அரசியல்  
 அரசியலென்பது இரத்தம் சிந்தாத யுத்தம்.  
 இரண்டும் எமக்குக் கைவருமென்று  
 மிரண்டுபோன மேற்குலகுக்கு விளக்கம் சொன்னோம்.  
 அந்தப் பெரிய மனிதர்களுக்கு  
 இது புரியவேயில்லை.

குப்பையில் வீச்சின்றனர் எங்கள் குரலை.  
 மழுத்தமிழுரே! எதற்கும் அஞ்சாதீர்.  
 நாளை வாழ்வெமக்கு வசப்படும்.  
 எங்களைத் தடை செய்வதற்கு  
 இவர்கள் யார்?  
 எங்களுக்கு நுகத்தடி பூட்டுவதற்கு  
 இவர்கள் யார்?  
 குரியக் குஞ்சுகளே துணிவை இழுக்காதீர்.  
 வேரை அறுத்து எம்மை விறகாக்க முடியாது.  
 சபலங்கள் ஏதுமின்றி  
 தேரைச் சரியான திசைவழியிற் செலுத்துவோம்.  
 சத்தியம் தோற்றதாகச் சரித்திரம் கிடையாதே.  
 வியட்நாம்மை வெள்ளை மாளிகை தடை செய்தது.  
 ஹூசிமின் இடிந்துபோய் விடவில்லை.  
 தொடர்ந்தும் போராடினார்.  
 இன்று நிமிர்ந்து விட்டது அந்த நிலம்.  
 பாலஸ்தீனத்தைப் பயங்கரவாதிகளின் குகையென  
 வெள்ளைக்கார அரசுகள் விஸாசமிட்டன.  
 இன்று அரபாத்துக்கு ஆலவட்டம் பிடிக்கின்றன.  
 இந்தியச் சுதந்திரப் போரரக்கூட  
 பிரிட்டன் பயங்கரவாத மென்றுதானே  
 முதலில் பிரகடனம் செய்தது.  
 பின்னர் என்ன நடந்தது?  
 மவுன் பேட்டன் மனைவியின் தோளில்  
 காந்தியே கைபோட்டுத் திரிந்தார்.  
 நாங்களேன் இடிந்து போக வேண்டும்.  
 வரலாற்று நதி எங்கள் கால் நனைக்கவே வருகிறது.  
 வல்லமையுடனிருப்போம்.  
 தந்ததை வாங்கி தாழ் பணிந்து கொள்வது  
 தேவானந்தனுக்கே தெரிந்த வித்தை.  
 விடுதலையை விற்று விருந்துண்ணுவதற்கு  
 வேறு யாராவது விருப்பப்படலாம்.  
 ஆனால் பிரபாகரன் தயாராக இல்லை.  
 போராடும் புலிகளுக்கும் பிரியமில்லை.  
 தாயகத் தமிழரும் தாங்க மாட்டார்கள்  
 புலம் பெயர்ந்து போன பிள்ளைகள் கூட  
 பொறுக்கமாட்டார்கள்.  
 எமக்கு வேண்டும் உரிமை.  
 சலுகைகளவில்ல.....

அவர்கள் தர விரும்பும் “அரசியற்பொதி”  
 அது ஆணப்பசிக்குச் சோனன் பொரி.  
 ஆருக்கு வேண்டுமிந்த “அரச்சாப்பாடு”  
 உறக்கத்திற் கிடக்கும் உலகமே  
 உனக்கொன்று உரத்துக் கூறுகிறோம்.  
 செவிட்டுக் காதுகளிருப்பின் தெரிந்துகொள்ளுங்கள்.  
 நாங்கள் இரத்தப் பிசாக்கள் அல்ல.  
 அடம்பிடித்தலறும் அடிப்படை வாதிகளுமல்ல.  
 நாங்கள் விடுதலைக்கு விலை கொடுக்கும் வேங்கைகள்.  
 அடங்கிப்போவதுற்காகவா இந்தப் போராட்டம்.  
 தொடங்கப்பட்டது?  
 இல்லையே.  
 புதினாறு வயதில் எமது தலைவன் பறப்பட்டது  
 பாதி வழிபில் தன் பயணத்தை முடிக்கவல்ல.  
 உயிருசிமூட்டியதல்லவா இந்த உரிமைப்போர்.  
 இது கருகிப்போகாதெனக் கத்தியம் செய்கிறோம்.  
 சுதந்திரதேவி உன்னைச் சேவித்தோம்.  
 மயிர் நீக்காது இந்த மான்கள்.  
 நீக்கும் நிலை வந்தால் நிச்சயம் வாழாது.  
 விண்மீது ஆணை.  
 இந்த மண்மீது ஆணை.  
 தாங்குமெம் தலைவன் மீது ஆணை.  
 தூங்குமெம் மாவீரச் செல்வங்கள் மீது ஆணை.  
 துணிந்துளது எம்தேசம்.  
 இனிப் பணிந்தெவர் காலையும் நக்காது  
 எம் நாவுகள்.  
 பேசவருவோரே வாருங்கள்.  
 உமக்கெமது பூமாலை.  
 குண்டு வீசவெனக் குறிவைப்பவர்களே  
 வாருங்கள்.  
 உமக்கிழு சாவோலை.



மாசி , பங்குணி 2001.





## சரஸ் தாழ்த்தா வாழ்வே எழ்த்தான் சுய்மாசனம்.

அழுத்தமிழினமே! முதலில் அழுவதை நிறுத்து  
உணக்கானது ஒப்பாரியல்ல.  
பாலைவனத்தில் பாலூராவிடினும்  
பாதையினடையில் சோலை வருமென நம்பி.  
இழவு காத்தலை உன் அகராதியிலிருந்து எடுத்தெறி  
கண்ணீரை விரல் நுனியிலெலுத்துச் சண்டிவிடு.  
வாழ்விடிந்து போனதென வாசலிற் கட்டிய  
சோக தோரணங்களை அறுத்து விழுத்து.  
முகிலூரச நிமிர்ந்திருந்த தலை கவிழ்ந்து  
நிலம் பார்த்து உலவுவதை நிறுத்திவிடு.  
என்ன நடந்ததெனத் துன்பப்பூ சூடியுள்ளாய்.  
வின்னிடிந்தபோதும் தாங்கும் வீரியனே!  
சின்னப் புண்ணின் வலிக்காகவா  
சிரிப்பிழுந்து போனாய்?  
ஓரு சீறகுதிர்ந்து போனதுக்காக  
ராஜபூரவைகள் சோகக்தம் பாடுமா?  
கோட்டை மதிலை குண்டுசி துளையிடுமா?  
துயர்வளினும் எதிர்கொள்ளப் பழகு.  
உள்ளெளியும் கோபத் தீ கிளை  
ஓரு பொறியெடுத்து வாசலை ஒளிசெய்வாய்.  
புயலின் வலியனே! உன்னையெவன்டா  
ழுட்டியடைக்க முடியும்?

பாவியரால் ஜீவிதம் கொஞ்சம்  
பழுதானதென்னவோ உண்மைதான்  
அதற்காக கேவியமுவதால்  
ஓன்றும் கிடைக்கப்போவதில்லை.

கோடையில் இலையுதிர்ந்து குற்றுயிராகும் மரங்கள்  
வைகாசி வந்ததும் பூப்படைந்து புன்னைக்கவில்லையா?  
மரங்களிலிருந்து உண்மைத்து வைரம் பாயட்டும்.  
இந்த மன்னின் முந்தைவழித் தோன்றல்கள் நாம்.

சிங்களத்தின் வருகைக்கு முன்னரே  
சிரசில் முடிதரித்த வம்சமெது.

தாமிடரனிக் கரையில் தளைத்திருந்த வேரே!

கதம்பநுதி தீர்த்தில் காற்றளைந்த தேரே!

எல்லாமும் இன்றிமுந்து போனாயெனினும்  
மீண்டும் தொடங்கும் மிடுக்குளாய் நீ.

பூண்டும் புல்லுமல்ல நீ பொசுங்கிப்போவதற்கு.  
வெளியே வா சிறுத்தையே!

உன் மூச்சின் வீச்சில்  
முன்னிருந்த

வாழ்வு முளைக்கட்டும்.

அகதிக் குடியிருப்பும்,

நிவாரண வரிசையும்,

குண்டும் குழியுமான செம்புழுதித் தெருவும்  
இயல்பிலிருந்து உண்ணை இல்லாமல் செய்யுமா?

உலையேறா அடுப்புகளின் அவலக்குரலில்  
நீ வேறிமுந்து விழுந்து விடுவாயா?

ஊர்போகும் ஏக்கத்தில் உருகி

எலும்புருக்கி நோயனென இடிந்து போவாயா?

அட, பஞ்சதங்களைனத்திலும் பலவானே!

தமிழரனும் சூரிய குடும்பத்தின் தோன்றலே

கவலைக்கு முச்சைக்கட்டிக் காற்றிலேற்றடா.

நம்பிக்கை நூலில் விண்கூவட்டும் பட்டம்.

பேச்சவார்த்தை மேசையிற்கசியும் சலுகை நீரில்

நாக்கு நனைக்கலாமென நம்பாதே.

பூதக்கள் இப்படித்தான் பால்கொடுக்க வருவார்கள்.

ஒப்பனைக்குக் குடிப்பதுபோல் இருக்கலாமே தவிர

அற்புதமான ஆகாரமென அருந்தி விடாதே.

விமானமேறிவரும் வெள்ளை மரங்களின் நிழலில்

சுகமான தூக்கம் வருமெனும் கனவில் மிதக்காதே.

நம்பிக்கையில்லாத தீர்மானம் வாக்கெடுக்கும் போதில்.

வென்றாலும், தோற்றாலும் உன் விதியழியமாட்டாது.  
போராட்டமே உனக்கு வாழ்வெழுதி வழிகாட்டும்.

போராட்டமே உனக்கு

இழந்தவைகளை மீட்டு முடி தரிக்கும்.

ஆணையிறவுக் கதவுகளின் அகலத்திறப்பு  
எமக்கு வாழ்வு வசமாகுமென்பதற்கான அடையாளம்.  
கனவின் மீதிணையாவது கவனமாகப் பொத்திவை.

அதிலிருந்து தான் உனக்கான ஆழுகு  
துளிரிக்கப்போகிறது.

பிரபாகரன்

காலமெமக்குக் கைக்கணக்கில் வீசிய தலைவனால்ல.

இவனே காலத்தைப் படைப்பானெனச்

சொல்லியனுப்பிய பிள்ளை.

தளாது உறுதிக்குச் சான்றென்றிருக்கட்டுமென  
இரண்டு நூற்றாண்டுகளுக்குமான நியமனம்.

இது வெறும் புகழ் பாடும் விருத்தமல்ல.

காலக்குரல்விந்த வியாசனின் கணிப்பு.

உலகத்தமிழினமே!

உனக்கான வாழ்வின் வசந்தம்

பிரபாகரனென்ற பெயரில் தான் உலவுகின்றது.

கண்டு கொண்டாயால் காரியம் சித்திக்கும்.

தவற விடுவாயானால் தத்தளிப்பாய்.

நீ வீட்டிற் சும்மா நீட்டிப் படுத்திருக்க,

விடுவையுந்தன் கட்டிலருகே வந்து

கண் திரக்கமாட்டாது.

போராடிப் பெறுவதுக்குத்தான்

விடுதலையென்ற பெயர்.

பாரானுமங்றில் தருவது பாதியுண்ட மீதிச் சோறு.

அதைவாங்கித் தின்னவா ஆஸப்படுகிறாய்?

அட, எச்சிலுண்ட வம்சமல்லடா எமது.

எத்தனை உதிரக்கொடிகளைப்

புதைத்து வீட்டு எழுந் தோம்.

வெறும் புல்முளைக்கவா விதைத்தோம்?

வாழ்வின் அனைத்தையும் போருக்களித்து

வதையுண்ட பின்னும்

தூஷ்வின் படுக்கையிலா தலை சாய்க்க விரும்புவாய்?

திசையாவும் எம் வசமாகும் காலமிது.

ழுமிப்பரப்பொங்குமிருந்து எமக்குப் புது ரத்தம் பாய்கிறது.

சோர்வுங்கு ஆகாது இப்போ?

நிலவு தழும் ஒளிமழு இறங்கி  
எம் பூயிசெனந்தர்யம் பூசிக் கிடக்கிறது.  
எழில் சிலிர்த்திருக்கிறது எம் வயல்கள்.  
வாய்க்காலில் பொன்னுருகிப் பாய்கிறது.  
இரவுப்பறவைவகளின் சீறக்கைப்பில்  
தாளம் பிசுகாத சங்கீதம் வருகிறது.  
கள்ளியும், நாகதாளியும், ஆமணக்குமென்றாயினும்  
இவை எம் காதற் கொடிகள்.  
வீட்டுக்கோடியில் நிற்பது வெறும் வீர மரமல்ல  
எம் வீரமரம்.  
எங்கள் பரம்பரையின் மூச்சுப்பட்டுயர்ந்தது  
இந்த முதிரை மரம்.  
இவற்றை இழந்திருக்க எப்படி ஒப்புவாய்.  
பகையிடம் கொடுத்துபின் எப்படிப் படுத்திருப்பாய்?  
போலில் உயிர்கொடுத்துப் போகவாமெனினும்  
விடுதலையின் வேணுயிழுத்தல் கூடாது.  
மானமே மானுடத்தின் மகுடம்  
சிரம் தாழ்த்தா வாழ்வே எமக்கான சிம்மாசனம்.  
பேச்சும் வார்த்தைகளும் ஒரு புறம் புன்னைக்கட்டும்.  
நீ போருக்கான புரவிகளுக்குக் கடிவாளம் பூட்டு.  
தேரின் சக்கரங்களுக்கு எண்ணை பூசு.  
வேல் முனைகளைக் கூர்மையாக விளங்கச் செய்.  
முரசு கொட்டுவோரே! வார்பிடத்துச் சுருதி சேருங்கள்.  
பரணியொன்றெழுதுப் புலவோரே தயாராகுங்கள்.  
பீரங்கிலுயாய்கள் பூச்சு பூவதற்கல்ல.  
யாரங்கே நிற்பது?  
இமுத்து வாருங்கள் பீரங்கிள்ளை.  
மேசையிலிருந்து சமாதானம் வருமெனில் சந்தோஷம்  
யாரெனினும் ஏமாற்ற நினைப்பார்களானால்  
அது யாராக இருந்தாலும்  
இங்கே பாடம் படித்துத் திரும்புவர்.  
இந்தச் சத்தியத்தின் குரல் வெறும் சங்கீதமல்ல  
தமிழ்மீத்துக்கான தண்டோரா.



ஆணி, ஆடி 2001.





## அற்யப்படாதவர் யீது ஒரு அஞ்சல்ப் பாடல்.

என்றும் போலத்தான் அன்றும் விடிந்தது  
எந்த மாற்றமுமில்லாது.

வழியில் அகப்பட்டதனைத்தெயும் தழுவியபடி  
நேர்ற்றைய இரவைக்கீறி காற்று உயிர்ப்புற்று உலவியது.

நம்பிக்கையே நாளாந்தமாகிய வாசல்களில்

மெல்ல மெல்ல வெய்யில் பரவியது.

அவிச்சலில்லாத அந்த ஆண்துப் பொழுதில்

வன்னியின் துருயத்துள்ளும் ஒரு சுகம் தெரிந்தது.

பாதங்களில் வேகம் பூட்டாத பரவசத்துடன்

விடுதலை மனிதர்கள் வெளியே வந்தனர்.

எந்த வாணைவி என்ன சொல்லிற்றோ தெரியாது.

முகிழுரசிய தலைகளில் முகங்கள் பூவனமாயின.

மகிழ்ச்சியில் மாரடைப்பே வந்துவிடும் போல

ஆண்தக் களிப்பில் பலர் அழுதே விட்டனர்.

வாய்வந்த வார்த்தைகளும் கூட

தொண்டையில் சிக்குண்டு திணைகின்.

எடுத்தது எடுத்த படியும் போட்டது போட்டபடியும்

புழுக்கேற்றிய தமிழர் சைக்கிலேறி உலாப்போயினோ.

நெஞ்சக்குள் சந்தோசம் நிறையும் போது

பூரிப்பின் வேங்களில் யாருக்கும் பூப்புக்கும்.

பூத்துச் சிலிர்த்துப் போன்று எம் பூமி.

வியாசனிஸ் உலக்களம்

காற்றின் திசைகளைல்லாம் கட்டுநாயக்காவே விரிந்தது.  
பன்னிரண்டு குண்டுக்குருவிகளின் குடலுருவிப் போனதாம்  
எவ்ரோ எப்த அம்பு.

வீணான பொல்லாப்பேதும் வியாசனுக்கு வேண்டாம்.  
எப்தவரை x எனக் கொள்வோம்.

அது யாராகவும் இருந்து விட்டுப்போகட்டும்.  
எப்த அபிமன்யுக்களைப் பற்றியே  
எல்லா வாய்களும் பேசின.

அருச்சளனின் புதல்வர்களே!  
உங்களுக்கெம் நன்றியென உரைத்தது காற்று.  
தன் சாபக்கவிதைகள் பலித்துதெனச்  
சந்தோகத்தான் வியாசன்.

வானத்தாயும் வஞ்சிக்கவில்லை.

அன்று பாளாம் பிளந்த எம்மன் மீது  
சில தூறவுகள் விழுந்தன.

ஓம், எனத் தேவருரைத்த வாழ்த்தொலி  
எல்லா செவிகளிலும் கேட்டது.

வெற்றிப் பெருமித்தின் வீராப்பிலிருந்தாள்  
கொற்றப் பெருமாட்டி.

உயிரற்ற இயந்திரங்கள் மீது இத்தனை கோபமா? என்று  
“அரசியற் சாதுரியர்” யாரும் ஆச்சரியப்படலாம்.  
என்னிறகையாடியும் சிலர் எழுதலாம்.

கட்டுநாயக்காவில் கருகிப்போனவை  
வெட்டுக்கத்தியும், சின்னைப் புட்டுப்பானையுமல்ல.  
எனின்தது பகைவரின் பலம்.

அழிந்தது அவர்களின் ஆணவம்.  
ஏங்கள் உயிருறுஞ்சிக் குடித்தவை

இந்த ஊத்தைப் பேய்கள் தான்.

நவாலியிலும், நாகர்கோவிலிலும்  
நராபலியெடுத்த இரத்தப் பிசாக்கள் இவை.

கிளாலியிலும், சுதந்திரபுரத்திலும்  
எம் உறவுகளைத் தீயிட்ட எளிமாடன்கள் இவைதான்.

மந்துவிலிலும், மாத்தளனிலும்.

சின்னைப் பிஞ்சக்களின் உயிர்தின்ற வன்மவல்லாருகள் இவை.  
இந்த மகிழ்ச்சி இருக்காதா எங்களுக்கு?

குண்டுகொட்டியபோது கீழே நின்றவருக்கு

கொடுத்த தண்டனை அறிந்து கொள்ளலா மகிழ்ச்சி.

குருதியும் சதையுமாகக் கூட்டியள்ளியவருக்குத்தான்  
இந்த அழிப்பின் பெறுமதி புரியும்.


பிஞ்சைப் பறிகொடுத்த பெருதுயாரில்  
 நெஞ்சிலும் தலையிலுமிடத்து ஓலமிட்டானே ஒரு தாய்  
 அவளைக் கேளுங்கள்.  
 கட்டுநாயக்காவுக்கு அவளின் கருவறை பதில் சொல்லும்.  
 குண்டு பிளந்த தாயின் மார்ப்பருகே கிடந்து  
 பச்சைப் புல்லொன்று பாலுக்கழுத்தே  
 அந்தச் சந்திரவனத்துத் தளிரைக் கேளுங்கள்.  
 முற்றாக ஏரியவில்லையா கட்டுநாயக்கா?  
 என்று மூச்செறியும்.  
 உயிரிழந்த துயால் உருகியபடி  
 களொலிக்கரையில் வந்துகிடந்தோமே  
 விட்டானா பாவி.  
 விரட்டி விரட்டி உயிர்ப்புக்களைக் கிள்ளியெறிந்துவிட்டு  
 கட்டுநாயக்காவிற்தானே களைப்பாறினான்?  
 நெருப்பிட்டது யாரெனத் தெரியாதெனினும்  
 தகும் செயலாற்றியவர்களுக்கு எம் தலை சாய்த்தோம்.  
 “செட்டிக்குத்தானே தெரியும் வட்டியும்முதலும்”  
 இந்திரபுரியை விற்றுத்தான் இவை இறக்குமதியாகின.  
 இந்த வல்லூருகள் வெறும் யந்திரங்கள்ல.  
 எதிரி தவம்செய்து பெற்ற வரங்களிலை.  
 எங்களைக் கொல்லவென வாங்கிய நாகாஸ்த்திரங்கள்.  
 உட்புகழுடியாதெனும் நம்பிக்கையில்  
 வித்தகர் வகுத்த புத்மவிழுகம் பிளந்து  
 உள்ளே புகுந்தவா் யாரெனத் தெரியாதெனினும்  
 அவர்கள் சென்ற திசைநோக்கிச் சிரம்சாய்த்தோம்.  
 விமானத்தளத்தின் அருகுள்ள விளையாட்டுத் திடலில்  
 பழித்ரீக்கப் போனவரின் பாதனிகள் கிடந்தனவாம்.  
 செருப்புகளை எடுத்து வாருங்கள் சிம்மாசனத்தில் வைப்போம்.  
 சென்றவர்கள் உண்டெறிந்த மீதவுணவிருந்ததாம்.  
 எடுத்துவாருங்கள் ஒரு பருக்கையுண்டாலே போதும்.  
 எமக்கும் பலம்பெருகும்.  
 வண்டிலில் வந்தார்கள், வாய்க்காலால் வந்தார்கள்  
 கடலால் வந்தார்கள்  
 காற்றாகிக் குதிந்தார்களென்று கூறுகின்றீர்களே  
 வெற்றுப் பீரங்கிகளே உங்களுக்கு வெட்கமே கிடையாதா?  
 கண்ணிவயல் கடந்து,  
 காவலரண் கடந்து,  
 மின்சார வேலிமீதேறி

வியாசனிர் உலைக்களாம்

வந்தார்களென்று கூறும் போதில்  
 பெருமையில் நாங்கள் புல்வரித்துப் போகிறோம்.  
 சிரக்கேறும் செருக்கில் திணறுகிறோம்.  
 புத்தபெருமானே!  
 சத்தியமாய் எங்களுக்குத் தெரியாது.  
 வந்தவர்கள் தமிழ்ரெண்பதால் வாழ்த்துகிறோம்.  
 அவர்கள் கொன்றவையெல்லாம்  
 முன்னிரும்மைக் கொன்றவையென்பதால்  
 நாலுவரியெழுதி அவர்களுக்கு நன்றி சொல்கிறோம்.  
 கழிவுநீர் வாய்க்காலுக்குள்ளாலே நடந்தார்களாம்.  
 வாய்க்காலே! உமக்கெமது நன்றி!  
 மின்சார வெட்டுக்கு உத்தரவிட்ட ரத்வத்தையாரே!  
 நன்றிக்குரியவர் நீருமானீர்.  
 கட்டுநாயக்காவின் தலையில் குட்டியவரே  
 நீங்கள் யார்ப்பற்ற பின்னைக்கோ நாமறியோம்.  
 உங்கள் பெயரும் அறியோம்.  
 உங்கள் ஊரும் தெரியோம்.  
 ஆயினும் உமக்கு ஆயிரும் தீபங்களேற்றினோம்.  
 நாயினும் கீழாய் நவிலுற்ற துமிழினத்தை  
 உலகத்தின் உதடுகளால் உச்சரிச்க வைத்தவரே!  
 எழுதும் எந்த வரியும் உங்களிடம் தோற்கும்.  
 நீங்கள் எழுதிய வரிகள் மட்டுமே நினைக்கும்.  
 பிரிந்தோம்  
 மீண்டும் சுந்திப்போம்.

□□

ஆவணி , புரட்டாதி 2001.





## சல்லறைச் செவுசன் தறத்தும் சாண்ட்டைத் திருநாள்.

சாமம் பேயுலவும் சவக்காலை  
என்ற பழிச்சொல்  
போய் மறையலானது.  
வீரர் துயிலுகின்ற இல்லம்  
என்ற புனிதச் சொல்  
வாய் நிறையலானது.  
கார்த்திகை மாதத்திலேன் கனத்தமழை?  
ஏனிற்தப் பச்சைவிரிப்பு?  
நிலமேன் நெக்குருகிக் கிடக்கிறது?  
காற்றேன் ஓவென்றிரைக்கிறது?  
குரியனேன் சுட்டெரிப்பதில்லை?  
அயர்ந்துறங்கும் ஆவகண்டருக்கு  
இயற்கையின் இந்தமாத அஞ்சலியிது.  
ஓவென்றிரையும் ஊதற்காற் றே!  
வேகம் குறைத்து வீக.  
தேவகுமாரர்கள் இங்கே தூங்குகின்றனர்.  
துயில் கலைத்துத் தொலைக்காடே.  
கல்லெறியும் பொல்லாக் கனத்தமழையே!  
மெல்லப் பூவெறிதல் போலப் பொழிக.  
இங்கே ராஜகுமாரிகள் உறங்குகின்றனர்.  
தொட்டெழுப்பித் தொலைக்காடே.

வியாசஸ்ரீஸ் உலகக்களம்

நிலமே! மழை நீரைக் குடிக்காதே  
உள்ளே சில்லிட்டுப் போகும் அவர்தேகம்.  
அதிர் நடப்பவரே கவனம்.  
பின்னைகளின் அனந்தசயனம் கலையக்கூடும்.  
பூக்களைனினும் மெதுவாகப் போடுங்கள்  
தூக்கம் கலைந்து போகலாம்.  
காவுப்பணியில் கண்துஞ்சாதிருந்தவர்கள்  
கால்நீடிட்சிக் கொஞ்சம் களைப்பாறுகின்றனர்.  
வாழ்வின் வசந்தம் யாவையும்  
தாயக வேள்வியில் தர்ப்பணம் செய்தவர்.  
நீள்துயிலிற் கிடக்கின்றார்  
என் எழுப்ப வேண்டும் அவர்களை?  
கார்த்திகை இருபத் தேழு  
எம் காவற்தெய்வங்களுக்கான காணிக்கைப் பெருநாள்.  
துயிழுமில்லத்தின் தூமனிஸ் கபாடங்கள்  
அன்று அகலத்திறந்திருக்கும்.  
ஊர்கூடி விலைத்து வயல் தேடி வந்திருக்கும்  
சிறுகெடுத்த பறவைகளின் உறவங்கு திரண்டிருக்கும்.  
தனித்த குரலில் ஒரு தாய்ப்பறவை கதறியழும்.  
“மகனே!

பாவதந்த பாவி பூக்கொண்டு வந்துள்ளேன்  
கால் கொண்டுதூத்து நிலம் கீழித்து  
வாமகளே வெளியே.  
என் கையணைப்பில் உன்னை நொடிப்பொழுதாயினும்  
ஆரத்தழுவ அனுமதிப்பாய் என் மகனே.”  
உயிர் பிழிந்து கசியும் உதிரம்.  
திக்குற்றுப் போகும் திரண்டிருக்கும் உறவுகள்.  
பக்கத்து குழியிருகும் பாடும் துயர்ப்பாட்டொன்று  
விக்கலுடன் எழும்.  
அங்கு மொரு தாய்ப்பறவை அழும்.  
“அம்மாவென அழைத்த அழுதவாய் திறந்தின்று  
இன்னோர் மூறையென்னை எழுந்தனைக்க மாட்டாயோ?  
கனவிற் தினம் வந்து கட்டியென அழைக்கின்ற  
மகனே! ஒரு தடவை மார்பணைக்க வாராயோ?”  
சொல்லியழும் குரலில் கல்லும் கசிந்துருகும்.  
கேட்கும் செவியெல்லாம் கிறுகிறுத்துப் போகும்.  
உள்ளே நரம்பெல்லாம் தீ மூண்டு நடுங்கும்.  
ஆறாத துயர் வெள்ளம் அணையுடைத்துப்பாயும்.  
அப்போதுதான் கல்லறையின் கதவுகள் திறப்புதாய்.

ஒரு காட்சி விரியும்.  
உள்ளே முகம் தெரியும்.  
விழிகள் திறந்து பேச்த்துடிப்பதாய் வாய்சையும்.  
மெல்லச் சிரிப்பொலியும் கேட்கும்.

“அம்மா!

என்னை இழந்ததாய் ஏன் புலம்புகின்றாய்  
எனக்கா சாவு வரும்?

உள்ளே உயிர்கொண்டே உறங்குகின்றேன்.  
தமிழீழும் வரும் வரை எனக்குச் சாவில்லை.  
அதன் பின்பும் எனக்கு ஆழிவில்லை

இது பீஷமரின் படுக்கை  
காத்திருக்கும் கண்ணுறக்கம் .

என்றோர் அசரீரி எல்லாச் செவிகளிலும் கேட்கும்.  
கோயில் மணிகள் அசையக் குழிவிழிகள் மூடிவிடும்.  
கல்லறைக் கதவுகளில் பூட்டு விழும்.  
காணிக்கைத் திருநாளுக்கான பூசைமணியசைய

சுற்றுப்பிரகாரம் கூடு பெறும்.  
நெய்விளக்குகள் நிமிர்ந்து சுடர்பிடித் தெரியும்.  
திருப்பலிப்பாடல் தொடங்கும்.

“மொழியாகி எங்கள் முச்சாகி நாளை  
முடிகும் தமிழீது உறுதி  
விழிமூடி இங்கே துயில்கள்ற வேங்கை  
வீரர்கள் பீதிலும் உறுதி.”

பாடல் தொடங்கவே நெஞ்சு பாரம் சுமக்கும்.  
விழிந்ர் சொரியச் சொரியப் பாடும் போது  
நெஞ்சுக்குள்ளே கிளரும் உனர்வில் நெருப்பு மூஞம்.  
கல்லறையில் விழும் கண்ணீர்த்துனிகளால்  
வெள்ளையடித்த சண்ணாம்பு கரைந் தொழுகும்.  
இது வீரவழிபாடு.

பழைய மரபொன்றின் புதிய வடிவம்.  
வீரர்களைத் தெய்வங்களாக்கும் விதிமுறை.

ஸமத்தாழி,

நடுகல் ,

வெறியாட்டு

இதுவே முதுதமிழர் காலத்து வழிந்தடம்.

தீயிடும் ஆரிய மரபழித்து

மீண்டும் வேவிலிருந்து பூக்கிறது வீரப்பு.

மாவீரர் நாள் .

செத்தபினாங்களுக்கு சாப்பினாங்கள் கதறுவதாய்

வியாசனின் உஸக்களம்

சித்தர்கள் பழித்துறைத்த திருநாளல்ல.  
 வல்லமையை எமக்கு வழங்குங்கள் என்று  
 கல்லறைக்கு முன்னே கைகூப்பும் நாளாகும்.  
 உங்கள் பணிமுடிக்க உள்ளோம் நாம் .  
 எனச் சொல்லி  
 பொங்கும் மனத்தித்தைப் பெறுகின்ற நாளாகும்.  
 மாறாமன்றை அருள்வீர் .  
 நீர் பெற்ற  
 மானத்துக்கான மரணத்தை எமக்களிப்பீர்.  
 என்றோர் வரம் கேட்க எழுகின்ற நாளாகும்.  
 இது அருச்சனன் தபச.  
 காண்டை நாதத்துக்கான கடும் தவம்.  
 கார்த்திகை மாதம் கூத்திடும் காலம் .  
 ஊழிக்கூத்துக்கான ஒத்திகை.  
 உமக்கருக்கல் எமக்குமொரு குழி என  
 போருக்குப் போகின்ற புனித நாள்.  
 அடியே! கொற்றவைக் கிழவி !

ஆயிரம் யானைகளின் பலமளிப்பாய்.  
 ஏதிர் வரும் பகைரதங்கள் யாவும்  
 எம் மூச்சப்பாட்டழியும் வரமளிப்பாய்.  
 துயிலுமில்லக் கதவுகளே! திறந்தேயிருப்பீர்.  
 வெற்றிபெற்றுவந்து கல்லறைக்கு மாஸையிடுவோம்.  
 இல்லையேல் வித்துடலாய் வந்து உனக்குள்ளே காவைவிடுவோம்!

□□

ஐப்பசி கார்த்திகை 2001.





## இன்றும் மழுயே நூற்வர்ஸ்ஸை நீ ஒழுக்குச்சட்டுத்து ஒடுத்தாச்சுறாய்.

மீண்டும் வெள்ளைப்பூ குடிகொண்டு  
வீச்கிறது காற்று.  
வானத்திலேறி வன்னிவரை வந்துபோகிறது  
அலகில் 'ஓலிவ்' இலை தாங்கிய தாதுப்புறா.  
சாளரங்களைத் திறக்கும் போதெல்லாம்  
சந்தனம்பூசிய சமாதானம் வருகிறது.  
இரவுமுழுவதும் கண்ணீர் வாழ்வு  
கழிந்தது போன்ற கணவு.  
நிலாரணவரிசையில் நின்றுகளைத்த கால்களுக்கு  
கட்டாய ஓய்வென்ற சட்டமே வருகிறதாம்.  
வர் அறுந்த செருப்பாய்க்  
கிடக்கும் தெருக்களுக்கு  
இனி தார்பூசப்படுமாம்.  
கோயிலெங்கும் மகேஸ்வரபூசைக் கோலாகலம் .  
ஆமிக்காரர்களுக்கும் சாமிகும்பிடும்  
விடுமுறையாம்.  
போராளிகளும் இனிப் பூப்பறிக்கப் போகலாம்.  
நெரிஞ்சிப் பற்றைக்கு மூள்ளகள்று போன்றாம்.  
சந்தோச மேகங்கள் தலைதடவிப் போகிறது.  
ஆண்டவரே! இனியேனும் அமைதியைத் தாரும்  
கூண்டுதிறந்து பறக்கும் குதுகலம் அருள்வீர்.

இனியாயினும் எமக்கு இரக்கமாயிருப்பீர்.  
 கண்டிவீதி ஏறிவரும் கனரக வாகனங்களில்  
 மாவும் சீனியுமாம்.

அட; கொக்காவிலில் பெற்றோல் செற்றாம்.  
 பங்குனிமாதம் மின்சாரமும்  
 சித்திரை மாதம் யாழ் தேவியும் வருகிறதாம்.  
 காவலரணிலிருக்கும் பின்னைகளுக்கு  
 புனர்வாழ்வு அமைச்சு புறியாணி அனுப்புமாம்.  
 இவைகளுக்குத்தானே போராட்டோம்.

இனியென்ன ஆ யுதங்களைக் கீழேவைத்துவிட்டு  
 அரிசி பருப்புவாங்க ஆ யுத்தமாகுவோம்.  
 துயிலுமில்லங்களில் இனிச் சோககீதமில்லை .  
 பாட்டும் கூத்துமாகப் பகவரை கழியும்.  
 போக்களப் புரவிகளை அவிழ்த்து விடுவோம்  
 எங்கேனும் போய்ப் புல் மேயட்டும்.

அட பெற்றியக்காரர்களே!

இத்தனை அவசரம் எதற்கு?  
 அஸ்ரா மாஜரினுக்காகவா  
 ஆரம்பிந்த போராட்டமிது?

ஆவலாதிப் பேய்க்களாக ஏனிந்தப் பறந்தடிப்பு?  
 நிதானம் தளராமல் நினைத்துப் பார்.  
 முன்னைய அனுபவங்களில் முகம்கழுவிக் கொள்.  
 நல்லது நடக்குமென நம்புவோம்.

அதற்காக அவசரப்படல் ஆகாது.  
 வாசல் வரும் காற்றை வரவேற்பதென்பதும்  
 பாதம் கழுவவதும் ஒன்றல்ல.  
 கவனம் மீண்டும்

கண்ணீரைக் குடிக்க வேண்டிவரும்.  
 விடுதலை பெறுவதென்பது  
 பேரம்பேசும் வியாபாரமல்ல.....

அது எமக்குரிய இயல்பின் இருப்பு.  
 தானமாகத் தருவதற்கு  
 விடுதலை சாப்பாட்டுப் பார்சலவ்ல.  
 தொடுத்த அம்புக்கேற்ற இலக்கும் .  
 கொடுத்த வினைகளுக்கேற்ற தீர்வுமே  
 மேசைக்குப் போகும்போது முன்மொழிய வேண்டும்.  
 அலரிமாளிகையை நாங்கள்  
 கேட்கப்போவதில்லை.

“பெரகராவலில் ” உனர்வலம் போகும்  
 பெரியயாளையை  
 இரவலாகவும் நாங்கள் கேட்கப் போவதில்லை.  
 எமக்கான கூடு எமக்கு  
 இதைத் தவிர எமக்கு எதுவுமே வேண்டாம்.  
 ஆகாயம் பூச்சொரியும் அழைகைப் பார்த்தபடி  
 தாயாளின் மடியுறங்கும் சந்தோசம் வேண்டும்.  
 மாரிமழையில் நன்னந்தபடி எம் ஊரிற்திரியும்  
 மகிழ்வொன்றே போகும் நமக்கு.  
 குனியவும் நிமரவும் யாரும் கட்டளையிடாத  
 ஒரு வாழ்வுபோகும் நமக்கு.  
 தருவாரெனில் சந்தோசம்,  
 பாதிவழியில் பழையபடி முருங்கையேறில்  
 வேதாளம் பாதாளத்துக்குத்தான் போகும்.  
 சின்ன மாங்கனித் தீவை  
 பாதி பாதியெனப் பங்கிடுவதே நல்லது.  
 நீதியும் அதுதான்.  
 மேசையில் பேசி தீர்வென்ன வரும்?  
 சரி, பேச்சவார்த்தையின் பின்னே  
 என்ன தருவார்கள்?  
 திம்புவில் தொடங்கி சுயாட்சிவரை போகுமா?  
 இது விட்டுக் கொடுக்கும் இறுதிவிடயமல்ல.  
 புள்ளியே இதிலிருந்தே ஆரம்பிக்கவேண்டும்.  
 சம்மதிக்குமா சிங்கள அரியணைகள்?  
 தமிழர் வந்தேறு குடிகளென வகைப்படுத்தி  
 சின்ன நெஞ்சிலேயே நஞ்சுட்டப்பட்டுள்ளது.  
 நூலின் நீளமறியாது  
 பட்டத்துக்கு வால் கட்டமுடியாது.  
 அடித்த நோவுக்கு எண்ணெல்லையும்  
 இருக்கட்டும்.  
 எமக்கு இனிமேல் அடிக்கமாட்டோமென்று  
 உத்தரவாதும் தரட்டும்.  
 தருவார்களா சங்கமித்தையின்  
 வெள்ளரச விழுதுகள்.  
 இரத்தத்தில் விழுத்தும்  
 யத்தத்தை விரட்டுவோம்.  
 யாருக்குத்தான் போளின்மீது காதல் வரும்?  
 சாந்தியும் சமாதானமுமே சந்தோசமானது.  
 போரில்லா உலகையே

நாமும் பெரிதும் விரும்புகின்றோம்.  
 எம்மை யுத்தத்துக்கு அழைத்தது யார்?  
 எம்மை ரத்தத்தில் கிடத்தியது யார்?  
 அல்லிவேர் கூட விடாது அறுத்தெடுத்தது யார்?  
 இன்று வெள்ளைக் கொடிபற்றி  
 விரிவுரை செய்பவர்கள்  
 கண்டிவீதி கற்பழிக்கப்பட்டபோது  
 கடைக்கவில்லையே.  
 “சத்ஜெய” கிணிவெநாச்சி புகுந்தபோது  
 இவர்கள் பேச்கிழந்து ஊமையாயிருந்தனர்.  
 சரி ; பழையனகழித்து புதியன வகுப்போம்.  
 கடந்த காலத்தைக் கனவாய் மறந்து  
 வருங்காலத்தை வடம்பிடித்திழுக்க வருக.  
 வன்னி வரவேற்கக் காத்திருக்கிறது.  
 ஆத்மசத்தியோடு மேசையில் அமருவோம்.  
 ஏமாற்றுவதற்கானது இந்த நாடகமெனில்  
 ஏமாறப் போவது நாமல்ல...  
 போரும், பேச்கம் எமக்கு விடுதலைக்கானதே  
 பேசலாம் வருக.

□□

தை ,மாசி 2002.





## ஆசையல் மண்ணள்ளப் போதாது மேசைத்து வாருங்கள் பேசலாம்.

ஊரெல்லாம் ஒன்றாகி  
உறவெல்லாம் ஒன்றாகி  
உலகெல்லாம் ஒன்றாகி  
உணர்வெல்லாம் ஒன்றாகிவிட்டது.  
இனி எடுத்துவைக்கும் காலடி ஒவ்வொன்றும்  
அர்த்தப்படும்.  
கவனம் சருக்கக்கூடாது கால்கள்.  
உற்றுப் பார்த்தபடி கிடக்கிறது உலகம்.  
கரைப்புரண்டு வெள்ளம் பாயும் போதுதான்  
ஆறு அவதானத் தோடு நகரவேண்டும்.  
எல்லா வெள்ளத்தையும் ஏற்றபடி,  
எல்லா அழிக்களையும் சமந்தப்படி  
நடக்கவேண்டும் நதி.  
கடல் முகத்தை முத்தமிடும் வரையும்  
கங்கையின் வழியில் கலக்கம் கூடாது.  
உழும் போதும், விழைக்கும் போதும்  
வயலில் உற்சாகம் போதும்.  
பயிர் வளரும் போது மழை போதும்.  
கதிர்க்கக்கும் போது காவல் போதும்.  
அறுவடைநேரத்தில்தான் அவதானம் வேண்டும்.  
எமக்கிப்போ அறுவடைக்காலம்.

வியாகசளின் உஸுக்காம்

ஊரே கூடி வயலில் நிற்கிறது  
 நெல்கொண்டு போகும் வரையும் நிதானம் வேண்டும்.  
 முற்றிக்கிடக்கும் வயலை  
 எவரும் எட்டிமிதிக்கக்கூடாது.  
 பயிரைத் தொடும் பக்குவம் வேண்டும் எமக்கு.  
 வியர்வைக்குரிய விளைச்சலைப் பெறுவதெனில்  
 உயர்வக்குரிய உழைப்பு வேண்டும்.  
 “புதுராத காரியம் சிதுராது” இது பழமொழியல்ல  
 எமக்காகச் சொன்ன புதுமொழி.  
 எல்லோரும் இன்று ஒன்றானது போல்  
 எல்லோரும் சேர்ந்து வென்றாக வேண்டும்.  
 பற்றியெறிந்த காடுகள் இன்று பூப்பூக்கின்றன .  
 சுற்றியொங்கும் சுடர்கிறது ஆழகு.  
 வானமே வடிவ கொண்டிலங்குகிறது .  
 இந்தளவேனும் வந்ததேயென மகிழ்  
 ஏந்த நாஸிக்கையும் இன்னும் நமக்கில்லை.  
 வானம் மப்பும் மந்தாரமுமாகக் கிடக்கிறது.  
 இன்னும் மழைப்பையில்லை மன்னில்.  
 முகில்கள் கவிகின்றன .  
 மூழ்க்கம் கேட்கிறது .  
 சின்னக் கீற்றாக மின்னலும் வெட்டுகிறதேயென்றி  
 மன்னில் ஒருசொட்டு மழையும் விழவில்லை .  
 கவனம் காற்றுவந்து முகிலைக் கலைத்துவிடலாம் .  
 நேற்றும் இதுதானே நடந்தது.  
 இந்த மழையிறங்குமென எதிர்பார்த்தபோது  
 நம்பிக்கையில் இடிவிழுத்திப்போனது காற்று.  
 முகில்களை முந்தானையில் முடிந்தபடி  
 போனது அந்தப் பேய்க்காற்று.  
 இனியும் இது நடக்காதென்பதற்கு  
 என்ன உத்தரவாதம்?  
 அதிக நம்பிக்கைதான் ஆகப்பெரிய ஆபத்து .  
 எந்த அவசரமும் வேண்டாம் .  
 கண்ணிலெடி வயலில் நடக்கும்போது  
 கவனம் வேண்டும்.  
 இன்னும் அதிக எச்சரிக்கை வேண்டும்.  
 பிரங்கினஞ்சுக்கு எதிராகப் போரிடுவது சலபம்  
 அமுக்க வெடிகள்தான் ஆபத்தானவை.  
 “செம்மணி நாச்சியாருக்கு” திங்குத்திசை தெரியாது  
 அம்மணியை அடித்தே விழுத்தலாம்.

பேய்கள் பயங்கரமானவை எனினும்  
 அவைகளை ஆழித்துவிடலாம்.  
 பிசாக்கள் தான் பொல்வாதன .  
 நல்லதுபோல் நடித்து நாசம் செய்துவிடும்.  
 பாம்பென அடிக்கவும் முடியாது  
 கயிறைக் கடக்கவும் முடியாது.  
 இது இரவும் பகலுமற்ற இரட்டைப்பொழுது.  
 மனதினை மயக்கும் மாலைப்பொழுது.  
 இரவையும் பகலையும் இனம்காணமுடியாது .  
 விளையாடவும் முடியாது .  
 விளாக்கேற்றவும் முடியாது .  
 நாங்கள் கேட்பது உரிமையன்றி பிச்சையல்ல.  
 உரிமை அரிசிக்காக உலைமூட்டி யோர்  
 பிச்சை அரிசியில் பொங்கமாட்டார்கள்.  
 சமாதானத்துக்கானதல்ல விடுதலை .  
 விடுதலைக்கானதே சமாதானம் .  
 போர்நிறுத்தம் பேணப்படுவதால் மட்டும்  
 அமைதிவருமென அகராதியெதுவும் சொல்லவில்லை.  
 விடுதலை எட்டும் போதுதான் அமைதி விரியும் .  
 சலுகைகள் மட்டுமெனில் சன்னடயே தொடரும்.  
 கொடுத்த விலைக்கீடாக கொள்ளவில்லையெனில்  
 படுத்துக்கிடப்பது பச்சைத்துரோகம்.  
 கல்வறைக் கோவில்களுக்கான காணிக்கை  
 வெல்வதில் மட்டுமல்ல .  
 வென்றுவரும் விடையத்தில்தான் இருக்கிறது.  
 எம்மிடம் விட்டுக்கொடுக்க எதுவுமில்லை  
 எல்லாவற்றையும்தானே எடுத்துவிட்டார்கள்.  
 கொட்டித்தருவதற்கு அவர்களிடம் குவிந்துகிடக்கிறது.  
 பறித்த அனைத்தையும் பார்வைக்கு வைக்கட்டும்.  
 எமக்குரியிடை மட்டும் எடுத்துக்கொள்கிறோம்.  
 இந்த நிலம் முழுதும் எமக்காய் இருந்தது.  
 வேலிப்பைக்க வந்தவன் விளையாடி விட்டான்.  
 இப்போ கூலிக்கு வந்தவன் குடியிருக்கிறான்  
 உரிமைக்காரர் தெருவில் நிற்கிறோம்.  
 வழக்கிப்போ தீர்ப்புக்கு வந்துள்ளது.  
 முழுக்காணியையும் கேட்பது இனிமுறையில்லை .  
 பாதி பாதியாகப் பாங்கிடுவதே தர்மம்.  
 நீதிபதி எழுதும் தீர்ப்பில்தான் நிரந்தர அமைதி.  
 துயிலுமில்ல வாசலில் வைத்து தீர்ப்பெழுதச் சொல்வோம்.

வியாசனின் உலக்கம்

கொடுத்தவிலை அரங்கேதானே கொட்டிக்கிடக்கிறது.  
நியாயமும் தர்மமும் நிச்சயம் வென்னும் .  
இத்தனை நாள் அழுத அழுகைக்காயினும்  
எமக்கினி வாழ்வு வரவேண்டும்.  
வாசல் திறந்து எமக்கது வரும்.  
குரிய குடும்பமாய் சமூல்கின்றோம்.  
ஆதவனுக்கு ஏந்த அவசரமும் கிடையாது .  
விடுதலை ஒன்றோன் வேதாபாராயணம்.  
தளரா உறுதியடன் தழைக்கிறது நம்பிக்கைச் செடி.  
ஆடுகடிக்காமல் காவலிருக்கின்றோம்.  
ஓருகை தட்டி ஒசையெழுப்ப முடியாது  
இருகையும் தட்டப்படவேண்டும்.  
இனவாத பேர்க்கஞ்கு உருவேற்றுகின்றன.  
முன்னைய சிவப்பு வேஷங்கள்.  
பொங்குதமிழூப்ப பார்த்து பெறாமைப்படுகிறது  
சிங்கள தேசத்து “உறுமிமேனம்” .  
இத்தனையும் கடந்துதான்  
நேசக்கரம் நீளவேண்டும்.  
அவர்கள் உறுதியாய் உள்ளவரை  
நாமும் ஒத்துழைப்போம்.  
கொடுத்த வாக்குறுதிக்கு கெடுதல் வராது .  
ஊசிமுனையில் நாட்களை நகர்த்துவதும் .  
ஆசைவார்த்தைகளில் காலத்தை கழிப்பதும்  
அவ்வளவு நல்லதல்ல .  
நம்பிக்கைக்கான சமிக்கைகள் இனியும் வேண்டாம்.  
எமக்குமியதுக்கான எல்லைக்களைத் தீர்மானிப்போம்.  
நல்ல நன்பர்களாக .

ஒன்றெனில் ஒடிவரும் உறவினராக  
அருகருகாய் குடியிருப்போம்.  
ஆசையில் மன்னன்ஸிப் போடாமல்  
மேசைக்கு வாருங்கள் பேசவோம்.  
கடைசிபால் புறப்படுகிறது  
கை விட்டு விடாதோ.



பாங்குனி, சித்திமா 2002.



வடிதலை பற்றாது  
 வழிமாட்டோம்,  
 வகாடுதலை என்னும்  
 அழிமாட்டோம்.



“வாழ்வு வசமாயிற்றென்று”  
 ஒருவன் பாடிப்போகிறான் தெருவில்.  
 “போடா போ பைத்தியக்காரா” என  
 குரல் வைக்கிறான் பதிலுக்கொருவன்.  
 இருதலைக் கொள்ளியாய் எம் தேசம்.  
 எதிர்த்திசை போகும் இருப்பதுகளிலும்  
 ஒவ்வொரு கால்வைத் தேறிய ஒருவன்  
 கவடு கிழிய விழுந்தானாம் கடலில்.  
 வேகத்தில் தூல் கொண்ட புரிந்துணர்வுக்கு  
 சேடமிழுக்கிறது இப்போது.  
 நம்பிக்கைச் சமிக்கைகளின் நரம்பறுந்துபோகில்  
 கொப்பளிக்கும் கோபக்குருதி.  
 இன்னும் நம்பிக்கையிழுக்கவில்லை  
 ஆயினும் வாய்நுரைதள்ளி  
 வலுவிழுந்த மாடுகள்லல் நாம்.  
 உச்ச எதிர்பார்ப்பைப் பிச் செறிந்து  
 இடவிழுத்தலாகாது நெஞ்சில்.  
 தீச்சுவாலை பரவியபோது நீர்பாய்க்கி அணைத்து  
 நாம் நிமிர்ந்தபோது நீர்பாய்க்கி அணைத்து  
 பேசுவோம் என்றீர் .  
 ஆம் என்றோம்.

புரிந்துணர்வு என்றீர்  
 ஆம் என்றோம் .  
 போர் நிறுத்தம் என்றீர்  
 ஆம் என்றோம் .  
 கண்காணிப்பென்றீர்  
 ஆம் என்றோம் .  
 ஆயுதமற்றே அரசியற்பணியென்றீர்  
 ஆம் என்றோம்.  
 அடையாளம் காட்டி யே உலவென்றீர்  
 ஆம் என்றோம்.  
 இடைக்கால நிர்வாக மென்றீர்  
 ஆம் என்றோம்.  
 A9 தெருவால் போய்வரவா? என்றீர்  
 அதற்கும் ஆ மென்றோம்.  
 நாங்கள் ஆ மென்றதே அதிகம்.  
 எங்கள் உயிர்மையத்தில் கூட உலவ அனுமதித் தோம்.  
 ஆயினும் என்ன ஆச்சு?  
 வேர்கொள்ளவில்லையே எதுவும்.  
 வெய்யிலிற் கிடந்து விற்காகின்றன எவ்வாழம்.  
 பேச்சும், வார்த்தையுமென எண்ணி  
 இன்னும் எத்தனை நாட்கள் உலையேற்றுவது?  
 பொங்குவது எப்போது?  
 பெருகுவது எப்போது?  
 புசிப்பதுதான் எப்போது?  
 ஊழைக்கனவோடு ஏத்தனை நாட்கள் உறங்குவது?  
 சந்திரிகாவுக்கு ரணில் மீது சந்தேகம் .  
 ரணிலுக்கோ சந்திரிகா மீது ஜயம்.  
 இவர்களைக் கண்டால் ஜேவிபி க்கு உறுத்தல்.  
 அல்கிரியப் பீடத்துக்கு மல்வத்த மீது எரிச்சல்.  
 மல்வத்த பீடத்துக்கு அல்கிரிய மீது ஆத்திரம்.  
 உலங்கு வானுரத்திக்கு வாடகை கொடுத்தே  
 நோர்வே நாடு நெரந்து போகப்போகிறது.  
 பறந்து தீவிற் தே பாதியியிர் போய்விட்டது.  
 எவ்லோருக்கும் உண்ட் சோறு செமிக்காத ஏவறை.  
 எங்களுக்கோ வயிற்றுக்கில்லாத கொட்டாவி  
 என்ன செய்வது?  
 மாமியாளின் சேலை விலகினால்  
 கையாலும் காட்ட முடியாது  
 வாயாலும் சொல்ல முடியாது .

அதுபோல் அகப்பட்டுள்ளோம் நாம்.  
 பொய்யாய் இருப்பது பிழையென்றால்  
 உண்மையைச் சொன்னால் உதை விழுகிறதே.  
 சாமியாரின் பொறுமைக்கு ஒரு அளவுண்டு  
 சனங்களின் பொறுமைக்கும் அளவுண்டு.  
 வீட்டிலிருந்து வெந்த சோறுண்பதல்ல விடுதலை.  
 இது உயிர்களின் ஜீவாகம்.  
 மானுடப் பாடவின் மறுபெயர்.  
 தனக்கானதை தானே தெரிவு செய்வதே  
 சுதந்திரம் எனப்படும்.  
 மழையில் நனைவது போல்...  
 மன்னில் நடப்பது போல்...  
 காற்றில் அளைவது போல்...  
 ஒரு சுகமான ஜீவிதம்.  
 நாமே நம்மை வளைந்தபடி  
 நாமே நமக்கானதை எடுத்தபடி  
 அசையும் ஒரு சுகம்.  
 வெறும் யாப்புகளின் வரைபடமல்ல விடுதலை.  
 வெளிநிரப்பிப்போகும் விடயமுல்ல.  
 இது முகில்களைத் தொட்டுலவும் மிதப்பென  
 எவருக்கும் புரியவில்லையே ஏன்?  
 நாம் தமிழ்ரெண்பதால் போராடவில்லை  
 மனிதரெண்பதாலுமே போராடுகின்றோம்.  
 அடக்க வந்தால்...  
 “வெள்ளள மாளிகை” அடிபணியுமா?  
 நெரிக்க வந்தால்...  
 “செங்கோட்டை” விழுந்து போகுமா?  
 பிடிக்க வந்தால்  
 “ஜெயவர்த்தனபூர்” பேசாமலிருக்குமா?  
 பொங்கியெழுந்து போரிடுமல்லவா?  
 இதுபோலத்தான் நாமும்  
 எம்மை எவரும் இடிக்கக்கூடாது.  
 நிமிர்ந்த வாழ்வை நினைப்பது குற்றமல்லவே.  
 உலக மனச்சாட்சியின் கதவுகளே!  
 எமக்காகவும் கொஞ்சம் திறவுங்கள்.  
 மனிதாயுதம் தாங்கிய மகாபிரபுகளே!  
 எமக்காகவும் நாலுவார்த்தை பேசுக்கள்.  
 உலகாளும் எண்ணம் எமக்கில்லை.

எவருக்கும் நாங்கள் எதிரிகள் அல்லர்.  
 வன்னி நிலத்தின் வாசலில் நின்று  
 ஒன்றுரைப்போம்.  
 தினமும் வருகின்ற உதயத்தின் மீதும்,  
 திசைகள் அளந்து வரும் காற்றின்மீதும்,  
 பொன்னன்னித்தூவும் நிலவின் மீதும்,  
 எம் பெருந்தலைவன் மீதும் ஆணையுரைப்போம்.  
 மன்னில் நகரும் நதிகள் மீதும்,  
 மழை மீதும்,  
 கண்ணிற் தெரியும் காட்சிகள் மீதும்,  
 கல்லறைச் செல்வங்கள் மீதும் சபதமுறைப்போம்.  
 விடுதலை பெறாது விழுமாட்டோம்  
 கொடுதலை எனினும் அழமாட்டோம்.  
 இன்னும் நம்பிக்கையிழக்கவில்லை நாம்.  
 நோர்வே துக்கில் ஆர்வமிழுக்கவில்லை.  
 சிங்கள தேசத்து ஒனித்தாரகைகளை  
 இருளகற்ற வருகவென  
 காம் நீட்டிக் காத்திருக்கிறோம்.  
 இனி அவர்களின் கையிற்தான் எவ்வாழம்.  
 காலத்தை இழுத்தடித்துக் கரைத்தபின்  
 எம்மைக் கைவிழுவீர்களாயின்  
 வாழ்வதற்காகப் போரிடுவதைத் தவிர  
 வேறு வழியென்னவுண்டு எமக்கு?  
 நல்லனவின் பக்கம் நடப்போம்  
 நாங்களும் நீங்களுமாக.



ஆர் , ஆவணி 2002.



சேர்தறதா யன்?  
சேர்தறதா பாஸ்?  
தொச்சறதா நய் வளத்து?

இது கார்த்திகை மாதம்  
வேர்த்தறியாக் காலம்.  
பச்சைத் தாவணி கட்டி  
உச்ச ஆழகிற் கிடக்கிறது உங்கள்.  
உறவுகளே! உங்களுக்கு என்ன மாதிரி?  
பனியா? குளிரா?  
மழையா? வெயிலா?  
எதுவும் தெரியாது எமக்கு.  
நலமெனும் ஒரு வார்த்தை  
நமக்கது போதும்.  
இது கார்த்திகை மாதம்.  
உங்கள் தொட்டில் மீது  
மாரிமழை பொழிகிறது.  
வானக்கூரை பிழ்ந்து  
ஊர்முற்றும் மீது ஒழுக்கு.  
இது வேர்களுக்கு விருந்துக்காலம்.  
ணாறி நிலம் தெக்கி உண்ணம் தொலைந்து போக  
சாரல் மழையின் சந்தோசத்தில் சிறுவர்.  
ஓழுங்கையெங்கும் வாரியிடத்து ஒடுக்கிறது வெள்ளம்.  
மணக்கோல மந்தாரத்தில் மரங்கள்.  
கள்ளிச் செடிகூட காதலுக்கு ரெடியாக  
கையில் கடிதம் வைத்திருக்கின்றது.

பூக்களைப்பற்றி பேசுவே வேண்டாம்.  
 வாசவெங்கும் கண் வெறிந்து கிடக்கின்றன.  
 நிறைமாதத் தாயாய் நிறைந்துள்ள குளங்களில்  
 கோவனமுமற்ற சிறுவர்கள் குதித்தெழும்புகின்றனர்.  
 ஆட்களைக் காணும் போது மட்டும்  
 ஆவரசம் பற்றைகள் ஆடைகளாகின்றன.  
 நீங்கள் விட்டுச் சென்ற இடைவெளியை  
 இன்று இவர்களே நிரப்புகின்றனர்.  
 காலங்களின் கால்களிற்தான் கடுகதி வேகம்.  
 எந்த மாற்றமும் இல்லை இப்போதும்.  
 நீங்கள் இல்லையே என்பதைத் தவிர  
 எல்லாமும் அப்படி யேதான் இருக்கின்றன.  
 காற்றும்  
 மழையும்  
 நிலவும்  
 குளிரும்  
 வழமைபோல் வந்து போகின்றன.  
 வருகிறது கார்த்தகை இருபத்தேழு.  
 ராஜபூரவியேறிப் போக்களம் புகுந்து  
 ஆவி கொடுத்தோரை அழைக்கும் நாள்.  
 துயிலுமில்லம் சென்று தொட்டெழுப்பும் திருநாள்.  
 கல்லறையின் வாசற் கபாடம் திறக்கும் நாள்.  
 மெல்லொலியாய் உள்ளே முச்சே கேட்கும் நாள்.  
 கார்த்திகை மாதத்து மழைத்தூற்றல்  
 இந்த நாளுக்கான கண்ணீர்தான்.  
 அழக்கெல்லாம் கழுவி அள்ளிச் செல்லவே  
 வீதியைங்கும் வெள்ளம் பாய்கிறது.  
 கோடி மலர்கள் கார்த்திகையில் பூப்பது  
 வாடிவிழவல்ல.....  
 கல்லறைக்கென்றே செடிகள் கருத்தரிக்கின்றன.  
 தனக்குள் உறங்கும் சந்தனமேனி குளிரட்டுமென  
 நீஞர் உறிஞ்சிக் கொள்கிறது நிலம்.  
 கார்த்திகை இருபத்தேழு  
 கண்ணீர் நாளவல்ல.....  
 ஆயினும் நெஞ்சில் ஆயிரம் ஆணிகளேறுகின்றன.  
 சிலுவையில் அறைவதுபோல் தேகம் வலிக்கிறது.  
 விதையுண்டுபோன வீரப்பிள்ளைகளை என்னி  
 வதையுண்டு கிடக்கிறது வாசல்கள்.  
 மாலைப்படும் வேளை சுடரும் நெய்விளக்கில்  
 காலையொன்று விடியும் காட்சி தெரிகின்றது.  
 பாருக்கென்றுதான் அழுவது?

எவருக்கென்றுதான் ஏற்றுவது கூடா?  
 எந்தக் கல்வறைக்கு பூவாயிறைப்பது?  
 வேரெல்லாம் ஒன்றான பின்னர்  
 கிளைகளுக்குள்ளே பேதங்களேது?  
 எல்லாக் கிளைகளும் எமது.  
 எல்லாப் பூக்களும் எமது.  
 எல்லாக் குழிகளும் எமது.  
 எல்லாப் பின்னைகளும் எமது.  
 கனவின் மொழியெடுத் தெழுதிய கவிதைகளுக்கு  
 அனந்தச்சுரேந்தி அஞ்சலிக்கிறோம்.  
 புயல் மரத்தில் பூத்த மலர்களின் மதியில்  
 விழி சொரியும் பூக்களை விழுத்துகிறோம்.  
 எம்மன்னிலும் இத்தனை வீரமா?  
 எம் சந்ததியின் கையிலும் இத்தனை சகஜமா?  
 கோழி திருக்கூட குடல் நடுங்கிய பரம்பரைக்குள்  
 ஊழிப் பெருந்தீயாய் இவர்கள் எப்படி உருவானார்?  
 திண்ணையில் ஏறிய அட்டையைத் தட்டக்கூட  
 அண்ணைக் கூப்பிட்ட தங்கைகளிலிருந்து  
 அங்கயற்கன்னிகள் அனிவிகுத்தது எப்படி?  
 ஆறு மனிக்குப் பின்னர் அடி வளவுக்குப் போகவே  
 தாயைத் துணைக்கழைத்த தலைமுறை  
 வேள்வி நடக்கும் கோவில்களின்  
 வீதிக்கே போகாத பரம்பரை  
 விழுந்து கிடக்கும் பகை மிதித்து முன்னேறுகிறது.  
 வீரம் விளைந்து விட்டால்  
 சாவு சர்க்கரையாகி விடுகிறது.  
 அடங்கிக் கிடக்க ஒப்புவதில்லை அனந்தச்சுர்.  
 காங்கை நெருப்பு கண்மூடிக்கிடக்காது.  
 ஏங்கி தவிக்காது இடர்பட்ட நெஞ்சு.  
 பட்டத்து யானைப் பவனிக்களவில்  
 இந்த ராஜா புதல்வர்கள் போர்க்களம் போகவில்லை.  
 திக்கெட்டும் உலாவந்து ஜோலித்து,  
 பகைத் தேரின் சக்கரங்களை முறித்து  
 சமர்க்களம் நின்றாடிச் சாய்ந்தோவிவர்.  
 பெருவலிக் கரமேந்திய வாருடன்  
 செருக்களமாடிய சிம்மவாகினிகள்.  
 நெஞ்சில் கண் மூண்டு விழிதிறந்தால்  
 விடுதலைக்கானதைத் தேடி விரையும்.  
 விரையும் வழியில் வெல்லும்  
 வெல்லும் போதில் விழுந்துபோகும்.  
 விழுந்து போனோரின் “விதைகுழிப் பெருநாள்” தான்

வியாசனின் உஸக்கள்

மாவீர் நாள்.

கார்த்திகை இருபத்தேழு.

காவற் தெய்வங்களின் காணிக்கைத் திருநாள்.

ஊர்திரன்டு ஒப்பாரி வைப்பதில்லை

உருக்கொண்டாடி உறுதியெடுத்துக் கொள்கிறது.

தீயிடும் ஆரிய மரபழித்த

நடுகல் வழிபாட்டு.

தமிழரின் பழைய மரபு புதுப்பிக்கப்படுகிறது.

சமத் தாழியும்,

நடுகல்லும்,

வெறியாட்டுமே நமக்கிறந்த வழிபாடு.

வெற்றிவீரர்கள் வீரத்தெய்வங்களாயினர்.

இவர்கள் கற்பணையற்ற கடவுளர்.

பகைவரும் திசைபார்த்து

எவ்வெப்புறங்களில் இவர்களுக்கு கோயிலிருந்தது.

சாவடைந்த பின்பும்

இவர்களுக்கோர் சக்தியிருந்தது.

வீரமாதேவியின் வீரிகள் தற்காலிகருந்தன.

இன்றும் நிலத்தில் விதைக்கின்றோம்.

எங்கள் நிர்மல ரூபங்களை.

இது விடுதலைக்கான விதைப்படு

கட்டறப்புக்கான விலைகொடுப்படு.

உழவும், விதைப்படும்.

நாளை நமக்கெனவாகும் அறுவடைக்கானது.

நம்பிக்கையின் ஒளித்திசையில் பயணம்.

இது கார்த்திகை மாதம்.

ஊர் முற்றுமெங்கும் ஓளி வெள்ளாம்.

சுட்ரேந்தித் தொழுகின்றோம்.

பாட்டோடு சேர்ந்த பாரவசம்.

உறவுகளே!

கேட்கிறதா கோயில் மனி?

கேட்கிறதா நெஞ்சுருக்கும் பாடல்?

நெஞ்சிருதா சுடரும் நெய்விளக்கு?



புரட்டாதி, ஜூப்பகி, 2002.

\*\*\*



## சிறிசுட்சு ஒரு வெள்ளியும் நடந்துலவு ஒரு வழியும்

பகலானதும் அவிச்சல்  
இரவானதும் இதமான காற்று  
அதிகாலையில் மிதமான பனியின் தூவல்.  
பேர்நிறுத்தமென்துால்  
ஊர்முற்றம் கொஞ்சம் உறங்கிக் கிடக்கிறது.  
புயலடித்துச் சரிந்த மரங்களும்  
நெருப்பெரிந்து கருகிய கொடிகளும்  
இப்போ பூக்கத் தொடங்கியுள்ளது.  
உப்பட்டி முலைகள் ஆங்காங்கே நிமிர  
அறுவடை முடிந்த வயல்களும்  
அம்மணமாய் கிடக்கின்றன.  
வண்ண வண்ணக் குருவிகள் வந்திருந்து  
பின்வளவு மரங்களில் “கிண்ணரம்” வாசிக்கின்றன.  
வன்னியை எட்டிப் பார்க்காத வசந்தக் காற்று  
என்னமாய் வீசுகின்றது இப்போது.  
ஒட்டுப்போட்ட சைக்கில்கள் உலவிய தெருவில்  
பட்டுமேனிக் கார்கள் பவனி வருகின்றன.  
எங்கள் பிள்ளைகளுக்கு இவைக்கண்காட்சி.  
வாயைப் பிளந்தபடி வடிவு பார்க்கின்றனர்.  
குண்டு விமானங்களின் இரைச்சல் தொலைந்ததால்  
தொட்டில்கள் தூங்க மறுக்கின்றன.  
“ஊங்கேயம்மா கிபிர்” என்ற கேள்விக்கு

வியாசனின் உஸ்க்காம்

வருமெனும் தாயாரின் வார்த்தையிற்தான்  
எத்தனை நம்பிக்கை சுடர்கிறது.  
இரவெல்லாம் விழித்திருந்து இரங்கும்  
சிவராத்திரியும் வந்து போனது.  
இம்முறை ஒட்டுசுட்டான் சிவனாருக்கும்  
சங்காபிஷேகம் நடந்தது.  
தீப ஒளியில் ஜோலிந்தார் ஆவகண்டர்.  
வன்னிக்கு எப்படி இத்தனை வாழ்வு?  
என்ன நடந்ததென இத்தனை மிதப்பு?  
இன்னும் ஜோச்புஷ்கம் வாஜ்பாயும் வரவில்லை.  
மற்ற எல்லோரும் வந்து போகிறார்கள்.  
அடைகாக்க முடியாத அளவுக்கு  
மடி நிறைய முட்டைகள்.  
குஞ்சாகுமோ? கூழாகுமோ? என்டதே கேள்வி.  
வலசைபோகும் சமாதான பறவைகள் சில  
ஊங்கள் களங்கண்டிக் கம்புகளில் களைப்பாறுகின்றன.  
இலவச இணைப்பாக ஜேகஜோதிக் கலவலப்பு.  
நந்திக் கடலுக்கு மட்டும் நம்பிக்கையில்லை.  
நடக்கட்டும் கூத்து என்பதாய்  
சின்னச் சிரிப்புதிர்த்துக் கிடக்கிறது ஜீவமாடி.  
வற்றாப்பளைக் கிழவிலி வாசற்படியிறங்கி  
சுற்றியொரு பார்வை பார்த்துவிட்டு  
பொய்யமைதி என்றாளாம் நேற்று.  
சிலம்பிரண்டும் கலீர், கலீரன  
கண்ணாத்தாள் காவலிருக்கிறாள் நமக்கு.  
உலைமுகத்தின் நெருப்பவிந்து போகாமல்  
ஊதிக் கொண்டிருக்கின்றோம் இன்றும்.  
காலமகள் வள்ளியைக் காதலிக்கத் தொடங்கியதால்  
ஆலவிடமணியும் அனற் குஞ்சகளுக்கு ஓய்வு.  
உரத்த குரலெடுத்து ஒன்றுரைப்போம்.  
எமக்குச் சிறுகெடுத் தெழு ஒரு வெளி வேண்டும்  
கால்கள் நடந்தலவு ஒரு வழி வேண்டும்  
கைகளை விரித்தபடி காற்றிலேறிப் பறக்க  
வானமொன்று வசமாக வேண்டும்.  
நாமே நமது வாழ்வைத் தீர்மானித்தபடி  
போவோம் வருவோம்.  
நாமே எமது இயல்பை எழுதியபடி  
எழுவோம் இருப்போம்  
எம் விழிகளுக்கு முன்னே சுவரிருத்தலாகாது.

பார்வைபடும் தூரம்வரை நடப்போம்.  
 எவரும் ஏனெனக் கேட்கக்கூடாது.  
 எம் கால்களில் விலங்குகள் இருக்கக்கூடாது.  
 எமக்குரிய திசையில் நடப்போம்.  
 எங்கே பயணமென கேட்கலாகாது.  
 எமக்கான பாடலை நாமே பாடுவோம்.  
 உரத்துப்பாடாதேயென உத்தரவு கூடாது.  
 தமிழர் இளிச்சவாயரெனும் தாழ்நிலையகள்று  
 உயர்ந்தோரெனும் நிலை வேண்டும்.  
 எமக்கு மேலே ஒருவரிலர்.  
 எமக்குக் கீழேயும் எவருமிலர்.  
 காலில் மிதிபடும் புழுவாய்,  
 கையில் நசிபடும் பூச்சியாய்,  
 இருக்க ஓப்பாது எம்மனக்.  
 இனியும் “ உபமனிதராய் ” உயிர்வாழ முடியாது.  
 எம்முற்றம் வந்தமர்ந்து தீவிபொறுக்கும்  
 மணிப்புறா எத்தனை மகிழ்ச்சிகொண்டு உலவுகின்றது.  
 விடிகாலை கூவும் சேவலின் குரலில்  
 எத்தனை கம்பீரம்.  
 அத்தனை ராஜகம்பீரம் யார் தருவார்?  
 அவர் வருக.  
 அவருடன் பேசுவதில் ஆட்சேபனை இல்லை.  
 எட்டும்வரை சூரியனைத் தொடும் நினைவில்  
 உயர்ந்தெழும் எம் கரங்கள்.  
 விடுதலையென்பது வேலியிடும் காரியமல்ல.  
 வெறும் மொழிக்கான சமாச்சாரமுமில்லை.  
 அது உயிரிழைழத்துப் பாடும் உன்னதம்.  
 கான்டா ராகத்தின் கச்சிதம்.  
 குருதியிலும் சதைத் துணிக்கைகளிலும்  
 உயிரறுக்கும் வலிக்குரலிலும்  
 எமக்கு நாட்டமில்லை.  
 குழிதோண்டி விதைத்த கொடுப்பனவு போதும்.  
 கல்வறை வரிசைகள் வீரவிய வயல்கள்  
 நெஞ்சு தீப்பிடித் தெரிய நீள்கிறது.  
 வேண்டாம்ந்த விளை விளையாட்டு.  
 யாரேனும் வந்து கைபிடித்து விடுங்கள்.  
 அருகருகாய் அமரச் செய்யுங்கள்.  
 பேச்சிலிருந்தும் புலரலாம் புதிய வைக்கறை.  
 இத்தனை தூரம் இறங்கிவருவது கூட  
 இயலாமையென எவரும் எண்ணக்கூடாது.

வியாசஸ்ரீன் உலகக்களம்

போர்க்களப் புரவிகள் புல் மேய்கின்றனவே தவிர  
பணிமுடிந்ததென வண்டியிழுக்கப் போகவில்லை.  
கடிவாளத்தையும் சேணத்தையும் தளர்த்தி  
கொஞ்சம் காலாற விட்டுள்ளோம்.  
ராஜரதங்களின் சக்கரங்கள் துருப்பிடிக்கவில்லை.  
தேவகுமாரர்கள் செப்பனிடுகின்றனர்.  
வாளையும் வேலக்கம்பையும் வீசவில்லை.  
உலைமுகத்தில் உருக்கேற்றுகிறோம்.  
போரெனில் போர்.  
பேச்சுவார்த்தையெனில் பேச்சுவார்த்தை.  
அன்று அவர்கள் கூறிய தொனியில்  
இன்று எதுகுருவும் எழுகிறது.  
எந்த வழியெனினும் எமக்குவேண்டும் விடுதலை.  
தருவதாயின் ஏற்றுக்கொள்வோம்.  
வழியெடுவென அவர்கள் தீர்மானிக்கட்டும்.  
கொடுத்த விலைக்கீடாகத் தட்டிலிருக்கவேண்டும்.  
தராக்குமுனை சரியிக்கட்டாது.  
படலை திறந்துபோன பந்தங்களே  
உடலை உங்கு வைத்திருங்கள்.  
உமக்கான வாழ்வின் பிரமாண்டம்  
நிர்மானிக்கப்படுகிறது.  
உம் பிள்ளைகளுக்கான உல்லாச ஊஞ்சல்  
இங்கே ஆமரங்களில் ஆடுகிறது.  
உங்கள் நாளைய வாழ்வுக்கான மையப்புள்ளி  
உயரமான இடத்தில் பவுத்திரப்படுத்தப்படுகிறது.  
மயக்கங்கள் ஏதுமற்ற மனவெளி மனிதாராய்  
இருக்கிறோம் நாம்.  
இருப்பீர் நீங்களும்.  
சொந்தங்கள் சந்திக்கும் திருநாளுக்காக  
கோடுமணிகள் அசைகின்றன.  
கண்டங்களையும், கடல்களையும் கடந்து  
காதலில் விழுகிறதா காண்டாமனிச் சுத்தம்?



கார்த்திகை, 2002.



## பூச்சுடியதற்கு ஸபாரமைப்படு முடிகுடுவதற்கு முன்னேறு

புத்தாடை புளைந்துள்ளாய்  
மெத்த மகிழ்ச்சி.  
அச்சா அழகுடையாய் நீ.  
செம்புழுதியேறிப் தலை கழுவி  
வகிடெடுத்து வாரியுள்ளாய்.  
கன காலத்தின் பின்னே வந்த கச்சிதம்.  
நீ எழிலாய் இருப்பதில் எனக்கு வருத்தமில்லை.  
தன் மகவு அழகாய் இருப்பதையிட்டு  
எந்தத் தாய்குத்தான் ஏரிச்சல் வரும்?  
ஆயினும் ஒரு ஆதங்கம்.  
தலை வாரி பூச்சுடியுள்ளாய் எனினும்  
மணி முடி இல்லையே.  
உன் தலை மகுடத்துக்குரியதன்றோ.  
எங்கே முடி?  
கொற்றக் குடையின் கீழல்லவா நீ குடியிருக்கவேண்டியவன்  
எங்கே குடை?  
சிம்மாசனத்திலல்லவா சிரித்திருக்க வேண்டும் நீ  
எங்கே ஆசனம்?  
ஓன்றும் கீட்டவில்லையே உனக்கு.  
எதுவும் கிடைக்கவில்லையே இன்னும்.  
புழுதித் தலை கழுவிப் பூச்சுடியதும்

ஸ்ரீயாசனின் உலகக்கணம்

வாழ்வு சித்தித்ததென  
வாசம் பூசியுள்ளாய்.  
ஆகாது பிள்ளாய்.  
அவசரப்பட்டு ஆடிவிழிக்கூடாது.  
நின்று நிதானித்து  
கொஞ்சம் திரும்பிப் பார்.  
நீண்ட துரத்துக்கு விழியெறிந்து  
பின்னே பார் எல்லாம் புலனாகும்.  
எத்தனையை இழந்து இத்தனை வந்தது?  
வந்ததும் வாழ்வுதானா என்று நெஞ்சைக் கேள் சொல்லும்.  
அந்தோ பார் நீ விஷைத்த வயலில்  
கண் படும் தூரம்வரையும் கல்லறைப்பயிர்.  
இந்தோ இடியுண்ட நகரமும், கிராமங்களும்  
இடிபாடுகளுக்கிடையேதான் இன்றும் உறவுகள்.  
முன்னே பொய்க்காலுடன் ஒருவன் போகிறானே  
அவனுன் தோழன்.  
இரண்டு கையுமற்ற ஒருத்தி வருகிறானே  
அவளுன் தோழி.  
பக்கத் தே தோல்கற்றிய எழும்புக்கூடாய்  
எந்த மலர்ச்சியும் இல்லாத மக்கள்.  
இத்தனையும் போன்னாற்தானே என்று  
நீ சொல்லிப் போகலாம்.  
இல்லையடா.  
இது விடுதலைக்கு நாம் கொடுத்த விலை,  
படுக்கைப் புண்ணுடன் எம் தெருக்கள்.  
நடக்க முடியவில்லை அதன்மேலே.  
பாலுக்கழுகின்றனர் பாலகர்கள்.  
பார்க்கச் சகிக்கவில்லையே.  
ஓட்ட இறைத்த கிணறு ஊறவில்லை.  
ஏதேனும் மாற்றம் தெரிகிறதா எம்மில்?  
கைவிட்டுப்போனவர்கள் வந்து  
காணி வாங்குகின்றனர்.  
விலைகி இருந்தவர்கள் வந்து வீடு கட்டுகின்றனர்.  
எமக்கொன்றும் கைசேரலையே பிள்ளாய்.  
நீ தலை வாரியுள்ளாய் அவ்வளவே.  
அதற்கே இத்தனை ஆனந்தமா உள்கு?  
உலகம் வல்லவர் கையில் உருள்கிறது.  
அவர்கள் எப்போதும் கெட்டிக்காரர்கள்.  
தங்களுக்குத் தேவையெனில்


தலை வாரச் சீப்புத் தருவார்கள்.  
 பளபளப்பான பவுடர் தருவார்கள்.  
 வடிவுக்குரியின தந்து வசமாக்கி விழிவர்.  
 U.N.O தொடக்கம்  
 U.S.A வரையும் இதுதான் மரடு  
 நீ நீயாக நிமிர நிச்சயம் விடமாட்டார்.  
 அலங்கார கண்ணாடி முன்னே  
 மயங்க மாட்டாய் என்பது தெரியும்.  
 ஆயினும் கலக்கமாக இருக்கிறது எனக்கு  
 வாழ்வை பறித்தவர்களுடன் கைகுலுக்கி  
 பேசுவது பிழையில்லை.  
 பேச்சுவார்த்தை மூலமும்  
 பிறக்கலாம் புதிய ஒனி  
 சாட்சிகள் அதற்கு உண்டு.  
 பிரம்மஞானியும்  
 அருகருகாய் உள்ள தளபதிகளும்  
 வென்று வர வேண்டுமென விரும்புவோம்.  
 அவர்கள் விடிவு கொண்டு வரலாம்.  
 விடிவு கொண்டு வராவிட்டாலும்  
 ஒரு முடிவு கொண்டு வருவார்கள்.  
 அப்போது அந்த முடிவிலிருந்து முளைக்க வேண்டும்.  
 தயாராக இருப்பதே அதற்குரிய தகுதி.  
 தலைவன் எடுக்கின்ற எந்த முடிவுக்கும்  
 தோன் கொடுக்கச் சூடாக இருப்போம்.  
 குரியின் சுட்டும் திணையில்  
 சுட்டெரிக்கச் சூடாக இருப்போம்.  
 தளர்வின்றி இருப்பதே வளரும்.  
 சோர்ந்து போனால் நூர்ந்து போகும்.  
 போரெனினும்,  
 அமைதியெனினும்,  
 தன்னிலை இழுத்தல் தகுதியில்லை.  
 கொஞ்சம் நிதானிக்து நின்று பார்.  
 'சுதந்திரத்துக்கு நாம் கொடுத்த விலை' என  
 சுட்டிக்காட்ட கவடேதும் உண்டா எம்மிடம்?  
 A 9 தெருவுக்கு எத்தனை பேரை இழந்தோம்.  
 அட ஆணையிறவுக்கு எத்தனை ஆயிரம் பேர்?  
 இன்றிந்த இடங்களில் ஏதேனும் இருக்கிறதா?  
 வருவோர்க்குத் தெரியுமா இதன் வரலாறு?

வியாசனின் உலக்களம்

சந்தைக்கு வருகின்றனர் எவ்வோரும்.  
 நாங்கள் சாமான் நிறுத்துக் கொண்டிருக்கின்றோம்.  
 “முடிந்து போனது” என்ற முஸ்பாத்தி பலருக்கு.  
 உனக்கும் அதுவென்றால் எப்படி உருப்படுவாய்.  
 புயலும் மழையும் அடித்த புதுக்காட்டில்  
 இன்று ஓனியும் இருஞம் கவந்த வைகறை.  
 விடிவிலிருந்து புராவாம் ஒரு பொழுது.  
 தேவதைகள் வரம்தர மறுத்தால்  
 மீண்டும் புயலும் மழையுமென்றாகலாம்.  
 “பட்டு வேட்டிக்கனவிலிருந்தால்  
 கட்டிய கோவணத்தை உருவிவிடுவார்கள் ”  
 கவனம்.  
 விடுதலை ஒன்றே விரிவானம்.  
 சிட்டுக்குருவியாய் சிறகடிக்க வேண்டும்.  
 சுதந்திரமொன்றே சுடர்நெருப்பு.  
 உலையேற்றி விருந்துண்ண வேண்டும்.  
 தமிழ்ரெனி இருப்போம்.  
 தாரக மந்திரத்தை உச்சரிப்போம்.  
 கொடுத்த விலையை குறித்துக் கொள்வோம்.  
 மலைவரினும் தலைசுமக்கும் துணிவில்  
 பேச்சுக்குப் போனவர் திரும்பும் வரை  
 சோதிப்பினம்பாகத் தோன்றுவோம்.  
 விடவோ ஒரு முடிவோ வரும் வரை  
 காத்திருப்பதில் ஏந்தக் களங்கழுமில்லை  
 தலைமை தளராது.  
 உன் நிலைமையை நிறுத்துக் கொள்.  
 அவர்கள் ஆமென்றால்  
 அணைத்துக் கொள்வோம்.  
 இல்லையெனில் இடித்துக் கொள்வோம்.  
 “யாதும் ஊரே யாவரும் கேள்வி  
 தீரும் நன்றும் பிறர்தர வாரா ”



கதை, மாகி, 2003.





## சாலத்தைச் சவறவிட்டால் கண்ணவினல்லாற் கஷவுசட்டுவான்

குயிற்பாட்டு உன்முற்றம் பரவுமென  
செவி நீட்டிக் காத்திரு.

சாவு வந்துன் கதவு தட்டும் வரை  
இளவேனில் காற்றுக்கு காத்திரு.

புயல் வந்து முகத்தில் அறையும் வரை  
முன்னே மத்தாப்பு விரிவதைப் பார்த்திரு.  
பின்னே உன்னைப் புதைக்க

குழி வெட்டும் வரை.

வானவில்லை வடிவு பார்.

அவர்களுன்னை அம்மணமாக்கும் வரை.  
சமாதான யாகத்துக்கு தீயா வளர்க்கிறாய்?  
சந்தனப் புகை மூக்கு நுளைந்து  
மூச்சுத் திணறப் போகுது பார்.

சமாதானப் பாடல் சந்தோசமானதுதான்.

இசையமைத்தவன் யாரெனத் தெரியும் வரை.  
அமைதிப் பாடல் ஆண்தமானது.  
எவரும் பாடலாம்.

எல்லோரும் உச்சரிக்கலாம்.

வாய்பொத்த எவரும் வரமாட்டார்.

பலஸ்தீனத்திலும் முன்னிந்தப் பாடல் கேட்டது.  
எத்தனை காலம் நீடித்தது?  
ஆப்கான் மண்ணிலும் இப்பாடலே பரவியது.

வியாசனின் உஸ்ககள்

என்ன நடந்தது?

ஈராக்கிலும் இதே பாடலைப் பாடியபடிதான்  
குண்டு போட்டன விமானங்கள்.

வானத்திலெழுந்த பாடல் பூமிக்கு வரமுன்  
என்னைக் கிணறுகள் உறுஞ்சப்படுகின்றன.  
பாடலுக்குப் பதிலாக இப்போ ஓப்பாரி.  
வாசலெங்கும் காவலரன்.

அடங்க மறுந்து நிமிரும் போதெல்லாம்  
காற்றின் திசையெங்கும் சமாதானப்பாடல்.  
ஆக்கிரமிப்பாளின் கையிற்தான் அமைதிப் பாடல்.  
அது மனதை வருடிச் செல்லும்.

வசமிழுக்கச் செய்யும்.  
கேட்பவர் கிறு கிறுத்துப் போவர்.

வித்தியாசமானது இந்த வெண்புறாப் பாடல்.  
தேவையெனில் போடுவர்.

அலுவல் முடிந்ததும் நிறுத்துவர்.  
மற்றவர் தாளம் போடவேண்டும்.  
சமாதானப் பாடல் இதமானது.

அற்புதமானதும் கூட.  
போரென்றால் தானே பொல்லாப்பு  
சமாதானம் பாடுவதில் சங்கடமில்லை.  
பாடுங்கள்.

எல்லோரும் பாடுங்கள்.  
பாடுங்கடா டேய்.

பாடித் தொலையுங்கடா.  
காடு வெட்டிக் கலைத்தவன் பற்றி  
கவலை எதற்கு?

வீடு கட்டவும் விறகுக்கெரிக்கவும்  
வேண்டிய மரங்கள் கிடைத்தன.  
அவரவர் அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு  
வெட்டியவளையும் மிதித்துக் கொண்டு  
வீடு செல்லுங்கள்.

இப்போது இதுதானே நடக்கிறது.  
நட்ட மரத்தில் சின்ன அரும்பு கட்டியதும்  
பழும் தின்னும் கனவிலா படுத்திருக்கின்றாய்.  
சின்ன இளக்களைப் புதைத்த இடத்தில்  
இன்னும் புல்கூட முளைக்கவில்லை.  
எந்த நோவுமறியாதவரெல்லாம்  
சமாதானம் பாடச் சபையேறியினுள்ளனர்.  
இறுக மூடிய கதவுக்குப் பின்னே

ஏழு வருடங்கள் இருந்தாய்.  
 எவர் உனக்காகப் பேசினா?  
 எவர் உனக்கேதும் வீசினா?  
 எவர் வந்துண்ண ஆற்றினா?  
 தொட்டுத் தழுவ வேண்டாம்.  
 எட்டிப் பார்த்தார்களா எவரும்?  
 இன்று வந்து குவிகின்றனர் வாசலுக்கு.  
 நீ செங்கம்பளம் விரித்து மகிழ்கிறாய்.  
 போர் நிறுத்தமென்றதும் வந்து போகின்றவரின்  
 வேர்களை அறிந்து கொள்.  
 எல்லோர் முகத்தின் பின்னும் இன்னொரு முகம்  
 ஏஜன்டின் பாடலைப் பாடியபடி  
 வியாபாரிகள் வீதியில் இறங்கியுள்ளனர்.  
 எவரையும் இனம் காண்பதில்  
 கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொள்.  
 விதானையும், வீடு கொஞ்சத்தியவனும்  
 ஒரே மாதிரி இருந்தால்  
 சாட்சி சொல்பவனுக்கு சங்கடம் வரும்.  
 நீ காலத்தை கைதவற விடும்போது  
 கண்டவளெல்லாம் கதவைத் தட்டுவான்.  
 இப்போது இது தானே நடக்கிறது.  
 ராஜதந்திர மென்பது  
 தொடங்கிய இடத்திற்கே திரும்புதல் அல்ல.  
 அடங்கிப் போவதிலும் பார்க்க  
 அழிந்து போவது மேலானது.  
 வழக்கி விழுந்தவர்கள்  
 விழுந்ததுக்கு வியாக்கியானம் சொல்லலாம்.  
 எழுந்திருக்க முடியாதது தான் இழிவு.  
 உலகம் உள்பக்கம் வருமென நம்பாதே.  
 பூமியென்றும் பலவானின் பக்கம் தான்.  
 அரசுகள் எல்லாமே ஒரே அச்சில் வார்த்தவை.  
 பெரிய மாற்றங்களேதும் கிடையாது.  
 அடக்குமுறையாளரே  
 அரசமைக்கும் வல்லமை பெறுகின்றனர்.  
 விடுதலையை அவர்களிடம் எதிர்பார்க்காதே.  
 தருவதற்கல்ல அவர்கள் சமாதானம் பாடுவது.  
 கரையச் செய்தபின்  
 உண்ணைக் கடித்துத் தின்பதற்கு.  
 முந்தானையைச் சரியவிட்டு  
 மேனகைகள் திரியும் காலம்

வியாசனின் உஸ்க்களம்

கவனம்.

ஆணழகன் போல அலிகள் திரிகின்றனர்.  
யாரும் மயங்கி விடாதீர்.

நெருப்பாற்றைக் கடந்து விட்டது  
தப்புத் தண்ணீலா தன்னாடுவது?

தீச்சவாலையையே தின்று செமித்தவனே  
பேச்சவாத்தையின் போது

போர்த்துக் கிடப்பதேன்?

எந்தத் தேவதுதரையும் எதிர்பாராது  
நீயே எழு.

நீயே நட.

வல்லமையை வளர்த்துக்கொள்.

அப்பத்தை பங்கிட்டுக்கொள்.

குரங்கை நீதிபதியாக்கியோளின்  
முன்னுதாரணங்கள் எச்சரிக்கின்றன.

கவனத்துக்கு எடுத்துக்கொள்.

இன்னும் காலம் கடந்துவிடவில்லை  
நம்பிக்கையுடன் நாட்களை எடு.

உன் வம்சமும் வணங்கா மன்னாடா.

நந்திக்கடல் வற்றாதிருக்கும் வரை  
பாலியாற்றுப் படுக்கையில் நீர்க்காக்கும் வரை

ஜமுனா ஏரியில் நீர்நிறையும் வரை

உன் நாடி நறம்பின் தூபாறாது.

விடுதலை நெருப்பை நெஞ்சில் மூட்டி

காங்கைச் சுடரெனக் காட்சி தருவாய்.

நீ சோதிப்பிளம்பாய் தோன்றும் வரை

உன்னைப் போரிலும் வாதிலும்

எவனா ஜெயிங்கக் கூடும்?

கைக்கு வரும் காலத்துக்குக் காத்திராதே

உனக்கான காலத்தை வனைந்தபடி



பாங்குனி சித்திமலர் 2003.

புதுமலை இராத்தினாத்மன



“புதுவை திருத்திச்சுறையின்  
படைப்பிலுமியல், முழுமீணு  
விழுதுவைச் செராட்டத்திற்கு  
இரு உரத்தசக்கியாக திருக்கிறது.  
கவுதை உவகில் செராக்கால  
தீவந்தியத்திற்கு தீவங்களைம்  
வருத்துத் தொடுத்த பெருகையை  
அவன்றி காரும்.”

நமிட்டிய கேள்விகநல்லை  
திது.வே.பிரபாகரன்